



Tamil Heritage Foundation

தமிழ் மரபு அறக்கட்டளை

Electronic preservation of Tamil heritage materials

e-Book series

an international NGO initiative to digitize old Tamil books and palm leaf manuscripts

visit <http://www.tamilheritage.org>

தமிழ் ஓலைச்சுவடிகள், நூல் பாதுகாப்பு.

பாதுகாப்பற்ற நிலையில், மறுபதிப்பு காணாத பழைய நூல்கள், ஓலைச்சுவடிகள் போன்ற தமிழ் முதுசொம்களை மின்பதிப்பாக்கி தமிழ் வளத்தை நிரந்தரமாக்கும் ஒரு சர்வதேசதன்னார்வ முயற்சி.

மேலும் அறிய: <http://www.tamilheritage.org>



முதுசொம் முத்திரை
தமிழ்ப்பாதுகாப்பின் அக்கறை

தியடீசு ராமாநாயகம்:

ஒந்வார் திருவட்டகனை சாணம்.

பெரியதிருவெழுதி

பத்தாம்பந்து முதல்திருவெழுதி

ஒருங்கள்றும் ப்ரவேசம்.

வ்யா;—தன்னை கந்தாற்குத்தான் அஸ்ரயணீயஞ்சூப் திருக்கொட்டு மூரிலே ஸ்வால்பானபடியை அதுலங்கித்தத்தகமக்கு திக்யதைப்பார்யம் யன்னைவேனுமென்று மாப்பகையிலே கண்ணழிவில்லாவையாலும், அவன் தன்னைக்கந்தாகார்ப்பாம்பதந்ததிலே கொடுப்போம், திக்ய ஏகங்கர்யம்பானஞ்சுவிக்குத்தக்கொள்ளும் திருப்பாதிப்பதுவாகையாலும், நிதாய்த்தீரை அநுபவித்த ஆழவர் பரமபதந்துக்கும் போகதனித்திதன்று அத்தபவலித்து, நவோடையானபெண்-பிரந்தகத்திலீனாரம் புக்கத்துக்குப்பொய்போது ஜம்பூரியிலுள்ள உறவழுமூறையாருள்ளிடமெங்கும் புக்கு முகம் கூட்டுக்கோவே குனுதவும் பரமபதந்துக்கு மோக்குபோ; ஆகையாலே சில திருப்பதினிலீபுக்கு, இங்குபுக்கோம்; இனி, இன்னதிருப்பதிமிலே புக்கேவுறுமென்று இப்படியே உகந்தநுளின் தேசங்குளைங்கும் முக்கட்டப்பார்க்கிறார்.

நாஞ்சு ப்ராப்யபூரிஷையத் தநுவானும், தானை ப்ராப்யஞ்சாவை தொழிலூர்மலையிலே கண்டோம். இனி, திருக்கண்ணமங்காக்கிலே காணக்கட வோமென்கிறார். *

மு;—ஒருங்கள்றுமெனக் குறிப்பான்பெருள்
ஒருங்கள்று நிர்மலை யின் அபோய்
காநுகோண்குத்தண்ணமங்கையுள் காண்டுமே.

அடி;—குருங்க்கால்வேசம்;—“வாழ்னேன்” என்று தூங்கி இவ்வளவும் மரத் திருப்பதிலை அநுபவித்தவர், மீளவும் திருப்பதிகளைத்திரை அநுபவிப்பானால்ஜௌன்ஸ்; அரூங்கிறார் (நன்னைவித்யாதி). (எங்கும்புக்கு), என்ற உகந்தரம் “குனுதபவும் பண்ண” கீன்று சேஷம். இத்தால் சொல்லிப் போய்க்காகவும் குனுதபவுத்துக்காலமும் மீளவும் அதுபவிக்கிறாரன்று வங்கத்திதவும் சொல்லிந்றுமிற்று.

அடி;—முதற்பாட்டு. (ஒருங்கள்றுமெனக்கால) முதற்பாட்டுக்குத் தாத்பர்யம் (மூக்கித்யாதி). ஒப்பத்துக்குத் தொகுத்த பாவும் (தானைவித்யாதி).

பதின்.	உணவி.	பதின்.	உணவி.
ஸ்	(தானே-ஆபத்துக்கு வர்த்து உதவும்) கண் எங்கையுடைய	ஷதி	ப்ராப்யபுமிகைத் தருவானுடு
ஒருங்கற்றம்	அத்விடியமான பஞ்ச ஆகிரஹங்கள் ஜெ	ஒலுவையாவாடுக்கமான விக்ரஹத்தை யுடை யலூங்கைப்பெரு	
எனக்கு	ஆடுமேற்கு வரய்,	கெருங்கல்	கெற்று மார்க்க
உயிர்	ஆதமரவாய்,	கண்டது	கேவித்தது
ஒன்	மேன்கையாள (கார் கையையினைக்கும் தான்)	கீர்மலை	திருக்கம்லையிலே;
பொருள்	புகுஞாத்தத்தைத் த ரூபஞூய்	கருவடை	கருவடைத்தபயர்களு
ஏறு	(சரி-ஓவியோகத்துக்குப் பிறகு) வாக்கவ	குடு	குதுப்பட்ட திலை
ஸ்	வ்ளக்ஷணமாப் [தாய் நித்யாதாப்யமான	கண்ணமங்கை திருக்கண்ணமங்கை யுங்	திலையிலே
தோல்		இன்றுபோய் தாண்டும்	இன்றைக்குப்போய் ஸேவிப்போம். (ஏ)

வ்யா;—முதற்பாட்டு. (ஒருங்கல்சுற்றம்) தானே ஆபத்துக்கு வர்த்தவும் ஸர்வவித பந்துவுமான ஸ்வபாவனுமாப். (சுற்றம், ஸ் கற்றம், ஒருங்கல்சுற்றம்) குடல்தடக்கு, தன்னையழியமாற்றும் ரஷி க்கும் சுற்றம், சுற்றமென்றால் வேளூட்டத்தில் போகாதசுற்றம். (சுற்றம்) சுற்றப் பாதாரை வ்யாவர்த்திக்கிறது. (ஸ்வசுற்றம்) ஸ்வப்ரயோஜநபரரை வ்யாவர்த்திக்கிறது. (ஒரு ஸ்வசுற்றம்) ஒரோப்ராப்தியேயன்றிக்கே எல்லாப்ராப்தியும் ஏக்கர்மாபத்திலே யாமிக்கிறபடி. மாத்ருதவும் பிதாவுக்கில்லை. மித்ருதவும் மாதா வுக்கில்லைமிரே. (எனக்குபிர்) எத்தனையேனும் பந்துக்கள் எவ்வாரும்கூட உண்டானுனும் தான் தனக்காணபடியாக மாட்டார்களிரே. எாதுதிர்க்காக்கள் தனக்கே அதுபவிக்கவேணுமிரே. எனக்கு ஆக்மாவுமாப்; (ஒன்பொருள்) இது உத்தையை யுண்டாக்கு

பிரித்தெந்தக்ரமத்திலேஅந்தமருங்கிழுர் (குடவித்யாதிவாக்கப்பத்தைத் தாலே). கீழ்ச்செரன்ன வர்த்தத்தை வ்யாவர்த்தயப்ரதர்ஸங்முகேந விவரிக்கிழுர் (சுற்றப்பாதாரை மித்யாதி வாக்யசதுஷ்டயத்தாலே), ஒன்றைக்கார்த்ததமருங்கிழப்பிக்கிழுர் (இதுவித்யாதி), லெனக்கார்த்தத்தையாகாந்ததிக்கிற

பெரியக்குமொழி, கல்ப, சுதி, கபா, ஒருவீசுற்றம். கனகங்கள் மர்த்தம். நான்மரிக்கும்பேற அர்த்தவிமித்தமாக. புருஷர்க்குதாப யோக்யான அர்த்தமுடைய;

(வருங்குதால்கு) இதுக்குமுன்பு வம்ஶாசத்திலிருக்கும்படி. இனி, பரம்யத்திராப்பிரிகுக்கும்படி. சொல்லுகிறது. இங்கே அந்த புருஷர்த்தம் தங்குவிடுகூயவற்கிகே, சர்வமயக்குதரம் வரக்கூடவதாய், அறங்குன்றைதால்கு - ஆத்மாதுபவமாத்ரமான்றிக்கே இவ்வாதமாவிற்குடைய ஸ்வரூபத்துக் கதுபூபமான ப்ராப்ப பூதியைத் தருயானும், தானேப்ராப்பமாய்; (தொக்கு) ஸ்வாபாவிக்காயிருந்துள்ள ஸ்வரூபாவிர்ப்பாவம். (ஆகிய மைந்தனை) உவயெனவைக்குத் திக்காலுக்கூத் யலையவளை. (ஆகிய மைந்தனை) ஸர்வசக்தி பதார்த்தங்களிலும் விலைதாதியமான மிடுக்கூக் குடையானும், உபாயமான வளை பென்னுதல்; எல்லாப்புருஷர்த்தங்களும் தானே நிரவல்ல மிகுக்கண். ஸர்வ சுக்தியாகவரிடே, உபாயாயம் தானே நிர்வழுமிகுக்கு கடவுளுமிருக்கிறது.

“ஏருகல்” என்று மேறுக்கு. ஐந்துத்திருக்கிருமியிலே கண்டோம். இன்று போய், கருவடைக்க கெற்பறிரோடு கூடின வய ஸ்விடைய திருக்கண்ணமங்கையிலே காணக்குதிவராம. இன்று படியைக் கட்டுகிறார் (நானிதயாதி). உவர்பத ஸ்வரிவாதநாரலப்பயாத்த தலைத் திருவிசைப்பது, “எனக்கு” பதத்தூந்தாக ஈக்கித்து ஒள்ளுமக்காத தாந்தரம் (புருஷர்த்தெத்தபாதி). (அர்த்தமூடும்) என்றத்தானே அந்தவாத தத்துக்கு நிர்வாஹங்களும், அத்தால் தத்பரத(ஞ) வென்று கருத்து.

ஸங்கதியைக்காட்டித் தாத்பரமாக்குகிறார் (இக்கேமிதயாதி). அதன்குண்ணக்கூப உபாயாகிக்கிறார் (ஆத்மாதுபவீத்யாதி). (கருயானும்) என்றத்தாலே கதிபுதத்துக்கு ப்ராப்தவாருளிச்செய்து, அர்த்தநாந்தரம் (பகப்பயாப்) என்றது. தொப்பதத்துக்குத் தாத்பரமாக்குகிறார், கதி பதத்துக்கு மூக்கும் போஜுவைக்குகிறார் (ஸ்வாபாவிசுத்யாதி). (ஸ்வரூபாவிர்ப்பாவம்) குலைஷ்டக ஸ்வரூபாவிர்ப்பாவ க்ராஹகளென்றபடி. (ஸர்வஶரக்கு பதார்த்தங்களிலும்) என்றது-லாவங்களாய், சுக்கிமததுக்களான பதார்த்தங்களுடைய பென்றபடி.

(மேறுக்கு என்றத்துக்கு) “இன்றுபோய்க் கண்ணாற்றுத்துப் பான்பீம்” என்று காலதேசம் காண்கை அடையுபடவிருக்கும்போலே, இங்கும் ஆக்குப்பக்கவேற்றுவதென்று திருவள்ளும்பத்தி, “கண்து” என்றபதத்துக்கு யே வெலிக்குக்கிற “சிரியலை” என்பதை பத்திருக்கு முன்னே கூடுமிகுநித்து.

கள்ளு. பெரியத்திருமொழி, கா-ப, ஈ-தி, ஈ-பா, பொன்னை.

அதுகாண்மதும் காணக்கடவுதும் இங்வெர்விடங்களையாயிருக்கிறது. (கருகெல்குழு கண்ணமிக்கை) நிதியரும் முச்சரும் என்றும் பஞ்ச விம்பாதி வார்ஷிகராயிருக்குமாபோலே, இங்குத்தாத வயதும் நிதிய மாகக் கருவடைத்தப்பிராயிருக்கிறது. அங்குள்ளதுவாம் இவருக்கு ப்ரசப்யமாயிருக்கிறபடி. அதுபூதமாக் ஸ்மருதி விஷயமாயிருப்பதும், அதுபாவுமாயிருப்பதும் இவருக்கு உகந்தருளினாலிலம். (ஏ)

மூ;—பொன்னைமாமணியை வணியார்க்கதோர்
மின்னைவேங்காத துச்சியில் கண்டபோம்
என்னையானுடையசை யெம்பிரான்
நன்னையாம்சென்றுகாண்டும் தண்காவிலே. (ஏ)

பதம். உரை. பதம். உரை.

பொன்னை	பொன்போலே ஸ்ப்ரு வணியனுப்,	கண்ட	(முங்பு) வேவித்து, (இன்றைக்கு)
மா	பெருவிலையனு	போம்	போம்
மணியை	மணிபோலே ஸ்பாக்ய னுப்	என்னை	ஆடுயேன்
அணி-நூர்க்குது	அழகுமிக்கிருப்பதாப்	ஒனுடை	அடிமையாகலுடைய
ஓர்	ஒன்றுப்பாடு	ஈசை	நியாமகனுப், [அப்
மின்னை	மின்னால்காடுபோலே உங்கவலான சார்	எம்பிரான் த	எனக்கு உபகாரங்கு
	வேற்வாடை	ங்னை	மான ஸ்டேஷன்வர
வேங்கடத்துர் திருமலையின் உச்சியி		யாம்	நாம்
சியில்	வே	தண்காவிலே	திருத்தண்காவிலே
		சென்று	அருசேவிசன்று
		ஈண்டும்	வேவிக்குக் கட்டுவாம்.

அவு;—இரண்டாம்பாட்டு. ஸர்வைங்ஸ்ப்ருநான்யனுளவணைத் திருமலையிலே கண்டோம்; இனித் திருத்தண்காவிலே சென்று காண கடவேரமேன்கிறோர்.

வ்யா;—(பொன்னையித்யாதி) பொன்போலே ஸ்ப்ருநான்ய
னுப், பெருவிலையனுப், ஸ்பாக்யமான மணிபோலே ஸ்பாக்யமா
(என்று) என்கிறது-என்றதாலுமதென்றபடி. பலிதமேலுதன்றுக்குத்து. 'ஏன்
யே' என்ற வாக்யத்தை விவரிக்கிறோர் (அதுபூதமாயித்யாதி). (ஏ)

அநு;—இரண்டாம்பாட்டு. (பொன்னையித்யாதி) கீழ்ப்பாட்டு கேள்வி
யித் பங்குதலும் அதுவர்த்தித்தரர்; இதில் திருமேனியியாளியை அதுபவிக்கிற
நோன்று உண்கத.

பொன்னியாறு, குடி, கூடி, வேலையாளி, காரம்

வெவ்வேறும், அதற்குமிக்கு ஏக்குபமான மின்டீரிலே உத்துவல்லனாவ ஸைத் திருமலையிலுக்கியிலே கண்டு, “போய்” என்றுமேறுக்கு. தின் குபோய் என்னை திட்டமாகவுடையவைக்கும், எனக்குமியாகதாவாய், எனக்கு உபகாரக்குழுமாளவை நாம் சென்று திருத்தண்ணாவிலே கரணத் தடவோம். (2)

ஆ;—வேலையாளி; என்னியிரும்பிய

பாலையாழுதத்தினைப் பைச்தாழாபு

மாலையாளியில்கண்டு மகிழ்ச்சுபோய்

ஞாலமுன்னியைக் காணும்பாங்குசிலே. (3)

பத்தி.

உணவு.

பதும்.

உரை.

வேலை	பாலையாணவத்திலே	ஆவியில்	திருவாலையிலே
ஆலை	ஆலர்தாளீரிலே	கண்டு	(முன்பு) ஜெவித்து
பாளி	திருக்கண்வளர்க்கரு ஞாலகையை	மகிழ்ச்சு உக்குது	உக்குது, (இன்றைக்கு)
விரும்பிய,	விரும்பனவைக்கும், டிய	ஞாலம்	ஒக்குத்துக்கு
பாலை	பால்போலே இனியக்கு	உன்னியை	தடே (டீ) யனுகை
ஆர்அலூதந்தி	அபரிசோதயமானதும்		எர்வேஶ் வரை
கௌ	ஞப்போலே ரஸ்ய ஞப்பு,		
பைச்தாழாய்	அழகிய திருத்தாழாய்	நாங்குசிலே	திருஊங்குசிலே
மாலை	மாலையண்டியவை ஞ எர்வேஶ் வரை,	போய்	சென்று
		ஏவாடுப்	ஜெவிக்கட்டுவோம்.

அவு.—முன்னும்பாடு. வட்களசாயியானவைக்கு திருவாளி
யிலே கண்டோம்; இனி தறிருஊங்குசிலேசுக்கு காணுக்கட்டுவா
மென்கிறோ.

வ்யா;—(வேலைகித்யாநி) கட்டிலே ஒருபவைக்கிருப்பதைக்கு
ஆவியிலே கண்வளர்க்காக்குஞாலகையை விரும்பின எர்வவிதபோக

“நீ” என்றாலைக்குத்தம்-(ஏக்குபமான) என்றது. (மேஜங்கு என்றது
க்கு) “போய்” என்றபதநடவை “ஷென்று” என்ற பதத்தோடு உட்கூடித்
நறு ஏறுத்து.

அங்;—முன்னும்பாடு. (வேலைகித்யாநி) சின்றலிலையில் போக்குவரதை
யை அதுபவித்து, ஆவந்தனிரில் கிடையாரை அதுபவித்து இன்பாகிடு
கொண்டு வந்தது.

(கட்டிலே) பாலையாணவத்திலே, “பைச்தாழாய்” பகுதுமதுபுணுப்பு

கன்டெ பெரியசிருமொழி, கா-ப, க-தி, க-பா, துளக்கமிள்கட்டார்,

யனுணவனை. கண்வளஞ்சிலுறுதைக் தமக்குத்பால்போலவும் அடிக்குதம்போலவும் ரவித்தபடி. (பெர்துழாவித்தாதி) அந்தரஸ்யாதை மிதுண்டன் ஏத்தம்போலே ஜூஸ்வர்யஸ்ரூபமாய், அழகிதான் திருத்தமுரையையுடைய ஸ்ரேவேஸ்வரனை. “ஆவீடில்” என்று-கோதைக்கு, திருவாலீஸிலேகண்டுகூட்டுபோய், ஜகத் துக்குத்தே(நீ)யனை வனை. (ஞாலமுன்னியையித்தாதி) வரையாதே இன்னுரென்னுமல் ஆஸ்ராயிக்குப்படி பிருக்கிறவனைத் திருநாங்காலே காணக்குவோம்.

ஓ;—துளக்கமில்கட்டாருவன துடல்

தினக்கும்மைந்தனைப் பேஸ்வனஷ்டப்போய்
அளப்பிலாராமுதை யமரச்சகருள்
நிளக்கினைச்சிசன்று வெள்ளாறைக்கான்மிழை. (ந)

பதம்.

உரை.

துளக்கமில்கட்டாருவன	விரசேதமில்லாத கடவு அவுணன்	ஒனியையுடையனுப், விரண்யலுடைய
துடல்	கிராத்தை	
பளக்கும்	பிளக்கவல்ல	
யைந்தனை	மிடுக்கையுடையனுன்	ஊலேம்வானை
பேரில்	திருப்பேர் எகரிலே	
வணக்கிப்போய் (முன்பு) வணக்கி, (இன்வநக்கு)		

பதம்.

உரை.

திருமூதை	அபரிசேதயமான போக்யதையுடைய யனுய
அமரங்கு	நியஸ்ரிகங்க்கு
விளக்கு	ப்ரகாரகமாய்
அளப்புடில்	அபரிசேதயமான
அருளிசை	அருளாயிருக்கிறவுளை
வெள்ளவை	திருவென்னாறயலே
சென்ற	போடு
காங்கும்	கேவிக்கா வோம்.

ஓய;—காலாம்பாட்டி. மரிப்ரஹ்மாதாம்வானுக்கு விரோத யான தமிழ்நெயனைப் போக்கினவைனத் திருப்பேரிலே, கண்டோம்; இனிப்போய் திருவிவங்களைநாடிலே காணக்கு வேருடும்கிழுர்.

திருத்தமுரையின்றும், தீநய்வாகக்கு ஹைதுவென்று தாத்பர்யம் (அத்த வித்யாதி).

(மேறுக்கு என்றதாக்கு) “போய்” என்னுண்டும் - “ஞாலமுன்னியை?” என்றபதத்துக்கு மேலில் கட்டுவதென்றாக்குத்தான். ... (ந)

ஓய;—காலாம்பாட்டி. (துளக்கமித்யாதி) சிரத்திப்போக்யதையைக் கேடு அதுபவித்தார், அதுக்குஉறும் விராதிமைப் போக்குவரதும் தானே என்கிறுரென்றாகக்கொடுத்திருக்கிறார் (மரிப்புலாதேர்யாதி).

பெரியத்திருமீழி, கங்ப, க-தி, திபா, கடலையில், கனக

ங்கு;—(அளக்கமித்யாகி) காற்றுச், மற்றிருங்குல் கிட்சேதிக் கப்போகாடே துவலக்தம்” என்கிறபடியே எச்சுப்பான ஒளின்மூடுடையஞ்சு, உரிச்சுயதுடைய உடலைப்பேர்க்கவல்லவர்வாக்கினையுத் திருப்போலே வணக்கிப்போய். “அளப்பில்” என்று - மேலுக்கு. அபிச்சேத்தபமான “போக்குவரத்தையாடுடையலும், அத்தை அயர் வற்றாஸர்களுக்கு அநுவிக்காக்கிக்கொடித்து அந்தாலே ஒத்துவலான வணை. (அமர்க்கறுள் விளக்கிக்கொ) இத்தாலும் கருக்கு ப்ரகாசகார யிருப்பதோருளுமிருக்கிறவரைத் திருவிவச்சுறையிலே காணக் கடவோம். (ஐ)

மூ;—கடலையில்குதிரனமர்க்கத்தோர்
கடலைதீக்தலவளை வேற்றுக்கண்டென்
உலையுள்பாகுக் குள்ளமூருக்கியுன்
விடலையார்வென் நுகாண்மே மெய்யத் துள்ளே. (ஓ)

பதம்.	உரை.	பதம்.	உரை.
கடலையில்	பரமபுராப்புமிழிலே	ஏன்	என்றுடைய
குடிநீரன்	கட்டசாம்பலைப் பூசிய குக்கிருஷ்ரன்	உடலையுள்	சீரத்துக்குள்ளே
அமர்க்கத்து	அநுபவித்த	பகுது	ப்ரவேசித்து
நூ	அத்விதியமான	உள்ளடி	கெஞ்சை
ஏ-லூ	க்லைசாத்தை	உருக்கி உண்	உருக்கிலண்கிற
தீர்த்தவளை	தவிர்த்தகுளினை எ	விடலையா	விதக்த (ஷ) ஞன ஸ்வேச்சவரை
கறையூர்	திருநையூரிலே	மெய்யத்துள்	திருமெய்யத்தில்
ஙன்கை	(முன்பு) வேவித்து, (இனநைக்கு),	சென்று	போய்
		கான்டிய	வேவிக்கக்கடவோம்

(மேலுக்கு, என்றது - “ஆர்” என்று அபிச்சேத்தபதையைச் சொல்லவியிருக்கையிலே “அளப்பில்” என்கிறவிசேஷங்காம் அருள்பதத்தோடே கூட்டுவ தென்றுகருத்து. “ஈமர்த்தனை, ஆரமூறை, அமர்க்கு இளப்பிலாருள்விளக்கினைப் பெரில் வணக்கிப்போய்ச்சென்று வெள்ளறைக் காண்கிம்” என்றங்கைத்திட்டை நிருவள்ளம். கண்ணை அதுபவிக்கக் ‘கொடுக்குமதுக்கு மேற்பட அருளுக்கு அளப்பில்லாயை - வேறிஸ்லாயையால், அத்தை அருளுகிறீர் (அத்தையித்தயாதி). “அருளாகிற விளக்கு” என்று ஒருமீண்டுமை அருளிச்செய்து, “விளக்கான அளப்பிலருள்” என்று யோஜுநாந்தரம் (நத்தேயத்யாதி). (ஒரு) என்று அளப்பில்லாயையாலே பலிதம். (ஏ)

சுவடை பெரியக்குமியாழி, கங்ப, த-தி, சு-பா, வாணையாரமுதம்.

அஃ;—அன்றாம்பாடி. குத்துவடைய சாபாக்கதப்போக்கில் வளைத்திருந்ததூயிலே கண்டேது. இன்பெரியாழி மிகுமிமகாஷ் திலே காணத்துவேரமென்கிழவு.

வ்யா;—(சு. கீலித்யாதி) ஸமசாரபூமியில் பஸ்வெரத்துவைச் சு யாகிறது - கட்டிலில் கட்டாம்பலின் பூதியிருந்திரவனேன்ற படி; அவள், (அமர்ந்ததொரந்தலை) நவனதபவித்த கலைந்தைத் தனித்தவளை திருவைதூயிலேகண்டு. “என்னுடலை” “என்று - மேலுக்கு. என் சர்வதாக்குன் ஜோ புதுஞ் தெஞ்சையுருக்கி உள்ள கிற விதச்சத்து (கு) கைத் திருமீம்புத்திலே சாணசுவாவேம். (குடலை) என்று பாலைகிலத்தில் தலைமக்களைச்சீல்லுகிப்பது... இப்பாலையான பூமியைத் தனக்கூட்டுப்பிடாக்கினபடியாலேபாற்றினாமா என்பதோத்துச்குத தலைவருளவளைத் தம்முடைய ஸ்தநுதவத்திற் காட்டில் பாலைகிலமில்கூ யென்றிருக்கிறார். (கு)

ஆ;—வாணையாரமுகம்சர்க்கவள்ளைத்

கேதீன கீல்வயல்சேந்தூயில் கண்டபோம்
அனைவாட்டியநாச மயர்த்தம்
கோதீன யாம்சூட்டந்தைத்திசன்று காண்டுமே. (கு)

பதம்.	உதார.	பதம்.	உதார.
வரலையார்	தேவலோகத்தி ஹள்	கண்டபோம்	(முன்பு) கேவித்து,
அமுதம்	அம்முதத்தை [எாக்கு	ஆலை	குவையாடீத்தை
தந்த	கொடுஷாரநுளின	காட்டி	கொன்று
வங்களை	உதாரனும்,	கருஞும்	(ப்ரங்மாதிகளுக்குக்கு
தேவீன	தேன்போலே ரங்கனை	ஒயிருப்பைக்	த்தருளினவனும்,
கிள்	கிண்ட	அமர்த்தம்	ஏத்யனுரைகளுக்கு
வயல்	வயலையுடைய	கோதீன	இயந்தவான் ஸரவே
சேந்தூயில்	திருச்சேந்தூயிலே		ஸ்வர்தீன

அங்;—அன்றாம்பாடி. (கட்டிலித்யாதி) தங்குடைய சிரதிசுப போக்க்யானவடிகளு அய்வற மயர்களுக்கு முந்தாட்டாக அருளுவா கொன்றுக்கீழ்; இறைவனாவனுக்கும் ஆபத்துக்கு உதவுக்கயாலே ஸாபீல் நுனுவங்குலே என்றுவட்டமைவு அதுபவிக்கிறுகொன்று காங்கறி.

“ஷ்வராக்கிய விசரங்குத்தோடு ஆதரிக்கும்” என்கைக்கடவுதிதே. (மேலுக்குள்ளத்துக்கு) “உடலை” என்றத்தீயர்க்கபதம் “உருக்கி” என்றபதத்தோடு அபைக்கிக்குமென்றாக்குத்து. (அன்றாம்பாட்டிலூன்கே) என்றதுபலிதார்த்தம்.

பிரியத்திருமாழி, கனம், க-தி, எ-பா, கூந்தலூர், கள்ளூர்.

கும	கும	கண்ண	பேம்
குட்டை	திருக்குட்டையிலே	காண்சிம்	வேவிக்கங் கடவேஸ்.

அல;—ஆசும்பாட்டு. ப்ரயோஜனக்தரபார்க்கும் அபேசுவிதம் செய்யும் பாமோதாரனைத் திருக்கேசறையிலே கண்டோம். இனித் திருக்குட்டையிலே காணக்கடவேமன்கிறோம்.

வியர;—(வாணியாரித்யாதி) தேவலோகம் க்ருதக்ருத்யமாம் யாட அம்ருதத்தைத்தந்த உதாரனம், தன்னை உகந்தார்க்குத் தானே போக்யனுவனவேன். (வாணித்யாதி) இத்யவாலிக்குக்குத் தன்னைக் கொடுக்குமாபோலே எனக்குத் தன்னைத்தட்டாயகாரசீன். தேன்போலே ரஸ்யனுவனவேன். சின்டவயலில்யுடைய திருக்கேசறை யிலேவன்டு. “ஆரீன்” என்று - மேலுக்கு. குவல்யாப்பேத்தைக் கொன்று ப்ரஹ்மாதிக்குக்குக் குட்டிக்கிருப்புக்கொடுத்து அவர்களுக்குத்தானே சேற்றியன் துயிடத்தை ப்ரகாசிப்பித்தவனை யான்குக்குநூச்சென்றுகாண்கிறோம். (த)

ஞா—நந்தலார்மகிழ்கோவைனும் வென்னென்ப
மாஸ்தழுந்தையில்கண்டு மகிழ்ந்துபொய்
பாக்தன்பாழிமிஸ் பன்றிவிரும்பிய
வேங்களைச்சென்றுகாண்கிம் வெங்காயுனோ. (ஏ)

பதம்.	உணர்.	பதம்.	உணர்.
நந்தலார்	நந்தலையுடைய வந்தி கன்	மாது	அழுதிசெப்பு அரித திக்கிற ஸ்ரீவேஸ் வரீன
மகிழ்	உக்கும்படியான கோவைனும் கே (ஏ) பதுப், வென்னினம் வென்னென்ப	அழுக்காதலி	திருவழுக்காரில்
		கண்டி	(முன்பு) ரைவிர்ஜு
		மகிழ்க்கு	நூர்க்கிருதை,

ஞா—ஆசும்பாட்டு. (வாணியாதி) தம்மை அவனுபவித்தபடியை அறிவுற்றித்தார்கிழ். அக்கப்ரயோஜனங்கள் தமிழுடைய விடைக்கில் இப்படியாகும்த (ஏ) குண்ணமண்யக்ரெஸ்லவேதூமே? ப்ரயோஜனக்தரபார்க்குத் தட்டப்படோவத் தட்டங்கட்டு அழுதயரித்தாவேன்று அங்குமிகுப் படிக்கிறோம் (ப்ரயோஜனக்தர பார்க்குமித்யாதி).

(மேலுக்கு)என்றாலும் “யாம்” என்கிறபது காக்குபதம் என்பதை, அது க்கு மேலுக்கு என்னார். (ஏ)

காட்டு பேரியநிருமாழி, கூ-ப, க-தி, அ-பா, பக்தராவினா.

(இன்றைக்கு)		விரும்பிய	விரும்பியநிலை
போல்	சென்று	வேக்தனை	ஸர்வாகந்தானா ஸர்
பாக்தன்	திருவந்தாழ்வானுகிற		வேஷ்வரனை
பாழியில்	பக்கணக்கிலே	வேஃ-காவுளே	திருவெஃகாவுளே
பங்கி	திருக்கண்ணவாந்தரு	சென்று	கீட்டு
	ஞுக்கணய	காண்டும்	ஞோவிச்சக்கடவோம்.

அவ்—யழாம்பாட்டு. திருவ்வண்ணும் அநூலால்பார்மாழன் வெண்ணென்றை விழுங்கினவளைத் திருவழுக்துரிலே கண்டோம்; இனிப்போமத் திருவெஃகாவிலே காணக்குவோம்.”

(கூத்துவாரித்பாதி) கல்ல கூத்தலையுடைய ஸ்த்ரீகளுக்கும்போக்க யனுப், ரோ(ா)பஞ்சுப் வெண்ணென்றை அழுதசெய்து வர்த்திக்கிறவ ஸைத் திருவழுக்துரிலேகண்டு உக்கு அபோம். “பாக்தன்” என்று-மே துக்கு, “பாங்தன்” என்று-பாங்பு, “பாழி” - பக்கணக். திருப் பாற்கடல்லை திருவந்தாழ்வானுகிறபுக்கையிலே கண்ணவார ஆதரி த்த ஸர்வாகந்தானாவளை. *வெஃகாவில் துயிலமர்க்கவேக்தனை. (காண்டும் வெஃகாவுளே) கண்ணவாரக்காண்ணவாவது திருவெஃகாவிலே.

மு;—பக்தராவியைப் பாண்மதியையணித்

தொத்து தொழுதுபோய்

முத்தினை மணியை மணிமாணிக்க

வித்தினைக்கிரண்று வின்றன கர்க்காண்டுமே, (அ)

பதம்.	உறை.	பதம்.	உறை.
பத்தர்	பக்தர்களுக்கு	ஆணித்தொத்	ஆயரணமாலைபோலே
ஒலியை	ஒத்தமாவாய்,	நை	ஸ்ப்ரூஷன்யனுண
பால்	நஷ்களங்களுண	மாவிருஞ்சோ	திருமாவிருஞ்சோலை
மதியை	ஈந்திரியப்போலே	லை	புலை
	ஈதாந்தஷ்டா-ய	தொழுதுபோ	(முன்பு) லேவித்த,
	ஞப்;	ம்	(இன்றைக்கு)

அரு;—யழாம்பாட்டு. (கூத்தலித்யாதி) நேவுகளுக்கு அழுதமனித்த வங்குன் ஆமரித கரவப்பாழன் த்ரங்கயம்புதுதரியாதானுட், இனுட் களுக்கு வையெறுனவன்று அதுவுக்கிழியுறைக்கு வங்களி.

(யக்தனைன்று மேலுக்கு) என்றது - “காவு ஏழை” என்றபத்துக்கு மேலான “ஏய்வாய்னே” என்றபத்துக்கு உணவக, ... (ஏ)

பெரியதிருமூழி, கா-ப, க-தி, அ-பா, பத்தா-வினா, ஆட்டுதி

முத்தினை	முத்துப்போலே குளிர் கிருக்குவதனும்,	மாண்பிக்கம்	யாணிக்கம்போலே
யெனினை	சீலமணிபோல் ப்ரராம் சீர்மான வடிவை புடையனும்,	யித்தினை	நாயகாரனா தூதனா ஸரவேஷ்வரனை
மணி	பெருவிலைப்பனு	வின்னாகரி சென்று காண்மும்	திருவிள்ளாகரிலே போப் லேவிக்கக் கடவோம்.

அவ;—எட்டாம்பாட்டு. தன் திருவடிகருக்கு கல்லார்க்கு ஆத்மாவானவைனாத் தெற்குத்திருமீண்டிலே கண்போரம். இனிப் போய்த் திருவிள்ளாகரிலே-கானக் கடவோமென்கிறோர்.

வா;—(பத்தராவிணை யித்தாதி) தமதிருவடிகருக்கு கல்லார்க்குத் தூத்மாவானவைன; தாரகனுப்த் தன்னைப்பொழியச் செல்லாதபடி மிருக்குமென்கை. அன்றிக்கே (க) “தூநிதாந்தேவகை” என்கிறபடியே ஸ்ரீவீரகார யிருப்பானாத் தனக்குத் தாரகமாகவுடையனுயிருக்கு மென்னுதல்; ஆவியாகக் கண்ணுக்குத்தோற்றுதபடி மிருக்கையன்றிக்கே, மறுவ ற்ற சுந்தரனீப்போலே ஸதாத்ரஷ்டவ்யனுப், பூமிக்கெல்லாம் ஆப யாயகம் பண்ணுமவனை. (அனித்திதாத்தை) ஆபரணமாணையை, பொன்னாரீங்கைப்போலே; அன்றிக்கே (மணித்திதாத்தை) நீல மணிமாலீபோலே ஸ்ராவந்மான வடிவையுடையவைன - தெற்குத் திருமீண்டிலே கண்டுபோய்.

(முத்தினை) என்று-மேலுக்கு. முத்துப்போலே உடம்பிலே அணைக்கால் விடாய் கெடும்படி குளிர்க்கிருக்குமவைன; சீலமணி போலே கண்ணுக்கு ஸ்ராவந்மான வடிவை புடையனுயிருக்கை.

அடி.—எட்டாம்பாட்டு. (பத்தராவிணையித்தாதி) கோபிமார்க்கேபவ்யனு யிருக்கபடியீன்றிக்கே, ஆஸ்ரிதர்க்கெல்லாம் தாரகாதிகளானவளைந்து அதைக்கிற்கிருக்கிறஞ்சு உங்கதி.

பால்போன்றமதினன்றுய், அத்தால்பவிதம் (மறுவற்றசுக்தரனை) என்றது. ஆபரணஞ்சூலை என்றத்தை விசேஷப்பிக்கிறோர் (பொன்னரி) பொன்மணி மாலையென்கை. பாடாக்தரத்தில் போருளுகுகிறோர் (அன்றிக்கேயித்தாதி).

(முத்தினையென்று மேலுக்கு) என்றது - வித்தினை யென்னுமனவும் “சென்று” என்றத்தோடே அக்லவியாகமாலே வின்னாகர் பத்தாந்துக்கு மே வான பத்துதாடே அக்லவிக்குமென்கை.

(க) கீ-ங-க-அ.

(வ)

கள்ளுக் பெரியதிருமொழி, கங்ப, க-தி, கூபார, சம்பாகானிடி.

பெருவிலீயதுன மாணிக்கம் போலே தர்பானியமா இருச்சுட்வடிவ
முடிக யன் விட்சோ, இதுச்செல்லாம் ஸர்வாரன் மு'ஃ' (தனையிருக்கிற
ஷ்வீன். விள்ளாகார்கான் இடே. (ஆ)

மூ;—சம்பாகனிருஞ்சிக் கலங்கவோர்

சொய்சுகிரண்ட குரைகூறல் குத்தனைக்
கொம்புலாம்பெராழில் கோட்டுமுருக்கண்டுபோய்
உம்பினைக்கென் நுகான்டுர் காவாய்வோ. (ஆ)

பத்த.

உரை.

பத்தம்.

உதா.

கம்பம்	ஏடுக்கத்தை விளைக்கும் நடத்தனை	தர்பானியமாக எட்டந்த வாழ எவ்வேற்ற
மா	பெரியவடிவை யுனை நாளை	கொம்புலாம் தழைத்த கிளைகளால் நிறைத்துக்கொள்ள
ஏரிது	சூவயாரிடமானது	போழில் சோலைகளையுடைய
அல்லி	யெப்பட்டு	கோட்டுமுருக்கோட்டுமுரிலே
கலங்க	கலங்கி ருதியுடியு	கண்டுபோய் (முன்று) கேள்வித்து, (இன்னதக்கு,)
ஒட்டுக்காம்பு	(அதிகர்) கொம்பை	உம்பினை ஆஸ்ரிதர்களுக்கு லிம் வளையும்,
கொண்ட	வாங்கி ருறித்தெரிச்ச வளையும்,	வள்ளியானங்கெப
குரை	ஒவியாரின்றன	திருக்காவாயிலே [மூலை]
ஏழு	வீர்க்கழியையுடையன ம்,	சென்ற போய்
		காண்டும் கேள்வித்துக் கடவோம்.

அவ;—ஒன்பதாம்பாட்டு. சூவயாபி த்தின் கொம்பைப்
பற்றந்தவரைத் திருக்கோட்டுமுரிலே கண்டுபோய், திருக்காவாயிலே
காணக்குவோமென்கூறு.

வீர.—(கம்பம் தயாதி) தன்னைக் கண்டார்க்கு கூடுகவேன்றும்
யடியாம் பெரியவடிவையுடைய சூவயாபீடும் - தன்னைக்கண்டார்
பிரிமத்தைத்தாங்பாடு அஞ்சிக்கலங்கிப்போம்படி, அதின்கொம்பை
அநாயாலோவாக்கி, ஒலியோடு நன்றிரக்கநிலையுடையும், தர்மா

வாரு.—ஒன்பதாம்பாட்டு. (கம்பமித்யாதி) ஆஸ்ரிதர்க்கெல்லாம் தார
ஏதிர்கானவாலே யன்றிக்கோ, ஆஸ்ரித விட்ரா திளை அழியச் செய்வக்காலே
கிரக்கழுத்துத் திரிக்குறின்று ஈங்கதி.

பெரியத்திருமொழி, கா-பி, க-தி, கா-பா, பெற்றமாளியை கண்ண
கீலமாக கூட்டுவதேன். அங்கிலிக்கீ, மந்தமாப் கூப்புக்கூதைப் பிடிக்
கூடுகோண்டு காஞ்சீஸ்கிற ஆஜெயாளது பயப்பட்டுக் கூலைப்படி,
அதின்கொம்பூப்புதி த. ந. அக்விசாம்புஸ்கோக்கூக்கிளே ஆட்டமாகக்
கொண்டு, அம்லன் முற்றாற்றாலோத் துடர்ச்சு கொடுத்திருப்போது
ஆப்ராண்களால் வந்தத்துவமினை யுடைத்தான் திருவடிகளை வீக்க
கொண்டு எடுத்தபோது, வல்லவாராடி னுப்போலேயாய்ந்திருந்ததோ.

(கொப்புநாவிஸ்யாதி) நித்யவளர்தமாய், கலைத்த பொழிலை
யுடைய திருக்கொட்டி யூரிலே கண்பேபாய் எல்லாத்தாண்டியும் இவ்
வாதமாவுக்குத் தஞ்சமானவனைத் தன்னைவிழவெத்தார் உக்கும்
திருநாகராசிலே காண்டும். (க)

மூ;—பெற்றமாளியைப் பேரில்மணைகளைக்
கற்றால்களைன்றி யுரைகெய்த
சொல்லிறமினை சொல்லிய தொண்டர்க்கு
அற்றமில்லை ஏன் மவர்க்காட்சியே. (க)

திரும்புதைக்கயாட்வார் திருவடிக்கோரணம்.

பதம்.	உரை.	பதம்.	உரை.
பெற்றம்	பசக்களை	இளை	இந்த
ஆளியை	நோக்குவனும்,	சொல்திறம்	பாப்தாஸ்ரியை
பேரில்	திருப்பேர் கூரில் எபு	சொல்லிய	ஷுதவல்ல
மனுஷனை	ந்தகுளியிருக்கிற மகனவாளப்பிள்ளை	தொண்டர்கட் ஸ்ரீ சுவந்தேஸ்வர்களுக்	க
நூல்	யான கார்வேஸ்	அற்றம்தில்லை(பகவதநபவத்தில்)	க
கெற	வரண்வித்தயமாப்,	விர்சேஷமில்லை;	
கலிகண்டி	ஶாஸ்திரக்களை	அண்டம்	பரமபதமானது
உ-கூடசெம்த	அப்பலித்த	அதர்க்குதுடி அவர்களிட் வழக்கா	
	ஆழ்வார்		யிருக்கும். (க)
	அருளிக்கூட்ட		

* கம்பைத்தாக்கும் கழல்பதத்துக்கும் அர்த்தாக்தமருளுகிறு (அங்கிலகே
விதயாதி). (க)

ஆடு;—பத்தாப்பாட்டு. (பெற்றமித்யாதி) “மாளியை” என்றபாடமாய்,
“பேரில்” என்றதுக்கு விசேஷமாகக்கியருளிச்செய்து, “ஆளியை” என்று

எனதீடு பெரியதிருமொழி, காட்டு, 2-ந் திருக்கம்பரவேசம்.

வியா.—பத்தாம்பாட்டி. (பெற்றமித்தபாதி) “பெற்ற” என்று—
பெற்றுமையாய், மாளிகைக்கு விசேஷணமாகவுமாய். “பெற்றாளி
யே” என்று - பாடமாகில், பகுக்களை ஹோக்குமல்லையென்றது.
(கற்றநூல்) திருமக்கரம் கற்றவிடத்திலே கற்றுமித்தனையிடே அல்ல
ஈாதனவுயும்; சாஸ்தர மர்யாதை தப்பாதபடி சொன்ன சப்தராசி
ஏதுக்குவைபோலே இவைசொல்லும் ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு விசே
ஶதமில்லை. (க) “ஒவ்வொருவரும் - செபுகாவர்த்தனே” (ங) “ஆன்
மின்கள் வானகம்” என்கிறபடியே நித்யாதுபவம் “பண்ணலாம்
தேசத்தை ஆரூபர்கள். (க)

பெரியதுச்சான்னினை திருவடிகளே சுரணம்:

பெரியதிருமொழி பத்தாம்பத்து முதல்திருமொழி முற்றற்

ஆஷவர் திருவடிகளேசாணம்.

பத்தாம்பத்து இரண்டாந்திருமொழி இரக்கம் ப்ரவேசம்.

வியா.—திருப்பதிகளை அனுபவித்தார்க்கிழ்; அதுதனைக்கட்டி அவ்வாரக்களிலே போக்கதுபவிக்கிறார். இதிலே தமக்குமேதமான ராம
விஜயத்தை எதிரிக்கி மேலெழுத்திட்டபாசாத்தாலே அனுபவிக்கி
ார். அங்குத்தை விழுப்புத் தமக்கிள்ளுமாகையாலே, அந்த விஜயத்
ஶாஸ்தரமருஞ்சிரு (பெற்றமித்தயாதி). கூயர்வத மதிகலம் பெற்றாரவிருக்க
இல்லை “கற்றார்” என்கூடுமோவென்ன (திருமக்கரவித்தயாதி). சொல்
திறமிதயாதிக்காந்தமருஞ்சிரு (சாஸ்தரமர்யாதையித்தயாதி). ... (க)

ஐயா திருவடிகளே சுரணம்.

ஈரு—இரக்கம் ப்ரவேசம்.—“ஊடி வேங்” என்றுதுடங்கி-இங்களவும்
வாத்திருப்பதிகளெல்லாம் ப்ராதாங்யேங் அனுபவித்தவர், இங்கிடேங் + மாத்ர
மூளைவாக விபவங்களிலே ப்ராதாங்யம் தோற்றப்பாடி அனுபவிக்கிறென்ற
பேட்காலங்களியருஞ்சிரு (திருப்பதிகளையித்தயாதி). அதில் தீஶ்திரு
மொழிக்கு உங்கவியருஞ்சிரு (இதிலித்தயாதி). (மேலெழுத்திட்டபாசாத
நாலே) என்றது - “பொங்கததம்பொங்கு” என்ற வாத்தமிடத்தனமைக்கு

(ஏ) சாங்தோ-அ-கடு-க.

(ஒ) நி-வாய்-கா-ங-க.

பெரியதிருமொழி, கா-ய, உ-தி, க-யா, இரக்கா-யி, கன்-கு

தங்கு இவ்வாய்த், தோற்றாக்குவர் தனைச்சிறந்து, பிரா' டிமார்
 தனக்கிறத் து பேசுமாபோலே தாமானதன்னும் தோற்றுத், தோ
 ற்றாக்குவர் பாசுடுத்தாலோரமவிஜயத்தைப்பேசி அதுபாவிக்கிறார். *
 மு;—இரக்கமிக்கு யெங்கோன்செய்தத்தினும்
 சிம்மைபே யொக்கிக்கும்திற் ருக்காணி;
 பாக்கபாமின்றுரைத்தென் இராவணன்
 பட்டன னினிபாவர்க்குரைக்கோம்
 குரக்குநாயகர்க்கா னிவாந்கோவே
 கோவவஸ்விலி ராமரிராணே
 அரக்கராடழைப்பாரில்லை காங்க
 ளஞ்சிலேனும் தடம்பாக்கத்தும்பொங்கோ. (3)

பதம்.	உணர்.	பதம்.	உணர்.
ஏம்	எங்களுக்கு	குருஞ்சியகர் வார்த்தைப்பதிகளே!	
நேன்	வெளியான ராவண	கால்	
இரக்கம்பூன்றி	தனயவில்லாமல் [ஷ்]	இனங்கோவே இனையபெருமானே!	
செய்த	செய்த	கோலம்	தர்மாசியமாம்
நினை	நினையானது	வஸ்	வல்லையூட்டத்தன
எமக்கு	எங்களுக்கு	வில்	வில்லையுடைய
இம்மையே	இஹலோகத்திலேயே	இராய்பிரானை	சக்ரவர்த்தித் திருமங்
எப்திற்றுக்கா	பலித்துவிட்டபடி	அரக்கர்	ராகந்தாஜாதியில் [ஷே]
வீர்	யைக்காறுக்கோன்;	ஆற்அழைப்பார் வெற்றிசொல்லக்கட	
இன்று	இப்பொது	இல்லை	இல்லை; [வாரி]
யாம்	ஈங்கள்	நாங்கள்	(தோற்ற) நாங்கள்
பாக்க	வீரிவாக	அங்கினேந்	பைப்பா நின்கேற்;
உரைத்து	சொல்லி	(தோற்ற எங்களுக்கு)	
என்	பூயனென்கி?;	பொங்கத்தம்	"பொங்கத்தம் பொல்
இராவணன்	ராவணனானவன்	பொங்கோ.	பொங்கத்தம்?" என்கிற ஜூ
பட்டனன்	மாண்பிபோறுன்;		ஸ்ரூக்க வாத்புத்தி
இனி	இனிமேல்		ன சப்தாதுவாரம்
யாவுக்கு	யாருக்கு	தடம்	ஒத்தது. (6)
உரைக்கோம்	(இத்வைச்) சொல்லு வேங்?;		

ஊட்டுக்காலன் சுட்டோச்சாரவும் பயன்னித்தொண்டு திரிகிற ஏங்களுக்கு, தமிழ்நாட்டின்று கொல்லுக்கூறுக்கூயைக் கடாக்கிறது, அதுக்குப் பலிதபான வாதத்தைய் பிராண்டி.

காகு பெரியதிருமீடு, கா-ப, எ-தி, க-பா, இரக்கமிள்ளி.

வ்யா.—முதற்பாட்டு. (இரக்கமித்யாதி) பெருமாணவும் இவர் படிமையும் சொக்கண்டல் (க) “வழிவரப் பின்வலமார்பினில்வாழ் கின்றமங்கையும் பல்வரன்^१” என்கிறபடியே மங்களாசாலாம் பண்ண பாப்தமாயிருக்க, மிதுகத்தைப் பிரித்த ஸ்தயனுள் ராவணன் செய்ததீமை. (ஒ) “ஓ ஹூவந்வகூஷ்- இஹாஹவில்லமஸ்துதே” என்கிறபடி இஹலோகத்திலே எங்களுக்குப் பவித்தது. பல சொல்லி யென்? தான்செய்ததப்பின்பலம்கானே அதுபவித்தான். அன்றிக்கே, இன்னும் பட்டாரிரன்றநியாமையாலேரவணன் பட்டானென் எவுமாம். பிறப்பட்டகாவத்திலே சொல்லுகிறார்களே இவர்க்கு அவன் பட்டானென்று சொல்லவுமாம். இனி இத்தை ஆர்க்கு இருந்து சொல்லவேராம். வாநரயுதபகிக்கான்! இளையபெருமானே!

ஆரு.—முதற்பாட்டு. (இரக்கமித்யாதி) “இரக்கம்” என்கில் - எடுக்குமாதல், தனையாதல் வீசுவத்து இரண்டையும் அருளிச்செய்து, தாதப்பிப் பரங்குகிறார் (பெருமாணவுமித்யாதி). (பாப்தமாயிருக்க) என்றவந்தாம் “இதுக்கு உறுப்பான ப்ரேருமின்றிக்கீகு” என்றுசொல்லும். “யாம் அவன்திமைக்கொப்பரக்க கின்றுசொல்லி யென்” என்று அப்தார்த்தம் விவகூதித்தருள்கிறார் (பல வித்யாதி). அதக்கு பட்டபடி களைப் பரக்கச்சொல்லியென், என்றாத்தாஞ்சை மகுலுகிறார் (அன்றிக்கெபித்யாதி) (அறியாவையாலே) என்றது - ப்ரயோஜி காபாவத்தாலே விசாரியாவையாலே யென்றுக்.

“எங்களையொழுயக்குகிறையவரை” என்று மேலே-ராத நானை சிரலிக்குஞ்ச சொல்லியிருக்க, இங்கே ராவணன் பட்டானென்று சொல்லக்கூடியேலுக்கு கூலும் சுங்கவிலே, (ஏ) “ஒவ்வொரு துரையை - கேயமல்தி புலிவங்கா” என்கிற க்யாவத்தாலே தீண்மையின் ப்ரபாஸ்யத்தாலே வித்தவந்த்திருத்து அருளிச்செய்தாரென்றும், மற்றும்பட்டிற சாக்ஷாத்ரால்லாம் பட்டபடியைக் கண்டால், இனிராவணன் பட்டானென்றது-காமுதிக்யாவத்தாலே வித்தமன் கேடுவன்றும் இரண்டிவிதமாகப் பரிநாரமாருளிச்செய்து, இப்பாட்டுலே ராவணன் பட்டமின்பு சொல்லுகிறவர்கள் பாசுரமென்றும், ஆப்பாட்டில் - ராவணன் படிவதற்குமுன்புள்ள ராக்ஷஸர் பாசுரமென்றால்விரோதமில்லையென்று திருவுள்ளம்பற்ற. ஆனால் அதுவேயன்றே முத்துறவுக்கொல்ல வசிப்பது; இத்துயே இவர் முத்துற அருளிச்செய்வானென்ஜென்கிற சுப்பையிலே அருளுகிறார் (பிறப்பட்டவித்யாதி). இத்தால் ராமவிழுப்பித்தில் இவர்க்குப்பாலாகுமையாலே இத்தையே முந்துறவருளிச் செட்டாரென்று கருத்துக் கொல்லிந்திருயித்து.

பெரியங்குமோழி, கா-ப, உ-தி, க-பா, இக்கமின்றி. தனசுத்

தர்சாட்டியமானவளிமையுடைத்தான் வில்லைபுதைய சுக்ரவர்ந்தித்திருமங்களே!.

(அரச்கரசட்டீழப்பாரில்லை) "ராசாலிஸ் இனி ஆட்போலேகூப்பிடக்டவாரில்லை" என்று பட்டர் அருளிச்செய்தாரென்று ரங்குமையுமிகு ராணுவிச் செய்வர். "இது ஓர்த்தமாயிரங்கமயாலே, இங்களே இனிராண்ணலேரா" என்று, நன் கேட்டேன்; சொல்லாகாதோ என்ன; "ஆடு" என்று-வெற்றி; இந்தாராஷ்டிராதியில் வெற்றிகொல்லக் கடவுரில்லை என்கிற துவவன்; "இதுவேயிறே பொருளின்று அருளிக்கப்பதார்" என்று பின்னொயருளிச்செய்வர். (அஞ்சிலே மித்யாதி) எதிரிகளைவிட்டு அவர்கள் வெற்றியாலே தூர்யகோவூந்வதப் பண்ணுவத்து அதுக்கீடாக ஆடும் கூத்துப்போலே நோற்றுவர்கள் தோல்வியாலே பறையடிக்க ஆடுவதொருங்குத்துன்று; அத்தச்சாதாராதாரம் - "பொங்கத்தம் பொக்கு" என்கிறதி து. (3)

(ஆட்போலே கூப்பிடக்டவாரில்லை) என்றது-ஏருவெண்டியாகினியிழுத்துத் தக்குறித்து "விர்ஜின்காப்பு யூடு - ஏகலிம்ஹும் கப்பந்தயாமி" என்ற சொன்ன துவ்வடென்று வெள்கிமான கணதயுமுண்டிரே. அந்த ஆட்போலேயும் கூத்யமில்லை யென்றுகருத்து. (இது ஓர்த்தமாம்) என்றது - இதுவே-பதந்துக்கு அந்தமென்று ஸ்பங்தமில்லாக்கயாலேயென்றை. ஆற்வாரிகள் பாகாங்கள் அகோர்த்தகர்ப்பங்களாகக்கயாலே இன்னாமும் பதார்த்தப்பிரகால்வாரையின்று திருவுன்னமென்று கருத்து.

(வெற்றிவிசால்லக்டவாரில்லை) என்றதுக்கு-ஈரும் "வெற்றிவெறவாருக்கோ?" என்று அழைக்காக்கு ஒருவருமில்லையோவென்றுகருத்து. (இதுவேயிறே பொருள்) என்றது-கொண்டாட்டத்திலே. இத்தனை இவ்வர்த்தந்தையாவர்த்திக்க வில்லையென்று கருத்து. "பொங்கத்தம் போங்கோ-தம்" என்றங்கயம். "பொங்கத்தம் பொங்கம்" என்று-வகுஷன்யா சொல்லக்டவாத்யமே பேசினேமான எங்களுக்கு, "தடம்-ஒத்தது" என்று சப்தார்த்தம் விவகாசித்து, அதின் எவ்வாய்ப்பத்தை பருஞ்சிகிறார் (எதிரிகளையித்தயாதி). (ஆடுவதொருங்குத்து) என்றது - "குழுமணிதாரம்?" என்றக்கத்தென்று கருத்து. (அந்த) என்றது - அவ்வாத்பத்தினுக்கைய என்கை. இரண்டு பர்யாயம் "பொங்கத்தம்-பொங்கம்" என்னத்துட்டுக்கிணவாய் அஞ்சிகைபடிக்கு ஈடுகொடுக்க "பொங்கோ?" என்று குறைத்து சிர்த்தேசித்தாரென்று கிருவுன்னம். ... (4)

காலை பெரியதிருமிமாழி, கங்ப, உ-ஷி, உ-யார், பத்துரீண் முடியும்,

மூ;—பத்துரீண் முடிய மவற்றிரா' டி.பி.

பாழித்தோனும் பகடத்தவன் செல்வம்
சித்தம் யங்கையர்பால் வைத்துக்கொட்டன்

செப்பிவதோன்றறியா வடியேரங்கள்
ஒந்தத்தோனிரண்டு மொருமுடியும்

ஒருவர்தம் திறத்தோமன்றி வரழித்தோம்
அந்தவிவம்பெருமா னெம்மைக் கொல்லேஸ்.

அஞ்சிலேஞ்சுதம் பொங்கத்தம் பொங்கோ. (2).

பதம்.

உரை.

நீர்	நின்
பத்துருமுடியும்	பத்துர்தலைக்கீருயும்
பாழி	பலிவுட்டமாப்
அவந்த இரட் தலைகளின் கணக்கு	ஏ கு இரட்டித்த
	கணக்கையுனைய
தோனும்	(இருபது) தோன்களை
	யும்
பகடத்தவன் உடையங்கு டாவ	
	ஊறுளவன்,
மங்கையப்பால் ஸ்த்ரீகள் பக்கலிலே	
சித்தம்	மங்களாலை
வைத்து	செலுந்தி
செல்வம்	(தன்) மும்பத்தை
கெட்டான்	அழித்தான்;
செப்பிவதோன் இதிகாத்தக்குயதா மு	
று அறியா	டர்களாம்

பதம்.

உரை.

ஏடி பேரங்கள்	அந்தவீக்கு பேரங்கி
தோன் இரண்	பூதரான காங்கள்
தோன் இரண் இரண்சிதிருத்தோனு	
மிம்	மிம்
ஒருமுடியும்	ஒரு திருமுடியுமாய்
ஒத்த	விச்ருதவேவிட்டாத
ஒருவர்தம்	ஒப்பந்தபெருமானுடை
	ய
திறத்தோம்	இன்டாட்ட முடை
அன்றி	யோமல்லாமையால்
வாழித்தோம்	கெட்டோம்;
அந்த	எங்கழுக்கு ஒந்தஞ்சூன்
	வலே!
எஃபெருமான் எங்கள்ளதனே!	
எம்மை	எங்களை
கொல்லேஸ்	கொல்லாதோழிய
	வேஷும்;
அஞ்சிலேஞ்சும் தடயிப்பங்கத்தம்	
	பொங்கோ. (2)

ஊர்;—இரண்டாம்பா' டி. (பத்தித்யாதி). “யைஷுலஸ் நீயிம-த்திலாங்கு யச்சிலென்ஸ்வாமி - தக்கிலேவதால்டி” என்கிறபடியே நீங்களும் அவளைப் போலே தியமசெய்திர்களோ வெண்ண; அவன் தலைப்பத்துப் பகடத்தோ மென்று தியமகளைச் செய்தான்; ஏங்களுக்குக் குற்றமில்லை யென்று விண் யைப்பம் செப்பிருத்தவளன்று வாங்கி.

“இராமங்கள்” என்ற சொல்லவாய்க்க, இப்படி விசேஷத்தஞ்சூக்கு பிரக

வயா;—இந்டாம்பாட்டி. (பத்துண்ணமுடியும்) (க) “ஈடு
ஈடுஒருநா - வாச்யமுக்கும் தசாங்” என்கிறபடியே, “உணக்கு
அவர்காலிலேவிழும் பத்துத்தலையுள்ளதி; அஞ்சலிபன்னுள்ளக்கு இரு
பதுதையுண்டு; அவற்றைச் சுரணம்புகவல்லீவேயே” என்றாலிருந்து விரேஷ
லூழுவான். பத்துத்தலையும், வலிவையும், பெருமையுமையுமையும்,
இருபது நோனையுமையுடையனான் விஷயம்ரங்கனாலும்த் தன் ஈம்
பத்தை அழித்தான். (செய்வதித்யாதி) உங்களுள்ளவைபொன்ன
யாலே செய்வதறியாத காங்கள், அழிவிகோரன காங்கள். இரண்டு
தோறும் ஒருமுடியும் விக்குதி வேஷங்களத் பெருமானைப் பெறு
யையாலே கெட்டேடும். “வாழ்ந்தோம்” என்று-கோபானம்.

அன்றிக்கே, இரண்டுதோறும் ஒருமுடியுமாகிருக்கிற காங்கள்
ஒருவரிடையாடி ததோமல்லோரகையால், காங்கள் விஷய பர
வண்ணாலே வண்ணமயாலே வரமுக்கீதாம்; அன்றிக்கே (2) மெருந்தூரை
குதோபயோகம் காட்டுகிறார் (வாக்யமித்யாதி). (வீபிஷங்குப்பவான்) என்ற
கங்கரம் “அப்படியே சொல்லுகிறார்கள்”என்று கேடும். இத்தால் பத்தும்
பத்தாக வரும்புக்கு உடலைவிருக்கக் கெட்டானான்று வெறுக்கிற ஏரால
கருத்து. பாறிபதற்குத்து - பிடிக்கும், பெருமையு மிரண்டத்து மென்று
விவகநித்து, புதர்த்தமருக்கிறார் (பத்தித்யாதி). “செப்பம்-கெட்டால்”
கெள்வத்தைக் கெடுத்தால்லன்று திருவுள்ளாம். (பொகையாலே) கெட்டப்
போகையிடுவே. “ஒன்று” என்றத்தாலே-தவிர்வது மறியோ மென்றூமது
பலித்தைபாலே, பல்கார்த்தம் (அறவித்யாதி).

ஶாயாவதாரத்துக்கே “தோனிரண்மிம் ஒருமுடியும், ஒருவராய் - அத்திதிய
ராய், தமிழுடைய - தேவருகைய, திரந்தோமன்றி - இடையாட்டத்தோ
மன்றிக்கே”-என்று வாச்யார்த்தாமம் அருளுகிறார் (இரண்டுத்யாதி). “தத்து”
என்றது-பொந்தாடுரா கெட்டத் த வென்றும், “முடியும்” என்றவங்கரம்
“உண...யோவாக்காலே” என்று சேஷப்பாணாலும் திருவுள்ளம்பத்தி யோ
கிறார் (அன்றிக்கேதித்பாதி). இப்பகுதில் ராஸங்களைப் பத்தித்தாகி
யாலே வர்ணித்தது - கேட்டுக்கூடுதலை போற்கார்த்தம் கவுசி கொள்வது.
“ஒத்த தோன்” ஒரு தோஞுக்கிராத்த என்றும், “ஒருவர்தம் திரந்தோமரி
வாழ்ந்தோம்” என்று முங்குறத்தாத்பாயமாக்குகிறார் | அன்றிக்கே பங்குத்த
யாதி). ஆழங்கக்கணு எவ்வாரும் உட்புதிவதத்து-மென்று கருத்து.

காலை பெரிபதிக்ருமிமாழி, கூ-ப, உ-தி, கூ-பா; தண்டகாரணியம்.

“ஏ-ப்ரஸ்பரஸ்ய வாத்ரூவிரஸ” என்கிறபடியே ஒன்றுக்கொன்று ஒப்பாகிறுக்கிற தோனிரண்டையும், ஒருதிருவப்பிலேசுகத்தைப்புமையை ராயிருக்கிற உம்மைக்களை அடியாளம் காங்கள் “ஒருவர் இருவரன் நீச்சே எல்லாரும் ஒக்கவாழ்க்கேரம். கண்டெட்டங்கிற விடமத்தனை யும் ஆகத்யாறாரித்துக்கொள்வது. (அக்ட) எமக்குஜாகனுணவனே! (எம்பெருமான்) எங்களாதனே! எங்களைக் கொல்லாதோழியலே ஆலம்.” “அஞ்சினேம்” என்றார்க்கொல்துஷ்ணை உணக்குப்போருமோ?

ஓ:—தண்டகாரணியம் புகுச்தன் ஜு.

தையலைத் தகவிலியெக்கோமான்
கோன்டோர்து செட்டா செமக்கிள்கோர்
குத்ரமில்லைக்கொல்லேல் கூலவேஷ்தே
பெண்டிரால்விகு மிக்குடிதன்னைப்
பேசுகின்றதென் நாசாதியுன்
அண்டவரணாருக்பதே செம்தாய்
அஞ்சினேம் தடம்பிபாங்கத்தம்போங்கோ. (ஏ)

பகுதி.	உரை.	பகுதி.	உரை.
நாவல்லிழி	நிர்க்குறைஞான	மெக்கு	ஏங்கஞ்சிக்கு
ஈம்கோமான்	உங்கஞ்சுஞ் நிபாமகஞ்	ஒருக்கம்	ஒருக்கநமும்
	ஏருக்க ராவணன்	இங்கில்	கிடையாது;
அங்கு	(கீங்கள்) காட்டிலே	குலம்	(நிரபாதங்கா அவியாத இங்குவாருவின்)
	நாபனாரா மிருக்கும் போது		வாய்பாத்தக்கு
தண்டகாரணி	கண்டகாரணியத்தில் யம்	ஒல்டே	தலைவராய் ஸ்மாரே!
புகுச்து	புகுச்து	தாங்கி	நசராதாற்றான டெகு
தையலை	பிராட்டிய	கொல்லேல்	தொல்லா தெரப்பியலே ஊம்.
கெங்கு	அபுமாந்துவந்து போது	பெண்டிரால்	ஷ்டரீசுபல்யந்தாலே
	(அங்குநாற்றயடியாக)	கெமிம்	கெட்க்கடவ
கேட்டான்	ஒழுக்குப்பாஞ்சன்;	கிட்குத் தன்	இங்காங்கூன ஜாதி
இங்கு	இங்கியியுமத்தில்	இன்	யைப்பற்றி
		பேசுகின்றது	பேசுவாவது
		ஏன்	ஏன்ன இருக்கிறது?

பிரீடித்திருமொழி, கா-ப, உ-கி, ஈ-பா, எஞ்சலிலிவத்தைக் காட்டி

உன்	நேவர்க்கு (இஷ்ட செய்தாய் செய்துவிட்டாய்;
அண்டவாண் நேவர்கள் [ராள]	அஞ்சினும் தடம்போக்கத்தம்
உக்பதே	உங்கூட்டவகார்யத் பொக்கோ. (ஏ)
	ஈடயே

ஸ்யா,—மூன்றும்பாட்டு. (தண்டகாரணியம்புகுஞ்சு) தானிருந்த வித்திலே அவர்வர்தா அடைமதிள்ளபடுத்த அபகாரம்பட்டனவினானுண்டு, காட்டிலே தாபலவேஷத்தோடே திரியாகிறச், அங்கேவந்து பிராட்டியைப் பிரித்து கிரக்கு(ரூ)யானுண்ணையெல் கிட்டுப் போனான். உங்கள் செய்ததொரு குற்றமில்லை. எங்களைக் கொல்லாதொழிலிலேதும், சிரபராதரைகிரல்லாத இங்குவருவம்சத்துலே பிரந்தாக்குத்தனையன்றோடிர். விஷயப்ரவணாய் கெடக்கடவ இதுநூதியை எத்தனத்தை சொல்லுவது. ஸவர்க்கத்துக்கு வன்னியமறத்தவன் மகனே! உன்க்கு இஷ்டரேன நேவர்கள் உந்ததே செய்து விட்டாய். (ஏ)

ஸ்யா,—எஞ்சலிலிவக்கைக்கிறை யெங்கோன்

நன்னைமுன்பணிக்கு உ எங்கள்கண்முகப்போ
நூச்சதானரக்காருடிக்கென்று

உங்கையை பவன்றம்பியேசான்னுன்
விஞ்சைலானவர் வேண்டிற்றேபா' கே. ரம்

வேறிவார்பொழில் மாமயிலன்ன
அஞ்சலோதியைக் கொன்றிடுமின்

அஞ்சிடும்தாம்பாங்கத்தம் பொக்கோ. (ஏ)

ஸ்யா,—மூன்றும்பாட்டு. (தண்டகாரணியமித்யாகி) தீழ்ப்பாட்டில் “மங்கையர்பால்” என்று-ஊமாங்கேந ரேவதால்தரிகள் ரூதாங்கள் பக்கல் தீதம் கைத்த தப்பைச் சொன்னார்கள்; இதில் கோரோ பெருமள் விஷயத்திலே தானே தீர்க்கழியப்பன்னினருற்றத்தைப்பேசுகிறார்கவென்றுவங்கது.

(ஐதியை) ஓருதிக்கு என்கூட. தசரதன் சம்பாரவார விரலைய் டன் ஊகையைத் திருவுங்கம்பற்றி யருஞ்சிழு (ஸ்வரிக்கேத்யாதி). ... (ஏ)

அநு;—ஊம்பாட்டி. (ஏஞ்சலிலித்யாகி). எமக்கு இங்கோர் குற்றமில்லையென்று நின் நிலைகள்; அவன் ஒதுபைக்கொண்டு போந்தானுகில் கீங்கள் அவனுக்கு விதம் பிரால்லாதே எதிர்மபு கோத்துவந்தது குற்றமன்றூவென்ன; தமிழை சொல்லுக்கேணாதே கெட்டவன்-எங்கள் வார்த்தையைக்கெட்டப் புதுக்கிறான் என்கிறார்களேன்று எங்கதி.

† (ஏ) கொடிபோனான்.

காந்தி பெரியகிருமோழி, கா-ய, உ-தி, ஓ-ஈ, ஏ-ஞ்சுவீல் என்று,

பதம்.	உறை.	பதம்.	உறை.
எஞ்சல் இல்	(யத்தெராப கரணங்க ஏஸ்) குறைவற்ற இலங்கைக்கு	வெள்ளுன் சொன்னுன்;	வினாக்கலான “விதாநாதரா முதலான வர் சேவர்கள்
கிரை	நிர்வாகங்களைப்	வேண்டியில் ப்ரார்த்தித்தபடியே	
எம்	எங்களுக்கு பின்	பட்டோம் (ஈங்கள்) அரசர்த்தப் பட்டோம்;	
கேள்வன்னீர்	ஈவாமியான ராவண முன்	வேரி பரியளத்தை யுடைத்	
	நாங்கள் ஒவக்கம் கொ தெத்துக் கொண்டு குக்கிற காலத்திலே	வர் பராதிருக்குன்ன தாய்	
அவன் தமிழே	அந்தராவணனுடைய தமியரன ஸ்ரீவிப் ஷாஹுத்வான்தானோ	பொழில் சோலையிலூள்ள மொஹில் அன் மயில்போ விருப்பவரா ன	
எங்கள்	எங்களுடைய	அஞ்ச (இருட்சி, சுருட்சி, டி ட்சி, குளர்ச்சி, அ ^{முகு} என்று) ஜங்கு வகைப்பட்ட	
கணமுகப்பே	கண்ண திரில்		
பணிக்கு	ராவணன் காவிலோ		
	விடுக்கு	அல் இருங்கட	
கங்கையை	கல்யாணகுஜாங்களால் பூர்வீனமான இப்பு ராட்டியை	ஒத்தியை யிருமுடியை யுடைய நான் பிராட்டிக்கூரை;	
அரக்கருடுக்கு “ராகஷஸ குவர் துக்கு நகுசதான் என்று	விழும் கிடைய்” என்று	கொங்குபோக்கேரை; மான் .. அன்றைம் தடய பொய்க்கீதம் போக்கோ.	

வீரா—காவாய்ப்பாடு. (எஞ்சலில்) “எஞ்சல்” என்று வைக்கோசும். பிரத்தியைக்காண்டு புகுங்கானுப், “இவ்வுரிமை வந்து இயலை மீட்சவஸ்ஸாருண் தோ?” என்று குறைவற்றுத்துமிகுந்த ராவணன் காங்கனத்தை ஒவககம் திகாடுத்துக்கொண்டிருக்க, எரிகள் முன்னே அவன்காலிலேசிமுட்டு, கல்மாணசுவாங்கவால் பூர்ணமாய்கிருக்கிற இயலை “ராகநாஸருவத்துக்கு எஞ்சல் ஏப்” என்று ஏரியிடையூற்றுவான் சொன்னான்.

(வாங்கோகம்) என்று குறைவாய், முதலிழப்பகாண்ப்புகளுடை குறைவதற்கு இலவசமாக என்றும், நாதபர்மாநாந்தர் (பிராட்டி மித்யாதி).

பெரியதிருமொழி, கங்ப, உ-தி, தி-பா, செம்பிளான். கல்லூரி

“அறிஞர்வானவர்” என்று - வித்தாகாராம், அத்தாலே தோறு ஓரத்தின்க்கு உயவைக்கணம். பரிமளத்தையுண்ட்கால் பாக்க விழாவில் கல்லீலத்தில் முடிவோபோவேயிருக்கிற (அஞ்சிலோதினை) காந்து கூடு செங்கத்துப்பரிமாசிதமாய், என்றால்போவே அஞ்சிலைக்கொட்டு குப்பதாய், இருங்கிருந்துள்ள மயிர்முடியையுடைய விரைட்டியைக் கொட்டபோடுகொள். “அஞ்சு” என்று - அஞ்சிலைக்காப்பாட்டுக்காக, “ஷு” என்று-நாதி. அத்தால் இருட்சியை விழங்கவிற்கு. “ஓதி” என்று - மயிர்முடி. (ஷ)

மூ;—செம்பிளான் சிஸ்ரூபி யெம்பளிராவணன்

சீதையெய்ன்பக்கார்தெய்வும் கொன்றிது

வங்பலாம்கடிசாவில் சீதைபா

வைத்ததீத குந்றமாயிர்துக்காணீர்

கும்பினூட்டிக்கும்பதும்பட்டான்

கூற்றம் மாண்டமாப்வக்கு தோன்றி

அம்பினுபலெய்மைக் கொங்றிகேண்று

அஞ்சிலைந் து மிபொங்கத்தகம்பொங்கோ. (ஶ)

பதம்.

உரை.

பதம்.

உரை.

செம்	செவ்விதான்	காலில்	ஒசோக வளிகையிலே
போன்	பொன்னுல் செய்யப் பட்டதாய்	கெறூபா வைத்ததே	கெறூயில்குப்பாப்படி வைத்திருந்த விதுதா ஒன்
நிஸ்	நிஸ்டிருப்பதுமான		
முடி	கிர்ட்த்தையுடையமுடும்		குந்றமாயிற்று தப்பாப்பத்தைக் கட்டி
ஏங்கள்	ஏங்களுந்து கியாந்தா		க்காணீர் ந்து;
இராவணன்	ராவணன்னாவன் உரண		(அக்குற்றிபை ஹேதுவாக,
சீதை என்பது “பிராட்டி” என்கிற		கும்பனூடி	கும்பனும்
ஓரி தெய்வம்	ஒரு சேவனதையை	விரும்பனும்	கிரும்பனும்
கொண்ணந்து	கொண்ண வக்கு	பட்டான்	மாண்டி போன்றாள்;
வம்பு உலாம்	புதுமை மாருதேயிருப் பதாய்	கூற்றம்	(ராவணன் கையிலே வம்பு சோத்து) ம ருத்தியுவனவன்
காடு	பரியளத்தை புடைத் தான்		

(என்றால்போலோ) என்றது-செறிவையும் மென்மையையும் ஈாசிப்பிக்கி
தநு. (ஷ) “செறியென் கூற்றால்” என்னக்கப்பல்கிறே. “மாமயில்” என்ற
திருந்தாந்த பலத்தாலே கிட்டிவித்தமென்று திருவுன்னப்பற்றி, மற்றவற்
உறுப் பிரித்தருளிக் கூய்தார். (ஷ)

(*) பெரி-தி-க-ஈ.

காந்தி பெரியதிருமொழி, கா-ப, இ-ஈ, எ-டீர், ஒத்தமாக்டீஸ்.

யானியாய் ஸதால் கேஷக்காதப்	எம்மை	ஏங்களை
பரிசாலுத்து		கொன்றுமின்னவியாலின்று;
வகுதோன்றி (இக்வட்டத்தில்) வகு	நது	
தோன்றி	அஞ்சினேஞ் நடம் பொஞ்சத்தம்	
அம்பினுல் பாஜாத்தினுஞ்		'பெரம்பே. (ஒ)

வியா:—அஞ்சாங்காட்டு. (செம்பொனித்யாதி) ஸ்லாக்கம்பாண
கிக்விதுயம்பண்ணிர்கவித்து முடியையுடையனாவங்களுடைய ராவ
ணன், பிரட்டில்யான்பிரூபு தேவதைப்பக்கிகாண்டியான். (வகுதித
யாதி) புதுகைமாருதே சிருப்பதாப், பரிமாத்தையுடைத்தான்
ஆசோகவர்க்கூறிலே, பெருமாருக்கும் அவருக்கும் வித்தமாகவுது
பவிச்சலாம் தேசத்திலே அவர்க்கால் கிள்ளும்பித்து, அவளைத்
தனிசை வைத்தாலிது குத்தமாப், அதுவே பேற துவாக கும்பகிதும்
வர்கள் பட்டார்கள்.

(கற்றுவித்யாதி) ராவணன்கையிலே முன்புதைநர ம்ருதும்
வாணவன் வந்து; ராவணன் தேவாகனை பொருக்கிக்கார்ச்சிகாண்டி
ம்ருஷ்பர்களை அடாதரித்தான்; அந்தாலே அந்தம்ருதும் - மாதும்
வேஷதைப் பரிக்காற்றதுத்தோன்றி, அந்தமனிச்சுக்கு ஏகாந்த
நான் அம்பாலே ஏங்களைக்கொல்லுகிறைத்தலே. (ப)

மு:—ஓ,கமாகு, கீக்காட்டுத்தெறி
புபரிகாஸ்மாக்கட்டுதாவல விதுத்துக்
தாதல்மக்கநும் சுற்றுமும் சொன்று
குபுமிலங்கை மலங்களித்துக்
துதுவந்தகுருங்குக்கே உங்கள்
தோன்றல்தேவியை விட்டுக்காட்டுதே
ஆதர்கள் அ புகீகள்ரதந்தேர
அஞ்சினேஞ்சடம்பொங்கத்தம் பொய்கோ. (க)

ஈடு:—அஞ்சாம்பாட்டு. (செம்பொனித்யாதி) ராவணன் ம்ருதப்ராய
வென்று பிரட்டில்யாக்கொண்டு கடமின் என்றார்கள். அவன் ம்ருதப்ராய
ஞைக்கு உடலாக ப்ரபல வீரர்கள் பட்டபடியைச் சொல்லி முதலிகளைக்
நீத்து பயத்தை அறிவிப்பிக்கிறார்களென்று வாய்க்கி.

பட்டபீன்புசொல்லுவார் பாசரம் கூழையன்றும்பகுத்ததிலே, இப்பட்ட
நீத் துடங்கி ராவணாகத்தூர்வும் வன்று கொள்ளவேணும். கடிசாலில்
வைத்தது சிறையாமோ வென்ன வருளுகிறார் (பெருமாருக்கித்யாதி). (க)

பதங்.	உரை.	பதங்.	உரை.
ஒதம்	ஆவிவியறிகிற	ஏரித்து	(அச்சிராலோ)தவித்து,
மா-ஏ-லை	பெருங்கடி-லை	து-வந்த	(பிராட்டி பக்கஸ்) து-து
கட-நு	நா-நா-நு,	கு-க்கு-க்கே	கு-கு அரங்கின் (ஊர் மாண்) காவிலேயே
ஏ-றி	அக்கரைப்பட்டி	உ-ங்கள்	உ-ங்கருக்கு
உ-ஏ-லெ-ஏ	ஒக்கந்ததயுடைத்தாய்	தே-நன்றா	ஏங்காரியான பெரு
ஏ-ர	பா-ந்த	ஏ-ங்களை	மாங்காயடைய
ஏ-ந	பரிமலிதாங்கிருத்துள்ள	தே-விகை	தெலிபான பிரசா-ந
ஏ-ங்கா-ல	சோலையையுடைய அ		யை
	சோகங்கிளையை		
கு-று-ஶ-த	முதிக்கு,	ஏ-நி ஏ-க கோ	வி இக்கொ-ரம்பு
கா-த-ல	(ராவணாரூபயடை)	கே-லை வித்தயாக	டா-த
மக்கா-ஞ	அகங்குமாரன் தொட	அ-த-	இலீப்பான காங்கன
.	க்கமான புந்தரிகளை	ஏ-ந்து	இப்படி துவண்டி தின
	பும்		ற
கற்றமும்	அந்தாங்க கிங்கரர்களை	ப-திக்கன்றது	அந்ததப்ப-வேண்ட
கே-ன்று	கொன்று, யும்	அ-ந்தோ	ஜயோ! [நட;
கட	காவல்களையுடைந்தா	அஞ்சிலேஞ்சும் தடம் பொங்கத்தம்	
இ-லங்கா	ஸ்க்கயானது [ன	பொங்கோ.	(க)
ய-லங்க	நலங்கும்படி		

வயா;—ஆரூம்பாட்டி. (ஒத்மாகட்டிலித்யாகி) அலைவறிகிற பெருங்கூலைத் தல் கவட்டின்கீழோம்படி கடந்து அக்கரைப்பட்டி. (உயர்விகாளித்பாரி) ஒர்கந்ததயுடைத்தாய் பர்து பரிமலிதாங்கிருத்துள்ள சோலையையுடைய அரோகவலிகை, அத்தை

வநி;—ஆரூம்பாட்டி. (ஒத்மித்யாகி). “குற்றம் மாணிடயம் வந்து தோன்றிக்-கொண்டிடுகின்றது” என்றுகொல்லாகின் கீர்கள்; ஒருகுரங்குவந்து ஊரைச் சுட்டபோதே அஞ்சிலைதி (கி) பண்ணிக்கொள்ள வொன்றுகோ?—* க(க)தேங்குலே கேதுபந்தம்போலே ஒத்மாப் பூப்போது உப்பிழவா சென்றென்ன; இங்கேன் விவேகமுன்றாகில் இத்தனைவர்களோ என்கிறும் பொன்ற எங்கதி.

(கவட்டின்கீழோ)தப்படி க்குள்ளே யென்கை. (சோலை) என்றதைப் பரித்து வாக்யபேதமாகி, “இப்படி வைலங்கூட்டுத் தயென்றத்துத்” க

கங்க பெரியத்திருமொழி, கா-ப, உ-தி, எ-பா, தாழுமின்றி.

முறிந்து. (தாதன்மக்களித்யாதி) ராவன அுக்கு ஸ்ரீகூரா அவர்யான அகூப்யதூரான் துடக்கயானபுதர்களையும், அவனுக்குதூர்தாக்கரான கிள்ளர் துடக்கமானுஸரபுப் கொண்டு.

(கடியில்லங்கையித்யாதி) அரைணியுடைத்தாய், அக்கியும்புகு அஞ்சிமிருக்குமீவ்துர் - ஒருவர்க்கறை எழவருடிக்கும்படி அக்கியைப் பாலேசிப்பித்து. (நாதவந்தலித்யாதி) “வெறிக்கையை தாதவந்தா நெஞ்சுவன்செய்தது இதுவரானால், காம் இவளைக்கொண்டிருப்போ மல்லோம்” என்று அவன்கையிலே பிராட்டியை விட்டுச்சொட்டதே. (அதரித்யாதி) “அதர்” என்று - இனிம்பரின்றபடி. இயிம்பாரான காங்கள் இப்படிப்படானின்றேம். (அஞ்சிடேஞ்சு) அச்சமில்லாத அன்ற பட்டத்தை இன்று படவேணுமோ? (ஏ)

மு:—தாழுமின்றி முக்கியை கஞ்சான்று

தலைக்குத்தடைகள்டு வஞ்சிந்னமருங்குல்
மாழைமான்மட்டோக்கியை விட்டு

வாழுகில்லா மதியின்மனத்தானை
எழையை யிலங்கைக் கிணறதன்னை

யெங்களையெர்மியக் கொலையானைக்
சூழுமாந்தை மாமனிவன்னை
சோல்வினேஞ்சு தடம் பொங்கச்சம்பொங்கோ. (ஏ)

பதம்.

உரை.

பதம்.

உரை.

மாமனி வண்ணு! —;		மான்	மானினுடைய
தாழு இஞ்சி விளம்பில்லாமல்		மடம்	ம்ருதுவான
முங்கை கடை		கோக்கியை	கோக்கங்குமுடைய
அஞ்சுலான்று அன்றைக்கு			ஊன பிராட்டியை
தலைக்குத்தே அனைசெய்த தொன் விட்டு			பெருமான் வங்கிதியி
கண்டு கண்டு, [தையை			கே எய்ச்சுக்குத்துவி
ஏஞ்சி வஞ்சிக்கொடி போலே		வாழுகில்லா	வாழுமிட்டாத [ட்டு
நுண் வைக்கந்தமயன		மதி இல் மண மதிகேட்டுமாய்	
மருங்குல் இடையையும்		தானை	
மாழை முக்கை (கு) மான			

ந்து அத்த்யாஹரித்துக்கொள்ளது. (புந்ரக்கோ) என்றது-மந்தரி புத்ரர்களையென்றால் (க) “புத் கு நீலாதாந்தி! கூர்மங்கு- அப்த மக்தனிலைதாகவி கூரமங்குஞ்சு” என்கைக்கடவுதிதே. (க)

(க) பா-பா-ஏஞ்சு,

பெரியத்திருமேற்கி, கா-டி, உ-தி, ஏ-டி, தாழுமின்றி. கள்ளக

ஏழ்கு (அப்ராட்டவிலை யந்திலேசாபலத்தை ப்பண்ணுமல்லதும் இலக்கைக்கு ஸ்தாக்காத்துக்கு பின்றதன்னின் சிரவாங்களைக் குபிமா சிர்திக்குப்பவருப் ஈங்களை வழிய (கற்றமத்தை) எங்களை நீங்கள்	கொண்டியக்கீரை வதம்பக்ஞன ப்ராப்த ஞன ராவணனை குமும கூ “குபுத்துக்கொள்ளும் ப்ராராத்தை நினைத்தாருள வேறும்” (என்று)
---	--

வ்பா;—வழாம்பாட்டு. (தாழின்த) அக்கரைப் படுக்கைக்கு ஒரு சடல் இடைச்சுவராம்பு கிட்க்கத்தென்று. விளம்புமின்றிக்கே. (அஞ்சுநன்று தகைக்கத்தே கண்டு) காலை அனைசெய்ததற்கான்றுமே என்று. இத்தகைக்கண்டால் இவன் மம்மை அழிக்க வல்லனென்று இருக்கவேண்டாவோ? (வஞ்சியித்யாத) “இவன் வழிவழகுக்கு அவன் வேறும் தத்தீயல்லது, உமக்குத்தகாள்” என்று பார்த்து, இவளை கிட்டு வருமாட்டாத மதிக்கடலை.

(வழக்கை) ஆப்ராப்தனிஷயக்திலே சாபலந்தைப்பண்ணுமானின்
 (இலங்கைக்கிறை தன்னை) இதோன்றையுமாயிற் அ புத்திபண்ணி
 யிருந்தது. கான் இவ்வூர்க்கடிபதி-நிர்வாஹகளினன்று; இதோன்றை
 நூற்றுமே கிளைத்திருந்தான். (எங்களையொழியக் கொலையவேண்)
 குற்றம் கிட்ட விடத்தே வசம் பண்ணப் பார்த்தருள வேணும்.

ஏது—ஏழாம்பாட்டி. (தாழுவித்யாதி) “உங்கள தோன்றல் நேரிலையெல் இக்கொட்டதே” என்று முறலிக்கீலப்பார்த்துக்கூப்பிடகேப்படேயும், ராமசரவால்தும் மாற்றுதே சட்க்கூயாலே, பெருமான் ஈங்கிளியிலேவாந்து, ராகங்குண்டைய மத்தியத்தையும்கொல்லி, அவனையன்றே கொல்லுவதுப்பது என்று விண்ணங்கிடம் செய்கின்றார்களோன்று என்கிறே.

“‘நாய்களை வகுக்கு’” என்றத்தைக்கூறுவிட்டுப் பிராட்டுப்பை வர்ணித்துக்கூற கருத்திருந்திருக்கிறார் (இவனீத்யாதி).

“ எங்களையொழியக் கோரிவதனை ” என்றெத்த ப்ரதிகம் “ குழுமாக விடை ” என்னுடனாப் பிரச்சும் உபலக்ஷ்யமிடவன்று, எவ்வளவற்றுக்கும் பலிதமாக நாத்யர்யமாக ஜில்லா (குற்றபிதியால்) . “ இதுதான் என்களையொழியக் கொள்வதனை என்றும் வீது, குழுமா - குற்றத்துக்கொள்ளுக் கிரந்தாக, கிழவுத்துக்கொள்வது ” என்று சப்தரம்பித்து எவ்விதொல்வது (ஐ)

உணர் பெரியதிருமோழி, கங்ப, உ-சி, ஆ-பா, மண்புகொண்டு.

(சொல்லினாலும்) நான்கள் அறியாயல் கொலையுண்டே ஸ்வாகாமல் சொன்னேனும். (७)

மு;—மண்புகொண்டே றும் மண்டோதரிமுதலா
அஞ்சல்கள்கீனார்க விருப்பத
தனம்கூர்கள்மென்றாலே கோக்க சொஷித்து
தஞ்சமே சிலதாபத்திரென் அ
புனங்கொள்மென்மயிலைச் சிறைவத்த
புன்மையரள் கெஞ்சில் புச்சிவய்த
உணங்களான் திண்டோ ஜெம்பிராமர்கு
அஞ்சினேறும் தடம்பிராங்கத்தம் பொங்கோ. (८)

பதம். உரை. பதம். உரை.

மண்புகொண்டு (தன்னுடைய)	ஏற்குத யத்தை அபங்கித்து	புனங்கொள் அரண்யத்திலே யிருக் கிற
எறும் (கெஞ்சக்குப்) பொருள் திமிருப்புவர்களான		மென்மயிலை அழைய மயில்போன்ற பிரசட்டியை
மண்டோதரி மந்தோதரி முதலான முதலா		சிறைவத்த சிறையிலே வைத்து யே
ஆம் அழகிய		புன்மையரள் தீயரன விளைவல யுடையனுணரவ
வயல் கயல் போன்ற		
கண்ணினுக்கள் கண்ணமுகையுடைய மரிவிலிங்		
இருப்ப இருங்கரசெப்பதே,	புக	உறைக்க
நனங்கள் (நனக்கு) ஸர்வஸ்வ	ஈட்த	ஈட்யவல்லாய்,
மேல் ட்ருதுவான முமாய்	அஜங்கன் ஆக்கர்க்கங்மத மங்க	
ஞோ (அவர்களுடைய) ரூபைகளிலே	ஊ	தாய்,
நோக்கம் பெறுத்து	திண்டோன் திண்ணிய தேவை யு டையாய்,	
ஒழித்து விடு,		
ஏஞ்சம் ("பிராட்டக்குத்) தஞ் சுமாய் வருவா?	ஙம்	ஏங்களைக்காக்க வல்ல ருமான
சிலதாபத்தே சிலதாபத்தன்டோ?	இராமந்கு	பெருமாநாக்கு
ஊன்று (அவர்கள் சாக்கெ ங்கு) என்றாக்குதி,	அஞ்சினேறும் பயபுட்டாய்; ஈட்டம்பொங்கத்தம் பொங்கோ. (९)	

அநு—வட்டாம்பாட்டு. (மூலகொண்டே ர மித்யாதி) பெருமான் எம்ம்
தியிலேவெந்து “ஏங்களையொழிய அலைக்கொலை” என்னாலே, அப்பதம் என
வைகின்றென்று கொங்கும் எடுத்தன் மிகவும்குரி, முதலானது, அரித்து

பெரியத்ருமோழி, கா-பி, உ-றி, கூ-பா, புரங்கன்றுணா மும், என்ன.

ஸ்யா,—எட்டாம்பாட்டி. (எனக்கொண்டே நம்) தனக்கு யோகமானவிஷயமில்லாமலைக்கெட்டானவ்வள். ஸ்ரூதயத்தைதறுமிக்க வல்வைர்களாய், செஞ்சக்குப் பொருந்துவர்களுமானமன்டோ தாரி தடக்கமான அழகிய கவல்பேசலேயிருக்கிற கண்ணமுதையையவர்களிருக்க, தனக்குத்தகமாய், ஓர்வஸ்வமாயிருக்கிற அவர்கள் முலைகளைப்பார்தே “இவனுக்குத் தனுசமாய் வருவார் சில தாய்கள் உண்ணிரு? அவர்களில் சரக்கெங்” என்று பிராட்டியைச்சிறையைத்த ராவண நூடைய தப்ப நினைத்த கேஞ்சிலே. (புகவெய்த) உறைக்க எட்ட வல்லனுர், அழகிய வடிவையும், திண்ணாயிய தோளைப்பும் நோடைய பெருமானுக்கு அஞ்சினேயும். (4)

* மு;—பாங்கள் மூன்றுமோர் மாத்தினாப்போகில்
பொங்கிரிக் கிணாகண்டவ னம்பில்
சாங்களே கொடிதாயுடுகின்ற
சாம்பவா ஜ—ந் சிற்கத் தொழுதோம்
இரங்குசி யெமக் கெங்கைபிரானே
இலங்குவங்கத்திரேன் சிறுவா
குங்கட்டரசே யெம்மைக்கொல்லேல்
குறினேம் தடம்பாபாபத்தம் பொங்கோ. (5)

பதம்.	உரை.	பதம்.	உரை.
நீர்யாத்திரைப் புருக்கண்ணியைப்		அப்பில்	அப்புரௌங்காட்டில்
போதில் பொழுதில்		கொடிதாம்	கொடியதாயிருக்கிற
புரங்கன்றுன் தரிபுரங்களையும்		சாங்களே	ராமபாணங்களே
நம்		அடிகின்ற	நல்பாலின்றன;
பொங்கு ஸ்ரூத்தியடையாறின்று		சாம்பவான்	ஸ்ரீஜாம்பவான்
எரிக்கு துக்கிபக்காநாநுக்குள்ளா		உடன்றித்த	புருதங்காரமாக்கு—
இகரகண்டவ இரையாகக்கண்ட			கிற்க
ன் (தலைத்த) ருத்ரங்கு			
டைய			

விண்ணப்பம் செட்டிர்க்களென்ற ஈக்கதி.

நாலுக்கணக்கானதைக் கொள்ளவும், அவன் மாத்திலேறவும் வல்லான மண்டோதரி என்றுக்கி அருளுகிறு; (ஸ்ரூதயத்தையித்தயாறி). இத்தாங்கண்டபோதே சி()த்தபுவாயில்லாய், உத்தபோத்தரப் பர்திவாத்தகருப்பாயிருப்பாலை ஸ்ரூத்தயில்லூ. (சாங்குவின்று சொர்பாதிக்கவென்றபடி. (6)

கள்ள பெரியதிருப்பீட்டி, கா-ப, உ-றி, கு-பா, புரம்கள்முன்றும்.

தொழுதோம் வணக்காசின்ரோம்;	இ	கி
எங்கூதபிரானே எங்கள்தாய்களே!	இரங்கு	இரக்கியருள வேறும்,
இலங்கு லோகத்துங் கண்டை	எங்கை	எங்களை
ப்ரகாசாகனுள்	கொல்லேல்	கொல்லாதோழிய
வெம்கிலோன் ஆதித்யஞ்சையை		வேறும்;
இதுவா மகனை ஸாக்ரிவனே!	குறிஞேம்	எங்களால் சொல்லலை
குரங்குட்கு வாராயுத (ஷ) பதி		வதைச்சொன்னும்;
ஆராசீ யே!		தடம்பொக்கத்தம் பொங்கோ. (க)
ஏபக்கு எங்கன் திறத்திலே.		

வியா;—ஒன்பதாம்பாட்டி. (புரங்கள் முன்றும்) காபுரதாயும் பங்களின ருதரன் அம்புகளிலுக்காட்டில் கொடி-தாயிருக்கிற ராம சுங்கன் எங்களை முடிவாநின்றன. வருத்த(ஷ)ாம், எங்கை தீரைக் குருத்குக்கடவ ஸ்ரீநூம்பவரன், மஹராஜர் புருஷ்காரமாகத் தொழுதோம்; எங்களுக்கு இரங்கவேறும்; எங்கள் நாயகனே! மீவாகத் துக் கண்டைய ப்ரகாசகனுள் ஆதித்யன் மகனன்றே ஸ்ரீ. எங்வீராவ் ஹகரன்றே; (குறிஞேம்) எங்கள் சொல்லக் கூப்பித எங்களைக் கொல்வில் சம்கு அவத்யமாம். (ம)

ஆஃ—ஒன்பதாம்பாட்டி- (புரங்களித்யாதி) தேப்பாட்டில் முதலிழைப் பார்த்து முறையிட செய்தேயும், அவர்கள் - பரதக்தர்களாகையாலே தங்களுக்கு அரசான மஹராஜரை ஆஸ்ரயிக்கச்சொல்ல, இவர்க்கும் புருஷரை தங்க முன்னிட்டுக்கொண்டு பெருமானுடைய அப்பின் திணைனாதவைச் சொல்லி இரங்கச்சொல்லுகிறார்களென்று எங்கதி.

நான்னவதாக்கத்ரம் ராமபாகன ஈந்தசாரமில்லாவிட்டாலீ, பயகாதாயத யாலே குன்பு ப்ரயோகித்தபடி கெஞ்சிலே கீட்டது, இப்போதும் கோற்றுவதையிரலே (க) “ஏந்தோந் ஸ்ரீ— ஆதித்யகம் ஹஸிச்ரேஷ்ட” எங்கவாக கையாலே, கமக்குப்பிப்ரமான் இரங்கநூக்கு மஹராஜர் பிரீரங்கம் வேறு மென்று சாலைம் புருஷர்களென்று கருத்து. “ஏக்மீத்ரோச்சாரங்காலம்— விருமாத்திகைப்போது” என்றது’ எனது - சுதாந்தரம் வெஷ்டித்து பல தாந்த்தமருங்கூர் (திரிப்ரேஷ்யாலி). அங்கதாறின் இருஷ, இருப்பவளைப் புருஷகாரமாக்குவாலேன் என்ன வருடுமிகுச் (ஷகுதி (ஷ) காம்த்யாதி).

மு:—அங்கு வரவூவாக சாக்ரமீய் தீர
அன்றையிலில்கை யழித்தவன் நன்னோப்
போந்துமாவலவன் கனிகன்றி
புகன்ற பொக்கத்தங்கிகான் பூல்வுலகினீவ்
எங்கும்பாடு, கிள்ளுக்கீயின் தொண்டர்
இம்மைகேயிட்டில்லை இந்தால்
தங்குமூர்க்கை மே கண்டுகொள்ள மின்
சாற்றுக்கேலும் தட்டம்பியாக்கத்தம் பொக்கோ. (க௦)

திருப்பங்கையாட்டவார் தீருவடிகளே சரணம்.

பதம்.	உரை.	பதம்.	உரை.
நொண்டர்	பகவத்பக்கத்தக்கோ!	ஏங்கும்	எல்லாவிடத்திலும்
அங்கு	தேவனோகத்திலுள்ள	பாடிக்கொண்டு	
வரணவர்க்கு	தேவதைக்குடைய	ஆடிகின்	குத்தாகிங்கோ,
அகும்பீரா	மனக்குழப்பம் திரும்	இம்மையே	இந்தங்கமத்தில்
அணி	தர்பாநியமான பூது	இடர்டில்லை	உங்களுக்கு வருவ
இலங்கை	ஸ்வஷகையை		தோரு துன்பமில்லை;
அறித்தவன்	அபிக்க சகரவர்த்தித் தண்ணை திருமகளை,	இந்தால்	ஸ்ரீதம்சாரித்தால் (பிறகு)
பொந்து மா.	கிளர்த்தியையுடைய “ஆடுமை” என்றும் குதின்றைய	தங்கும்ஜூர்	தங்குமிடம்
வலவன்	நடத்தவல்லாராம்	அங்கடமே	பரமபதமே;
கவிகள்தி	ஆழ்வார்	கண்டுகொண் (இச்சை அபதுவத் மின் காலை) அறிக்கு	
புகன்ற	அகுளிக்கிரையீத		கீகாள்ளங்கள்;
பொங்கத்தம்	“பொங்கத்தம் பொங் கோண்டு, கோ” என்ற வெற்	பொங்கத்தம்	“பொங்கத்தம் பொங்
	றிப் பாக்கான்களைக்	பொங்கோ	கூடு என்கிற சப்தர
	கொண்டு		நகாரம்(உங்களுக்கு)
இல்லாகினில்	இந்தப்புக்கொத்திக்	தடம்	ஒத்தது(என்றத்தை)
		காற்றினேறும்	(எல்லாரு மறிய) சொ
			ன்னேறும். (க௦)

ஏடு:—பத்தாம்பாட்டு. (அங்கித்யாறி) மஹாராஜர் வெளித்தாங்கத்திலே
கூறினாலேயென்ற சொல்லுச்செய்தெயும், இவர்களாலே குத்துக் காணக்கடவ
நாய் வார்த்தை சொல்லாய்விருக்க, அந்தக்கொஷ்டமிலே எல்லாரும் அறிய

கன்னச் பெரியதிருமொழி, கங்ப, கு-தி, எத்துக்கிள்ளேந் ப்ரவேசம்.

ஷ்பா.—பத்தாம்பாட்டி. (ஆங்குவாணவரித்யாதி) தேவநாதி ஜி. கிடக்குங்குடி தோபாந்தோமான வங்கையை அடிக்க சுரவர்த்தித் திருமகளைக் கவிபாட்டிற்கு. அவனைப்போலே ஆண்பிள்ளையானவராயிற்றுக்கவிபாட்டினார். (ஏக்கந்த) சொன்ன, (தீண்மை)-தாஞ்சாந்தராக சங்கை ரக்கிக் கண்ட பாசுரமன்ற இது (க) “ஒரு குதிதாஸ்தே” என்றால் எல்லாருக்குக் கொள்ளவேணும்போலே இச்சீராந்தர மிருக்கு மிடம் பாரமாதம். அதுதான் அதுபவத்தாலே அறிக்கு கொள்ளுமத்தன்ன. எல்லாருமறியச் சொன்னிரும். (கா)

பெரியவாச்சானி பிள்ளை திருவடிகளே காரணம்.

—*—
பெரியதிருமொழி

பத்தாம்பத்து இருண்டாம் திருமொழி முற்றிற்று.

ஆழ்வார் திருவடிகளேசாரணம்.

பெரியதிருமொழி
பத்தாம்பத்து மூன்றாம் திருமொழி
ஏத்துகிள்ளேந் ப்ரவேசம்.

—*—

வீரா;—குனைலீக் கூத்துப்போலே தோற்றுர் தோல்லிக்கீடாகக் குழமணிதாங்க கூத்துத்தன அஞ்சிகுத்துஞ்செல்லுது; அத்தைத்தராகு “பொங்கத்தமென்ற சொன்னேநும்” என்று-தங்கள் பாத்தாலே சொன்ன பாசுரத்தை யருஞ்சிகூர்; இந்திருமொழிக்குப் பலத்தையும் தாமான தன்மையிலே கொள்வி விடுகிறுதென்று வைக்கத்.

“ஆங்குவாணவர்” என்கிறது - மெல்லூத்தென்று திருவள்ளம்பற்றிக் கொத்தப்பயமலூக்கிறார் (தேவநாத்யாதி). (எல்லாருமறியச் சொன்னேநும்) என்றது - “பொங்கத்தும் பொல்ளோத்தும்” என்று எங்களுக்குத்தக்கடென்று, கீங்களேல்லாரும் அறியச் சொன்னேநுமென்று வாக்காணையைக் குறித்துச் சொன்னபடி. (கா)

ஜீயர் திருவடிகளே காரணம்.

—*—

அது;—ஏத்துகிள்ளேந் ப்ரவேசம். கீழ்த்திருமொழியிலே என்வாரு மறியப் பற்றி அடிக்கிட்டிருப்பதென்று சொன்ன வளவிலேயும், மஹாராஜார் கூத்துக் காணவேண்டியிருக்க, அவ்வளவிலே வாரங்காலி ஜாதிப்பக்கையாலே கல்லியப்புகுர, மூலாநாமாகக் கூத்தாடக்கடவோ மென்கிறார்களென்று ஸங்கஷியம் உட்கொண்டு “குழமணிதூரம்” என்கிறத்தை விவரித்தாருகிறார் (குனைலீக் கூத்துகிற்யாதி).

பெரியத்துறைமாதி, கோ-பி, ரா. -கி. க-117, எத்துக்கிள்ளூர், ஜில்லா
வர்த்தமாட்டுத்தொலைபேசி அவர்கள் பாதுகாத்துவேல பகுவத்விலையுத்தாக
அருமைக்கிறார்.

முடிவுத் துக்கன்றியூப் காத்தழும்ப இராமன்திருக்காமல்

சேத்தாய்வி அக்கிரியா வும்மைத்தெரு பூதின்வீரும் வார்த்தைப்பேசிடெம்மை புங்கள்வா ஜருங் கோவ்வாடே குத்தர்ப்போல வாடுகென்றேம் சுழுமணிதாடும்,

பதம்.	உணர்.	பதம்.	உணர்.
இராமன்	கெருவர்த்திந்திருமகனு ஷட்டய	வாராம்	வாங்கவீரர்ஜன
திருஞம்பா	அருகாமல்களை, நாக்கான து	எம்மை	எக்களை [பழு]
நா		கொல்லாமே	கொல்ல வெவான்னாத
ஶலுப்ப	தழும் பேறுப்படி	வார்த்தைபேசி (முகப்பிலேபரி) வதோ	ன தும்படி எங்களோ
ஏதகுவின்றோம் ஸ்தாவியாகின்றோம்;			{ } வார்த்தை
நய்தி	ஆஸ்பிள்ளைத் தனச் தாலேப்பரண்மான		கொல்லடையநாம்.
ஒச்சிரவ	மஹாராஜு!	ஈத்தாபோல	க த்தாக காகரப்போ
கோத்தம்	இப்பிரார்ஜுவீ;		கோ
ஏங்கம்	அம்மை	குழமணி	குழுவைக் கூத்துப்பொ
ஏதாழின்றோ	அருகாமல்களில்விழுந்து		வேவியராசினர புதோ
ம	கணம்காரின்திருப்பு;		குநந்தை
உங்கள்	நீங்களி வழகங்கா யி	ஆரிகின்றோம்	நூ-ஏகின்றோம். (4)
"	நானிலந		

வியா:—“முதற்பட்டி. (எத்துக்கீஸ்ரேயித்துரத்தி) எத்தழும் பெழும்படிச்சத்துக்கிள்ளோம், ஏத்தாதிருப்பவைவான்கூதலிஷபத்தினத். (க) “ஏனோதான் ராகுணி- ராமேராமோ ராமதிடி”. “சௌகந்தம்” என்ற அஞ்ஜலியின் துவார் அதுக்கு உகித்தாகச் சொல்லுவதைக்கு மாகும். (கம்பி) ஆண்பின்னோக் கணத்தாலே பூர்ணாராண உமக்குச் சிவவைகள்வு வருவதோ ரேற்றமுண்டோ? (உம்மைத்தொழுகீஸ்ரேய்) பெருமாற் திருநாமத்தூதையே சொல்லி ஏத்துவார்த்து உம

அம்.—ஞதற்பாட்டி. (எத்துக்கிணறு மிகப்படி). “இரண்டு” என்ற பகுத்துக்குத் தூந்பர்மயமருவிலிரு (எத்தாது) என்று. வத்தப்பண்ணும் என்னுமதுக்கு ப்ரமாணம் (ஏட்டுத்தபாதி). ஒருவர் திருச்சுமத்தூது + ஜோல்தூதையும் மற்றிருக்குவதைத் தொழுக்கையும் கட்டித் திடுவது வருவதிலிரு (பெரு
(ஷ) டி-பு ஜெத டீ.

கன்று பெடியதிருமோழி, கங்ப, கூட்டி, உபா, எம்பிரானே.

ஒம் ஆஸ்ராயிக்க வேணுமிலே. அவர் இசைக்காலும் (அ) “பந்துகாவலத்த்யதாம்” என்ற சீர் சொன்னால் உம்மை இலாபப்பித்து (ஆ) “ஓரை - ஆய” என்ற உம்மைவிட்டு அழைப்பித்துக்கூக்கெரளன வேண்டுக்கூயாலே.

“முன்பு பிராட்டிமைப் பிரித்தணையாலுக்குப்பரிசுமாய் கீங்கு, இன்றுவாந்துதான்குக்குப்பகாட்டில் ரக்கி க்கைமாவலருன்” என்று பேசாரேதசின்னார்; அவ்வளவிலேபுமதவிகள்வர்து கைக்கொள்ளப் புக்கார்கள். (வார்த்தைபேசிர்) அல்லாததுபார்த்தாக்கொள்ளுகிறோம்; எங்களோடே வார்த்தை சிகால்வாவையும், ராஜாவோடே வார்த்தை சிகால்லுகிறவர்களென்று முதலிகள் கொல்லாதபடி; என்கிறார்கள். (கூத்தர்போலே) பண்டே சிக்கித்து வைத்தவர்கள் போல்ல ஆடுகின்றோம்; எங்கள் செயல்துகியாலே. (ஏ)

மு;—எம்பிரானே யென்னையாள்வா யென்கிறன்றவற்றூடே
அம்பின்வாய்ப் பட்டாத்தகில்ஸர் திர்திருகித்தழிக்கான்
ங்கியதுமா அக்கிரீவா வங்கதுனை களனே
குபகர்ணன் பட்டுப்போனுன் குழயனி நாமே. (ஏ)

மானிதயாதி). இத்தால் உமக்கு இஷ்டமென்று “ஈயன்” என்கிற கிருகாமத் காதசொன்னாலும் மத்தனியென்று கருத்து. அவ்வையே புதாழுப்பான்னுடையவன்ன (அவரித்யாதி).

“தொழுகின்றோம்” என்றவன்தாம் “கூத்தாக் காண்றிவண்டிப்பேசாது குக்க, இவர்களை அாதரித்தாராக்க கொண்டு + புதுமையாயாதுபுதலித சு வீபத் து-ந்தினுர்க்கிளான்று வங்கதியை அருளுகிறார் (முன்பித்யாதி). (நின்றார்) என்றவாக்கதாம் “தூக்ககொண்டு”என்று சொல்டு. ... (ஏ)

அநு;—இரண்டாம்பாட்டு. (எம்பிரானேயித்யாதி) கீழ்ப்பாட்டிலே “குழயன் நாமே யாடுகின்றோம்” என்ன; வாதுமதி ப்ரபருதிகள்-நிக்காரும் ராணு ஸராயிக்குதலு இங்கனே கூத்தாமைகை உசிதமோ? காவதாதிகளாலே ப்ரவித்த பெருங்காலான பெருமாளிக்குக்கூட செய்ததும், இந்தராஜித்யரப்ரபருதியின் வனங்களியல் போவானங்களென்ன; வங்கதும் அவன் ஜக்மப்பர்ப்பருதி அரிமாகை அர்மாந்தாலே பட்டான்; வங்காக்கு அங்கணைப்படவேண்டிவில்லை யென்கிறுகிறன்று கங்கதி.

(அ) ஈ-ஆ-கா-உ-க,

(ஆ) ஈ-ஆ-கா-உ-க-

(இ) அதுவாராய்க்கு.

பெரிய திருமொழி. 20-1, டி-தி, 6-பா. குலமாரும். வெள்ளு

பதம்.

உண்டு.

இட்டிச்சித்து இந்தராஜித்தானான்
வீரவரே “எனக்கு பாகாக்குன
வரை!,”
என்னைத்தீவா என்னை மத்தயக்கான்
ஏ சூமலவே!...
என்றென்று என்றிப் புலை கனிலே
முக்கா எப்பகுறகு
அவற்றுமீத வயாஸ்பாட்டுத்தீவோ
அம்பள்ளவர்ம் பரணத்தின்வாயிலே
பட்டு அக்டூபர்

பதம்.

உண்டு.

ஆற்றுகில்லாது ஆற்றுமாட்டாமல்
அமூல்தான் முழுங்கு போன்று;
கம்பி குண்டுக்கரான்
அனுமா சிறியதிருவடியே!
சுக்கரிவா மந்தராஜுபே!
அங்கதனே அங்கதனே!
கன்னே கன்னே!
கும்பகர்ணான் கும்பகர்ணானாவன்
பட்டுப்போனு மாண்பு போன்று;

குழுமனிறாமே. (2)

வாரி;— இரண்டாம்பாட்டி. (எம்பிராவே) “எனக்கு உபகாரக
ஞாவனே! என்னை அடிகார கொள்ளுகிறவனே!” என்று இப்பாகாகு
உள்ளாரில் பட்டாமையரேலே, தான் அய்வின்வாலிலே. ஏகப்பட்டு ஆற்ற
மாட்டாகும் முடுக்குப்பொழுவுள் இந்தரஜித்து. (கம்பிய நமா) மாண்பு
நாசுர் (2) “ஷ்வாஸ் - வத்தபதாம்” என்று இந்தெசுத்திலே
இகால்ஸ்ததிலே வந்தால்தென்று சோல்லுமாவரோது மீண்டு ஈகக்
கொள்ளப்பட்டு கூறும்படியவ்வேறு உண்மூர்த்தி. (கும்பகர்ணானிற்யாறி)
ஒரிக்காரத்துவேலே சில கந்தக்குறுக்குள்ளுறு நினைத்து காடியவேண்டு
வந்தில்லை.

(2.)

சு. — குலமாரு முப்பக்கேராமா ஜெப்களிராவனம் துக
காலஞ்சுக் காந்தாவா கண்டஞ்சுக் கஞ்சுமுகில்லோரல்
கீலன்வதமுக்கு கடேலைன்வாழ்க் கங்கதன் வாழ்கவென்று
கோலாகாக வாடுகின்றோம் குழுமனிறாமே. ... (ங.)

“மீய்” என்று அதுமானை விசேஷத்துத்தக்கு ப்ரக்குதோபயோகம் ஏட்டு
கீல்லை (ஏதாராஜுரித்யாதி). (மீவாத்து) மஹதீவாத்து. (ங.)

அது;— மூன்றும்பாட்டு. (குலமித்யாறி) கீழ்ப்பாட்டிலே “எம்பிராவே! என்னையான்வாசை!” என்று இட்டராஜித் பாட்டுதிகள் சோலை துபிமாகார
யாவைன்வென்ன, “ராஜுதாம்மன்றே” என்று சோலைவோக்கு பஸ்கன்,
இந்தப் பூநித்தெல்லாமல்சேயன்றே ரோஜா; அத்தை அறியாதே அவர்கள்துர
பியால்ப்பட்டார்கள்; கங்கன் அறிக்கோமாக்கயால் உங்கன் எங்குத்தினை
ஆபாளித்துக்கொண்டு நாங்கள் ஆடு; கீங்கள் கண்டு பகிழுக்கு யென்கில்
ஶூர்களின்று ஈங்கதி.

(ங.) ரா-மு-கா-உது.

பதம்.	உரை.	பதம்.	உரை.
ஞாம்	பூரிப்புப்பயயடைய	நீண்	கீங்குனவுன்
ஒனும்	ஈக்தத்தருளா கிள்ட காரப்	வாழுக	(பல்லாங்கு பல்லாங்கு * டெய்)வாழுக்கிறுங்க வேணுப்,
உங்கள்	(காகரவீராகனான)	சுடேணன்	ஊட்டேண்ணுனவுன்
	உ. ஸ்காஞ்கு	வாழுக	வாழுக்கிறுக்கவேணுப்;
கோமான்	ஷவாமியான பெருமா ஸ் [வா]	ஆங்கதன்	அங்கதானுவ வான்
எங்கள்	எங்கஞ்கு கிபரமக்கு இராவணாற்கு ராவணனுக்கு	வாழுக	வாழுக்கிறுக்கவேணுப்?
ஈலங்கி	ஈக்காத்-யாமானி	என்று	என்று பல்லாங்கு
யாத்ரை	வந்தபடி-ஈய		பாடி க்ரெகான்டு
ஏங்கி	பார்ட்து	கோவாக	அழகிதாக
அஞ்சி	பயப்பட்டு, (சாங்கன்)		குடும்பிது ராமானின்ரேம். (ஈ)
கருஞ்சில்போல் “காளமேகம்போன்ற			

வ்யா;—மூன்றும்பாட்டு. (ஞாலமித்யாதி) பூரிப்பாப்பைய ஒரு
வர்முலையடி-பே ஈவாதபடி ஈக்கிக்கு மவாறேபெருமான். (க) “அடை
காட்டு - இஷ்வாஸ்குணர்” இதயாதி. இப்படியிருக்கிறபெருமான்,
ஏங்கஞ்குக்குக் கடவுளுயப் போந்த ராவணனுக்குக் குற்றமாய் வந்த
படி கண்டு அஞ்சி: சாங்கன் போக்கற்ற வழிமாந்தரமல்ல; உங்கள் எம்
ஏத்தி(ஈடு)ஏங்கஞ்கு பாயோஜங்மாம்படியானாலும். (கோவாக)
எங்களைக்கொல் நுகைக்கு பாயோஜங் முன்டோ?; கஷ்டப்பட்டத் தா
யோஜங் பெறுக்கு இத்தைக் காணவாதாதோ?; (க)

ஓ;—மணங்கள் ஈறும் வார்க்குமார் மாதர்களா துத்தைப்
புணர்த்த சிக்கைப் புண்ணையாளன் போன்றவரிசீலியான்
கணங்கஞ்சன வாரிபாளன் காவலதுப்பகினைபோன்
குணங்கள்பாடி யாகிசீன்றேம். (க)

“தோவமாடு” என்று-விசேஷத்துக்குக் கருத்தருகூக்கு (எங்களித்
யாதி). (க)

அது,—ஈங்கம்பாட்டு. (மணங்களித்யாதி) கழுப்பாட்டுல் ஸ்லாதிக்கூ
ஈத்தினுர்களைக்கூம், ராமாதாரம்பால்மீதைக்கூடியன் ஜி, தங்கள் ராவணனுவடைய
தோக்குயத்தையும் சொல்லி உங்களாட ஒருப்புக்கிருங்களென்று எங்கதி.

(க) கா-இங்கி-தா-டு.

பேர்முதிருமோழி, கா-பி, க-தி, இ-பா, வென்றிதந்தேரம். காலை

பதில்.	உணர்.	பதில்.	உணர்.
மனங்கள்	காலைக் காலைக் காலை	கணங்கள்	(ப்ரசாஸ்கல்லி) காலை
ஏற்றும்	பரிசீலியால்க் காலை	ஈட்டிகள்	ஈட்டு (யாகவும்,
வார்	கண்ணாக்கிற [தாப்	வரி	(அவ்வள்) புதித்தும்படி
குழலார்	கட்டுவையாக்கட்டு	கிளைபால்	தப்புரையான
மாதர்கள்	காத்திகள் கூத்துக்காட்டு	வாவி	விஸ்விலை
ஆகரத்தை	அபிக்கேவெரத்தை [ன	நுண்ட	அம்புக்கீர
புணர்க்கத்	எப்போதும் விட்டாதே	ஊவாறுஞ்கு	தொடுத்தருளின
	முகுக்கிற		நஷ்டங்கால, பெருமா
சிக்குத	நெஞ்சுக்குடும்பையுடு,	தீவோன்	திருத்தம்பியாரான
புன்றையான	அதிகாந்தராக்குன் ராவ		இனையபெருமானு
ஞ்	வான்		ஈட்டு
பொன்ற	முடியும்படியாகவும்,	குணங்களைப்படி குணகுகளைப்படி	
			குழாங்கிது ரமாத்தெரும்.

விழா;—ஒவ்வாம்பாட்டு (மனங்கள் காலைத்தயாதி) எவ்வாயனா தைதயமுடைத்தார், நீண்டிருக்கிற குழலையுடைய வத்திகள் பங்க ஆண்டான் ஆகரத்தை எப்போதும் விடாகேவீருக்கிற விரங்கிசை யுடையானாலே காட்டாறுன காவனன் முடிய. (கணங்களித் யாதி) பச்சிரசுக்கிறின் கும் ம்ருகாதினள் அவளைபுஜிக்க, தர்ஶாநிய மானுவில்லிலே அம்பைத்தொடுத்த பெருமான் தமியாகுடும் குணங்களைப்படி ஆடுகின்றோம். (4)

ஓ;—வென்றிதந்தேரம் மாணம் வேண்டோம் தானமெமக்காக இன்னுதம்பினங்கள்வர இன் எம்பெருமான் தமர்காள் கின் ருகாணீர்கண்களாரர் கிரெம்மைக்கால்லாடே குண்ணுப்போலவரடுகின்றோம் குழாங்கிது வை. (5)

"யோன்று" என்றதிலைத்தம் (முடிய) என்றது. (பச்சிரசு) புதுமாம்பை,

அநு;—அக்காம்பாடு. (வென்றித்யாதி) கீங்கள் "இனையபெருமான் குணங்களையும் பாடி ஆடுகின்றோ?" என்று இங்களை இப்போது இப்படி சொல்லுமத் தனியில்லை. பூர்வவாஸகை அதுயர்த்தத்து எதிர்களாய் விட்டுர் என்ற வென்ன; எக்காக்கு இனி அங்கனே விருப்பது ஒரு தூரியாகம் வேண்டுவதீங்களையும் கிருந்துள்ளது என்கதி.

பத்த.	உணர்.	-தும்.	உணர்.
எப்பெற்றுமான் ராப்பந்திகாங் வாக வாட்டுவான்	ஆயுள்ளன	தூய்வுள்ளன	
நாட்காள் ர வீராகவோ!	எப்பகு	எந்தாக்கு	
வேஷ்ணி ஜபத்தை	தாணம்பூக	தாஞ்சாக	
ஶந்தோம் வெற்றிச்சாக எங்களை	நீஞ்ற	பிப்போது	
நல்ய தினைக்கிற ரம்மிள்	ரம்மிள்	தாங்கில்காள்;	
உங்களுக்குத் தொ தீ?	தீ?	நீங்கள்	
இத்து விட்டே—ம்; என்ன எங்களை	எங்களை	எங்களை	
மாணம் (நாங்கருமான்பிள்ளை	கொல்லாடுதே	கொல்லாமல்	
மென்றிருக்கை கண்கள் தூடி	கண்கள் தூடி	கண்பதைத்த படுயோ	
குடலான) நாம்மா		ஒரும் பெறும்படி	
த்தை	நீஞ்றகாளீர் நீஞ்றகாலுக்கோள்;		
ஒகண்டேரம் கூவி—ஏன்னசூப்;	குந்துபோல் மலைபுரிதாற்போலே		
எங்கள் எங்களுடைய		குழமணிதாற்மாடுகின்றோம்.	

ஏப்பா;—அன்றாம்பாட்டு. (வெள்ளத்தெட்டாம்) நீக்கள்தான் எங்களைக் கொல்லுகிறது வெற்றிக்காதலிடே. அத்தை உங்களுக்கு நாக்கண் தந்தேரம். (மாணம் வேண்டேரம்) நாம்கரும் ஆண்பிள்ளை களென்றீருக்கிறது—துர்மாத்தாலேயிடே. எங்களை கண்கிற தார்மாத்தை வேண்டேரம். (தாணமிதயாதி) வெற்றிக்குபோலிருத்திடும் வேணும்; இதுக்கு ஈசைபண்ணுதோழியமும் வேணும்பேறு. உங்களுக்குஞ்சாம் வாப்ஸ்குகிறே. எங்கள் ஏலாம் கீட்கள் இட்டவழுக்காக கயாலே எங்களாயுள்ளை எங்களுக்குதா(த)ாமாக இன்றுகாருங்கோள். (எப்பெற்றுமான்தாம்காள்) உட்கருக்கும் எங்களுக்கும் இங்கிலை ஒருவளம்பந்தமுன்று. அந்த எம்பத்துழுண்டாம்காட்டில்தா வேண்டுகிறதென்னென்றில்; (நீஞ்றகாளீர்) நீஞ்று நாணமாடி தோனோ, கண்பண—த்த ப்ரயோதங்கெப்பறும்படி. எத்தையென்ன; (குந்துபோல்) மலைபுரிதாப்போலே நீஞ்று ஆலென்றோம். (இ)

“வெள்ளத்தேரம்” “மாணம் வேண்டாம்” என்கிற பதங்களிலே வரப்பியலை அர்த்தத்தை ஓரூதையாக்கிக் கொண்டு தாத்பரிய மருங்கிழூர் (வெற்றிக்கிறப்பாதி வாக்யசதுஷ்டயத்தாலே), “எப்பு என்று விசேஷிதத்துக்குந் தாத்பரியம் (உங்களுக்கு மத்தாதி). (காட்டில்) என்றவகர்தாம் “இனி” என்ற சேஷம். “ஏனீர்” என்ற வங்கரம் “ஆகில்” என்ற சேஷம். (இ)

பெரியத்திருமொழி, காபி, க.டி, க.பி, கல்விமுடிர், ஈ.ஏ

ஏ—கல்விமுடிர்மாற்றிவாது கால்கடந்திவங்கை
அல்லல்செய்தாது கள்கோமா னெம்மூமார்க்களது து
வெல்லகில்லாதன்துமினும்காள் வெங்கார்ரோன் கிழவா
கொல்லவேண்டாவாடுகிண்டேழும் குழமணிகாரமே. (ஈ)

பதம்.	உணர்.	பதம்.	உணர்.
உங்கள்கொனா உங்களுக்கு ஸ்வாமியா		அல்லல்செய் மிகவும் அந்தப்படிக்	
ன ன பெருமான்,		நான் தினர்;	
கல்விம் கறக்கூலை குன்றுக வேம் வேங்கிய		கதிரோன் கிளணக்களை புண்டு	
வாலே!			
முக்கீர் கடலை		ஞன காட்டப்பது	
மாற்றிவாது (அனைகட்டத்) கை		எபு	
ந்து வக்கு		சிறுவா மகனா எ—க்ரிவனோ!	
இல்லகை வங்கையிலுள்ள		வெல்லகில்லா (உங்களை) ஜிவிக்கமாட—	
காலங் அரண்களையும்		த டெமல்	
கா—து அதிக்ரமித்து		அஞ்சினும் பயங்ட்டோம்;	
எம்மை (வீரச்சோறுவாடுவார் கொல்லவேன் (ஏங்களைக்) காலங்		காங்கி	
ஏது) எங்களை		டை வேங்கா;	
அமர்களாது யுத்தாங்கத்திலே		குழமணி தாமாகிளிவரூம்.	

பெரா.—ஆரும்பாட்டு. (கல்வித்யாதி) கிரீலே ஆரும்கல்லைக் கெர்ஸ்டு (க) “ஷாப்பையோங் சௌராதி - அப்ரஸ்மையாமலோதநி” என்கிறகடலை, அனைகட்டி. (அல்லனித்யாதி) வீரச்சோறுவைப் போந்தவேங்களை ஒருவர்க்கட்டியாத அல்லலை வீணாத்தார் உங்கள் பெருமான். பூசல்சாத்திலே வெல்லமாட்டாமை அஞ்சினும். பார்டிவாலாமர்த்தும் முடியவன் மகனன்றோ? (கொல்லவீதியாதி) எங்களைக் கொல்லவேண்டார். காவிபுமகோள்ளவைமுடும்.

அ;—ஆரும்பாட்டு. (கல்வித்யாதி) “எம்பெருமான் தமர்கள்” என்ற எல்லாரையும் பார்த்து “வானுள்ளம்மின்” என்று பராத்தித்தவுடன், மதா ராஜீ வாங்கிதிலிலே “ஏம்மேல் விளைங் வாராமுன்”, என்று எம்பெருமானு கடைய பராக்ரமங்களைத் தொல்வி ஆட்டது—க்கிளாகவென்று வங்கதி.

“கல்விம்” என்கிறவைப் பதிகைப் பேற்றுகூறவாறுட்டத்தாலேவத்குத் தேவையாகிறது—கல்வாடையும்க்கூர, மாற்றி-தலைகாந்துவாது, இல்லகையைக்காவல்கட்டு” என்றாலும்பித்துப் பலிதாத்து மருங்கிரு (கிரிடையித்யாதி). ... (க)

(க) கி. பு—காங்கி

எனது பெரியசிறுமொழி, கா-பி, டி-தி, எ-பாட், மாற்றமாவது.

ஆ;—மாற்றமாவது தத்தீணயே வம்பினரக்கருள்ளிர
சீற்றம் தமிழ்மேல்தீவேண்டில் சேவகக்டெசாடெ
ஆற்றல்சான்றதொல்பிறப்பி நூமைசௌரம்புவிவென்று
கந்றமன்னார்சாணவாமர் குழுமணிதூரமே. (7)

புதம். உணர்.

அங்கங்கள்லீ ராஷ்டிர ஜஸ்ரததுக்குத்
தக்கப்படி வணக்கா
முடிசனா மிருப்ப
வர்களே!

வம்பின் (எம்பைப்போலே வா
ர்வ ஈங்கிதாசத்தி
(லே) அந்து கிட்டுக்
கோள்,

மாற்றம் ஒவது (திங்கள் மாநிலத்தினால்
சொல்லவேண்டும்)
வார்த்தையாவது

இத்தனையே இதொன்றுமே;
துமிமேக் கங்கள் பக்கவிலே
சிற்றம் (ஈங்கிவாதிகளுக்கு
அடான்) சேப கான
மானது

தூவேண்டில் தவிரவேண்டுமாகின்,

வ்யா;—எபாம்பாட்டு. (மாற்றமாவதுதத்தீணயே) சிலர்உடையீ
யிக்காசிசால்லவேண்டும் வார்த்தாத இதொன்றுமே. (வம்பின்)
ஹமதமாத்தப்பேததீண அழைக்குமாப்போலே துழுக்கிறதூமிற்று இவர்களே.
உங்களுக்குக்கடவு ராவணன்செப்த அடித்தன் அறியிசோனி
தே. அத்தால்உப்பக்கங்பக்கல் திறக்க சிற்றாக்கவிர வேலுவாகின்,

அடி;—ஏதும்பாட்டு. (மாற்றமிதயாதி) சித்தபாட்டுலே மஹாராஜர் ஸத
தாங்கம் பெற்றார் லிலர் மற்றுமுன்ன ராஷ்டிராவரை எவ்வா யாழ்த்து உட்குவிய
போய்யம் சொல்லுகிறார்கள் மேலிரண்டு பாட்டாலே என்று உங்களி.

ராவணவநாயகதாம் ஈங்களுக்கும் அங்கமொத்திருக்க, சிலார அவாழ்கள்
வேண்டுவா வென்றென்னில்; ஆங்கள் அரக்காரனைப்படில் வான்காருஷி வாயிருக்க,
அவர்களுக்கு வருமாற்றம் உண்டு அறாகிறுக்கிவென்று யில்
அழித்துக்குத்தருக்கிறோர் (ஈதாமேர்யாதி).

புதம். உணர்.

சேவக் வீரப்பாடு தோன்றும்
புதியான மிகிக்குடி
பேசுக்கீரை

பேசுதே பேசுமாய்,
தோம் அநாதியான் (அநா
னாவொண்ணது)
பிறப்பில் பிறப்பே மத்து
ஆற்றல்சாங்கர மிக்க வலியை யுடைய
ராணி

அலூமினை சிறிய திருவடியை
வாந்தக என்று “பல்வாண்டுபல்வாண்
இ” என்று மங்களா
புராநால் பண்ணிக்
கொண்டு,
கந்றமான்னுட் மிருத்து சுத்துப்பரான
மற்றுமுன் வரைஏத
கானும்படியடை. [ஈ
குழுமணிதூரம் குழுமணிதூரமாகின்

ஆர் சீரீன். (ஈ)

வ்யா;—எபாம்பாட்டு. (மாற்றமிதயாதி) சித்தபாட்டுலே மஹாராஜர் ஸத
தாங்கம் பெற்றார் லிலர் மற்றுமுன்ன ராஷ்டிராவரை எவ்வா யாழ்த்து உட்குவிய
போய்யம் சொல்லுகிறார்கள் மேலிரண்டு பாட்டாலே என்று உங்களி.

அடி;—ஏதும்பாட்டு. (மாற்றமிதயாதி) சித்தபாட்டுலே மஹாராஜர் ஸத
தாங்கம் பெற்றார் லிலர் மற்றுமுன்ன ராஷ்டிராவரை எவ்வா யாழ்த்து உட்குவிய
போய்யம் சொல்லுகிறார்கள் மேலிரண்டு பாட்டாலே என்று உங்களி.

பெரியதிருமொழி, கங்ப, ஈ-தி, அ-பா, அவையாகிறது. கனம்

முந்துற முன்னம் சேவகமாடு சொல்லாதெதிகான்னாக்கோள்.

(ஆற்றல்த்தபாதி) வளியையுடைய வளைக்கையைப் போடுபோடும் திருவடிவாழ்வாளீன்று, பரிசுமுடியதுவன்பக்கலிலே ப்ராவன்யம், இவீசவாழ்விதலே கொல்லுவாரில்லை. (கற்றம்) திருவடியைக் கோன்னோமானால் ம்ருக்ய வத்ருஸ்ராமிகுப்பாரும் விலங்குவர்கள் போலோகாணும். (6)

அ;—ஙவளயாணப்பாய் புரவித் தேவேராடாக்கமிரல்லாம்
துவளவிவன்ற வென்றியாளன்றன் தமர்கொல்லாமே
துவளமாட்டிபோத்தி காவனன்றன்சிழுவன
குவளைவன்னார்கான வாமர் குழுமனிதூரமே, (அ)

பந்தம்.	உணர்.	பதம்.	உணர்.
கவளபாளை	மதித்த யாளைகளும்	ஈய்	கிள்கரக்கான வாகர
பாம்புரவி	பாம்புது வருகிற குதி		வீரங்கள்
	ஏரக்கும்	கொல்லாமே	கொல்லாதபடி,
தேரோடு	தேர்களோடே	குவளை	கருகெய்தல் போன்ற
அரக்கர்ளல்லா	ராஷ்டிண்களெல்லாரும்	வள்ளனர்	திருவிற்றதை யுடை
ம்			நாயும்,
துவள	சுவறிப் பேர்ம்படியாக	துவகம்	வெள்ளையிட்டும்
வென்ற	ஜயித்த	ஈடு	நஷ்டியிருக்கிற
வென்றியான	துண்பின்னையானபெரு	மாடம்	மாடங்களையுடைய
ன்றன்	யானுடைய		

“அரக்கருள்ளீர்” என்று-தாங்களும் அரக்கராயிருக்கவும் விடேவேடிக்கூட யாலே, தாங்கள் வேறுபட்டமை வூட்டிவென்று திருவன்றாம். “ஒட்டகஞ்சுகுக்கடவுன்” என்றதுக்கு, தாங்கள் அருக்கப்பற்றவராகையானே ராவனாவும் புது மற்றபடி நோற்றுக்கொன்னார்களென்று கருத்து. அன்றிக்கே; கேட்ட ஸாக்கீவ மஹாராஜர் தசக்கீவ பரிசாத்தின் கூத்தைக்கண்டு தரமும் ஏக்கு வாய், “கிள்கள்-ராமகார்ய தூர்த்தரான அஹாமாளைப் புகழ்ந்து கொண்டு பெருங்காணக் கூத்தாலின்கொள்” என்று சொன்ன பாகுத்தைத்த, தாமும் அவர்தலைப்பிறந்து இந்த இரண்டிபாட்டாலே அருளுகிறவர்கள் எங்கதி யானவுமாம்.

“தெல்-அநாதியாய், ஸம்மால் அடினானுச படியான, பிறப்பில், ஆற்றல் சண்ட-விடுக்குத்தேங்கந், அனுவன்” என்று சப்தார்த்தயாய் தாத்பர்ய யருள விழர்(வளியையித்தயாதி). திருவடியை வாழ்த்தினால், வாகரும் கொல்லாதிருக்குமோ வென்ன; (பரிசுமித்தயாதி). (திருவடியை) என்றவகுந்தராம் “வாழ்த்து” என்று சொல்லும். (7)

கனமுக பெரியத்திருமொழி, காட்டி, கூத்தி, கூபா, எட்டாத்தேந்தும்.

அபோத்தி	அபோத்தைக்கு	சிறவன்	திருமகளுருமான பெருமான்
காவலன்தன்	கிர்வாஷாகனுன் சக்ரவர்த்தி	காண	கார்ஜாத்தருஞ்சும்படி
திலின்			குழமணிரூம் ஆர். (ஏ)

வ்யா.—எட்டாம்பாட்டி. (கவனயானை) மதித்தத்துணை, பட்டிக்கு வருகிறதுதினா. (துவள்) காபீம் காமராஸ்டி சுவற்பிப்பெட்டிப்படி வென்ற ஆண்பிள்ளை. (தவளமாட்டித்யாதி) வெள்ளையிட்டு ஒங்கள் மாங்களையுடைய நிருவதீயாத்திடையக்குங்காவை சக்ரவர்த்தித் திருமகன். (துவளையித்யாதி) சுயாமரான கிரத்தநதயுடையவர்காண, ஆடுகோள்; ராஜா கூத்துக்காலைச்சுருளினான் அது உங்களை விடுபடி. (ஏ)

மூ.—எட்டாத்தேந்தும் கீணிலைவே வெட்களிராவணாடு
ஒடிப்போனார் காங்களைப்பத்தோர் முப்புதோர் காபுணத்தால்
குடிப்போக்கோர் முங்கள்மோமாலைனை தா ரேண்மின்
கூடுக்காடு யாடுகின்றோம் குழமணிதாரமே. (க)

பதம்.	உரை.	பதம்.	உரை.
ஏதுத்து	பனையோலை விஸிந்தாப்	எந்ததோம்	(கொல்லுவொண்டுதை பா.) இனாத்தோம்;
போலை	போலை அகன்றும்	உப்புதோகா	(நாங்கள்) உற்குதிவிக் காணத்தால் கைக்காக
கீண்	கீண்டுபிருங்கிற	உங்கள்கோயா	உங்களுக்கு ஸ்வாமியா
திலை	திலையுடைய	குளை	தூண்டியை
வெளி	வெளை	குடிப்போக்	பரிராவுறுத்துக்கொ
ஏதும்	ஏகப்பேதரித்திருந்த,	தேங்	கெட்டுப்போக்கோ
ஏங்கள்	ஏங்களுக்கு கியந்தா வான்	தொட்டேவெள்மின்	(ஏங்களை நலியத்)
இராகணான்	ராவணாலூங்கள்	தொட்டாவேண்டார்;	தொட்டாவேண்டார்;
ஒடிப்போனார்	ஒதுக்காட்டி ஆடுப்போனான்;	கூடுக்காடு	நிர்த்திராக விருந்து குழமணி தாரமாகின்றோம். (க)
நாங்கள்	நாங்களோ		

அந்.—எட்டாம்பாட்டி. (கவனயித்யாதி) எங்காம்துங்களுடைன் கையாலோ-வனங்கள் முடிகள் ஒருவருமில்லைதபடி என்று பல்கையாலே அந்தை அருளுகிறார் (காமேயித்யாதி). “குற்ற மக்ஞார்சான வாழும்படி எங்களே, அவர்கள் வென்றியான் நமரங்கிடு?; வொத்தந்தரியை கூத்துக்காவுப்போ” என்று கங்கையிலே இப்பாட்டென்றுமது சூத்திற்கு நொகுத்தபாக மருங்கிறார் (காமேயித்யாதி). (ஏ)

பெரியதிருமொழி, கலை, நடத்தி, கலைார், வெஸ் செதாங்கிரி. கனமன

வியர்—நூல்களும்பட்டி. (ஏடோத்தேசக்ரம்) அகலத்தை
யுடைத்தாய், நின்ட இல்லையுடைய வெளிக்கொமிலே நரித்து அத்
தால் வர்க்கமாதிரியையுண் மாவனன்; ஆபத்தங்களும் அதுபடின்டு
முதுகுள்ளட்டி ஒழுப்போன்றன. (சாம்பிளஸ்தீதாம்) எங்களைக்
கொல்லுவான் அதுபடி இல்லத்தோம். (உம்புத்த்யாகி) கார்க்கள்
உண்ணிவிக்கைக்கார (2) “ ஏது கூட நானுக்காததுதானாயி ” என்று
விட்டும் த்தவறுடைய அடினாலேய சிரவை வறித்துக்கொண்டு
போக்கோம். (சொட்டேரேண்டின்) முடிவாரையிட்டு தொடர்லாவது.
(குடுக்கூடுமித்யாகி) எங்களைத் திருவாக்கக்கண்டது பூசனுக்கும்
என்று நினைக்கவேண்டு... (கீ)

மு;—வென்றதிகால்சீர் தென்னிவங்கை வென்றுசமத்தன்றாக்கர்
குள்ளறமண்ணாடியும்பிக்க குழுமணி தூரத்தைக்
காங்கிரஸ்க்கிருஷ்ண வேற்கைச் சபையிலுமிடாகிற
ஒன்று மொன்று நூக்குமுன்றும் பாடி கின்றுமினே. (கீ)

திருமஸ்கையாழ்வார் திருவடிக்கோசரணம்.

அடு—ஒன்பதாம்பாட்டு. (எடுத்தியாதி “குலினாவன்கள் கரணவராடு”², என்ற சொன்னைப்படேசத்தைக்கீட்டு கூத்தரவுவதாக எல்லாரும்கட்ட, வாயற வேண்டியானது அரக்கர்க்கட்டம் கண்டமையிலே அதிகச்சையாலே நடர்க்கு அடிக்கவர; அவர்களைப்பார்த்து “வங்கள் ராவனன் ப்ரதமயுத்தத்திலே தானே(ஏ) ‘காலா-வஸு’ மாந-சள்ளாபஞ்சமுமோச” என்றுமூச்சிதனுக உங்கள் கோயன் #ரிபுணாமபிவத்ஸவதுணையாலே (ஏ) ‘காலா-வஸு’ நாமு-க்ஷாநஜாகாமி’ என்றபோதே ‘கமக்கு இவரே ரக்கார்’ என்ற நினைவித் தோம்; இனிராவகனன் பட்டின்பு, காக்கள் கூடுற்றுக் கூத்துக்காக வித்திலை, எங்களைத்து... ராவேந்தா”³ என்கிறார்களென்று வாங்கதி.

வடு-பனிமேலையாம், அத்தாலே அகலம் விவரத்தை மென்றது (அகலத் தாத்தியாதி). மேலே கிட்டி சொல்லுகின்றாலே, பனிமேலை வரித்தால் அகல்நிருக்குமே, அதுவே உதிர்மென்று திருவுள்ளம் “ராவணனார்” என்று - பழாவகங்கிட்டிதம் (உதிர்க்கப்படுத்த) என்றது. (அடித்தலா?) அடித்து விழுமான்றிரண்டுபடி.

(5) ရှုံးမှု ငါးမားများ

(五) 三七-44-⑩6-550,

பதம்.	உறை.	பதம்.	உறை.
வெண்ற	வெர்திஸப விளைப்ப	ஒர	திருச்சூய்களேதரித்த
தொல்	ஸ்வாபாவிச்சால்[தாப்	கல்லன்	ஆத்தார்
சீர்	யிர்நீபையுடைய	ஒலி	ஆகுலிச்செய்த
தெங் இலக்	லங்காபுரியில்	நாலை	தொல்யாலையாள
ஙாக		ஒன்றும் ஏன் (மஹாராஜாநார் போக்கி	
வெங்கத்து	பூந்தனத்திலே	தும்	கீர்க்காண்ண) இரண்
அஞ்சா	ஆப்போது		உ-பாப்புக்காலும்,
அரக்கர்	ராகஷஸர்கள்	ஷாதும்	(வாராஹதவிக்கீந்
குஞ்சம் அஞ்	மீவீபாண்ற பெரியவ		க்ரித்துச்சொன்
ஞர்	டிவுன-யாங்		ஞ) நீர்த்துபாட்டுக்
ஆட்டுயக்க	ஆட உஜ்ஜவித்த	மூன்றும்	சஞ்சி,
குழமணிதூந்	'குழமணிதூந்' என்		(பனோபதே ச-ருப
தை	தும் கூத்தின்விஷய		மான) மூன்றுபா
	மாக,		ட்சிம் (ஆகிய இப்)
கன்றி	(ஏதிரிகள் ரக்தங்க எாலே) கண்றி		பத்துப் பாட்டு
கெய்கிர்சின்ற	கெய்கிட்டிருக்கை	பாடிசின்று	பாடிக்கொண்டு [யும்)
	யை யேங்கவால்	ஒுமியின்	(ஹாவுத்துக்குப்
	மாகவுன-ய		போக்குவீடாக)
வேங்	வேங்கை		க-த்தாவியின்கோன்.

வ்யா:-பத்தாம்பாட்டி, (வெண்றதொல்சிரித்யாதி) வெற்றியை விளைப்பதாய், வயராபாவிகமான வீரர்ஸியையுடைய லங்கையில் பூசல்களத்தில் ராகஷஸ் பெரியவழுக்களோடே ஆடு-உஜ்ஜீவித்துக் குழமணிதூநத்தைப்பேசிற்று. (கன்றுகெய்) ஏதிரிகள் ரக்தங்களாலே கண்றி கெய்கிட்டிருக்கையே - ஸ்வாபாவமாகவுடைய வேலைக்கையிலே தரித்ததிரும்புக்காகயாழ்வாராருளிச் செய்தது. ஆக ஆவன்

ஈரு:-பத்தாம்பாட்டி. (வெண்றவித்யாதி) "கல்யன்" என்றவாச்சம் "பேசின்" என்று அத்தயாஹாம் வேறொமென்று திருவுள்ளம்பற்றி (பேசி ற்று) என்றது. ஆட்கள் தமிழுடைய வீரத்தூத இப்போது கொல்லுகை - தோற்றுச் சாக்கத்தைச்சொல்லும் ப்ரகரணத்துக்குச் சேரும்படிவன்னென்ன வருடுக்கூர் (ஆயித்யாதி), வீரர்க்குத்தைப்பாட வீரர்க்குத்தையாடத்துவன்ன

பெரியதிருமொழி, கா-ப, ச-நி, சு-நமலர் ப்ரேரணை, கடையக

மின்னோ கவிப்ரசுடிவிரூபர்: ஆனாலின்னோகள் தோற்றுகிறார்கள்? (ஒன்று மொன்றுமித்தபாதி) இப்பத்தையும் பாதுகாண்டுத், உங்களாக்கு இக்கிழவரக்கடவுதாரு பயமில்லை. (க) “நாவலிடுமித்தருகின்றேயும்” என்று வேண்டியன்படி அடித்திரிபுக்கொள். (க)

பெரியதிருமொழி திருவாதுகளே சரணம்.

பெரியதிருமொழி

பத்தாம்பத்து முன்று ந்திருமொழி முற்றிற்று.

பத்தாம்பத்து நாலாந்திருமொழி
சுந்தமலர் ப்ரவேசம்.

என்று—சுந்தமலர்ப்ரவேசம், ராமாவதாரத்தில் பிறப்பட்டாக்கும் இமுவாமைக்குதை-ஏஞ்சாஷ்மைவதாரம்; தவேஷத் துக்கிகல்லையானார் குசும் இக்காபவேண்டும்படி யிருக்கிற ராமாவதாரத்தில் விருயத்துக்குத் தோற்றுவர்கள் பாசுரத்தாலே அதுபயித்தார்கிற்; ராசத்துக்கெல்லையான பரிசாதைப்ப்ரோடி பாசுரத்தாலே க்ருஷ்ணவதாரத்துக்குத் தோற்றுவிக்கிறார் இதில். *

ஓ;—சுந்தமலர்க்குழல்தாழுத் தாழுக்கதோடுத்தவரியே
வாசதென்முலைத்தடங்கன்னை வாங்கிகிள்வாயில்முடுத்து
காதன்நிறங்கீழ்நால்வி காலுக்கு துண்ணுயமழுதே
ஏந்தைப்பெருமானே யுண்ணு யென்னம்மஞ்சிசெமமுன்னேயே.

இக்கணேயும் ஒருவாம்தோற்றத்தம்முடையகீரத்வம்பெகிழுவென் உசருந்து;
இத்திருமொழி தான்-முதல்பாட்டும், ஆறும்பாட்டும்-கேவலம் மஹாராஜ
ஏரப் பார்த்துக்கொல்லுகிறதாயிருக்கையாலே அவற்றை “ஒன்றுமொன்றும்”
என்று கூட்டியும், இரண்டாம்பாட்டுச் துட்டுக்கு-ஒருள்ளும், ஒன்பதாம்பாட்
இம்-வாநாமுதல்களைக் குறித்துச் சொல்லுகையாலே “ஐங்கும்” என்று தொ
குத்தும், மேல் கழாம்பாட்டும், எட்டாம்பாட்டும், பத்தாம்பாட்டும் - பேரேப
அதச் சூபங்கையாலே “ஆம்மும்” என்று இசெந்ததும் ஆழ்வார் அதுபயித்தா
ராகத் திருவுள்ளம்பந்து, ச(ஞ)காரத்தாலே இதினேத்தந்தகை ஈடுபிப்பிக்கிறார்
(இப்பத்தையும்) என்று, (ங)

ஜீயர்திருவாரே சரணம்.

ஈநு—சுந்தமலர் ப்ரவேசம். ஸங்க்ரஹேண ஸங்கதியருளிச் செய்து
அதின் ப்ரசாரத்தை விவரிக்கிறார் (தலைஷுத்துக்கித்யாதி). *

(ங) திருமாலை-த.

சங்கம பெரியதிருமொழி, கலை, அ-தி, க-பா, சக்தமலர்க்குழுவு,

பதம்.	உணர்.	பதம்.	உணர்.
நந்தன்	நந்தனோபாவங்கள்	தன்னியே	(பலங்களினவயாழியற்)
பூஷப்புற்று	(ந.ந.ந.ந.ப்) பின்னையா ப்பிப்பதும்படியான ஏற்றந்தையுடைய	உந்து	* தன்னியே
உம்பி	பூர்ணனே!	ஒட்டுவந்து	அபிசிவேஸரததோடு
ஊன்	ஊன்	என்	ஒன் (என்னிடம்புவத்து
உடக்கு	ப்ரீதிபுரங்களரமாக	முலைத்தடக்	(பராலேசிரம்பன்)
உண்ணும்	புதித்திற	தன்னை	முலையை
அழுதே	அப்ருதம்போல் ரஸ்யஞ்சனவனே!	வாங்கி	கைபில்வாங்கி
ஏந்தகைப்பெறு	ஏந்தகைத்துன் கவன மாட்னை	மாத்து	ஏந்தத்துக்கொன்று
ஏந்தமலர்	ஏந்தவிப்பூக்கள்கிள்த	உண்ணுப்	உண்ணவேணும்;
குதுவு	மயிர்முடியங்களு	பேசும்	ஏந்தமத்தை வல்லாக்கக்
நாழு	அவைக்குவர,	என்னும்ம்	கடவு
தாங்	தாங் [தி]	உண்ணுப்	என்முலைப்பாலை
வியா;—முதற்பாட்டு. (சக்தமலர்க்குழுவு; நாழுத்தான்) செவல் விப்பூக்களாலே அலங்கரித்து வைப்பார்களிறை திருக்குழுவுகளை, “கந்தம்” என்று-அழுசாயிற்று. வெறும்புத்தத்திலே ஆசர்வசமான அழுல், (காழு) பூவாலே அலங்கருதமாய், பேணுமையாலே அழுங்கு வர. (உகந்தோழு) ஆதரித்து அபிசிவேஸத்தாலே ஒடி. (தனியே வந்து) (க) “பலதேவனென்னும் தன் மெபியோடப் பின் கூடச் செல்வான்” என்கிறபடியே இருவரும் கூடவாயித்து முலையுண்ண வருவது. கூடவரில் இருவருக்கும் ஓரோ முலையாமென்று தனியே வந்து, (என்முலையித்யாதி) அவைதனங்கு போக (ஏந்) மாயிருக்கிற படி. பாலாடை சீம்பின் முலையை.			

அந்—முதற்பாட்டு. (சக்தமலரித்யாதி) “கந்தம்” என்றது - யலருக்கு
விசேஷணமாகி அருளிச்செய்து, குழந்து விசேஷணமாகி யருஞ்சிழூ
(நந்தமென்றத்தயாதி). சக்தமலர்க்குழுவானால் நாழுக்குவிடோ வெண்ண
(பூவால்த்யாதி). (பேணுமையாலே) அத்தைப்பேண்கிவொய்க்காட்டுத் துடித்
திரிவையாலே, “முத்து” என்றதுக்குத்தாத்பர்யம் (அவையித்பாதி). (தன
க்கு) கருஷனன் தனக்கு. “தடத்தை” என்னுடைத் “தன்னை” என்றதுக்
குத்துக்கு (பாலாடையித்யாதி).

(*) பெரி-தி-ஏ-அ-இ.

பெரியதிருவெம்பழி, கா-பி, ச-தி, ச-பர், சந்தமஹர்க்குழல், களகுக்கு

(ஏதனித்யாக) (க) [கடிகஷத்தோகமு- சூல் தர-தீநாபம்] “பரமபதத்திலுள்ள ஸ்வரபாலிக்குணக்கலும், அவத்து ஆர்வித்த குளம்களும் கூடினால் சக்ரவர்த்தியோடு உபமாகம் மார்மட்டமாய் சிற்சுமித்தலே” என்று இத்தொலையருளிக்கிரும்பி, “பரமபுரூபது க்கு ஒரிடந்தே பிறக்கு ஒருக்குணம் தேடவேண்டுமா?” என்றார்ஸாக்தரபாண்டு பதேவர். “நாமோகேற காங்பு இவனை விர்க்கின்ற” என்றத்தொலைட்டு, “பரமபுரூபனின்றபோதை அழகிஞ்சுதபடியான்” என்றார்ம். ‘எம்பெருமானுரை சுரிபாதத்திலே அக்வயமில்லாதார், பகவத்விவையத்தில் சோன்ன ஏற்றமியல்லாம் அந்தவாத மென்திருப்பாகன். அதுடையவர்கள் பகவத் ப்ரபாவத்துக்கு அவசியில்லானாமென்றே சொன்னவை சில சொன்னவித்தலே; சொல்வாதது வேபெர்து” என்றிருப்பார்கள். (ட) “ங்கீருப்பாகாவர்த்தீய காதிவததி” என்றே.

(காந்தன்டிறப்பெற்றாக்ட) எப்பவருக்கு இது அல்லப்போமா யிருக்கிறது. இவர்கள் கொய்கப்பெற்ற வீல்களுடையவர்களே! (ஏ) “சிஸ்ரங்கா சண்முகம் - பிதும்ரோச்சாம்ரம்” என்று அவர்கள் துளசுப் பட்டிரே பிரச்சத். கணக்குக் கிண்டியாதல் பேறுகையிலே -

நான் பெற்றத்தால் ‘கம்பி’ என்று விவரித்து, அதுக்கு ஈம்வாதம் காட்டுகிறோம் (குளைசித்யாதி). (ஏ) “ சபாநீருக்கர்ணங்கால புதுநூற்று சீ - பழவோக்ருப கல்யாணகுனுமி புத்ரஸ்யஸ்திதே” காட்டார் கொண்டால் படி சு ஸமன்த கல்யாணகுனுமருதோததியாயிருக்குஷவர தசரதமேனுடே ஸாம்யம் சொல்லும்படி அவைத்துக் கொண்டிருக்கக்கூடாலே குமாரதீர்மகங்கள்ளூறு நிருக்குத்தேவன அம்சஸ்லேஷங்குப் புகைம் ஸாதித்துவேன்று தச்சப்பிய மருஞ்சிருக்கிறோம் (பரமபதத்திலித்யாதி). (நாமபாந்திலை) சௌதாஸை அரிச்சிலை வென்றபடி. (அத்தை) செலாத்தியகுணத்தார். இந்த அதைக் குறிப்பிட முடிவு போன்று கொண்டு வருத்து. “தசரதாதிக்கோவி அக்ஷயம் கொடுக்கில் யமேன்று கொல்லக்கூடுமோ? அதிசூபமத்தையும்கேறு” என்றும் சுக்கை யில்லைகிறோம் (எம்பிரகுமாந்தியாதி).

“கஷ்டங்க பெற்று” என்றுகூடித், “பிறப்பெற்று” என்றதுங்கு கருத்திருப்பு கிழர் சுப்புவரலூக்குத்தாழி-பெறுகூடியுமென்றும் உயிர்வட்டு). (5)

ஊசூட் பெரியதிருமேரழி, அப்ப, ஈ-தி, உ-பா, வங்கமறி கடல்.

அல்ப்பவாபமாவது. பிறக்கிற ஸ்ரீரக்ஷப் பிறவானை ஏற்றமா மோயாதியிறை, அவனுக்குப் பிறக்கப்பெறுகையும். (ஈனித்பாதி) தேவர்கள் தாங்கள் புஜிக்கும் அம்சுதத்தில்லாது: என்குலாதனே “ஏந்தன் பிறப்பெற்று” என் ஒதுட்சி இவனுதித்து முலையுண்ணக்காக வீடோத்து பண்ணுகிறோன். (என்னமயம் சேமமுன்னுடேய) என்னுடைய அம்மாகிற-சேமத்துத். (க) “சேமமெடுத்தது” என் எங்க கடவுத்திறை. ராஜாக்களுக்குக்காவலோடு வரும் சோஞ்சிற்றுச் சேமமாகிறது.

ஓ:—வங்கமறிகடல்கண்ணு மாழுகிலே பொக்குக்கப்பி

செந்கலெடியதிருலே செங்கமலம்புரைவாயா
கொங்காதகரங்கி வுன்னோக்குவியும் காலுதிருக்கேள்
எங்கிருந்தாயாத்தங்களோ டென்னோயாகின்றுடே. (உ)

பிரதம்.	உரை.	பதி.	உரை.
வங்கம்	கட்டப்பகலோடேக்டி	வாயா	திருமுகத்தையுடைய
மறி	ஒதுக்கிளர்க்கத்.		வரை!
கடல்	கடல் போன்ற	கொங்கா	(என்) முலைகளிலே
வங்கு	வடிவையுடையவனே!	கரங்கிட	பால்காவலரின்ற வள
மாழுகிலேநுக்	காலமேகத்தை ஏத்தி	உன்னை	உன்னை [விலே
கும்	ஏ நின்றுள்ள	குவியும்	அழைத்தும்
கம்பி.	புண்ணே!	காலுதிருக்கே (நி)	காலுதிருக்கே (நி) வரக்காண்கிழுலே
செம்	சிவந்து	ன்	ன்;
வெடிய	நீண்டிராநின்றுள்ள	தூயர்தங்களோ:	தூயைப்பின்னோக்கே
கஷ்ண	கண்ணோயுடைய	கெம்	ந
திருவே	ஈர்வாறிக்குணவனே!	கிருந்து	கடியிருந்து
கெங்கலம்	கெந்தாயனைப் பூப்	எங்கு	எவ்விதத்தில்
புரை	போன்ற	என்னையாகி	என்னவோயாட்டு
வீயா;	—இரண்டாய்பாட்டு.	வின்றும்	வளையாடாங்கின்றும்.

ஆ:—இரண்டாய்பாட்டு. (வங்கமித்யாதி) கூடிப்பாட்டல் “முலைத் தடம் தன்னே வின்வாயில் மக்குஞ்ஞாப்” என்னசெய்க்கேதெயும் அவன் கோழுரோடு வினாயர்ட்டையிடாமலிருக்க, இவன் முலைக்குப்பாலே தேடிப் பிடித்தனமுக்கிருக்கேன்ற வக்கதி.

“வங்கங்களைத்தாய், மற்யாறிந்திர கட்டி!” என்று சபார்த்த மயத் தாதப்பயம் (மர்க்கலமித்யாதி). வடிவுக்கொரு த்ருஷ்டங்கம் சொல்லி

பெரிசுதிநுமீர்தி, கா-ப, ஈ-தி, க-ஈ, திருவில்பொனித், வெள்ள

தூரங்கிள்ளாக கடல்போன்றாக வைத்துதொட்டுள்ளே! அதுவழக்குப் போலி தேடப்பட்டால் அதுமிக்கும் கந்திப்பொருச் சூலமீட்டுயான முத்தினையாண்டுவிடுமே! (செய்து) அவர்களேர்க்கப்போக தான் மொலிமுதுவனாலிருக்கிறது. (திருவே) வர்வாதிகள் எதுவை ‘திரு’ என்ற பேர்ஜோகாலும் சொல்லுவது. (செய்யாவித்யாதி) எல்லா அவபவரும் அப்படியேயாகிருப்பது.

(கொங்கலத்யாதி) கீலோ(ஈ)வக்குலம், தாப்புமில் காங்கு பார்த்திருக்குமானால் வருளக்கண்டற்கிடை, காங்குமூக்கும் வருக காங்குக்கிடைவன். (எங்கித்யாதி) எங்கே புக்கிருக்கு உன் பக்கல் சிரபேஷாராகுரோடை, வாப்பைக்கபால் என் பாச்திருக்க, என்னவினையாடு விளையாக்கிறத. (ஒ)

‘மு—திருவில்பொனித் வெற்றிரா வாயுதம் இன்னைக்கோடு

தெருவிஸ்தினக்கிண்றாம்பி செய்கின்ற தினோகன்கண்டுட்டு உருகிவென்கொங்கலமின்திம்பா ஸோட்டாது பாப்பத்தின்ற மருவிக்குப்பாலிருங்கு வாப்புமிகுவன் கீவராம். (ஒ)

பதம்.	உணர்.	பதம்.	உணர்.
திருவில்	ஙம்பத்தால்	நம்பி	புரோனே!
போவிந்த	மிக்கவர்களால்	செப்பின்ற	(ஒ) செய்து போரா
ஏழில்	வடிவழிக்கும்	கிள்ளை	[ஏகா
ஞ்	உண்ணேறி ஒத்திரா	தினமங்கள்	(விளையாடுதல்) தீம்பு
ஆபர்தம் பிள்	இகடப்பிள்ளைகளே	கண்டிட்டு	(ஏன்) பாந்தல,
போக்கோடி	டெ	என்	(ஆத) உகப்பாலே),
தெருவில்	தெருவிலேவிருக்கு	கொங்கலமின்	ஏவ்வெங்டான
தினோகின்ற	விளையாக்கிற		

மீனாயும் ஒருத்துநட்டாக்கடி சொன்ன தங்குக் கருத்து (வட்வித்யாதி).

“கெம்ப செங்கண்” என்றாருள்கிறார் (அவப்பேத்யாதி). “வாப்” என்றது-திருக்கைகளுக்கும் உபலக்கண மென்றாருள்கிறார் (எல்லாவ்த்யாதி).

“கவியும்” என்ற ச(ஒ)வாற்றை உட்கொண்டிருக்கிறார் (கீலோத்யாதி). “ஆயர்களோடும்” என்னக்காலே அவர்களுக்கு விளையாவிக்கையில் அபேக்கையின்றக்கிடைக்கிறக்க, கீலே அவர்களையும் கூட்டுக்கொண்டு “என்ன விளையாகிறோய் என்றுப்” என்கிறுன்று விவகைத்து அருள்கிறார் (எங்கெயித்யாதி). (ஒ)

கன்கள் பெறியதிருமொழி, கா-ப, ச-தி, ச-பா, மக்கள் பெறுதலும்.

திம்பாடு	இல்லியபாலானது	குடங்கால்	(ஸ்ட.) மதியிலே
உருசி	(தானே) உருசி	மருவி இருந்து போகுக் கியிருக்கு	
ஒட்டது	வெள்ளமிட்டு	வாம்	வரயாலே
பாய்க்கிடின்றபாய்க்கு பாய்க்கோ	முலை	முலைப்பாலை	
நன்றா; (தூக்க யால்)	உண்ண	உண்பதற்கு	
	நீவாராய்	நீவரவேற்றும்.	(ஏ)

வ்யா;—மூன்றும்பாட்டு. (திருவில்பொவிக்கு) ஸம்பத்தால் மிக்கு, வடிவமுகிலும் உண்ணேனுடைத்த * தன்னேராயிரம் பிள்ளைகள் ஜோடே தெருவிலேயிருக்கு விளையாடுகிற விளையாட்டுக்கு அவகி (ஏ) இல்லாதவனே! முலையுண்ணுக்கையையும் விட்டிரே அத்தைத்தவிரும் புகிறது. போக(ஏ*ஏ)த்தையும்கிட்டு வீலையையிரும்புமவன் நி. (ஷய் கின்ற) விளையாடுகிறபடியை ஒளித்துக்கண்டு சிங்ருள்போலே. (ஏருசியித்யாதி) உன்ஸ்வம்மனையவன்கீழு பாழேபோக்குறது. (ஷம் பால்) இனிப்பால். (மருவியித்யாதி) அவயவங்கள்தோ அம் முழுசா முகத்தைப்பாரா முலைசுரக்கப்பன்னுமல் மதியிலே இருந்தாயித்து உண்பது. இத்தையத் தரையிலே போகாமே உன்வாழிலேயாம் படி முலையுண்ண வாராய். (ஏ)

மு;—மக்கள் பெறுதலும்போலும் வையத்துவாகும் மடவார் மக்கள் பிறர்களை எலுக்கொக்கும் முதல்வாமதக்களிறன்னும் செக்கிறாம்பிறைதன்னை வாட்கி நின்கையில்தகருவன் ஒக்களையேற்குத்தம் முகர்ந்தினி துவங்னைவாராய். (ஏ)

ஆ;—மூன்றும்பாட்டு. (திருவிலித்யாதி) கீழ்ப்பாட்டிலே “என் விளையாடுகின்றுயே” என்னச்செய்தேயும் வீலாரலப்பாராஞ்சுகையாலே தெருவிலே நடிகாகலித்யான வீலைகளைப்பன்னை, அத்தைக்கண்டுஅதுராகாதிசயத்தாலே முலைப்பால் வெள்ளமிட, பால்பாழேபோகாதபடி போய் அழைக்கிறேன்று எங்கள்.

(ஏ) “ஈ கூறிரப்பிலைக்கு எந்தெந்தை காலங்குருட்டே ஜாருவி - குவாக்கிரங்கோ பிசுரிகள்தங்காதயோ ஏஜாது மாதுப்பசு கெணன ஜில்லாஸ்தி” என்றன்றிரு வோகத்தில் பிள்ளைகளைன் கருஞ்சிழூர் (முலையித்யாதி). (விரும்புமவன்) விரும்புமவனங்கே என்கை. கையும் கோழுமாய்ப் புறப்பட்டிம், தாய்பாக்க அவன் தீயைகள் செய்வதனே? இவன் கண்டபடி யென்னொன்ன கருஞ்சிழூர் (விளையாடுகிற வித்யாதி).

(ஏ) கட்டுஶா-ர-உதை.

பெரியதிருமொழி, கலை, சட்டி, மூபர, மக்கள்பெறுதலம். நாக்கி

பதம்.	உரை.	பதம்.	உரை.
வையத்து	நாட்டுலே	ஒச்சர்	சீக்ரவானத்திலிருஷ்
வாழும்	வாத்திக்கிர	இளம்பிறைத்	பாவசக்தரணை [கிர
மடவார்	எஞ்சிக்குடையைம்,	ஸ்ரீனா	
பின்	மற்றுமுள்ள	காங்கி	வாங்கி (பிழத்து)
மக்கள்	மதுஷ்பர்க்குடையைவும்	சின்	உன்றுஷடை
கண்ணுக்கு	கண்ணுக்கு,	கையில்	கையிலே
மக்கள்பெறு	மின்னை பெறுகைக்கு	தருவன்	ஓாஸ்பேன்;
நவம்போலு	கேற்கும் தபஸ்ஸா	ஏக்களைமேல்	(என்) இப்பின்மேலே
தொக்கும்	தான் ஒருவடிவு	திருத்த	திருத்த
	கொண்டாற்போ	அம்மம்	உத்தித்தை
	லே யிராகின்றுள்ள	உங்கு	ஆதரித்து
முதல்வா	ஐத்தகரணஞ்சுதனே!	இனிது	இனிதாக
மதக்களிறு	மததகழும்போன்றவ	உண்ண	பழிக்க
அன்றும்	வணி;	நி வாராய்	நி வரவேணும். (ஈ)

ஃப்யா;—நாலாம்பாட்டு. (மக்கட்பெறுதலம்) (வையத்துவாழும் மடவார்மக்கள் பிறர்-இவர்கள் அன்னுக்கு, மக்கள் பெறுதலம் பொலோக்கும் ரூதல்வா) நாட்டுலே வர்த்திக்கிற வக்ரீகள் - மற்றண் டானமநுஷ்யர்கள், இவர்கள்கண் அன்குப் பின்னைப்புதைக்குறோற்கும் தபஸ்ஸாதான் ஒருவடிவு கொண்டாப்போலே மிருக்கிறவனே! (மதக்களிறன்றும்) வஞ்சாரமே இனிதாயிருந்திறப்படி. சிவந்ததுகார மிருக்கிறபடி கண்டாயே. அதுக்குப் பரபாக (ஈர்) மான பிறை யிருக்கிறபடி கண்டாயே. அப்பிறையைவாங்கி உன்றுஷடை சிவந்த கையிலேதருவன். (என்னினுக்களையித்தாதி) என்றுக்களையிலே இழியாதிருந்து ஆதரித்து இனிதாக அம்ம முன்னவராய். (ஈ)

ஓடு;—நாலாம்பாட்டு. (மக்களித்யாதி) கீழ்ப்பாட்டுலே தெருவிலே விளையாடா சிற்கச்சிகியிதை, அழைத்தடி-னே யானைக்குட்டி போலே பிழுவோடு தேவிக்க, “உனக்கு விழையாடுக்கு அப்புவியம்பாலைப் பிழத்துத் தகுடி ஏற்குவா” என்றஞ்சுக்கிருபொன்று எங்காதி.

“மக்கள்” என்றஞ்சிரத்தம்-(மதஷ்பர்) என்றது. “போலை” என்றும்; “ஒக்கும்” என்ற பிருங்கையாலே முற்றுவுமை தோற்று மென்றஞ்சுக்கிருா (தபஸ்ஸாதாவரித்டாதி). (ஈ)

கள்ளத் தெரியுமிருப்பாறி, கா-ப, ஈ-வி, இ-பா, மீதத்தகருங்குஞ்சி.

ஆ;—யமத்தகருங்குஞ்சிமைக்கா மாபருதாடி கடந்தாய்

வித்தகனோவினாயாதே வெண்ணொய்விழுங்கும் விசிர்கா

தித்தனோபோதனதியென்றன் கொ ட்டுக்கார்த்திருக்கல்லா

உத்தமனோயம்முன்னு யுத்தனந்தா யம்முன்னுப். (५)

பதம்.

> ஓர்.

பதம்.

உரை.

மாதா	யையின் தன்மையை	என்றன்	ஏன் ஜூட்டைய
	புதைத்தாப்	ஒன்றைக்	ஷதாயானது
கரு	இருண்டாசின்றுள்ள	சுங்கு	பாஸ்காஷு
அங்கி	குழலையுடைய	இத்தனைபோ	இத்தனை போதல்வா
மாதா	முந்த(ஷ)னே!	ஏ அங்கி	ஷ
மா	பெரிய	இருக்கக்கில்லா	போதுத்துப் பாட்டு
மருதாடி	மருதகவின் கடுவே		நப் போநாது;
கடந்தாய்	கடந்தருகின்றவே!	உத்தயனே	ஊவோத்தக்குஞ்சுனே
வித்தானே	ஆஸ்ரய பாஞ்சி புக்க	அழியும்	ஸ்தங்கத்தை
வினாயாதே	தவரியரவல் னே!	உண்ணும்	உண்ணுவேற்றும்;
வெண்ணெய்	கெவன்னெயை	உலகு	உலகங்களை
விழுங்கும்	விழுங்குகிற	அளங்காப்	(முவட்யாக) அளங்க
விசிர்தா	விசிர்தமான (மேறுபாடு) செய்வையுடைய		ருளினாலே!
	வெனே',		அம்மய் உண்ணும். (६)

வ்யா;—அன்றாய்பாட்டு. (எமத்த) யையின்தன்மையை யுண்த்தாப், கண்ணுவக்குக்குளிந்து இருண் குருவையுடைய முகத் த(ஷ)னே. பெரியமருதுகளின்கடுவே கடந்தாய், பேரியவற்றையெல்லாம் செய்கூட்டோன ஆஸ்ரயசுத்தைய யுண யாலே! (வினா

ஆரு;—அன்றாய்பாட்டு. (முத்தகருங்குஞ்சிவித்யாதி) இந்பொட்டிலே “அம்புலியம்பரைன் நின்றையில்தருகியேன்” என்றுவையந்ததுடேவ சுயாதுயாக்கி, ஒந்துற கீங்கையில் பிடித்துக்கொடுவ வர்தாயகில், கால் வருடிவரினானை; இவன் “அங்குதேஷ் ஆஸ்ரயங்களைச் செய்ய வல்லாப் கீ யன்றே” என்று புகழ்த்து போத பேங்காதே, என் முலைக்கிப்புப்பிரிச்சுக்கமாட்டு—கிணங்கு பூர்த்திக்குப்பள்ளது வங்கத.

“வித்தகனை” என்றுமின் தாத்தப்பம் (பெரியவந்தறியித்யாதி), மாபருதுகி கடந்த வித்தகருக்கையாலே, வினாயாலே வெண்ணெயை விழுங்கத்

பெரியதிருமியாழி, கங்கி, ஈடு, சூப்பா, பிள்ளைகள் விசயன். அதை
வாடே) “இனிலிதுசெய்யான்” என்னும்படி பல்கையிலே ஓட்டு
அவன் பேராளின்றவாடே வென்னையை விழுங்குங் விகிரமான
செல்லும்படியாவனே! சுமிம்போதுண்டாயிற் து முளிக்குப்போடே
யிருக்கிறது. (இத்தனைபோதன்றி) இத்தனைபோது அவ்வளதே,
என்னுஸ் பொறுத்துப் பாடாற்றப்போகாது. (உத்தமமீன) உன்
கொலி லும் தாய் கோவதியும்வான்றே? வென்னைமானிலே வாட்டு
பூர்சித்து நீயன்றே?

ஓ;—பிள்ளைகள் செய்வன செய்யாய் பேலீல் பெரிஞ்சும்பலையை
கள்ள மனத்திலிருந்துவருக் காணவே நினைக்கப்படி

உள்ள மூருங்கியங்கொங்கை யோட்டாது பாய்க்குகின்ற

பள்ளிக்குறிப்புச்சிரய்யாடே பாலமுறுவன்னீவாராய்

பதம்.

உடை.

பதம்.

உடை.

பிள்ளைகள்	(உன்னேவேடாத்த) பி ன்னைகள்	தீவைகள்	(ஆஸ்சியமரன்) தீட்டு
செப்பன்	செய்யும்புதை	செப்தி	செப்பாங்கருப்; [கோ
செய்யாய்	நி செப்பிலிலை;	உன்	உன் ஹுவைய
பேசில்	பேசப்புக்கால்	உள்ளம்	உங்காமனது
பெரிதும்	மிகவும்	உருவி	உருக்,
வலியை	மிக்கையுடையனு ய • ராகிள்குப்;	கொங்கை	வதநமனது
மனத்தில்	கெஞ்சிலே	ஒட்டாத	(பால) பெருவி
ஙள்ளம்	கபடந்தை	பள்ளிக்குறிப்பு	(கணகள் சிவப்புது
உடையை	உழியாரின்குப்;		முதலான) வித்ரால்
காணவே	(விளங்குவாக்கும்) பா ர்த்துக் கொண்டிரு க்க வேண்டியது	செப்பாதே	காணங்களை
			அப்பு(நூ)க்கியாமல்
			பாலமுது உண்ணவாராய். (க)

தொடங்கின்று விவரித்து, இதுவரை ஆஸ்சியமான படியை ஏறு
ஞ்சிறை (ஆஸ்சியச்சாதி), உரவோடு கட்டேஷ்டங்களைக்காலே இனிச்செய்யா
வேண்டு துவரிக்க, அதுவே அவனுக்கு விரையாகமுக்கு உடலாமென்று
ஆஸ்சியப்படுகிறதென்று கிருதானாம். மேலுக்குத் தாதுப்பயம் (நெடுப்போ
கித்யாதி). (வேண்டியாவிலே)-மூத்துநிலை குண்டுமையிலே. ... (ஏ)

ஈடுகூட பெரியதிருமொழி, காப். கா-தி, எ-ப்ர., தன்மகனுக.

வ்யா,—ஆரூப்பாடு. (பிள்ளைகள்) உன் பருவத்தில் பிள்ளைகள் செய்வனவென்று நீ செய்வது. (பேசில்பெரியம்வலைய) கண் சென்சிலானவற்றைச் செய்யாதீம்புதி. கண்சென்சிலாமென்று சொல்லத்தோழியு மித்தனை. சொல்லில் பெரியமிடுக்கையுடைய உன்செஞ்சில் நினைக்கும்கால இன்னதென்று தெரியாது; விலகு வார்க்குர் கண்செகாடுகிற்கவேண்டும் தீவியகள் செய்யாறிறப்புதி. கண்டிருக்க ஆகர்ஷகமரண தீம்புகளைச் செய்வதி; அத்தினமகால என்றங்குதயமங்குகி மூலைவழியே பாலாய்ப்புதப்படாகின்றது. (பள்ளிக்குறிப்புச் செய்யாதே) கண்கள்சிவப்பது, மூரிக்கியர்வது, தோட்டாவிகொல்வது, அழுவதாகாதே. (ஈ)

ஆ;—தன்மகனுக வண்பேய்ச்சிதான் மூலையுண்ணக்காடிக்க
வண்மகனுயவளாவிவாக்கி மூலையுண்டங்கி
நன்மகளாம்மகளோடு நானிலம்பகையஞ்சா
ஞன்மகளேயங்மருண்ணு வென்னம்மம்செம்முண்ணுயே. (ஏ)

பதம்.	உரை.	பதம்.	உரை.
ஆல்	கெஞ்சில் க்ரென்றயத் தை யுண்டை	ஆவி	ப்ராணை
பேய்ச்சி	புதிரையானால்	வாங்கி	(மூலைவழியே)மூடித்து
நன்மகனுக	நன் புத்தாக அபி உண்ட	மூலை	மூலைய
தான்	தான் [நயித்து, நயி]	உறிக்கருளியி	(ஆஸ்சர்ய பிசந்தியதால் காரல்) முருகனுன் கனே!
மூலை	மூலைய		
உண்ணு	புத்திக்கும்படி		
சோதிக்க	(வாயில்) வைக்க, (அவ்வளவிடை),	உலமகள்	ஒருபாதிக ஸத்ரிதவத்
வல் மகனுப்	வல் யதுங்பிள்ளையாய்	ஒப்புமகளோடு கப்பின்னப் பிராட்டிக்	
அவன்	அந்தப் புத்தையினு டைய		குர்,

ஈடு,—ஆரூப்பாடு. (பிள்ளைகளித்தபாதி) சிழ்ப்பாட்டிலே இத்தனை போது கான் பொதுக்களாட்டிட வெள்ளாக கெய்தே வினையாட்டிலே மிகுதி யாடில் அவனி உறங்கப்படுவதி, அது அங்குவே செய்யாய்; வாவென்று அழைக்கிறென்று கூக்கி.

‘கன்னமணத்திலுடையை?’ என்றதினர்த்தம் (உன் கெஞ்சிலித்தாதி).

பொய்திருமொழி, கா-ப, ச-தி, அ-பா, உதமடிகள். கட்டுக்க

ஈஸ்வரியங்கை கால்வகை நிலங்களுக்கு அபிமானித்தியான ஶ்ரீ ப மிப் பிராட்டிக்கும் மாண்பாரி கால்வகை நிலங்களுக்கு என்மகனே எனக்குப் பின்னோமாய் பெற்றவனே !	அம்மும் உண்ணுப்; சேம் சேமுமத்து வினைக்கங் கட்டு என் அம்மும் உண்ணுப். (ஏ)
--	---

பூரா;—ஏழாம்பாட்டு. (தன்மகனுடு) யசோதைப் பிராட்டிக்காக வந்தாராயிரது. (வன்பேய்க்கி) இவனைக்காண்டவிட்டதிலும் கொறிமாத செஞ்சில் வன்மையையுடையவன். (நான் முலையுண்ணனக் கொடுக்க) பர்சோடே கொடுக்கிறோன்று கோத்தும்படிகொடுக்க. (வன்மகனித்யாதி) தானும்தாவியன்று பர(ஷு)மியாடே அவனாலோ திணை புத்திபண்ணி அப்பருவத்திலேபெரிய ஆண்டினையாய் அவன் ப்ராணங்களை முலைவழியே உண்டு அவனை முடித்து இப்படிப்பட்ட செயல்களாலே பூர்ணானுணவனே!

(உன்மகனித்யாதி) இப்படி பூதனைகயிலை ஆசப்பட்ட சீஉன்னை ஆராக நினைத்தாய். நிருபாதிக் கூத்தித்வத்தையுடைய அப்கின்னைப் பிராட்டிக்கும் ஸ்ரீபூமிப்பிராட்டிக்கும் வண்ணப்பறான வனே! (என்மகனே) அப்படியே ஒரேத்தம்போலே கானும் இவன் மகனுன்றுவும். (சேமமுண்ணுபோ) அம்மும் என்று - புஜி க்கப்படும்வை எல்லாவற்றுக்கும்பேர். (ஏ)

மூ;—உதமடிகள் முனிவருன்னை நானென்னைகயில் கோவால் கோக்கிடுமோதவும்கில்லே ஜங்கள்தமா நினரமெல்லாம் வந்துபுகுதரும்போது வரணிடைத்தெத்வங்கள்கான அந்தியம்போதங்குகில்லே வாழியங்கையனோவாராய். (ஏ)

ஷா;—ஏழாம்பாட்டு. (தன்மகனித்யாதி) “சீஉனைவே தீயைகள் கெப்பதி” என்று ரின்றுப்; நான் செய்த தீயைகளில் ஒன்றைச் சொல்லிக் கொண்டியன்றா; பூதனை முலைப்பாறுன்று தீம்பு செங்தாயில்லையோ வென்கிற கொன்று ஈங்கதி.

வேற்றமுலையற்று உண்ணை தீயிபெண்றுகருத்து. “தான்” என்றதின் விரும் (பரிவோடுமித்யாதி).

நாறுவகைப்பட்ட நிலத்துக்கு அட்மாசிவியானமங்கை யென்றாகுஞ்சிருப் (ஸ்ரீ பூமிப்பிராட்டிக்கும்) என்று. (ஏ)

ஷா;—ஏட்டாம்பாட்டு. (உதமித்யாதி) கீழ்ப்பாட்டுவு பூதனை முலை யுண்டத்தைத் தீயையாகச் சொல்லுமூலையாலே கம்முயக்கட்டவும் அடிக்கலு

பத்தம்.	ஒன்றா.	பத்தம்.	ஒன்றா.
கி தினங்கள் செய்தார்கள்,		காற்று	(காரிகளில் மேய்க்கு)
உந்தம்	உன்னுக்குடிய	ஏ	மீவுகளில் நூல்
அடிகள்	பிராவாண கஞ்சகோபா	பஞ்சார்போ	(அநாக்குள்ளே) புகும்
முனிவர்	தோவர்;	த	போது
உன்னை	(திட்டிலே கைவளருகிற த) உந்தை	யானிகை	நூபாபந்திலும்கூ
காங்	(உன்னை போக்காக கட- வ) காங்	செய்வங்கள்	நேஷனாரகன்
ஏன்	உன்னுக்குடிய	நாளை	(ஏக்கில் கண்ணுல்)
கையில்	கையில்லாகின்றான்		காஞ்சார்பூடு
கோலால்	கோலாலே	அந்தியம்போ	(அநா-ஏர்ஸ்ராக்கா பால்ம் ரி வாரங்கட்டு) எந்த யா காலைக்கிலே
நொந்திட	கோம்புதயாக	அந்த	காந்தாந்தியிலே
மோதலும்	அடிக்கவும்	கில்லைல்	கில்லைத் தெய்;
கீல்லேன்	பாங்கதயாகிறிலேன்;	ஆபி	திருவாறியாற்புவனுலே
உங்கள்தம்	உங்களுடைய	அம்	அழுவிய
ஆங்கிர எல்லாபசுக்கட்டமேவாம் ம்	ஆங்கிர எல்லாபசுக்கட்டமேவாம்	ஒசுயுனே	திருக்கங்கூய் புடைய வெண!
		வாடாப்	(என்னாகுசே)வா. (அ)

வ்யா;—எட்டாம்பாட்டு. (உந்தமாட்சன் முனிவர்) காஶா கூர்க்கண்டார்க் தீவுமீவிலே ஒன்று பத்தாக்கி இனைக்கும். பங்கிள்க சேருபர்க்காயிற்ற அனுநாத. அந்தாலே அலுவு அந்த அச்சும் உத்தா சேருதைப்பிராட்டு சொல்லும் பாசுமாயிற்ற அங்கன் முதலியார் சிறுவர்கிழர். (உன்னைகாங்) தீம்பிலே கைவளருகிற உன்னைக்கோக்கயிருக்கிறான். (உன்னையில்கோலால்) கண்டாநிடிநிதில்லேர். இப்போதே கிணிட்கென்ன அடிக்கவாயிரே. அதுமாட்கேதிலேன்.

அடிக்கவேண்டும்படி செய்திருமோ சென்னென்ன; (உம்பள் தமியலைக்கிறுவாக வேணும்; “அம்ம முன்ன” என்ற வயாழுமாத்து மென்று நாலுடி மூடி, கோலும் கையுமாய் பின்னுடர்க்கு அந்தகுறுநுதி அழைக்கிற சொன்று வருக்கதி.

கோலும் கையுமாய் தான் கிர்க, “உந்தமாட்சன் முனிவர்” என்பது னென்னென்ன வருகுவிருக் (நாயக்காயித்தாதி).

“நீணா எல்லாம்” என்ற அழுது பாலுமானம் சொல்லுவதைக்குத் தாத்

பெரிபதிருமாழி, கா-ப, ஈ-தி, கா-பா, பெற்றக்தலைவன். சுமாச

தயாதி) உபயவிழுதியோபதியும் பரப்புப்போருமாயிற்று. இவன் கண்ணலியாழியவேயும் என்னென்சிலாம்படியாயிற்று அனை வக்கு புகுரும்போதிருப்பது. இங்குகாண்கின்றாருண்டோ வென்ன வேண்டா; (வானிடைத்திதய்வக்கள் காண) வத்களை தேவனதகள் ஆகாசத்திலே பாச்தது நிற்கச்சுவது. அசார்க்கஞ்சு ப(ங)லம் வர்த்திக்கும்போது அங்குநில்லாதேகாள். (அங்கு) “இவை இவ்வினை” என்று உன்னேடே சேர்த்துச் சொல்லாம்படி அங்கு நில்லாதேகாள். (ஆழியித்யாதி) இவற்றைப்பொழியவேயும் (க) “வழவர்சோதி வலத்துறையும் சடராழியும் பல்லாண்டு” என்ன அம்மட்டாயிற்றிருப்பது. (ங)

மூ;—பெற்றக்தலைவனங்கோயான் பேராளுள்ளன்மதலாய்

சுற்றக்குறுத்தினக்கோவே நோன்றியதிதால்புகழாளா

கற்றினமதோ மும்மறித்துச் காணமதிரிக்கன்னிடே

எற்றுக்கிணனம்மழுன்னுதே வியங்கிருமானிருந்தாலே.

பதார்.

உரை.

பதம்.

உரை.

பெற்றம் பக்கஞ்சுக்கு
தலைவன் பாதானஞ்வனே!
என்கோமன் எனக்குஞ்வாமியான
வனே!

பேர் அருளா மஹாதயாகுவான
என் கந்தகோபகுடைய
மதலாய் திருமகனே!
சுற்றக்குறாய் பந்துவர்க்கததுக்கெல்
வாம்

இளங்கோவே முவராஜாவானவனே!,

தோன்றிய எங்கும் ப்ரவித்தமாய்
தொல் எங்குபவிக்காய்
புகழாளா வத்தும்பாத்தானதுப
நாகமுடையவனே!

காணக்கோறும் கடுக்கோறும்
கன்றுகுனம் பக்கங்கின் திருப்ப
மறித்து மேய்த்து
திரிக்க உவாவின
கனிரே மத்தகழும் போன்ற
வனே!

பர்மாருஞ்சிருஷ் (உபயேத்யாதி). சிங்குல் குற்றமென்னனா; அங்கு நின்றுல் “கருஞ்சனன் மாட்டுத் திறவித்தலையோ?” என்று மங்குத்தியைக் கண்டால் த்ருஷ்டி நேஷுமாமென்று கருத்தருஞ்சிருஷ் (இவற்கிட்யாதி). சியுமின்றால் கேட்ட வேண்டாவிரே என்ற கருத்து. “அந்தைவரும்போது” என்றத்தாலே, அந்தி என்னுடைபவீக்காயும், “அங்கி” என்றாருளிப்பிசும்தங்குக்குஞ்சத்தருஞ்சிருஷ் (அஸ்ரார்க்கஞ்சித்தாதி). “அங்கு” என்று காந்தச்சுதி. அங்குகின்றால் குற்றமானமையையக்குஞ்சிருஷ் (இவற்கிட்யாதி). இவன்னை இயலு வேடயவை.

(ங) திருப்பலவர்—

காலை பெரியதிருமொழி, கனப, ச-நி, கா-பா, இம்மையிட்டுக்கொ.

எம்பெருமான்	எனக்குப்பெருமையை	அம்மூ	உத்திரவுதை
	வினாக்கத்தக்கவு	உவங்குதே	உவங்குமூல்
எற்றுக்கு	எதுக்காக [ஜே!]	கிருந்தாய்	இராமின்ரூப். (க)
என்	என்னுடைய		

வ்யா;—ஒன்பதாம்பாட்டு. (பெற்றத்தல்லவினங்கோமான்) பக்கங்குக்கு ப்ரதௌரங்களுணவனே!. மேல்விழுக்கு முலையுண்ணை ஏது துபிரூன். எனக்குஸ்வாமியானவனே!. இத்தால் ஜூஸ்வர்யம்சூல் துகிரது. (பேர்முனித்யாதி) அருளால் குறைவுத்தவன் மக்கள் கேட்டு. அவன்படி உனக்குமுன்டாகவேண்டாவே? (கற்ற) பாதுவர்க்கத்துக்கிள்ளாம் யுவாஜாவானவனே! (தோன்றிய) எங்கு மோக்கப்பறவித்தமான ஸ்வாபாவிக்யான புகழித்துடையவார்த்தைப் பாட்டூமுடுத்துவனே!. (கற்றினம்) கன்றித்துடையதினான். ஒன்றி ரண்டிபோராது. கன்றகளைத்திரளாக மறித்துக்காட்டிலே அந்தே இங்கேதட்டித்தத்திரியும்போது ஒருாத்தசூழ்ம் உலாவுமாபோவேயா யிற்றிகுப்பது. (எந்துக்கு) உனக்கு கிடாம்பில்லாமையோ?, உனக்கு முலைதாராதொழிந்தபோது கான் தரிப்பஞ்சோ?.... (க)

ஓ;—இம்மையிட்டுக்கொடுவேண்டி யேந்தெழுவில்கோன்கவிக்கன்றி செம்மைப்பதுவல்நால்கொண்டு செர்க்கவேண்டியவன் நான்கே அந்முழுங்கினான் துயரக்கின்ற பாடலிவையைக் குறைக்கும் மெய்ம்மைமனத் துயவத்தோக்கத் தின்னவராகனுமாமே. (கீ)

திருமங்கையாழ்வார் திருவதிகளேசுரணாம்.

பத்ம.	உரை.	பத்ம.	உரை.
ஏது	பெருமையான (மிகுந்த)	கெடு வேங்கி டார்சிக்கவேங்கி,	
அழில்	அழகையுடைய	செம்மை	ஏவ்வாழாடுணவாம்பாக்க
தோன்	தோனையுடையராண		மாய்*
கல்கன்றி	ஆழ்வார்,	அல்	(இங்கருகுள்ளர்க்கு)
இம்மை	இந்தனம்ளாட்டு திலுள்		பாங்க்ரம்போன்ற
இடர்	துன்பாஷது	[ஏ]	

அது;—ஒன்பதாம்பாட்டு. (பெற்றவித்யாதி) ஓயே! அச்சமுறைத்திப்பார்த்தான்; அது கார்யகாரமாகவையாலே மிகவும் கொண்டாடி. ஆதாழக்கிருவை விற்காது.

“எந்துக்கு”என்றநிறுக்கு கார்கோடிகள் சொல்லவேண்டியக்காலே அருங்கினார் (யனக்கித்யாதி). (க)

வெர்ஸிலினமாதி, ஈ-பி, ஈ-நி, கா-பா, இம்மைட்டர்கள். அறங்

பலுவுக்கொ	அருளிச்சியுவகளைச்	மெம்மை	யதார்த்தமின் (அங்கு
கூடு	கொண்டு,		பா'ந) வத்சோடே
ஒந்தன்	புன்டர்சாக்டுனை	மாத்து	யங்கவில் (கூடுன)
கெட்டுவான்	வர்வேச்வராஜன்	வைத்து	நரிற்து
தன்பீரை		எந்த	அதாங்கிள்க (அவர்கள்)
அம்மூலாஞ்	"அம்மூலங்காவா"	வின்னவர்	வித்யல்ரிக்காக
என்று	என்று	ஆகஹமாம்	ஆவர்கள்; (அவர்களை
உறைக்கின்ற	அலைழுத் தழையைக்		பொங்கல் பெறுவர்
	சொங்காகின்ற		கள்). (50)
பா-ல்தீலை	தீப்பஷ்டுப்பாட்டுக்கு		
ஜூதும் ஜூதும் ஜௌதும்			

வீரர்,—பத்தாம்பாட்டு. (இம்மையித்தாறி) இவன் முலை வெளுத்தல்ல துதியாதாப்போலே, கவிபாடுயஸ்து தரியாதார ப்ப்பாடின கவியாழிற்று. மிக்களதிலைபுண்ட்களன் கோளையுடைய ஆழ்வார். (சொங்காப்பனுவல்ரூல்கொண்டு) சாஸ்த்ரங்களில் பரக்கங்கொள்ளுகிற வகையங்களிலே ஏன் தும் குலதயாமல் செய்ததுவு யாப், இதுதான் இவ்வருநுள்ளார்க்கு சாஸ்த்ரமாக எழுதிக்கொள்ள வையிருக்கிற இவந்தைக்கிகாண்டு. "பஜுவல்" என்றும் - "ராஸ்" என்றும் - சாஸ்த்ரமாகையாலே சொல்லிற்று. புண்டுக்காக்டுனை வர்வேச்வராஜை "அம்மூலன்" என்று சொன்ன இப்பத்தையும் அந்த பா(ந)வ்வருத்திவோடே சொல்லுவார்க்கு வந்தேறியரன் முக்தா

ஆ;—பத்தாம்பாட்டு. (இம்மையித்தாறி), "இடர்கூடவேண்டி-அம்மூலன்னென்று உரைக்கின்ற" என்றங்கை திருவுள்ளக்கம்பந்தி ஸயிக்யா ஹா தாத்பர்யமகுனுகிறார் (இவளீத்தாறி). மகோகாதங்கு முலைக்கப்படும், இவருக்கு எங்கு வரட்சியும் இடரென்று கருத்து. சாஸ்த்ரமாகையாலே அந்த பேஷைவன்று சேஷம். இரண்டாம்பாட்டும், மூன்றாம்பாட்டும், அஞ்சாம் பாட்டும், அருப்பாட்டும், ஒன்பதாவாட்டுமினக - ஒந்துபாட்டும்-முலைக்கப்பாலே அவணாதம் தோற்றச்சொன்னங்கையுமாய், மற்றங்களுக்கும்-அங்குணையும் நிக்கெ சொன்னங்கையென்று இரண்டு வகையாக வருவிச் செய்தாரிரன்து மறுதோற்ற, (இப்பத்தையும்) என்றாக்டு அருளிச்சேப்தாவென்று கொள்வது, "ஜூது ஜைந்தும்" என்றது - இப்பத்தையும் என்றாடு. (அந்த பால

கனம் பெற்றிருக்காது, கா-பி, டி-நி, பூச்சோத்தப்பவேய.

வெர்கள்னுமிக்கே, அஞ்சிருஷ்டவம்னாரீகளான தித்ய வட்டிக் கோடைக்காசத் தரம் பெறவாம். (க)

பெரியவாச்சுரங்கிலே திருவடிகளே ஏன் முறைம்.

பெரியதிருமொழி
பத்தாம்பத்து நாலாந்திருமொழி முற்றிற்று.

பத்தாம்பத்து அஞ்சாந்திருமொழி
பூங்கோடை ப்ரவேசம்.

வூரா;—முகையில் வாசியற்குண்ணும் பிள்ளைப்பருவத்தை அதுபவித்து இனியரானாக்கீழ்; அதுக்காக்கரம் சீலையிலே இழிந்து சப்பாணிகொட்டும் பருவத்தை அதுபவித்து இனியராக்கீர்.

மூ;— பூங்கொதையாய்க்கி கண்டவுன்னெப்புக்குள்ள
ஆங்கவளர்த்துப்புடைக்கப் புடையுன்ற
ஏக்கியிருந்து சிறுங்கி விளையாடும் [பாடல்]
ஒங்கொதவன்னேனேசப்பானி மோளிமளிவன்னேனேசப்
புடை.

பதிம்.	உரை.	பதிம்.	உரை.
ச	மாண்பாலே அவங்களி காட்ட	ஆங்கு	அவ்விடத்திலேயே
கோதை	மதிர்முடியையுடைய	ஆந்து	(தாம்பால்) கட்டி
ஆய்ச்சி	யசோதைப்பிராட்டி	புனட்சு	அடிக்க
கண்ட	கண்டிற [யானவன்]	புடைஉண்டி	அவ்வறி யேயுண்டி,
வெண்ணெண்ட	வெண்ணெண்ணை	ஏங்கிழிருஞ்சு	(ஏந்றுப்போது) அழு
புக்கு	(அவ்வேறப்) புகுஞ்சு		து கொண்டிருஞ்சு
உண்ணை	அழுஞ்சிசெப்தவளவில்		(அரக்தரங்)
அவன்	அந்தயசோதைப்பிரா ட்டி	சிறுஞ்சி	சீராட்டப்பெற்று
		வினையாடும்	வினையாடங்கிறதோ,

வருத்தி)என்றது-அத்தயாதார்ந்திய சிபாதூரை இருவகைப்பட்ட பாவுக்கு மதி என்றை. (கீ)

ஸ்ரீ பாரத வினாக்கள் சுரூப்பு.

அடு;—பூங்கொலைத்தப்பவேசம். “அம்முன்னும்?” ஏன்றத்தொழி, “எப்பாணிடகாட்டராய்?” என்றத்தொழியும் கடரக்கிழ்த்தருள்ளுரை (முகவிலித்யாக).

பெரியத்துமோழி, கா-ப, இ-த, உ-பா, நாபர்மணக்ளி. எண் ३

ஒங்குஷம்	கூர்ந்த கடல்போன்	ஒளி	பக்ஞாயுகட்டத்தான்
ந.	[வே!	யனி	மணிபோன்ற
வங்களே	வாட்வேவுடையவ	வங்களே	திருநிதத்தையுடைய
சப்பானி	சப்பானிசொட்ட-		கவே! சப்பானி.

வேறும்;

ஓயா;—முத்தபாட்டி, (பூங்கோதையித்யாதி) செல்லிமாலை மாலை அலங்கருதமான மனிரமுத்தையுடைய யசோதைப்பிராட்டி கடைக்கிற வெண்ணினைகை. ஒப்பித்து சின்றுவிற்றுத் தயிர்கடை வது. (க) “வாக்கறுப்புமலாம்சியர்”. (கடைவெண்ணைப்புக்கு ஸ்ன) கடைக்கு கிரட்டிக்டோம்த்துவைத்தால் களவு காண்கை யன்றிக்கே, கடைக்கிறபோதே நிழலிலே ஒதுக்கிக் களவுகண்டாயி த்து அழுதுசெப்புது. (ஆங்கூனித்யாதி) அவனுக்குத் தயிர்க்கடைகையில்லே அங்காரதை; இவளை கோக்குக்கையிலேயிருதே. ஆகையாலே அவள்கண்டு மிடித்துக் கட்டியதுக்க அடியுண்டு.

(எங்கீழித்யாதி) பாதமபரிவாரங்கையாலே முந்தூற் ஏக்கி, அங்கதரம் அது ஆற்காசு சோட்டிப்பின்னை லீலைபோடே தலைக்கட்டும். தேங்கின கடல்போலேயாயிற்று அப்போதிருக்குமிருப்பு. (உ) “விர வொழுத்யாதி” (ஒளி) அவ்வளவேயன்றிக்கே புக்கரையுடைத்தான் மணிபோலே யிருக்கிறவனே! (சப்பானி) வழவைக்காட்டி வரழ் வித்ததுவேயன்றிக்கே, சப்பானிசொட்டி வாட்டுவிக்கவேணும். (க)

ஓ;—தாபர்மனங்கள்தயிப்பத் தயிர் கெய்யுண்

தேவெம்பிராக்க ஸிருஷிலத்தெங்கள்தம்

ஆபாழக வடிகளாரவிந்த [சப்பானி]

வாயவளைகொட்டாய்சப்பானி மால்வன்னானைகொட்டாய்

அந;—முத்தபாட்டி. (பூங்கோதையித்யாதி). யசோதைப்பிராட்டி தசை இயலுக்கு இருக்கபோதிலும், அதைபாதாங்களிலும் மேல்கெங்கும் செஷ்டிதக்களே இவருக்கு அதபாவ்யங்களாமிருக்கையாலே (யசோதைப்பிராட்டி கடைக்கிற) என்றாருளிசெய்தது. “வெண்ணேயு” என்ன அமைத்திருக்க, “கடை” என்றதுக்குத் தாத்பர்யம் (கடைந்தித்யாதி).

“திருங்கி” என்றதினார்த்தம் (சோட்டி) என்றது. விளையாடும்போது ஒங்கோத வண்ணலுமில், கங்கிபிருக்கபோது வய்ப்புருப்பன்னை வருஞ்சிறு (தேங்கினவித்யாதி). (க)

(க) திருப்பாவை-ஏ.

(க) க-திருவ-ஏ.

பத்ம.	உரை.	பத்ம.	உரை.
நாயர்	நாய்மார்ச்சுவையை	ஏங்கள்தம்	ஏங்கள் தீட்டாதிலி
மனங்கள்	நெஞ்சகாலங்களை	ஆயர்	வ வானாளில்
தடிப்ப	(ஆரிஷ்டத்தால்) தடிக்	அதை	மிக்க அழுகையுடைய வேண!
தயிர்	உறிஞரயும் கும்பா	அரவித்தம்	செந்தாய்வூரூபா போன்ற
கெய்	கெய்வையுபும்	அடிசன்	திருவட்டாயையும்
உண்டு	அழுதசெப்புத,	வாயவனே	திருவநாதங்கையும் டையவனே!
எஃ	இது நன்கூப்பொருக் தின செயவென்றி		பப்பாண்ணிகொட்டாய்;—
ஒரு	பரப்பையுடைய	மால்வாசை	ஏந்தநிராத்தையு
நிலத்து	பூம்யல்வாத்திள்ளை	வே	யேடுனே!
			பப்பாண்ணிகொட்டாய்.

வ்யா.—இரண்டாம்பாட்டு. (தாமரமனங்கள்-தடிப்ப) பெற்று வளர்த்த தன்னேடோத்த ப்ராப்தியையுடையவர்கள், (மளங்கள் தடிப்ப) அழுர்த்தமானமாஞ்சைகள்லூக்குத் தோற்றும்பாத்துடியா நின்றது. சரிரத்வாராதோற்றுமிழே. தயிரையும்நெப்பையுமுன்று. (ஏவியங்கிராக்கள்) தயிரையும் செய்வையும் காவுகண்டி புதிக்கை போராததோரு செய்வேறே. இப்படிபோராத செய்கீச் செய்தோ மென்ற எக்டிக்கவுமரியாதே தனக்குப்பொருக்கின செப்பீச் செய் தானுப், அத்தாலே என்னை எழுதிக்கொண்டிருக்கிறவனே! நனக் குத் தருதியான சோலைச் செய்தானுப் செய்ததுந்து எங்கிக்கையும் கூடவற்பாத மெளக்கத்திலேயாறிற்ற இவரும் தோற்றுத.

(இருநிலத்தெங்கள்தமாயாழ) பாப்பையுடைத்தான் பூமி யில் ஏங்களினடை ஜாதியிலுள்ளாலில் மிக்க அழுகையுடையவனே! (அடிகளாரவித்தவாயவனே) திருவடிகளும் திருவதரமும் செவ்வித்

அது.—இரண்டாம்பாட்டு. (நாயரித்யாதி) சீழ்ப்பாட்டில் தான் மகிழ்ச் சப்பாண்ணி கொட்டச் சொன்னாலாய், இதில்மற்றும் தாய்முறையரெல்லாரும் சப்பாண்ணி கொட்டச் சொன்னால்காரமிருக்கிறதென்று என்கில்.

(சரிரத்வாரா) என்றவாக்காம் “தூர்ண்டி” என்ற முடிசூழல். “எப்பு” என்ற நுக்கு ஒத்திருக்கையாய், ஆயருக்குக் கருத்தருகுகிறார் (தயிரையுமித்யாதி). விவர எம் (தனக்கித்யாதி).

பெரியத்திருமௌறி, கங்ப, நூதி, கூபா, தாமோருகுடி. காலன

தாமணைடோலே மிருக்கிறவனே, அன்றிக்கே, “அழகனாவிக்குமா யவனே” என்றுயாட்டாகில், திருவடிகள் தாமரையுள்ளிருக்கிறவ வென்றாகிறது. “எஞ்சிராக்கள்” என்பாளைன்?; “அழகு” “வரயவன்” என்று ஏகவசகமாயிருக்க வேண்ணில்; (க) “பத்துணையாற்யவுக்கெளியவன்”; “அரும்பெறுவடிகள்” என்றாப்போலே. (மால்வன்னை னே) அதுக்குப்பரபாக (ஊ) மான நிறத்தையுள்ள யவனே! சப்பாணி கொட்டவேணும். (ஒ)

மு;—தாமோருகுடித் தயிர்களுமிழுக்கிட்டுத்
தாமோதவழில்வரென் ரூப்புக்கியர் தாம்பினால்
தாம்மோதரக்கையாலாக்கக்கத் தழுவிருக்குத்
தாமோதரா கொட்டாப்பபாணி தாமரைக்கண்ணேசப்பாணி. (ஒ)

• பதம்.

உரை.

பதம்.

உரை.

தாம்	தாம்	ஆய்ச்சியர்தாம் இடைக்கானவர்க்
மோர்	போஹர	தாம்பினால் தாம்பாலே [ஒ]
உருடிய	உருடி உங்கல்,	யோதர அடிக்கலும்
தயர்	தயிரையும்	ஒயோல் ஒக்களை
கெப்	கெப்பையும்	ஆர்க்க கட்டவும்
விழுங்கிட்டு	விழுங்கிவிட்டு,	தழும்புக்கத் தழும்பேரிக்கிடவா
தாமோ	“இட்படி பெருத்தகார் யத்தைச் சொட்ட அவர் தாமோயா	நின்ற
..	அறியாதவர்போல்) தவழ்வர்	தாமோதார (அதுக்குச்சிருபகமான)
தவழ்வர்	(அறியாதவர்போல்) தவழுவனின்றுர்”	“தாமோதரன்” என்னும் திருநாமத்தை குடையவனே!
என்று	என்று சொல்லிக் கொண்டு	சப்பாணி கொட்டாம்;

வ்யா;—மூன்றும்பாட்டு. (தாமோருகுடியித்யா இ) தயிரையும் கெய்கையும்மோதரையும் சேரவைப்பாக்கள்- மாகவதர்களோடேஅபாக. (ஊ) வதர்கள்கூட்டுத்திருக்குமாபோலே; இங்கினேதாவா மோதருகுடி புரோஜோதாமராமான தயிரையும் கெய்கையும் அழுது சேய்யுமா

அங்;—சூன்றும்பாட்டு. (தாமோரித்பாதி) தேஷ்பாட்டில் தயர் கெய்கைந்து பொருந்தின கையாய், அத்துதப்பொருந்தப்பண்ணிக் கொண்டு சப்பாணி கொட்டட் சொல்லுகிறான்தூண்டு வாங்கி.

(நாவா) நாவி. (ப்ரபோஜுத பரமை) என்றது புரோஜோதாமராமான பரமை (ஒ) திரும்பாடு-

காலை பெரியதிருமொழி, கா-ப, இ-தி, டா-பா, செ-த்தூர்.

வீற்று. (தாமோதவழுவர்) அப்பெரியசெயலைச் செய்யாப் பேன்னைத் தவழாநிற்பர். ரூன்பெல்லூரம் கிடைத்து உதக்கி, அவர்கள் பேர்சின்ற வாச்சரம் இவற்றை அழுதுசெய்து, அரச்சரம் “இல்லை இங்களே சொல்லும்படி யெங்கனே” என்னும்படி தவழாநிற்கும்.

“நீ எவ்வாம் செய்து மறைக்கப்பார்த்தாலும் உண்ணையொழுபா இச்செயல் செய்வாருண்டே ஏ?” என்று இடைச்சிராந்தாங்கள் தாம் பாலே, (மோதர)கையாலோட்ட என்னுதல்; அன்றியே-அலங்கருத மரன் கைகளாலே கட்ட. “தாம் மோதாக்கையால்” என்று புரித்து, மோதாத்தை “மோதிரம்” என்று வ்யவஹரிக்கிறவித்தனை. “பாட கை, கண கூ” என்கிற இவற்றை “பிடாகை, கிண கூ” என்கிறுப் போலே, (தழும்பிதயாதி) உடம்பிலே தழும்புகிடக்கையாலே “தா மோதான்” என்னும் திருக்காமத்தை யுதையவனே! எனக்குத்தாட்டலாம்படி பல்யனுண கீ இத்தையும் செய்யப்பாராய். (ஏ)

மூ;—பெற்றூர்தலைகழுவப் பேர்ச்சுக்கயிடத்து

உற்குரோருவருமின்றி யுலகினில்

மற்றுக்குமஞ்சப்போய் வஞ்சப்பெண் கஞ்சன்ட

கந்றுயனேகொட்டாப் பய்யாணிகார்வன்யன்னே கொட்டாப்பசப்பாணி.

பதம்.

உரை.

பதம்.

உரை.

பெற்றூர்	மாதாபிதாக்களுடைய	ஒருவரும் இன் ஒருவருயின்றிக்கே,
தலை	காலில் விலங்கானது	நி
கழல்	ஏற்று விழுப்பும்	உலகினில் கோகத்தியும்
பேர்ச்து	வர்து அவதரித்து,	மற்றுக்கும் (உறவு முறையின்றிக்
அங்கு	அப்பிடத்தில்	கே யிருக்கிற) மற்
அயலிடத்து	கிட்டுன [பார்]	துன்னாரும்
உறநூர்	உறவுமுறையை யிருப்	அங்கு
		அஞ்சம்படியாக

ன்றுப், பரம ப்ரயோகங்களை வென்றபடி “தாமோ” என்றது-வ்யங்கயப்பாமா, அந்தையருளுகிறா (அப்பெரியவிதயாதி). பெரிய செயலானபடி எங்கனே யென்னவருளுக்கூர் (மூன்பெல்லாமிதயாதி).

“ஆய்ச்சியர்-தாம்-தாம்பினால் சீய்தரக் கையாலே ஆர்க்க” என்றாலையித்து, ஆய்ச்சியருக்குத்தாமான தன்மை க்ருபகாசாதுரியென்று, அந்வை அருளுக்கூர் (நீ எவ்வாயிதயாதி). “போதர்” என்னுமாபோலே, “மோதர்” என்ற கிடைக்கிறதென்றால் மகுஞ்சிக்கூர் (மோதர) என்று. (க) “இங்கே போதாக்கண்மரே” என்னுமாபோலே, ‘மோத’ என்றுமிற்கு. (ங.)

பெரிப்புறமொழி, கு-ப, டு-ஷ, டு-பா, சோத்தென். கழுதை

போப்	திருவங்பாடுயேறப் பன்று	கன்றுகளை உயர்க்கூக்கு
போம்		க்கு
அஞ்சல்	அஞ்சலை செப்பவந்த	ஆயனே இடைக்குலத்தில் வச
பெண்	பூதனையின்	தவதரித்தலனே!
ஏஞ்ச	(முலையில் தடவின)	சப்பாணி கொட்டாய் ;
	விழுத்துத்	ஈர் கார்மேகம்போன்ற
உண்ட்	அழுது செப்பதருளின்	வங்கனே வாட்டவயுடையவனே !
		சப்பாணி கொட்டாய். (ஈ)

ஓமா;—ஈலாம்பாட்டி. (பெற்றுரித்யாதி) மாதா பிளாக்கள் காலில் விலங்கு கழுதும்படி வந்ததுதித்து. பேருக்கூயாவது - முன் பிருந்த விருப்பு ஸினாறும் போருகை. (க) “ நாகர்யங்குநூற்றூரை கடி சீலைக்கும்போது நாகபர்யங்கமுத்திருக்கும்படி நூற்று மதுராம யூர்ம் ” இத்பாதி. (அங்கித்யாதி) அங்கு அருகும்சுறுமுறையாகிருப்பாரோருவருமின்றிக்கே, வேருக்குதிலும் உறவுமுறை யின்றிக்கே யிருக்கிற மற்றுள்ளாருமில்லாம் அஞ்சம்படியாகப்போய். (கற்று யனே) ஓர் தபுகிதமான வருந்தியையுடையவனே! கன்றுகள்மேய்க்கு மவனே!

(ஈ)

ஓம்;—சோத்தென் சின்னைத்தித்தாரூவன் யரங்தாப்

பேப்ஸ்சி முலையுண்ட யின்ஸாய் பெரியன்

ஆப்ச்சிய ராப்பாக்கருவ ரவர்க்காகச்

காற்றியோநாயிரம் சப்பாணி தடம்கைனால் கொட்டாய் சப்பாணி.

ஓமா;—ஈலாம்பாட்டி. (பெற்றுரித்யாதி) தேப்பாட்டில் கோங்கந்தறு + பொருக்தாத செயல் என்றத்தை உபாகித்தருளி, அவ்வளவேபோ? ஏஞ்சன்டதும் + பொருக்தாத செயல் என்னக்கோவி அடியே பிடித்துச் செய்த செயல்களை மர்ஜுகிறோர் என்று ணங்கது.

(அங்கு) கந்தரிதிருமாளிகை. (அருகும்)-உசலகம். (போப்) என்றது திருவாம்பாடுயில் போலியன்றபடி; அதாலது-வாட்டித்தன்றபடி. (ஈ)

ஓமா;—அஞ்சம்பாட்டி. (சோத்தெனவித்யாதி) அஞ்சக்கைபாகிற பொருக்தாத செயலை எனக்கு உபகரித்தபடியைபச சொல்லுக்கொண்டு சப்பாணி கொட்டுக்கைக்காக அப்படிகளை ஸினைப்பி-ஒர் பார்த்திக்கிறு களன்று ணங்கது.

| (பா) பொருக்கின.

(க) ஊரிவப்பா,

காலங் பெரியதிருமொழி, கு-ப, இ-தி, ஈ-பா, கேவலமன்ற.

பதம்.	உணர்.	பதம்.	உணர்.
பேப்சி	பூதளையின்	ஆய்ச்சியர்	இடை-சிகிஞ்சனங்கள்
முலை	(வீஷங்கிலிமான)	பெரியன்	கிளப்பெரிதான [கன்
	ஸ்தங்கத்தை	அப்பம்	அப்பங்களை
உண்ட	அழுதுசெப்த	தருவர்	(உனக்குக) சோப்
வின்னாம்	கண்ணா-விராணே !		பர்கள் ;
வரம்	என்னால்ப்ரார்த்திக்கப் பட்டதை	அவர்க்காகச்சா	அவர்களுக் கென்றெல்
தா	நீ தருகைக்காக	த்தி	ரு வ்பாஜூமிட்டு
வின்னை	உன்னை		ஓர் ஆய்ரம் சப்பாணி ;
சோததெண	'சோததம்பன்று சொ	தட	போக்யதை மிக்கிருங்
	ஸ்விக்கொண்டு		நுள்ள
தொழுவன்	தொழுநின்றேன் ;	ஙைகளால்	திருக்கைகளால்
			சப்பாணிகொட்டாய். (②)

ல்யா;—அஞ்சாம்பாட்டு. (சோததெணவித்யாதி) “சோததம்” என்று வாயாலே கொல்லானின் ரூபிகாண்டு உண்ணீது தொழுவன். ஏதுக்காகவிவண்ணில்; (வரம்தா) என்குறைய ப்ரார்த்திதக்களை நீ தருகைக்காக. (பேப்சி முலையுண்டின்னாம்) பருவம் சிரம்பாத வளவிலே உபகரித்தவனே! உளக்குப்பருத்த அப்பங்களை இடைச்சீக் கள் தருவர்கள். (அவர்க்காகச் சாத்தி) அவர்கள் பேரிட்டு எங்களை வாழ்விக்கவேணும். (தட்டம் ஙைகளால்) கண்டுகொண்டிருக்க வேண டீம் ஙைகளால் சப்பாணி கொட்டவேணும். (③)

மு;—கேவலமன்றனவிறு வயிற்றுக்கு
நானவல்ப்பம் தருவன் கருவினோப்
புவலர் கீண்முடி ஈதன்றன் போட்டே
கோயினே கொட்டாய் சப்பாணி குடமால கெட்டாய் சப்பாணி.

“ஒன்” என்று-எனுங்கும், அதினர்த்தங் (கொல்லானின் ரூபிகாண்டு) என்றது. (ப்ரார்த்திதங்கள்) ஒதுக்கப்பட்டப் பட்டதை. (பேரிட்டு) ம்யாஜ மாக்கி, சிறுகைகளை தட்டமென்கை கூடியோவென்னி, போக்குவரதிக்கம் விவ ஈழத் தென்றருஞ்சிக்கு (கண்டுகொண்டித்யாதி). (④)

அஞ்;—ஆரும்பாட்டு. (கேவலமித்யாதி) “தூய்ச்சியரப்பம் தருவர்?” என்னவே, இவன்கையில் தாதுவற்றை அழுது செப்து விவரமனேயிருக்க, கான்

பத்ம.	உணர்.	பத்ம.	உணர்.
கருவிளைப்புல காலைம் பூப்போன்ற வீர திரிச்சைத் திரு-கூட யாப்	உங் ரூக்கடய வரிறு	உங் ரூக்கடய வரிறு	உங் ரூக்கடய வரிறு
நீள் திருவாறுபைசுதகாலா முடி திருவாறுபைகந்தகால முடி கூடுதலையாம்	ஒவைஸம் துங் காதா காமாலாதன நான் நான்	ஒவைஸம் துங் காதா காமாலாதன நான் நான்	ஒவைஸம் துங் காதா காமாலாதன நான் நான்
ஏதான் தன் பூஷ்ட கோபர் கார் க்க வருச்சந்	காந்திருக்கு (உன்) வயற்றுக்குப் அவல் அவல் அவலையும் பீபாரும்ய	ஏதான் தன் தருவன் கொலிபீபன்; கப்பாணி கொட்டாம்	ஏதான் தன் தருவன் கொலிபீபன்; கப்பாணி கொட்டாம் (ஈ)
போர் பெருக்கிள ஏதை அருவுபும் போன்ற கோவல்லே பக்கேபக்கப் பிராத கண்ணனே!	துடரைய குடக்கத்தாடிவயனே! சப்பாணி கொட்டாம்;	துடரைய குடக்கத்தாடிவயனே! சப்பாணி கொட்டாம்;	துடரைய குடக்கத்தாடிவயனே!

வீரா;—ஆறும்பாட்டு. (கேவலமான்றுன் வரிறு) “ஓய்யம் தா
தோம்” என்றுகைவாங்கிமிருக்கவோல்லது. (உன்னித்யாதி) உன்
வரிற்றுக்குப் போரும்படி கான் அவல் அப்பம்தருவன். (கருவிளை
யித்யாதி) கருவிளைப்புலைக் காட்டாந்தீர்தான் கிறத்தையும், ஆகி
(ஈ)ராஜ்ராசிகமான முடியையுமைடுகையாய்ஸ்காண்டு ஸ்ரீசந்த
கோபர் கொண்டாடுவளர்க்க வளர்க்க செருத்தையுடையவனே!
(கோவல்லேயித்யாதி) ஜாத்யுசிதமாம்படி குடமாடி வாழ்வித்த கிட
ப்பெருவனிகாட்டி வாழ்விக்கவேதும். (ஈ)

மு;—புள்ளிலைவாய்மினர்து பூங்குருந்தம்ராம்ததுத்
துள்ளிவிலையாடுத் தாய்குறிவென்னினாலை
அள்ளியகையா வடியேன்மூலைக்கும் [சப்பாணி.
பின்னொடுமிராண்கொட்டி ரம் சப்பாணிபேப்புமையுண்டனே

அவலையும் அப்பத்தையும் தன்றையிலே வைத்துக்கொண்டு காட்டி சப்பாணி
கொட்டி கொல்லுகிறுவன்று வங்கதி.

“ஓன்வலவப்பய்” என்ற வயங்க்கரங்களிலே பாடபேதமுண்டு. (கரு
விளைப்புலவு) காக்கணம்பூணவு. (ஈ)

ஊரு;—ஏழாம்பாட்டு. (புள்ளித்யாதி) “ஓன்வெங்குள அப்பம்தருவன்”
என்னச்செய்தேயும், சிறுபிள்ளையாப், சப்பாணி கேட்ட அறியாதவளைப்

பதம்.	க.ரை.	பதம்.	க.ஏ.டி.
புள்ளினை	பா (சட*) ஸாரஸு	வெகாணை	வெவ்வேணைய
வாபி	வாணை [வடை]	கூயை	கூயை
பிளக்கு	கிழித்துப்பொக்கி,	அங்கிய	அங்கி அபுத செம்த
சி	புத்துக்கிட்டத	கூக்கால்	திருக்கூக்காலே
குருக்கம்	குருக்கமரத்தை	அடியேன்	ஏன் தூஷ்டய
சாப்தது	வேரோடே பறித்து,	ரூஜீஸ்	முலையை
நான்னி	வைம்ப்ரமக்ருத்தம் ப ங்களி	கெருகிம்	(பால்காரக்கைக்காக)
விலோயாடி	லீலாரஸமதுபவித்து,		கெருகீத
நாங்கு	நொங்கா நின்றுன்ன		பிள்ளைப்பிரான் நின்றனை!
உதி	உதியலே சேவித்து வைத்திருந்த		யே உபஷ்ரிததருளி ந கண்ணனே!
			சப்பாணி கொட்டர்ம்;
			பேப்ரூல் உண்டானே! சப்பாணி.

வியா.—ஏழாம்பாட்டு. (புள்ளினையித்யாதி) வாணைத்துக்காந்து கொண்டிவந்த பகாளாரன்வாயைக்கிழித்து, அடியேதுட்டித்தலை யளவும் தர்பசீமமாகப்பூத்துநின்ற குருக்கை வேரோடே பறித்து, வைம்ப்ரமக்ருத்தம்பள்ளி லீலாரஸமதுபவித்து. (நாங்குறியித்யாதி) நாங்கா நின்றுன்ன உதியலே சேம்துவைத்த வென்னை கூய அங்கி அரூது செம்துகையில் முடைஞாற்றத்தோடேகூடி, உன் ஜூட்டம் செய்கிலே மேற்றிக்கிற என்னுடைய முலைக்கண்டனைப் பால் சுரக்காக்காக கெருகீதே. (பிள்ளைப்பிரான் கொட்டாம் சப்பாணி) பிள்ளைத்தனத்திலே கண்ணழீவற்றிருக்கச்சிக்கீடே உன்னை கொக்கித்தந்து உபகரித்தவனே! (பேப்ரூலையுண்டானே சப்பாணி) அன்றுபூக்கனைதனை முடித்து உண்ணிவேக்கித்தந்த நீ தீந்து கான் சொல்லிந்துசெய்ய வேண்டாமோ?

... (ஏ)

மூ.—யாயும்பிரெரு மறியாதுயாமத்து

மாயவல்லவுப் பெண்வக்கு முலைதாப்

பேயென்றவளைப் பிடித்துமிருங்ட [சப்பாணி.

வாயவளைகொட்டாம் சப்பாணிமால்வன்னனே கொட்டாம்

போலே மூலை வேண்டிப்போக, மூலைக்கொடுத்து மீனவும் சப்பாணி கொட்டாம் சொல்லி ப்ரார்த்திக்கிருவென்று வாய்க்கி.

“நாம்த்து?” என்ற பதவாளனா (வேரோடேயித்யாதி). (ஏ)

தெனிசுத்திரமாழி, கங்கி, இ-கி, கூ-பா, வள்ளக்குத்துவமியாய். கந்தக.

பதம்.

உரை.

யாதும்	பெற்றதாயாரும்
பிரகும்	மர்தாகும்பள்ளவர்களும்
அதியாத	அதியாத
யாமத்து	கடுச்சாமத்திலே,
மொய	வஞ்சுகப்பள்ளாயும்
ஆலணவு	பரிவுதோன்றபவுமானால்
	பங்களை யுடைய
	ஞூயங்கள்
பெங்	பூத்தீரயங்கள்
வந்து	வந்து
முலைதர	முலைக்காடுக்க,

பதம்.

உரை.

அவளை	அவளை	[வீரி,
பேங்கள்று	பேங்கள்று புத்திபண	
பிடித்து	(முனையிழை)பிடித்து	
யம்மைங்கட	(அவளுடைய)ப்ராண	
	கீசு யருது செய்த	
	குளின்	
வாய்வேன	திருப்பவளத்தநயுடை	
	யவ்வே!	

சப்பாணி கொட்டாப். (அ)

மால்வண்ணன்னே சப்பாணி கொட்டாப்

* வ்யா;—எட்டாம்பாட்டு. (யாழிலித்யாதி) பெற்றதாயும் மற்ற அமுள்ளவாளோருவரும்; இவர்களோருவருமாற்யாத நடுச்சாமத்தி லே. (மாயவுக்கை) வஞ்சுத்தைதயுண்டாயிருக்கச் செய்தேயும் யசோதைப்பிரட்டி பரிவிதோற்ற ஏத்திக்கொண்டு வருமாபோலே பூத்தையானவள் ஜல்பித் துக்கொண்டு வந்து முலையைக்காட்கக்; (பேயென்றித்யாதி) “பேய்” என்று-அவளைபுத்திபண்ணி முலையும் யே அவளைப்பிடித்து முலையுண்டு, அவளை முடித்ததிருப்பவளத்துத் யுண்டையவனே! (மால்வண்ணன்னே கொட்டாப்) உகவாதாரை அழியக்கொய்யுக்கி, உகப்பார்க்கால்வித்தும் செய்யவேண்டாலோ? (அ)

மூ;—கள்ளக்குழுவியாய்க் காலால்சுகடத்தை

தள்ளியுலைத்துக்கிட்டுத் தாபாம்வருவாளை

மென்ளத்துடர்க்குது பிடித்தாருயிருங்கட

[சப்பாணி.

வள்ளலேகொட்டாய்சப்பாணி மால்வண்ணன்னேகொட்டாப்

அநு;—எட்டாம்பாட்டு. (யாழிலித்யாதி) கீழ்ப்பாட்டிலே “பேய் முலையுண்டானே!” என்றது பின் காட்டி அதிஸ்படியை யகடயக் கொல்லுகிற ரென்று வங்கறி.

அநு;—கள்ளவித்யாதி. அத்தை பிரக்குதோபயுக்தமாக விசேஷிக்கி ரூப (யசோமதயித்யாதி). (அ)

அநு;—ஒன்பதாம்பாட்டு. (கள்ளவித்யாதி) காயால் பேணய வென்ற வளவேயோ? சிறு காலாலே சுடத்தையும் சாட்டுக்கொடுயன்றுஅவன் படியை யும்கொண்டு சப்பாணி கொட்ட ப்ரார்த்திக்கிருளைன்று வங்கறி.

காந்தி பெரியத்ருமிமாழி, ஈ-ப, டு-தி, கா-வா, காராப்-புயல்வாக.

பத்ம.	உணர்.	பதம்.	உணர்.
காந்தி	கருத்திமச்சீட்டுக்கள் வருவானே	ங்குது தேர்த்தின பூத ஷாஸ்ய	
குதுவியர்ப்	பின்னோப்பகுஷ்டதையு	வெள்ளத்தொர் க்ரமத்திலேகிட்டை	
சூட்டுதை	(அணாராயிஷ்டமான)	ஏத்து	கொங்கில்
காந்தி	திருவுடையை	பிரத்து	மேஸ்விழுஷ்டு பிடித்து
தங்கிலிடத்தை	தங்கிலியுகைத்து,	ஆர்	அருளாயான
திட்ட		உபிர	(அவலூடையு) பா
தாயாம்	தாயின்வடிவையுன்—	உண்ட	கைணா
	யளர்ய்	வங்கலை	அலுது செய்தர்வின பாபோதாரனே!
			சப்பானி கொட்டரய்;
			மால்லங்கண்ணேசப்பானிகொட்டரய்.

வியா;—ஓஸ்பதாம்பாட்டு. (காந்திக்குமுனியாய்) பின்னோப்பகுஷ்டு வத்திலே க்ருத்திமத்தை யான கருயாய். (காலால்சுக்கட்டதை) “முலைவரவுதாழ்த்தது” என்று நிருவடிகளை நீட்டின வ்யாஜுக்தாலே களியச்சோலி, மேலிட்ட சுடற்றுதைப் போட்டாம்படி தன்னி உதைத்து. யசோதைப்பிராட்டி வடிவுடையனர்ய் வந்து தோற்றின பூத்தீரைய அவள்வருமளவும் ஆறியிருக்கு கிட்டக்கிகாண்டு, தப்பாதபாடு மேஸ்விழுக்கு பிரத்து முலையுன்டு அவளோமுடித்துத் தன்னைக்காத்தமலோராகாரனே!, உதாராயிருப்பார்க்கு அபேதுவிருக்கின்ஸ்லரம் செய்யவேண்டாலோ?.... (க)

மு;—கார்ச்சுபால்கைக்களிக்கண்டி மங்கையர்கோன்
பேராளனிக்குஞில் பிரியாதிடம்கொண்ட
தோனர செக்தாம்கைக்கண்டு தண்டழும்த ஜி.
தாராளாகொட்டாய்ச்சுபானி தட்டார்வாகொட்டாம் சப்பா
திரும்ப்பையாற்வார் திருவடிகளேசரணம்.

பதம்.	உணர்.	பதம்.	உணர்.
ஈர்	மேஸம்போலே	ஈர	திருக்கைகளையுடைய
ஆர்	பூர்க்காயக		நய் [க்கு
புயல்	கொட்டாஞ்சிற	மங்கையர்	திரும்பையி ஜன்னார்

“ஊள்ளலே” என்றதுக்கு பரக்குதோபயோகம் (உதாராயித்யாகி). (க)

பெரியத்திருமௌழி, காப, டு-தி, கா-பா, காரார்புயல், காக்கு

கேள்	கிரவாவாகராய்	[கு]	கண்ணு	திருக்கண்ணாய்க்கடைய
பேராளன்	மஹாயரங்வியான	தன்	குளிர்க்க	லடை
கலிகள்றி	ஆழ்வருடைய	தழும்	திருத்துழாய்வே	தொ
செஞ்சில்	திருவஞ்சனத்திலே	தாராள	நிக்கப்பட்ட	
பிரயாது	காண்காலமும்விட்டுப்	தாராள	மாலையை	அளவிக்கு
	பிரியாவல்		சப்பாணி	கொட்டாம்; [னே
இ... ச்வாஸன்	கித்யவாஸம்	தடம்	விஸாலமான	
—	கிள்ளுள்ள	மார்பா	திருமார்பை	யுடையவ
சீராளர்	ஸம்பத்தை யுடையவ			னே!
	வே!	[ன்ற	சப்பாணி	கொட்டாம். (கூ)
செந்தாமரை	செந்தாமரைப்பூப்போ			

வ்யா;—புத்தாம்பாட்டு. (காராரித்யாதி) கார்காலத்திலே கழுத்தேகட்டளையாக கீர்த்தியூரின் காளமேகம்போலே ஸர்வாதி காரமாம்படி ப்ரபாத்தக்கைத்தப்பண்ணின மஹோதாராய், திருமங்கையிலுள்ளாருக்கு கிரவாழக்கருமான. (பேராளன்) எம்மாழ்வார்-(க) “சொல்லுமாறுமைக்கவல்லேற்கு” என்னு; அந்தாம் “யாவர்நிவர்” என்குப்போலே கவிபாட்டுப்பெற்ற பிரிதிப்ரக்ஷத்தாலே தாடும் தம்மைப் புகழ்ந்தாப்போலே “பேராளன்” என்கிறோர்.

(பேராளன்வெஞ்சில் பிரியாதிட்டிக்காண்ட சீராளர்) இவருடைய திருவுள்ளத்தைக்கிட்டுப் பிரியாதே இங்கே கித்யவாஸம் பண்ணுகையாறுள்ள ஸம்பத்தைஞா யனுள்ளிது-பிராட்டுயைத் தனக்குடுத்துவதுக்குத்தேவே ஒன்றுமிகுற்று. (செந்தாமரையித்யாதி) இவையுமிமலாம் ஜூவர்யஸ-செகாம்பிருக்கிறது. இதுக்கு பல

அநு;—பத்தாம்பாட்டு. (காராரித்யாதி) கார்போலே-மேகம்போலே, ஆர்-பூரணமாக, பயல்-கொடிக்கிற கையையுடையவரென்று சப்தார்த்தமர், தாத்பர்பமருள்ளிருார் (கார்காலத்திலித்யாதி).

தீர்மைப்பத்தும், பிராட்டியும் என்றிரண்டர்த்தமாம், இரண்டையும் மருளுகிறார் (இவனுடைய வித்யாதி). “ஶம்மைத்தாய்நியாமை” என்றது - இப்பாட்டிலும் யசோதாபாலை நடக்கையாலே என்றை. குறை (2) “இாக்கம் எற்று” என்கிற திருவொழுவில் பத்தாம்பாட்டியேயும் தோற்ற ரகந்தன் பாவனை அதுவர்த்துக்கூவும், “நங்குழாண்டமே கண்ணுகொள்ளுகின்றேன்” என்று

காக்க பெரியதிருமொழி, கப-ப, கு-தி, எங்கானும்ப்ரவேசம்
க்ருதிசோல்லாகிட்டது தம்மை அவியாகம இவ்வதுபவந்து வே
பிறர்க்கும் பலமாமிருக்கிறது. (க०)

பெரியவரச்சான்னினை திருவடிகளே சரணம்.

—
பெரியதிருமொழி
பத்தாம்பத்து அஞ்சாம் திருமொழி முற்றிற்று.
—
—

ஆழ்வர் திருவடிகளேசானம்.

—
பத்தாம்பத்து அரூந்திருமொழி
எங்கானும் ப்ரவேசம்.
—

வயா:—சப்பாணி கொட்டி விளையாடும் பருவத்தை அதுபவித
தாக்கிழு; அதுக்காந்தரமாக வெற்றெண்ணும் தமிழரையும் கணவுகள்ட
முது செய்தபடியைப் பரிவுடையயசோகநப்பிராட்டிபாகாத்தாலே
அதுபவிக்கவென்ற வார்த்தைமறந்து, தாம் அதிலேசுமிபட்டு, அவ
னுடைய ஸர்வேஸ்வரத்வத்தையும், பராபிபவநளாமர்த்தப்பத்தையு
ம், வேண்டப்பாட்டையும், வர்வப்ரகாரத்தாலுண்டான உதகர்ணித
தையுமடைய அதுபவித்து, “அப்படிப்பட்ட மேன்கும்யை யுடிடய
வன் இன்று இங்கேன் ஓரப்ளிக்காயாலேகட்டுன்று அடியுண்டு சோஷு
படுவதே?” என்று இவன் செளைப்பியத்தை அதுவாசிக்கு இல்லை
ராகிறார்.

பவம் சொல்லவில்லையோ? இங்கேயும் பலம் சொன்னாலோ வென்ன ஏருளுகிற
அர் (இங்குதுபவித்யாதி). (க०)

ஜீயர் திருவடிகளே சரணம்.

அந்;—எங்கானும் ப்ரவேசம். சிப்திருமொழியிலும் யசோதாபாவங்க
அதுவாசிக்கவும், இந்திருமொழியும் க்ருஷ்ணவதாராபதாநாத வந்தாங்கமா
யிருக்க, நானுன் தன்மையாக்கூ பேசுவானென்னென்ன (சம்பாணி வித்யாதி).
பிறர் வாயாலேபேசுவாரைப்பெறவே ஆழ்வர் உடுப்படாப்பாலே பேசும்படி
ஈடுபடுத்திற்று அவன் படி என்று கருத்து.

+ “அந்த மசோதை தாடை” என்ற அதிக மா-ம.

வினாக்களுக்குமிடாதி, கூ-பி, கூ-தி, கூ-பா, என்கா ஆம். காலா

மு;—எங்கா தூய்மீதாப்ப தோராமாயமுண்டை
ஈராராண ஒ யுவகர்த்தாராஸ்
கூகாரமைவீரித்தவ ளைப்பொமுகான்
அதான்றியும் ரெஞ்சடரும் கீலாம்
பொக்கார்கட-ஆம் பொகுப்பும்கீருப்பம்
கீருக்கிப்புகப் பொன்மிட ரத்தகீனபோத
அங்கார்கவன்கான்மி வீன்குய்ச்சிபாரால்
அனைவெண்ணேயுண் டாப்புண்டிருக்கவனே! (க)

ததி.

உறை.

பதம்.

உறை.

நாகாரணன் லுப்காராயன் ரூபியா	பக்கொண்டு	சிடற கிருபிடற்காற
உ-லக்ரது	லோகத்திலே	அத்தலைபோ இவை உள்ளேபுகுமா
அ-ம்	தர்மப்ரகாசகயான	து ஏம்
நாஸ்	வேதபராஸ்த்ரயானது	ஆங்கார்கவன் விவரித்துக்கொண்டார
மங்காலம்	லங்குலிதமாகாதபடி	காண்மிள் உதவன் கிடோ!
விரித்தவன்	(அத்தை) விஸ்தரிப் பித்தவனுப்,	இன்ற இப்போது
எம்பெருமான்	எமக்கு ஸ்வாமியாப்;	அனை கண்டது திரட்டின
அதுஅன்-றியும்	அவ்வளவு மன்றிக்கே	வென்றெண்ப கென்னெண்ய
கேங்கடரும்	கஷ்டங்காம்பர்க்கஞும்	உ-க்கு (காவுகண்டு) அழுது
கிலையும்	கூபியும்	கெப்து
பொங்கார்	திறாக்கிளப்பத்தையு	ஆப்ச்சியால் இகடக்கிளாலை
க லுப்	காமுத்ரமும் [காட்ய	ஒப்புண்டிருக் காம்பால் கட்டுங்கடி
பொகுப்பும்	குவைக்கஞும்	தவன் ராகிள்ளன்;
கீருப்பும்	குத்தியும் (அதி) இவை யடங்கலும்)	கது ஒப்பதுங் இத்தோடொத்திருப்ப
கொகுத்தி	கொகுக்கிக்கொண்டு	மாயம் ஆம்சர்யம் [தொரு
புக	புகும்படியாக	ஏங்காலும் எங்கேலுமோ ஸிடத்தி
பொன்	பொப்புக்குறையியான	வே ரான்
		உண்டே கண்டதுண்டோ? (க)

வ்யா;—முதற்பாடு. (எங்கா ஆம்) எங்கேலுமோரிடத்திலே தான் இக்கோடொத்திருப்பதோ ராய்ச்சயமுண்டே? இப்படிப் பட்ட ஆய்ச்சர்யங்க்காணுதென்னில்; (உவரித்யாதி) காங்காராயன்குபி

காக்க பெரியநிறுமொழி, கலை, ஈ-தி, உ-பா, குள்ளூன் மு.

யாட்சிகளும் லோகத்திலே, அரங்குண்டு - ஹ்தாநுசாஸம் பண்ணப்போதுமேது; அது கிங்காதபுதியாக - அதுவீருத்த மொகாமே விஸ்தருதமாய்படி பண்ணினால்தன்! உபதேசத்தாலும் அதுஷ்டாத்தாலுமாக விஸ்தருதமாய்படி பண்ணினாலும். (எம் பெருமான்) தான் இத்தகாமனுமிருக்கு மிருப்பாக்காட்டி என்னை எழுதிக்கொண்டவனே. (அதுவன்றியும்) அத்தைத்தொழியவேயும்.

(செஞ்சட்டிதயாதி)சந்தர்ளைர்யர்களும், பூமியும், திஜரக்கிளாப் பத்தைப்படித்தான் பெரியகடலும், மீன்களும், அக்கியும், இவைய எடை மேற்கூக்கிக் கொடுப்புக்கும்படியாக ஸ்லாக்க்ஸ்யமரன் மிடற்றை இவைபுகுமளவும் விரித்துக்கொண்டிருக்கவன்கிடர், இன்றுதயிரை யும் வெண்சினாயும் களவுகண்டு அழுகுசெட்டு ஒரிடைச்சிஸ்யாலே கட்டுவன்டு அடியுண்டு ஒருப்பதிகரியை. அத்துப்போமாட்டாடே மிருக்கினான். (க) “காரோம்” என்கிறபாட்டின்படியே. ... (க)

ஆ;—துன்னேன் துாத்தா வரவுமளவிக்

குரைமாகடலீங்க கடைக்கிடிட்டாருகால்
நின்றுவன்டைகொண்டேரட்டிவன்கூன்திமிர
கிளைக்கப்பெருமா எதுவன்றியும்முன்
என்றுண்டுதொல்கீர் மகரக்கடலேய்
மாணிப்பூலகே தொழியாயைங்கி
ஏன்றுவன்டவன்காண்மினின்றும்சியரால்
அப்பெவன்னொயுண் டாப்புண்டிருக்கவனே.

ஆகு;—முதற்பாட்டு. (எங்கானுமிதயாதி) (விதாநுசாஸம் பண்ணப் போக்க வேதம்) என்றாது-யேதனாரமரன் திருமக்கரமென்றபடி. நாராயனா ஆய் விரித்தால் போராதோ? கானுமாவரனென்னென்றை; (பூபதேசத்தாலுமிதயாதி). “திருக்கவனே?” என்றவிடத்தில் ஏவாரத்தை “மாம்பெருமான்” என்ற விடத்திலே கூட்டவேணுமென்று திருவுன்றாயாருளுகிறார் (எழுதிக் கொண்டவனே) என்று. (க)

ஆகு;—இரண்டாம்பாட்டு. (துன்றிதயாதி) வேதமூத்ரமதமம் பண்ணித் திருமத்ரயாகிற அம்ருதத்தை பு(ஞ்ச)ா-ரீகஞ்சுக்குக் கொடித்தவன் பீங்கர வெண்ணெய்க்காகக் கட்டின்டாபினால் நிலைப்பட்டான் அதில்; கூட்டாலுமுத்ரமதமய்யன்னி வாகூராத மருதத்தை வாராக்காக் கொடித்தவனே - வெண்ணெய்க்காகக் கட்டுன்டானென்று நடுபடிக்குறைந்துளங்கது.

பெரிய திருமொழி, கா-ப, சு-தி, உ-பா, குண்டிருள்ளு. காக்க

பதிம்.	உணர்.	பதிம்.	உணர்.
ஒன்று	அத்விதீபமான	ஒன்று	அழகிதா
குன்று	மங்கபர்வத்தை	உண்ட	நன்னும்போதுட்ஸ்கிக்
மத்தா	மத்தாக்கியகாண்டி		விட்டிலிரு
அரசாம்	வாஸாமினைய	தொல்	கிருஷிக்யான்
அளவி	(கண்டகபிருத்த) கந்தி	கீ	ஏம்பத்தையுடைய
குரை	கோஷத்தை யுடைத்		தாய் தான
மாகடலீ	பெருங்கடலீ [தான்]	மகா	நூதலைக்கொடுமைத்
கண்டக்கிட்டி	கண்டக்கருளி,	கடல் எழு	கடல்களேழும்
ஒருங்கல்	மத்திருக்காலத்திலேய	மலை எழு	மலைகளேழும்
ங்கிறு	முன்புசிறந்த கிலைலே	உவகு எழு	உலகங்களேழும்
	வின்று	தழியாணம்	(ஆகியஇவையென்றும்) தப்பாதபடி
உண்ணடக்கா (வில்லிபுரம்)	உண்	கம்பி	ஆதரித்து
உண்டோட்டி	டைகளை உடத்தி	உண்டவன்	உண்திருவயிற்றிலே
உண்ணன்	உலியகுறுஞ்சு	காண்மிள்	கைத்துக்காத்தரு
கிமிர	கிமிரும்படி		எனவன்கிழர்
கிலைக்கத்	இருவுள்ளபாய்க்குளின		
பெருமான்	கார்வேஸ்வரனும்,	இன்று ஆப்சியரால் அனை வேண்	
	அதுஅன்றியும்;—	கையுண்டிக்குப்புண்டிருக்கவன். (2)	
முன்	முன்னே [வே,		
அன்று	அங்கமஹாப்ராயத்தி		

வ்யா;—இரண்டாம்பாட்டி. (குண்டிருள்ள அமத்தா) அக்ஸிதீபமான மலையை மத்தாக்கிமாண்டி, வாஸாமிகி அனையுடலீல அங்கே கடைக்கிறுக்கச்சுத்தி, கோ (ஓரை) ஏத்தையுடைத்தான் பெருங்கடலீக்கண்டதான். முன்பு சின்ற கிலைலே சின்ற வில்லிருண்டானை உண்ணடக்கை உடத்தி உலியகுள் கிமிரும்படிச்சுய்த ஸ்வேஷ வரன். அதுக்குமேலே. (காந்திதயாதி) அக்கே இங்கீக் கிலைப்பிரிக்கார் படாமே அழகிதாகத்தன்னுள்ளே அங்குதையாகிற கோவந்த ஸம்பந்தத்துயனைத்தரப், மகாங்களை புக்கடத்தான் கடலேழும் மலையீழும் உலகேழும் இவைஞ்சுறும் நட்பாதபடியாக ஆதரத்துற்றன்

“அளவி” என்றதிலைத்தம் (காந்தி) என்றது. (முன்பு சின்ற கிலை) என்றது-ஏமாயதாரத்திலே என்னச. (க) “கண்கிதைய” என்றலி-த்திலை ரயாவதாச விழுயமாக நூல்யோழுகை முன்றி டீர, “கம்பி” என்றவினர்த்தம்

காலங் பெரியதிருமொழி, கு-ப, சு-த, கு-பா, உள்ளதிட்டமேற்ற.

திருவயிற்றிலே வைத்தவன்கிழர். (இன்றித்தாதி) அச்சப்பளவுகள் த்து அவை தன்வயிற்றிலே புகாதலோ நுண்டான் தளர்த்தியியல் வாம் இவ்வெண்ணினைப் பெருத்தே உடையனும்கிக்கான்து அமூறு சொற்றான். (2)

மு;—உள்ளதிட்டமேற்ற மதுகை வர்கள்
உலப்பில்வளியா வெர்பால்வமிரம்
வினாக்கிட்டதன்தென்னி விஸ்ரோஞ்சபாவ
அவர்ஸாளோ முத்த பெருமான்முனைள்
வினாக்கிடி, விஸ்லாளி வல்வாளையிற்று
மலைபோலவளன் ஜுட்டவன்ஞாகிரால்
அளைக்கிடி, வன்காள்மி னின்றூய்சீபாரால்
அளைவெண்ணின்டுண்டாப்பாண்டு ருக்தவணே. (3)

பதம்.	உரை.	பதம்.	உரை.
உப்புதில்	நிரவதிகயான்	பெருமான்	உரவேஸ்வரனும்,
வல்யால்	பலதநினால்		(அதாவுமல்லாமல்)
ஏழுக்க	பெரிப்பிளார்த்தியோ	முனாந்	முன்னால்
	பே தேங்கின	வினாக்கிட்ட	வினாக்கிருக்குங்கள்
மதுகைடவர்க	மதுகைடப்பர்களோ	விஸ்லாளி	விஸ்லைக்காவிலே
வைப்பால்	பே		புடையனும்,
வமிரம்	ஸாத்ரவமானது	வல்	வன்மையையுடைத்
வினாக்கிட்டது	உண்டாய்விட்டதை		தாம்
என்று	ஏற்று	வாள்	ஒளிபொருக்கிய [ய
எண்ணி	புத்திப்பண்ணி	எய்று	பறகளோய்னோயடையஞ
உளைக்கிட்டு	அஞ்சி (ஒலங்கி)	மலைபோல்	மலைபோன்ற உயணவ
விஸ்ரோஞ்ச	தேவர்கள்		புடையனுன
பரவ	(திருவட்களிலே விழு த்த) ஏத்த, (அவர்ஸாஞ்சாக)	அவனான்	உரியெய்யாவாரனு
ஆவர்	அங்கமறைகைடப்பக்கஞ	உடல்	பார்த்தை [ஷய
ஙான்	ஆயுஷமை [ஷடய	வன் உகிரால்	வினாக்க கங்களாலே
ஒழுத்த	முடித்த	அளைக்கிட்டவ இரண்டாகக் குழித்த	
		ங்காண்மீன் வன் கிடா!	
		இன்று இற்யாதி மூர்வலந்.	(4)

(ஆகமிக்குங்குநதுக்கிட்ப்பாட்டில் “அங்காக்கவன்” என்றதாலே உண்டத் தைச் சொல்லி, இப்பாட்டிலும் அங்காதயை சொன்னதுக்குக் கருத்தறுக்கு ரூப (அங்கவித்யாதி). (4)

பெரியதிருமிமாழி, கங்பி, ஈ-தி, சு-மா, தனச்சிட்டு. கந்த

ஸ்யா:—முன்றும்பாட்டு. (உளைந்தித்யாதி) உலக்பிள்ளவிய ராயச்சிராண்டு எழுஷ்சமதுகைப்போடே வைரும்கிளைத்தித்தன் நேண்ணி வின்னேருட் உளைந்திட்டுப்போல். மிக்கு(ஒ)லத்தையுடையாய்ச்சுதான்தி பெரியகிளாற்றியோடே தோன்றும் மதுகைப்பர் களோடே சிலைன்ற ஶாத்ரவமானது உளைந்ததென்று புது பண்ணி, தேவர்கள் கடங்கி வர்து திருவடிகளிலே விழுஷ்தேத்த, அவர்களுக்காக அந்த மதுகைப்பர்கள் ஆயுள்ளைக்கழி தகவாலேவசீ வரன். (வளைந்திட்டவித்யாதி). சத்ருபஞ்சமானது முடியும்படி வளைந்தவில்லைக்கையேயுடைய பெரியமிடுக்கள். வன்மையையும் ஒளியையும் முடைத்தான ஏழிற்றையுடையனுப், மலைபோலேயிருக்கிற வட்டவையுடையனுன ஓரள்ளுமாஸாரதுடைய முருட்டிடலை வளைக்க உகராவே இரண்டாக்ககிறித்தவன்கிலர்; பெருமிடுக்களுன ஓரள்ளுமை நிரவித்தவன்கிலர், இன்ற ஒர் அபா(ஒ)லைக்கமிலே கடு உண்டிருக்கிறார்கள். (க)

மூ:—தளர்த்திட்டிமையீர சரண்தாவெனத்தான்
சரனும் முரணுயவனையுக்கால்
விளங்கிட்ட மார்க்க கருள்செருதுக்கத்
பெருமான் திருமால்விரிதிருவகை
வளர்த்திட்டதொல்சீர் விற்மாவனியை
மண்கொள்ளவஞ்சித் தொருமாண்துரளாய்
அளங்கிட்டவன்கான்ஸி கிளின்றும்சியரால்
அளைவென்னையுன் பரபுண்டிருந்தவனே. (க)

ஏரு:—முன்றும்பாட்டு. (உளைந்தித்யாதி) சீழ் இரண்டு பாட்டாலும் அம்ருதப்ரதனுப், ஆபத்தைக்குறைவன் கிடை வெக்கெனப்பக்கு ஆப்புங்காலென ஸ்ரூப்; இதிலீவ்ரோதிகளைக் கீழங்கெடுத்தவன் கிமாகட்டின்டா ஜென்கிரு ரென்று வைக்கதி.

அங்குவயத்தைக் காட்டி, தத்துகுணமாக வர்த்தம். (மிக்கவித்யாதி). “ஆப்சியர்” என்றது-ஆத்மநிபத்து-ஊசமாக்கி (மூரபலைக்கூவிலை) என்றது.

ஏரு:—நாலைம்பட்டி. (தளர்த்திட்டித்யாதி) கீழ்ப்பாட்டில் உரிமையை சிர வகைம் பிள்ளைட்டி, அங்கு-வர்ஸ்யாலை பர்மாவியை வகுசித்து மண்ணை அடிப்படுத்தின விரகன் கிடை வென்னையை கள்ளு சாலைப்புக்குத் தலைக்கட்டு மாட்டாடுத் தூப்புங்காலைன்று சுடிபடிக்கிறுக்கிறான்து வைக்கதி.

காலை பேரியதிருமொழி, கா-பி, க-தி, ச-ப்ரி, தளாந்திட்டு.

பதம்:	உணர்.	பதம்:	உணர்.
இலமயோர்	தேவர்களானவர்கள்	வளர்க்கிட்ட	யேங்கோலே வளர்கள்
தலாந்திட்டு (அஸார்களாலே கொ ருக்குண்டு) மிகவும்		ஞ் ஸ்ருஷ்ட	
சரித்திலாம்		தெரல்	தீவாதிமான
சரண்தான் “நி எம்கு ரகஷகனுக் வேலூடு” என்ன,		சீ	ஸ்ருபத்தையுடையனும்
தான்சரண்தும் தாங்கரக்கனுகளின்ற மூர்ணுயவனை பெருமிக்கனுள் அவர்		விறல்	பெருமிக்கனுள்
ஞயீன்		மாவலியை	மஹாபலியை
உரிராக்	திருநிதிகளாலே	மங்கோளன்	பூமியைக்கொள்ளுகிறத
பிளாந்திட்டு	கிழுத்துப்பொகட்டு	வஞ்சித்த	க்ருதரிவித்து [ஈகார்]
அமர்க்கு	தேவர்களுக்கு	ஒரு	அத்விதிப்பாய்
அருள்பொய்து	க்ருபை பண்ணி	ஊண்	நாஸாரியமான
உங்க	திருவுன்ற முகந்தரு ஏனை	குறங் தூப்	வர்மக வேஷத்தை ஏ
பெருமான்	ஷர்வேஸ்வரனும்,	விரிசிரி	கடல்குழுத் [ஊழி]
திருமால்	ஷர்வபதியாய்,	உலங்க	வோகத்தை
		ஆகங்கிட்டவ	அங்கந்து கொண்ட வன்
		என் காணமின் கீர்!	என்று இந்பாதி புரவுத். (ச)

வூர.—நாலாம்பாட்டு. (தளாந்தித்யாகி) தேவர்கள் அஸார்களாலே கொருக்குண்டு போரத்துவர்களுடுவது “நி எனக்கு ரகஷகளைவேலூடு” என்ன, ரகஷகனும். (மூர்ணுயவனை) பெருமிக்கனுள்ள அவர்ணுயைன் திருவுக்கிராலே பின்து தேவர்களுக்கு க்ருட்டைன் எனி “அவர்கள் கிரோதிபோகப் பெற்றோமிடே” என்று உங்க வீரவேணன். அதுக்கு சிப்கத்துமென்னென்னில், ஸ்ரீபதியாகை, கடல்குழுந்த பூமியை. (வளர்க்கிட்டதெரல் சீர்விரல்மாலவியை) மேன்மேலனவளராகின் ஹள்ள சிரவதிக ஸ்ருபத்தையுடைய பெருமிக்கனுள்ள மஹாபலியை, பூமியைக்கொள்ளுகிறதோடு தர்சாந்திப்பான வாமாலைஷாத்தையுடையனும் நீக்கொள்ளுகிறது க்ருதரிவித்து வேடக துத அளங்கவன்கிழர், மஹாபலியைக் கிரையீக்கிட்ட ஆண்பீர்ஜோ கிழர் ஓரப்பேரிட்ட கிரை கி. கேக்காள்ளமாட்டு பேதயிருக்கிறான்.

“ஈன்தா”என்று பதவிபாத (ஏ.குமார் அருளுக்கிழர் (கோவாநித்யாதி)).

பெரியதிருமொழி, கா-ப, கூ-தி, டி-பா, தீண்டால் குறளாம், சட்டங்க

மு.—தீண்டால் குறளாய் கொடுவரண்ணவும்

அடியார்ப்புமாற் துயராயவென்றாம்

தீண்டாலைகினை தினமேயாரளவும்

சேலவைத் தபிரா ன துவன்றியும்மூன்

வேண்டாலை கமண் தமிரன் தமரை

விளவப்பெறுவாலே ரென் அவகோற்

ஆண்டாலைவன்காண்மி ஸின்றுப்புச்சியால்

அஜிலைவன்வெணயுண் டாப்புண்டிருந்தவரே. (ட)

பதம்.

உரை.

பதம்.

உரை.

குறை ஆய்	வாய்க்கொலைத் தோடே கைத்த ங்கு தோற்றி	கைத்த (திருவடிகளை) கைத்த	வைத் தருவின்
ஒா	பரப்பை யுடைத்தான் பிரான்		பொராகனுப்,
யன் ஆளவும் ஆளா மெங்கு மிடம்		அது அன்றியும்—	
	கூடியும்படி	முன்	முன்வின
தீண்டால்	வளர்க்கவலாய்,	வேண்டாலை (‘வல்வாலையும் யமப பாக்காறாயக்கெடு க்கள்’ என்றதன் நியமகத்தை) வேண்	
அடியார்	தன்திருவடிகளில் ஆ		
	ஸ்ரமித்தவர்கள்		
பும்	அறுபவியா நின்ற		
ஆத்	ஸம்ஹாரத் தில் அழுந்த ப் பண்ணுவதான்	நமன்தமர் “யமபடர்களானவர்கள்	நாத படியாலே
	நுயராயல்லர் பாபங்கவிளைலாம்	என்தமரை எந்மதியானார்	
ம்		விளவப்பெறு ஆராயக் கடவர்களல்ல	
தீண்டாலை	(அவர்களை) ஸ்பர்ஶி	வர்அலர் ”	
	யாத்படி	என்ற என்றிப்படியாலே	
கிளாங்கு	மகோாதித்து	உலகு ஏழ் லேரகங்களேயையும்	
இடுமையொ	நித்யஷல்ரிகளனவும்	ஆண்டான் அ தன் ஆண்டுக்குபிலே க	
ஆளவும்		வன்னாண்மின் டத்தினவன்கிழி!	
செல்	வெல்லுப்படியாக	இன்று இத்யாதி பூர்வவத். (ட)	

வ்யா.—அன்சாம்பாட்டு. (தீண்டானித்யாதி) வாய்க்கொலைத் தோடேவாதுதோற்றி, பரப்புடைத்தான் ஆகாசமீக்குமிடமண்ட யும்படி வளர்க்காள். (அடியாரித்யாதி) தன் திருவடிகளை ஆங்க யித்திருக்கும் சேஷ்டுதர்க்கு அறுபவித்தால்லது கீமாதபாபங்க

காலை பெரியதிருமீறு, கா-ப, கூ-கி, கூ-பா, பழுத்திட்ட.

வெள்ளாம் அவர்களே ஸ்பர்சியாதாட்டாக மேராதித்து விரோ
சிலைப் போக்கீக் கொடுத்து, அவ்வளவேயன்கீக்கீக் கீத்திலை
சிகாகவும் செல்லும் அடியாகவைத்து உபகாரமன். (வெண்டாலும்
யித்யாதி) யமனுஸ்யார் ஸ்முதையானா ஆகாயக்கடவுரல்லர்,
அதுக்கு செர்தாலைகள்கொன்று, வேண்டாலை. “அவ்வாரதாவர
இவன் ஆராயக்கு வன், என்றிட்டாமே இத்தைக் காலித்துக்கொடு
த்தோம்” என்குறிப்பாலே வோக்களையூடும் நன்னாங்களு,
யிலோடத்தினவன்கீமர் இன்னுதான் ஆகிழுக்கு அழிக்கு ஒர் ஆரைகையில்
லேகட்டுண்டு அருடுகளைக்கொன்று. (க)

மு;—பழித்தி: ரிஸ்பப்பியன் பற்றாக்குத்துப்
பின்திரித்தத்தவல்லார் ஆவாரயவெல்லாம்
குழித்திட்டவரைத் தனக்காக்கவல்ல
பெருமான்திருமா வறுவன்வியும்முன்
தீழித்திட்டெழுஷ்டெத் தெதிர்நின்றான்னன்
கினத்தோளவபாயிரமும் மழுவால்
அழித்திட்டவஞ்சான்யி னின்றும்சியரால்
ஆளோவென்வெண்யுண்டாப்புண்டு குந்தவரை. (க)

தும்.	உணர்.	பதம்.	உணர்.
பழித்திட்ட	பார்த்துஏக்களிலே து	துயராவல்லச பாபங்களை	யெல்லாம்
	ஏதுஷ்டப்பட்ட	ம	
தீண்பம்	ஐந்தினாகமாகிற	ஒழித்திட்டு	கழித்து
பயன்	ப்ரயோஜாத்தை	அவரை	அவர்களை
பற்றாக்குத்து	வோங்காகக் கழித்	தனக்கு, குக்க தனக்கு கித்ய கீங்கர	
	துவிட்டு	வல்ல	களாகக் கொயியவல்ல
பணிந்து	திருவடிகளிலே விழு	பெருமான்	க்வாமியால்,
	க்கு		
வாந்தவல்லார்	வந்திக்கவல்லவர்களு	திருமால்	க்ரியப்பதியால்,
	கைய		
		அது அன்றியும் முன்;	

மு;—அதுஷ்டப்பட்டு. (நெண்டாவித்யாதி) கீழ்ப்பாடுமில் ப்ராந்துத
மாநாயகமாவதாகத் தூது அடியோத்திக்கொங்கு ஆஸ்ரிதர்க்கு யமபாரங்களை
யலைய விடுவிப்பான்தானே ஆப்புண்டாவென்றுக்கி யருளுபிழு (அவ்வாறா
வரயித்யாதி). (இத்தை) ஆப்பரிதவங்க்கத்தை. (க)

பெரியச்சுமோழி, காப, க-கி, கூ-பா, பழ் த்தி... எழுது

<p>தேவித்திடு பெரிய ஆரவாரத்தைப் பின் ம பண்ணிக்கிடக்கண்டு ஏற்று எனிலின்ற மன்னன்</p>	<p>கோட்டத்தாலே தூயா கிள்ளுள்ள தொக் குவை நோக்களைப்பத்தையு தமிரும் க மழுவால் * “பரை” என்றும் அது கத்தினுல் அதித்திட்ட தூண்த்தைப் பொட்ட ங் காணமின் வகையுறை! இன்று இதயாதி பூர்வவத. (க)</p>
--	--

பொ—ஆரும்பாட்டு. (பழித்திட்டவித்யாதி) பார்வதரங்களில் ஒன் சீலைக்கிடக்கப்பட்ட ஜூவிகள் கமாசிற பரையோஜகங்களைவரவைங்க யோடு கந்தத்துத் திருவடிகளிலே விழுஷ்டேத்த வல்லங்கரக்கருச்சுக்காலத்துமின்னதனையும் அதுபனித்து முடியவேண்டுதபடியான பாபங்களையடையக் கழித்து, அவர்கள் தாங்களே (க) “தனக்கிரையாக வெளிக்கொள்ளுகிறேத்” என்னப்பன்னவைல் கூரவேஸ்வரன். அது சுகு நிபந்தங்க- சுரியபிபதியாகவே. (தீழித்திட்டயாதி)பொய் ஆரவாரத்துத்தப்பன்னிக்கொண்டு மிக்கவைரத்தியோடே “நான்னாதி ரி” என்று பொருவதாக முன்னேவந்து உன்ற மன்னாலுண்டு-வெறு ஸ்ரங்கார்ஜூநன்; அவற்றைப் பின்தைத்தையுடைய தோக்காமிரத்தையுடுக்குப்பிடித்தமழுவாலே துணித்துப்பிபாக்டுவன் கிடை இன்றோப்பிலைக்காரிலே கட்டெண்டுருக்கான். (க)

ஆடு—ஆரும்பாட்டு. (பழித்திட்டவித்யாதி) கீழ்ப்பாட்டில் ஆண்டித் திலுயத்தில் பக்கிடிபுக்காலத்தையும், காகாவதாரபதாரமும் சொல்லிற்று. அதை ஆப்பாகித்தை ஆண்டியும், அதை வாயாவதாரத்துக்கு அந்தராவதாரமான யரகரம் விழுயத்தையும் அதுபாக்கித்து, “இப்படிப்பட்டவன் இப்படி ஆப்புண்டிருப்பதே?” என்று கூபுகிறோர்க்கு உங்களி.

* (நிபந்தங்க) என்றவந்தகம் “வீங்கனே யவ்னில்” என்று சேஷம் (கினாத்தை) பகின்துறை. (க)

ஆடு—ஏழும்பாட்டு. (பகுட்திட்டயாதி) கீழ்ப்பாட்டிலே பாகரமாவ சாக்கைத் துறைக்கித்தார்; அவர் யிருக்கையும் விஞ்சிய சுக்காவர்த்தி திரு

காலை சிபரிப்பிலுமெழி, கங்டி, கூட்டு, எட்டா, பண்டுத்தி இ.

ஓ—போத்திட்டத்தில்லையென்றால்
வெளிந்தெத்தலவுள்ளார் துயராயிலவீஸாம்
துகைத்திட்டவரைத் தனக்காக்கவென்னாத
தெனியா வரக்கர்தீரல் போயவீய
மின்தத்திட்டதெழுச்சு ரூங்கைப்படையா
விலங்குபுகப்பாட்சி விமங்கக்குளை
அனைத்திட்டவன்சாவாரி வின்றுப்பிரொரால்
அனைவென்னையுண் டாப்புண்டிருந்தவேனே.

பதம்.	உரை.	பதம்.	உரை.
ஞானம்	நானயங்கொண்ட கா லத்தில்	தெனியா	அறிச்துகொள்ளாத
இல்லாவம்	இவ்வுலகங்களை	அரக்கா	ராகநாளர்ஜூநடைய
படைத்திட்ட (கரணகளேப்பர்க கோடு)	உருஷ்டத் அது	தீரல்	விழங்காண்டு
உபய	அவைகளாண்ணவு [து வழிபகலைச்சுட்டோ,	போப் அவிய	அழிச்துபோப்படியாக
பணிந்து	(அதுபலித்து)திருவடி களிலே விழுந	விகைத்திட்ட	பொருக்கிக்கொண்டு
ஏத்தலவுள்ளார்	ந்துதிக்கவல்வுவர்களு கடை	எழுந்த	கொட்ட
துயராயில்லா பாபக்களையெண்டாம் ம்		குட்கை	வாகரவீரர்களையே
துகைத்திட்ட போகி		படையா	கேங்காரக்கொண்டு
அவரை	"அவர்களையெடுய தனக்கு ஆக்க வே ங்கள்	விப்ம	(கடல்) விரம்பும்படி
	தனக்கேசெலுமாக க வேஹூம்? என் ர கார்சராபிப்ரா யத்தை	விலங்கல்	மளைகளை
		புகப்பாட்சி	பரப்பியிட்டு
		கடலை	ஸமுத்ரத்தை
		அடைத்திட்ட அடைத்துவன் தீவு?	
		வன்கள்தின்	
		இன்று இத்யாதி பூர்வவத்.	(ஏ)

வீரா—ஶாம்பாட்டு. (படைத்திட்ட) முன்புதிதாங்கறும்ப்ர
ஏப்பிகொண்டு உபரைப்பூருதமாய்க்கிட்டது, இவற்றுக்குக்காண களே
புங்களைக்கொடுத்து உருஷ்டத்து அவைவழி, இவைக்குலடலாக,
அதுபலித்துக் கிருவடிகளிலே விழுதுத்துமவர்களுடைய பாப
மென்று பேர்பெற்றவற்றையடையப்போக்கி, அவர்களையடையுத்

முன்னும் செய்த அதிமாதஷ்ட செய்தித்ததை அதன்தித்து வித்த (ஏ) ராகிரு
பேன்று உங்கதி.

முன்னும் இல்லாவயம்பைத்ததிட்ட, அது உம்புப்படியாக “தனக்காக்க”
என்ற அவையம் திருவுள்ளம்பற்றியலுக்கிரு (முன்புத்யாதி). “தனக்காக்க

பெரியதிருமொழி, கா-ப, கூ-தி, ஏ-பா, செவித்திட்ட. என்ற

தானிடவழக்காச்சிவென்ன. (தெளியாவித்யாத) ‘ஸஸ்வீராயிப்பா
யம் இதுவரகாடு’ என்றுதெளியமாட்டாத துஷ்ட்ருக்குதிகளான
உங்காரர்மிக்கஷ்டீயும்படியாக கோக்கிக்கொண்டு நோற்றின ஸ்ரீ
வாராவீரர்களையே லேகையாகக்கொண்டு மலைகளைப்பட்டு சிரம்பும்
படியாகப்பார்ச்சி கடலை அளைசெய்தவான்கீழர் ; மாற்றத்தவமான
காலை அளைகட்டினாவன் கிமர் இன்றெருத்தி கட்டவிட்கமாட்ட
ாத விருக்கிறோன். (எ)

மூ— நெறித்துட்டமென்கூழை என்னேரிலூழுவோ
டு குயவில்லென்ன வல்லேபதனை
இறக்கிட்டவனின்ப மன்போட்டைாக்கிட
ஏனாக்கொற்றவனுய்த துளவுகாதமுங்கீர்
செழித்திட்ட முவங்கைமலங்க வரக்கன்
செபுகிண்முடி நோவோடுதான்துணிய
அதுததி வன்கால்மி விள்ளுட்சியரால்
அளைவென்னையுன் ரப்புண்டிருக்கவனே.

பதம்.

உணர்.

நெறத்திட்ட சேநித்திராகின்றுள்ள
மென் மிருதுவான [தாய்
கூழை யிர்முடியை முடைய
கல் மிலங்களாமாப் [ஊய்
கேர் அழுகிபதான
இழையோடி மூபரணவுகளாலே அ
லங்கருதையான ர
ராட்டியோடே

குடுமை கூடப்பிற்கத

விள்ளென்ன த(ா)ரட்பரவித்தியை
முடைத்தாய்

கல்லய மிக்கையுடைத்தாய் கு
குத்துள்ள

அதீன அந்தவில்லை

இறுத்திட்டி முறித்து விட்டு

பதம்.

உணர்.

அவன் இன்பம் அவனோட்டைக்கம்பி
கோஷி ஸாகத்தை
அன்போடு பாதிவோடி
அளைக்கிட்டு விதது
இளங்காற்றவ யுவரங்குவரம்
ஏ

துளவுகாத ஒருவராலும் சவிப்பிழக
ஓவாவாலைத

முந்தி கடலை

செதித்திட்டி அருளகட்டு

இவங்கை லங்கையானது

மங்கக கலங்குப்படியாக

அரக்கன் ராவனாலும்கை

செழு செழித்து

கீன் தூதிராந்துப்பாருக்கமான

புடியோடு முடிகளோடு

‘வென்ன’ என்றது என்று கீளைக்கு பிமென்றபடி. ‘விள்ள’ என்றுதன்றுத்

தம் (கிடேபுப்பட) என்றது. (எ)

காலை பெரியதிருமோழி, கூ-ப, கூ-தி, அ-பா, சேற்றிட்ட.

தோன்	தோன்தனும்	தநுத்திட் அறத்தவன்கிழர்!
தாள்	தாள்தனும்	வன்வங்கிள்
துணிப்	துணியும்படி	இன்றுத்தயதி புரவுத. (அ)

வியா;—எட்டாம்பாட்டு. (செறித்தித்யாதி) செறித்து மருது வாண மயிர்முடியை யுடையளாய், விலக்குவனமான ஆபரணக்களாலே அவச்சுறுதையான பிராட்டி யோடே ஒக்கப்பிறந்தத (ஒ) தஃப் ப்ரெஸ்கீ. தினைய யுடைத்தாய், மிடுக்கையுடைத்தாயிருச்சிறை அந்தவில்லை. இவு வில்லை முறைத்தார்க்கு இவளைக்கொடுக்கக்கூடுதாக சிப்மத்துடும் யாலே “உடையங்குப்” என்கிறது. “அல்? என்று-இருநாம், இரு ஸ்டீலில்லென்னுமாம். அந்தவில்லைமுறைத்து அதனோட்டை ஸ்டீலேதை+கத்தை ப்ரிதிபேரடே வழித்து யுவராஜாவாய், ஒருவரா ஜும் சுவிப்பிக்கவொன்னுதகடலை அண்கட்டி, வங்கையானது ஒரு, வர்க்கநை எழுவருடிக்குப்படியாக ராவண ஊடைய முடியோடே தோன்தானிலை துணியும்படி அறத்தவன்கிழர் இன்று ஓராண்டிட்டிழக்கமாட்டாதிருக்கிறேன். (அ)

அது;—எட்டாம்பாட்டு. (செறித்தித்யாதி) ஒபை கடலை ஆண்கட்டிலா படி இனவிலிர்து. இப்பவளேயோ? வில்லை முறித்த விர்பமும், பூசலால் செய்த பேராய்ப்பும் குறைவதற்குவன்னும் கீழ்க்கண்ண சிறுத்தா மூப்புதுறுக்காட்டுதேயிருக்கிறேன்று ஆய்ச்சரியப்படுகிறுதென்று எவ்வந்து.

“கெறித்து” என்றது - (அ) “கூழை முடிவொட்டா” என்கிறபடி யே ‘முடி கொட்டாக்கையாலே, இத்தால் பருவத்தின்மை சோங்விலிர்து, (குன்றுப) - உணி யில் கேளிய ; அல்லது புத்தி குறையான இந்த என்றாய் பல்தம் (விலக்குவனமான) என்றது. “யுவராஜாவாட்” என்றதுக்கு-சக்ரவர்த்தி யெளவராஜ்யத்திலே கூவக்க கோவின்துக்கு விர்தம் வர, ஸ்ரீ பாதாழ்வான் “மஹாராஜா யாவேயூயும்” என்று சரணம்புக்க செய்தேயும், பித்ருவாக்ய பிரிபாக்கப்பா கையாலை பாதுகாத்தவாரா எங்கள்பித்த யெளவராஜ்யத்தை நடத்தியோடு மாலை என்று கருத்து. மின்செங்கத் தின்டிடே பெருமான் மத்தியராஜாவாப் பூரி பாதாழ்வான் முஹராஜாவானாறு. (அ)

அது;—துண்பதாம்பாட்டு. (சுரிசிட்டிலித்யாதி) சீழ் இரகைம் பாட்டு தம் புரஸ்துதங்களான குதங்கைப் படையாக்குக்கைக்கும், ஆரக்கண் முடிவை ஆறுக்குடுக்கும் அடியான கைவைப்பஞ்சுக் காலங்காலக்குத்தால்களைக்கொல்ல

பெரியதிருமொழி, கா-பி, சூ-தி, கூ-பா, அரிச்திட்ட, கா-கூ

மு.—கரிச்திட்ட செம்பே முனைப்பொங்களியாத்
துவீயப்பிரியாது சென்றெய்தியெதா
அரிச்திட்ட ஒடங்கெண்டாந்கர ததன்வா
கிருங ருசெய்த பெருமானமுணால்
யரிச்திட்ட வில்லால் மரமேற்றியெது
மலைபொதுருவத் தொரோக்கநிழாக்கு
அரிச்திட்ட வன்காணம் னின்கும்சியால்
அளைவன்னினாயுன் டாப்புண்டுக்குத்வனே.

பதம்.	உணர்.	பதம்.	உணர்.
அரிச்திட்ட	சுருண்டிர சிற்பகா வாக்	ஆதன்	ஆக்தக கேரிவினுடைய வாய்
ஒசு கேழ்	சிவஞ்சிரத்தலத யுனை யனவான	இருஷுறைய்	இருபிள்ளாம்புத் பங்கு ந
உளை	பெரி மரிச்களையுடை த்தைய்க்கொண்டு	பெருமான்	உள்ளாஸியாப்,
பொங்கு	களித்து வாடான்றுள் ஏ	முணால்	ராமாவதாரத்திலே
ஏரி	ஏத்தாலும் பொருட்டிய குதிரைவடிவம் சொ	வளிச்திட்ட	ஏட்டுக்கட்டத்தான்
மா	ன்டகேபானாவன்	வில்லால்	வில்லாலே
துளைய	முடிந்தபோம்படியாக	மலைபொல்	மலைபொன்ற
பிரியாது	(அத்தை) விடாக்கி சென்று எய்தி பீசன்று கீட்டி,	உருங்	உடுக்கையுடையான
எய்தா	ஒருகாலும்வாது இ டாத்தாய்	ஒரு இராக்கதி குப்பண்ணக யென்பா ரோரு ராகஷஸிவி	
திரிச்திட்டு	அங்குயிங்கும் இரிச்த இடுக்கொண் அவகாசம் கொடாதே	மூக்கு	மூக்கை [ன
டாங்காது	அப(நூ)ல்யாய்க்கி டக்க	அரிச்திட்ட அதுத்தெறிச்தவும் உ ங்கங்கின் மர!	
		இன்று இத்தாலி பூர்வவத்.	(ஈ)

எல்யா;—ஒண்பதாம்பாட்டு. (துரிச்திட்டவித்யாதி) சுருண்டு
வெந்த நிறத்தையுன்றதாக, "கேழ்" என்று-நிறம். பீராய்கிளை

வர னின்றுபொண்டு, கட்டின்ட க்ருஷ்ணநுடைய வீரயக்தாலும் அதெந்த
யிருக்கையாலே கேகிலிரைசுத்தையும் அதுவங்கீத விதக(நூ)ராஜிருப்பான் து
வங்கி.

காங்க பெரியதிருமொழி, கா-ப, க-தி, கா-பா, சின்றூர் முகப்பு.

யனைத்தாப்பக்கொண்டு சனித் துவருகிற கேசிமுடியும்படியாக அத் தூதவிடாதே சென்றுகிட்டி, (எம்தாதித்பாதி) ஒருதலும் வாங்கி கிட்டாதே ஆக்கேமிக்கேதிரிக்கு. (இடங்கொண்டும்காரு) அவுக்காசம்பிகாடாதே அபவ்யமாப்பத்திரிக்கிற அகிலுவடையவர்களை இரு சினவாம்படிபண்ணின ஸர்வேஷனரன். (வாக்தீத்பாதி) கட்டுள்ளத் தான்வில்லாலே மற்றாராஜரை விர்வலவிர்ப்பிக்கைக்காகமாராங்களே எழுமீம்து, மஜோபோலேயிருக்கிற வழக்கையுடையளவிருக்கச் செய்தேயும், பிராட்டிபோலே தன்னை வெம்மாக்கயாக புத்திபண்ணிவுக்கு சூர்பணக்கிக்கு வைருப்பத்தைப்பண்ணி விட்டவுக்கிமர். பிரதி கலையாப் வருகையாலேயிடதே வைருப்பத்தை விழைத்துவிட்டது. அதுகலைக்கு அகப்படாமை மில்லைப்பே. (க).

மு;—நின்றூர் முகப்புச் சிறி தும்கினையான
வழிற்றைநிறைப்பா துறிப்பால்தயிர்சௌம்
அன்றூப்சியர்வெண்ணைய் விழுக்கியுரலோ
டாப்பண்டிருக்க பெருமானடிமேல்
கன்றுபதிதால்சீர் வயல்மக்கையர்கோன்
கலையினுளிசெப் தமிழ்மாலைவல்லார்
என்றுதுமெய்தா ரிடரின்பமெய்தி
மினமயோர்க்குமப்பால் செலவெம்துவாரே. (க)

—————

தீருமங்கையாழ்வார் திருவடிகளேசரணம்.

பதம்.	உரை.	பதம்.	உரை.
நின்றூர்	(வெள்ளெப் காவு செப்பு உட்டின்டி குத் வாப்சர்யத் தைப்பார்க்கவந்து) ஏன்றவர்களுடைய	உறி பால் தயிர் கெப்	உறிகளிலே சேமித்து பாலையும் [வைத்த தயிரையும் கெய்யையும்
முகப்பு	முங்கே	வெள்ளெய் வெண்டிய வையும்	
சிறிதும்	ஏக்கேதசமும்	விழுக்கி (களவுகள்ளி) அமுது	
சிலையான்	ஞஞ்சிக்கொட்டாதல்	அன்று அப்போது [செப்பு, உரலோடி காலோடே	
வழிற்றை	வழிற்றை [ரூம்,	ஆப்பு, ஹாடு குத் தட்டுண்டிருக்க	
நிறைப்பான்	நிறைக்கையொன்றிலு	த	
கே	கே ஒருப்பட்டவ	பெருமான் காவுன்பிரதாநால் வ	
விழுக்கைர்	இனா-சிக்க [அய்	அடுமேல் நிருவடி களின மேலே	

“நின்றூர்”-சந்திரவரண குதிரையைக்குறிக்கு (கேசி) ஏன்று. (க)

பெரியத்திருமொழி, கா-பி, கு-நி, கா-பர், சின்றூர் முதல். காட்டுக்

பதம்.	உணர்.	பதம்.	உணர்.
கன்றூய	விலங்குஞாமாய்	என்றானும்	ஒருங்காலும்
தொல்	ஸ்ரீவத்திருமான	இடா	துண்புச்சைத
சீர்	ஸம்பத்தை யுணுப்	ஏதார்	அதையமாட்டார்கள்;
வயல்	வயல்குழாத் [ராம்]	இனபம்	நிரதிபரமானத்தை
மங்கையர்	திருமங்கையி ஹஷ்வாரர்	எப்தி	அடைக்குது
கோண்	ஸ்ரீவாழாகான [க்கு]	இகையோர்க்குப்பாற்றுமாதிகள் குடியிம்	
கலியன்	ஒழுங்கார	ரூபுக்கும்	
ஏவிசெப்	அருளிச்செய்த	அப்பால்	அங்காருகான பரமபத
தசிழ்	த்ராவிட பாஷா ரூப		த்தை
மாலை	சொல்மாலையை [மான]	செலங்குதையா ப்ராமிக்கப்பெறுவர்கள்	
குல்லார்	ஒது வல்லங்கர்கள்	கி	(க)

• வ்யா;—பத்தாம்பாட்டு. (நின்றுரித்தாதி) காவேரடைகள்டு பிடித்துக்கட்டினவாரே பலரும் பார்க்கவருவர்களே ; அவர்கள் முகத்தைப் பார்க்குது வஜ்ஜி சுகுமாது ஏகதேசமுயில்லை. (வழிர் நை கிறைப்பான்) இதொன்றையுமாயித்து எப்போதும் கிணத்திருப்பது. உறிகளிலே இகைச்சிகள் சேமித்துவைத்த பரல்தயிர்களே வெள்ளெண்டி இவற்றை அழுதுசெய்து, அவர்கள் உரவோடே சேர்த்துக்கட்டக் கட்டின்டவன்மேலே சொல்லிற்று. (என்றானுமித்யாதி) ஒருங்காலும் நுக்கத்தை ப்ராமியர்கள். நிரதிகயானத்தை ப்ராமித்து ப்ராற்றுமாதிகள் குடியிருப்புக்கும்வருகான பரமபதத்தைப்பாயிப்பத். (க)

பெரியவாச்சாங்கிளை திருவாடுகளே சுருணம்.

—————
பெரியதிருமொழி
பத்தாம்பத்து ஆரைத்திருமொழி முற்றிற்று.

நடி;—பத்தாம்பாட்டு. (கின்றுரித்தாதி) “கிறதும் கிணயானுமாய், வயிற் நை கிறைப்பானுமாய், அப்புன்டிருக்க” என்றுவயம். (க)

காந்த பெரியத்திருமொழி, காபி, ஏ-தி, மாண்புவேஷம்.

ஆதார திருவடிகளேஷன்.

பத்தாம்பந்து எழுத்திருமொழி மாண்புவேஷம்

வியா;—வென்னெய் களைக் காவுகா ஒரும் பகுவத்தைத்தப்பிரி, வென் ஜெயும் பெண்களைபும்நூக்கீக்காவுகா ஒரும் பகுவமாலிருக்கிறபடி அப்பு அதுவைக்கித்து, யசோதைப்பிராட்டியங்கள் லினாவதற்கானம் யாலே “இது எவ்வளவாப்பிட்டுக்கிடுதா?” என்ற அஞ்சிமிருக்க, இவனுவே சேவுபட்டு மூரிலுள்ளாரட்சலும் “அதுபோயிற்று, இதுபோயிற்று” என்று இங்களே மூறைப்பட, அவரும், அவர் கருமாக்குப் பரிமாறின அப்பிரீயு சூாக்களைத்தாமாறுபவிக்கிறார்.

ஆவ,—ஒருத்தியைப்பார்த்து வர்த்ததவிசால்லுகிறோர். *

மு;—

மாண்முடைத்துங்களாப்பகுவ மதஞ்சிறங்கமக்கள்தமிழம் மாண்முடையெனவிசம்யப்பெறுவதன் திருப்புதூர்ப்பகல்லேண் [கேள்வி மாண்முடைத்திலேன் சீதங்பணி திருவென் கங்கைகாள்காளென்விசம் தாலுமோர்கள்வியும் ஜெழுவகத்துத் துயிர்க்கட்டுகின்றுன்போதும்].

அரு;—மானந்தின்ப்புவேஷம். கிழ்திருமொழியிலே யசோங்கப் பிராட்டி பா(சா)வைக்கிருக்கச் செய்தே, ஆன் பிறர் வாயாலே சொல்லுமா போலே திருமக்கையாப்பவர் சுபெட்டாராகப்பெசி வித்தராயிருந்தார்; அவன் காலைம்-தீவன் பகுவம் அப்பெம் முந்தின வகைலே பெண்களைக் கள்ளுக்கானத்துக்கூடு வித்தை(ஷி)யமிருக்க, அவ்லூரிவெல்லாரும் முறைப்பட்ட வளவிலே அத்தை அதுவைக்கித்து அத்தைப்பெருக்கடய தகையையுமுடையாம், அது பவிக்கிறென்று ஸங்கதி யருக்குக்குர் (வெண்ணெயித்தயாறு).

அரு;—முந்தைட்டு. (மானந்தியாறி) “கங்கைகாள்” என்று-பற்றா யசையாகப் பாட்டுவே யிருந்தாஜும், பின்னாயின் நா (நா)ப்பத்த கேந்தித்த வைப் பளர் கேட்கச் சொல்லுமது சோங்கையாலே அத்தரங்கையாலு கொரு ததியை உபகரித்து புற்புக்கைத்தோற்றுக்கொல்லுகிறென்றாலுகிறார் (ஒருத் தியை வித்யாறி).

பெரியதிருமொழி, கா-ப, வ-தி, க-பா, மானமுடைத்து, காத்தி

பதம்.	உரை.	பதம்.	உரை.
உங்கள்	“உங்களுடைய	நக்கள்	(தமிழ்நூலா) பூத்தி
ஆயர்த்தும்	இட்டீக்குலமானது	நகேபரும்	நகேபரும்
மாணம்சுடு	மாநத்தூதயுடைய	பணித்திலன்	(ஒன்று) அருளிச்செய்
நூ அதனுல்	தாங்கயாஸ்	யப் பெற்றினர்;	யப் பெற்றினர்;
பிதர்	அயவாருடைய	கங்கைகால்	ப (ஏ) வியராஜ பிள்
மக்கள்தம்கைய	பெண்கள்பக்கலிலே	நோக்கோப்பெற்று	நோக்கோப்பெற்று
ஒன்றுமுடையன இழிதொழில்களை		வார்க்கும் பூர்த்தி	வார்க்கும் பூர்த்தி
செய்யப்பெறு செய்யதொழியவே		யையுடையபெண்	யையுடையபெண்
என்று	நூம் என்று	கான்னல்கெய் நான்கிச்யயக்குடவ	கான்னல்கெய் நான்கிச்யயக்குடவ
இரப்பன்	(காலைப்பிடித்து) ப்ரா	கேள்	தன?;
	நத் திப்பேன்;		(இக்கண்ணபிராஞ்சாவன்,)
	(ஶந்தனைபேச்சி)	நாலும்	நாலும்
உரப்பு	பொழுத்துவார்த்தை	நூர்கள்னியும்	நூர்கள்னியுமாய்க்
	சொல்ல	கொங்கி	கொங்கி
கில்லேன்	கங்கையாகிறவேன்;	கேழுமுக்குத்து	கீழுக்குத்து
ஓலும்	(தாங்க) நாலும்	தயிர்	தயிரை
உரைத்திலே	(ஒன்று) சொல்லப்	கண்கின்றுன் கடைந்து கொண்டிரா	கொண்டிரா
ன்	பெற்றிலேன்;	போலும்	கின்றுன் போலும்.

வ்யா;—முதற்பாட்டு. (மானமித்யாதி) எங்கெநுமோரிடத்திலே “காருகாரு” என்னக்கெட்டால் யின்னைக்கிரான்டு ஜீவியார்கள் மாநத்தாலே; ஆகையால் பிறகுணையபெண்களை ஸம்போகசிக்குங்களை விளைத்துவிடப்பெற்றுப்பன்று இங்களே இரப்பன். (உரப்பு கில்லேன்) பொழுதில் தீம்பிலே இரட்டிக்குமே; காலைப்பிடித்து இரப்பன்; போழுகிறவேன்; நான் சொல்லிற்றைச்செய்தல், தமப்பனுர் சொல்லிற்றைச்செய்தல் செய்யாதபாருவமிறே உண்பருவம். நாலும்

“உங்களையர் குலம் - மானமுடைத்தாங்கயாலே - பிறர்மக்கள் தம்மை யூன் முடையன செயியப்பெறும்” என்றங்கையம் திருவுள்ளம் பற்றித்தாத பர்யமருஞ்சிரு. (எங்கேலுமித்யாதி). (கருகரு) ஏகாந்தமாகதுபவாதம் சொல்லுகை. உரப்புதல் இரட்டிக்கைக்கு ஹெதுவாமே இவன்ன; அவன் பகுவம் ஆப்யதிப்பட்டதென்று மேதுக்குத் தாதபரியம் (நானித்யாதி).

* அதை பெரியதிருமொழி, கா-பி, ஏ-தி, உ-பி, கர்வீபெற்று.

சொல்லிதலிலே; தமிழ்நாடும் அரசிச்செய்திவர்; (கம்மைக்காள்) தீக்கறுப்பிள்ளைம் பின்னொப்பற்றுவனர்க்கீழ்க்கோளே, கான் இனிச் செய்வதிடன்? (காலுமித்யாதி) ஓரேசுமாத்ரமேன்றிக்கே கராச முழுங்டறியிருக்கது. (3)

15

காலையிலும் துச்சடங்கலிமேர்விற்கப் போகின் நேரங்கள் கேட்போ
மரலைத் துக்குஞ்சி உத்தனம்கணவில்லால் மற்றவர்தாருபில்லை. [நேரங்
மேலையகத்துக்காப் புக்குதான்மின் கள் விவண்ணென்யேவன்றிருக்கத்
பாலும்பதின்கடம் கண்ணலேன் பாலியேனன்செய்க்கேளே.

பதம்.	உரை.	பதம்.	உரை.
காலையுத்து	ப்ராதீகாவத்திலெடு	உதாரும்பில் (என் அகத்தில்)	
கடைச்ச	கடைச்ச [து	வூ, வந்த நில்லை;	
இம்மேர்	இந்தமோஹர	யேலைத்துற மேலண்ணடயகதி	
விர்சு	விற்புதற்காக	லூன்ள	
போகின்றேன் (தெருவெறப்) போகா	கங்காய்	யகோதப்பிராம்ப!	
	கின்ற காஞ்,	வந்து (என் அகமேர)	
	(ஏனக்கொகிராகவங்	காண்யின்கள் (கன்னான் செய்தனத்	
	த கண்ணபிரானை)	ப)பார்க்கக்கடவை;	
கண்டே	யார்த்தே	வெண்ணெயே (கடைச்சுவைத்த)	
போகேன் (இனி எங்களவும்		அன்று வென்னெண்ணெயே	
	விரோவுமோ வென்		யன்றிக்கே
	றஞ்சிப்)போகேன்;	பதின்குடம் பந்துக்குடங்களிலே	
மாலை	பூமாலையாலே	இருந்த (கடைகைக்காக) சே	
ஏறு	பரிமாரியானின் தூங்க		மித்துணவத்திருந்த
குஞ்சி	மயிர்முடி-ஷையுடைய ஞும்	பாலும் பாஜையும்	
ஈழன்	ஸ்ரீ க்ஷத்ரேபருடைய	கண்டிலேன் காண்கிறிலேன்;	
மகன் அல்லால் குமாரனுன கண்ண		பாவியேன் யதூ பரபத்தைப்பண்	
	கெளுங்கெளுமிய		க்கிளை நான்
மற்று	மந்திரகுங்கும்	என்செய்கிங் என்ன செய்யக் கட	
		· என்செய்கிங்.	[யேன்?]

பெரிவுத்திரும்பாடி, கலை, எ-தி, ட-பா, தென்னியவாக். க-ஷ-டி

வ்யா;-இரண்டாம்பாட்டு. (காலையெழுஞ்சு) ப்ராஹ்மே
முறை-ரத்தக்ஞிலே எழுந்திருந்த ஓதசிங்கதபன்னூவரஸரப்போ
லே. (கடை-ஏத) இவையடையப் பாயிலே போக்கவெள்ளன்றோதே,
போகாதிற்காச்சிசுப்பேத கடுவழியிலேகண்டு “இது எவ்வளவாய் விளை
யக்கடவுதோ?” என்று அஞ்சிப்போனேன்; (மரலையித்யாதி) ரகஷ
கதவத்துக்குத் தனிமாலையிட்டிருக்கிறவளை யொழிய; செப்ததுக்கு
நிவாரிகள்வாதவணையொழிய இதுசுசப்பக்கடவரளில்லை; (மேலையகத்
நாங்காய்) வந்தார்க்கு அறிவிக்குமது தனிர்த்து அழைத்துக்காட்ட
வேண்டுமெனவாய்வந்து விழுந்தது. கடைந்து சேயித்துவைத்த
வெண்ணென்பேரன்றுக்கீக கடைக்கக்கு யேரும்மான பாலுங்கூடக்
கண்டிலேன். (பாவியெனித்யாதி) கோத(கோத)நாரங்காலே உபதீவிய
யம் கவுராவிருக்குமிருந்து. அத்தை இழுந்தால் சின்னைப்பொறுக்க
மாட்டார்களிருந்து. (2.)

(மு);—

தென்விவவாசிறியான் சங்கைகாருந்தபோதைத்தடாகிறார்த
வென்விமலையிருந்தாலோத்த வென்வெயைவாரியிழுக்கிழிட்டு
கள்வதுறக்குகின்றான் வர்தாகாள்வமின்கள் கையெல்வாம்பொய்வானி அ
பென்னைப்ரமன்றிவிவேழுலகும் கொள்ளும்போதுபேணன்கெங்கேனு

(ஆ);—இரண்டாம்பாட்டு. (காலையித்யாதி) ஆண்க்காந்ததன் எழுந்திருக்
கும்ஹாலத்திலேயாகதுங்குதலாப்பக்கொருத்தி-தபிரகை ய, அவளோடே
தயிரகடைத் து புறப்பட்டபடியைக்கண்டு, தாயாள்வன் அந்தரங்காக்கான
ஒருத்தியோடு சொல்லி மசாப்பட்டிக் கொண்டிருக்க, அந்தரம் கடைந்த
யோகை விற்கவேறுமென்று ஜேழைத்து குறிம்பியிருந்துவன் புறப்பட்டுப்
போய் வந்து அன்னெண்டும் பாலுங்குத்து க்ளோத்திசயத்தாலே மேலையகத்து
கங்கையானப்ரேரதையொடு முறைப்பட, அந்த தலையையடையாம்தா
மதுபவிக்கிறுமென்று ஸங்கநி.

(ஒன்றோடே) என்றுவந்தாம் “என்று” என்று செஷம். “அதற்குக
காட்டு” என்றுதக்கு-மேலையாத்து ஸ்தங்கான பசேஷன்யைத்தானே அ
ழைக்குமாவாய், அத்தனை க்ளேசமென்று கருத்து. “பதின் குடவிருந்தபா
தும்” என்றுவயம் திருவுள்ளங்குத்தித் தாத்பரம் (கன சுதானித்யாதி). (2.)

(ஆ);—ஆண்றும்பாட்டு. (தென்வாயவித்யாதி) கீழ்ப்பாட்டிலேகீழையகத்
துயைகை யசோஷத்தியாடு— முறைப்பட்டிருக்க, அங்கே பெருங்கட்டமாக

காலா. பெரியத்திருமீரழி, கங்ப, எ-சி, கு-பா, சென்னையிலார்.

பதம்.	உணர்.	பதம்.	உணர்.
ஏங்கைகான் !—;		உறவுக்குள்ள உறங்காவின்குன்;	
தென்னிய (அழுதலுறவிக்குடை)	தென்னித்திரா நின்ற ஞன	ன	வந்து சான்மின்கள்,—
காபி	திருப்பவனத்தை ய கடையான		(செய்த கள்ளவை ம ஷந்கவெறன்குத் படி)
கிறியான்	இங்கிருப் பிள்ளையான வன்,	ஒடக்காலம் கைத்தலாக்கனடங்கலைம் .	
உறிசேல	உறியின்மேல் குவக்கப் தா	நெய்	வெய்யாயிராகின்றன ;
கிளைக்க	மிடாவிலை [பட்ட தத	வயிறு	(இவனுடைய) யயிரு கது
வெள்ளியலை	வெள்ளிமலையானது	பிள்ளைபரம்து	பிள்ளைப் பருவத்துக்கு
இருங்காலோ	இருங்காறபோவிரா சி தத	நிறு	நிய திரமுகைத்தா க்குங்கத்தில்லை ;
வெண்ணை	வெண்ணையை	இங்கேழுகும் இந்த ஸப்த லோகங்க யை	னையும் சூழம் ;
வாரி	(தன்தடக்கையார)வாரி	கொள்ளும்	உன்னேயடங்கக்கொள்
விழுங்கிவிட்டு	விழுங்கிவிட்டு	பேதையேன்	பேதையேன் அறவில்யான ஓன்
களவன்	கள்ளத்தனத்தைக் கா ட்டா கிள்ளங்கும்	என்னேயேகேன்	என்ன செய்யக் கட வேன். (ஏ.)

வ்யா;—முன்றும்பாட்டு. (தென்னியவாய்ச் சிறியான்) கண்ணுக்கு இருக்கிறபடியும் செயல்கிருங்கிறபடியும்கான். (ஏங்கைகாவித்தாதி) மேலே தடாத்தன்னிலை வெள்ளியலைபோலே சேமித்துமூத்த யென்னையை வாரி அழுதுசெப்பது “இவளைங்கனே இந்சொல் ஆய்படி” என்னும்படியாகத்தான் அறியாதாரைப்போலே கிட்டு உறங்காகின்றுன். கீங்கவெள்ளாம் இத்தை வக்குப்பாருக்கோள். இவன் மறைக்கப்பார்த்தாலும் பூயோஜுகமில்லை, கையெங்காம் கொட்டாரமிருக்க; (பிள்ளைபரமன்து) இவன் பருவத்தனவல்ல வயிற் ரின்பெருமை. வெண்ணேயையன்றி கீங்க இங்கேழுகும் கொள் விருப்பானா யெல்லாமுறையும் பார்த்து யடையத்தான் அவன் செய்தவதுக்கு முழுமீட்டபடியத்தா மறைவுக்கிருப்பாரல்ல என்கதி.

“தென்னியவாயில் அழுதலுறவு தென்னிவூற்றுடைய சிறியான்”, என்ற சப்தார்த்தமாக, “வந்து சான்மின்கள்” என்னுமனவுக்கும் கருத்திருக்கிறார்கள் (கண்ணுக்கிற்யாதி). கேட்ட பெருக்கட்டத்தில் கீழும் எங்களைப்போலே

பெசியத்திலுமோழி, காப, எ-நி, ச-பா, மொகம்புவேல்கண். கஞ்சக-

கும். “இத்தயிரும்பாலும்போகாமே ஒருவிளைவேணுமின்றனலே கிப்பற்றது. அவன் இப்போது அழுதுசெய்தாலுகில் கீடுப்படுபடுகிறதோன்” என்ன; (பேசுதயேனேன் செய்திக்கிடு) “அவருக்கு இது வாத்தியா தொழிலில் செய்வதென்” என்றனலே அஞ்சிகிறது கான். (ஏ.)

ஓடு;—

மொகம்புவேல்கண் கல்லாள் முன்னம்பெற்றவளைவன்னால்ஸ் மாதன்கால்செம்பியுமிங்கு வளர்ந்த தவணீவைசெய்தறியான் [மேனி பொய்க்காய்மிபுன்றுவான் கன்வம்பொதியனைப் போகின்றவாதவழக்கிட்டு இங்கம்பிள்ளையா ஆப்சியர்க் குப்பில்லை யென்செப்பேனேன்செய்கேடு.

பதம்.	உரை.	பதம்.	உரை.
மை தம்பு	அன்றையனிட்ட	இலை	இவ்வாரூப தீம்புகளை
வேல்	கேல்போன்ற	செய்தறியான் செய்ததில்லை;	
கண் .	கண்களையுடையாய்,	பொய் கம்பி	பொய்யால் குறைவற்ற வனுப்
நல்லாள்	ஆத்ம குணங்களையுடையளான தேவ	புஞ்சுவன்	வஞ்சகரில் நலைவனுப்
	கிப்பிரஸ்ட்டி	கன்வம்	கன்வத்தனத்துக்கு
பெற்ற	பெற்ற	பொதியறை	ஒரு கொள்கொமாயிருஷ் துள்ளடிக்கண்ணபி
வளைவன்னாம் சுங்க (ஷ்டி)	சுங்க நிற த்தை யுடைத்தாய்		ரான்,
ஙல்	விலங்குணமாய்		(ஶான் களை செப் யாதவன் போலே)
மா	மாண்மையை யுடைத் தான்	தவழ்ந்திட்டு	தவழ்ந்து
மேனி	திருப்பைனியை யுடைய தண்டம்பி எப்பு கம்பி முத்தப்பாறானும் யும்	போகின்ற ஆடு	போகிறபடுவன்தான்;
முன்னம்	முற்காலத்திலே	ஆப்சியர்க்கு	இவ்வுக்கொண்டு கிக்கலுக்கு
இங்கு	இவ்வாய்ப்பாடுயில்		
வளர்ச்சது	வளர்ச்சத்துண்டு;	உப்பு இல்லை உழுதீவிக்கவழியில்லை;	
அவன்	அவன்	“என்செப்பேன் என்செய்கேடு.”	(ஏ.)

வென்னெய்க்காக முனைத்தப்போயோ? என்ன; “அதுவன்று என்குத்து” என்று சொல்லுவதையிலே தாத்பர்யம் “பேசுதயேனித்யானிக்கு” என்றாருளுகிற் (இத்தயிருயித்யாதி), (ஏ.)

காலை பொய்திருமிடாழி, கங்கை, எ-பி, இ-பர, தங்கைபுகுட்டிலன்.

வியா;—நாளம்பாட்டி. (கூங்கம்பித்யாதி) கைபற்றினா—அது
ஒரும் பந்தின வேல்போலேயாயிற்றுக் கண்ணில் + கருங்கூம் புகரு
மிருங்கிறபடி. அவ்வளவுவ்வாத ஆச்சமகுணத்தையுடையவள்பெற்ற.
(விளைவன்ன கண்மாமேனி) சங்கவர்ண ஒயிதே உம்பிழுற்ற சிரானி
ரூப்பது. தன்தமயன் திம்பால் குறைபற்றுகிற்குவனிதே. அவன்
மூற்காலத்திலே இங்கு விளையாடி தத்திரியும்போது நாங்கள் இப்பாடு
பட்டிரியோம்.

(போக்கம்பி) போய்யால் குறைவற்றிருக்கிறவன். (புள்ளுவ
ன்) கண்ணி வைப்பாரைப்போலே கடைகிறபோதேதுடுக்கி “இவர்
என் எங்கேவைப்பர்களோ?” என்று அடியொற்றிக்கொண்டு நிரீயா
கிற்குமாயிற்று. (கன்வம்பொதியறை) களவிடு வைக்காக்கிகாரு
கொள்கைம். (போக்கின்றவர்தவழந்து) இக்கணவுச்செய்து தானால்
வாதாரைப்போலே நவழாசிற்கும். (இக்கம்பி உம்பியாராய்ச்சியர்க்கி
ருய்யில்லை) நிரபேஷ்டான இவன் இவனுக, இவ்வுரில் இடைஞ்சிகளு
க்கு உஜ்ஜீவிக்கவிரகில்லை. (என்செப்பேனித்யாதி) இவர்கள்கீழே எவ்வனை
நான் இவ்வுரில் குடிகிட்கும்படி. (x)

ஓமு;—

தங்கைபுகுந்தினன் ஸா.ஏ.கிட்கிருந்திலேன் தோழிமாராருமில்லை
ஏந்தமலர்க்கும்பாள் கணியெய்விலையாடு மிடம்குறுகிப்
பந்துபறித்துத் துகில் பற்றிக்கீறிப் படித்துப்படி வுரெய்யும்
ஏந்தன்மதிரைக்கிள்கென் க-வேற் கங்காபெயன் செய்கேவென்செய்கேடுஞ்சே?

ஏந்து;—நாளம்பாட்டி. (கைவித்யாதி) சீழில்பாட்டிலே யடேநைதப்
யிராட்டி கேழுயகத்துங்கங்களு உத்தரமாய்ப்படி எல்லாரையும் பூர்த்துத் தா
லும் இழுதபடி சொல்லவிட்டார்; அத்தைக் கேட்டுக் கிளையுத்தாக்கு எங்கை
மறுமாற்றும் காணுகையாகி, வாய்வுத்தபடி பழித்துக்கொண்டு கம்பிழுத்த
பிரானிக்கொண்டாடி, “இனி ஒருத்தருக்கும் இங்கேமிருந்து பிழைக்கவாகில்
லை” என்று சொன்க, வெறுத்துக்கொள்ளுகிற படியைத் தாமிழுபவியில்ல
ஏன்று வங்கது.

“நாங்கள்? என்றதுக்கு - தாந்தப்பாயும் (அவ்வளவித்யாதி),

(கண்ணியைப்பார்) விலைகைப்பார். (இவர்கள்) ராமக்ருஷ்ணர்கள். (ஈ)

+ (பா) பெருங்கையும் கூர்க்கையும்.

பத்த.	உரை.	பத்த.	உரை.
ஸங்காப்	புரினையான யசோதா டி !	இ-ம்	ப்ரதீசந்திலே
தங்கை	(இப்பெப்பிள்ளையின்) தமப்பஞ்சர் [ஸர் ;	குறுகி	சென்றுகிட்டி, (அவன் அடித்துக் கொண் பக்கை [மிருங்க])
புதுஞ்சிவன்	லீட்டில் ப்ரெவேசித்தி	பக்கு	பறித்தும்
நான்	(தாயாள) உங்கும்	பறித்து	பரியப்பட்டத்தை
இங்கு	இந்த வீட்டில்	துகில்	பிடித்துக் கிழித்தும்
இருங்கிலேய்	இருக்கின்னில்லை;	பந்திக்கீரி	(ஆகடுப்படிப்பட்ட)
ஷோப்பியர்	தோழினர்களில்	பாது	தீம்புகளை
ஒரும்	ஒருத்தியும்	ஷப்பும்	ஷப்யாகின்ற
இல்லை	(அனுகிள்) இருந்திவன் ;	படி நன்	அ(ஷர்)த்தனுப்
ஈட்தம்	பரிங்ஙம்மிக்க	நந்தன்மத்தைக் கந்தகேபர் குமாரன்	
மலர்	பூக்களனிந்த	ஏ	எ கண்ணனிலை யாட்டத்திலே
குழங்கள்	யிர்மூட்டைய முடைய என் பெண்பிள்ளை	இல்கு	இல்லி ந்தில்
தனியே	அத்விட்டையையாய்	எண்டவோம் என்கெப்பியக்கடவோம் ;	
வினையாடும்	வினையாடாகின்ற	எவ்வேலே ! என்கெப்பேனே ? (இ)	

ப்ரயா;—அஞ்சாம்பாட்டி. (தந்தையித்யாகி) சொன்னபடியே
தலைக்கட்டுத்து. இவர்கள் தமிழ்யனுர் புகுங்கிலர்; காலும் இங்கிருங்
திலேன்; (தொழிமாராருமில்லை) கட்டி க்கொடுக்கைக்கருத் தோழி
மாருமில்லை. இவள்தான் பெண்வறந்தார் தனியே விளையருமிடம்

அரு;—அஞ்சாம்பாட்டி. (தக்கைபித்யாதி) கீழ்ப்பாட்டில் கீழைக்கத் து
உங்கைமூலையிடங்க கொண்டிருக்கவெப்பதே வடேதலும் சொல்லி, அசலக்கத்
தார் வடேதலும்பெசுக்கேட்ட மாட்டாத வகுக்குசோகதப்பிரத்தியேருடே மற்
நும் அசலக்கத்தொருத்தி பெண்ணெட்களாவு கண்டபடியைச்சொல்லி முறைப்
பட அத்தகைப்பையு மதுபவிக்கிருடென்று வங்கி.

பரட்டில் புரையெத்தலையிலாம் கடாகவித்து, கீழ்ப்பாட்டில் “ஆட்சியர்க்கு உயிருல்லை” என்ற துறைம் திருவுவரீரத்திலோரி முயக்கர்யாதாவின் அடுபாடாகத் தாத்பரியம் (சொன்னவித்பாடி). “இங்கென்கடவேரம்” என்ற பழையவாசநமாயிருக்கையாலே தன் பெண்ணைப் பசுதனைபடி எல்லார்க்கு மோக்கு மென்கிருளாயுவாலே அருளுகிறார் (இவைகளைத்து) ; - பெண்களைப்படி (iii)

காசங் பெரியதிருப்போடி, கோய, ஏ-தி, சு-பீ, மன்மகன்டேவன்வன்.

பாரதத்துக்கொடுத்தியும், அவர்களோடே சென்றுகிட்டிப் பாசைப் பறித்தும், பரிசுட்டங்களைக்கிடித்தும், (படிறன்) பின்பு சொல்ல வேர்கள் ஞாகபடி நாவுடையும், (ஏதன்மதாக்கு) ப்ரயுக்கன் கீழ் குடியிருக்க வேர்கள் ஞாக எருக்கலூக்கு. (⑥)

ஓ—

மன்மகன்டேவன் மலர்மக்கைகாபகன் உந்தன்பெற்றமதலை.

அன்னவிலீஷ்குமுதுதி ஸம்சேரிக்கே + யஸ்வில்தான் உந்தபிள்ளைக் கண்மலர்சோர்க்கு முலிலவுக்குவிம்பிக் கமலக் கொவாய்வெழுங்பு என்யகங்குல்லைமிருக்கின்றவா எங்கா யென்செய்கே ஜெங்செய்க்கேனு.

பதம்.

உணர்.

ஏங்கங்	பூர்ணையான யசோதா
மன்மகன்	ஸ்ரீபுமிப்போட்டியக்கும்.
வேவன்	வல்லப்பனுப்,
மலர்மங்கை	தாய்க்கையாரில் திருவ வதரித்தருளினஸ்ரீ
நாயகன்	நாயகனுப், [ஒதவுக்கு
ஏதன்	ஸ்ரீஉங்ககோபர்
பெற்ற	பெற்ற
மதலை	சிறுப்பின்னையாய்,
அங்கைல் தா	ஈர்வசேஷ்டப்பா கங்க ன் வாபிரானுளவன்,
இலை	இலையாலான
குழல்	பூர்ணிய
ஏதி	ஏதிக்கொண்டு
அங்கில்	இரவில் [ந
ஸ்ரேஸ்ரிக்கே	கம்முடைய சேரியே

பதம்.

உணர்.

யக்கபிள்ளை	உந்தபிரகு,
கண்மலர்	கயக்கமலமானது
சேர்க்கு	மிகவும் வகுக்கி
ரூஜை	முலைகளானாவ
உந்து விமுமி	நெறித்துக்கிளிக்கு
கமலம்	நாமகைபோலே
கௌம்	சிவந்திருந்துங்க
உாய்	அதரமானது
ஏஞ்சுப்	(ஒத்தளையாய்ப்போ கையாலே) ஓட்டு யையைக் காட்ட
என் மகன்	என்னுடைய பெண்டி
வன்னாம்	நிறமானது [எனோயின் இருக்கின்றது (வைவர்க்காயப்பட்டு)
	இகுந்தபடி பாராம்;
	என் செய்கேன்! என்கெய்க்கேனு.

வ்யா.—ஆரூம்பாட்டு. (மன்மகனித்யாதி) தாய்மாரும் தாய்

அரு.—ஆரூம்பாட்டு. (மன்மகனித்யாதி) கீழே அசலைத்தான் புச்சி
ப்படான்; அப்போதே அசல்லெரியில் கங்கை ரண்மகளிருக்கின்றவற்றைச்
சொல்லிக்கூப்பிட, அந்தத் தண்ணையைடுக்கு அதுபவிக்கிறுரென்றுங்களி.

அசல்லெரியானாலுக்கு ஸ்ரீபூவல்லப்பென்னுமது தெரிக்கப்படுமென்
னென்ன; அதுக்கு இரண்டுவகையாக ஏருளுகிறு (தாய்மாரித்யாதி). தாவா
+ (பா) அல்லாற்றுன்.

பெரியதிருமொழி, கா-ப, எ-தி, எ-பா, ஆயிரக்கண்ணுண்டு... தமிழக

மாடிரை ஒருக்கோவையாயிருப்பாரும் உக்கும் பாசும். “மன் மகன்காதனே? மாமலரான் நாயக்கேனே?” என்றுமிற்று உகப்பது. அவ்வித்தே, ப்ரான்யதா(ஏ)னாயில் அவர்களுக்கு தேசிகஞ்சூவங்கி மர் இவனை இப்படிப்படுத்தினாலென்னுமாம்.(கூதன்பெற்றமதலை) அதுக்குமேலே பீரப்பாதுண்டான ஏற்றம். (அன்னை) தன்னுடைய சேவிதவத்தைக்காட்டி எல்லாரையும் எழுதிக்கொண்டிருக்கும் வாய்க். (இலக்குமுஹாசி) குழலையும் அதிக்கொண்டு ராத்ரியிலே வந்துவிள்ளோ. (கண்மஸர்கோர்க்கு) அம்போகாஷ்தரம் விளைத் தலையிருக்குறிகள். (கமலர்ச்சவாய்) தாமரைபோவேலிருக்கிற அதரமானது. (வெஞ்சுப்ப) வெஞ்சுத்த என்றபடி. (என்மகன்வள்ளும்) இவன்கிறம் பெறுகைக்கு ராண் எத்தைச்செய்வேன். (ஏ)

மூ;—

*ஆயிரக்கண்ணுண்ட யிர்திரஞ்சுக் கன்றுபர் வீழவெடிப்பப் பாசனங்கள் பண்டுகளால் புகப்பெய்கலதனையெல்லாம் போயிருக்கத்தக்கொரு பூதவடிவுகொண் இன்மகனின் முங்காய் மாயன்தையெல்லாம்முற்ற வாரிவளைத் துண்டிருந்தான் போதும்.

பதம்.

உரை.

பதம்.

உரை.

க்காய்!— ;		இன்று	இன்றைப்பினங்கு
அன்று முற்காலத்தில்		அங்கு	அவ்விடத்தில்
ஆயர் இடையர்கள்		போயிருக்கு	போயிருக்கு,
ஆயிரம் கண் ஸஹங்ராக்குனை		ஒரு	அத்புதமான தொரு
உண—		பூதம்	பூத்தின்
இாதிரஞ்சுக்கு தேவேந்தரஞ்சுக்காக		ஏதுவுகொண்டு வடிவைப்பூண்டு	
விழுடு எடுப்ப அங்கத்தினாலுடத்துவம்		மாயன்	(அமுது செய்தருளி ன) ஆஸ்சர்யகேஷ் டித்ருடைய
செய்வதற்கு		உண்மகன்	உன் பிள்ளையானகண் ஜன்,
நல்லனை நல்லங்கையான		அதனை எவ்வா அந்த அங்காசி முற்	
பாசனம் பாத்ரங்களிலே (சேயி		ம் முற்ற நம்	
த்து வைந்து)		வாரி	(கைகளால்) வாரி
பண்டுகளால் வங்கிகளாலே		உண்டு	அமுது செய்து
புகப்பெய்த கொண்டுவந்து தன்னை		வளைத்திரும் (அவ்வாதாஸரப்போலே)	
பட்ட		தான்போ	குழந்து கொண்டிருக்
அதனை எல்லா அந்த அங்காசி யடங்		றும்	தான்போறும். (எ)
ம் கறும்,			

ட்டுப் பாட்டுப்பாலும்போது பிள்ளை இடங்கள் சொல்லுவதற்கும் கருத்து. (ஏ)

காலை. பெரியதிருமொழி, கங்ப, எ-தி, அ-பா, தோப்ததயிரும்.

என்டா;—எழும்பாட்டு. (அமிருஷன்னித்யாதி) தான் ஆறிரங்கள்ளீண்டுடையஞ்சையாலே இசுவசீஷாதியலும், தான் தேவயோ ஸிலே பிராந்தவனும், அத்தாலே துர்மாந்யாசிருக்கிறவதுக்கு இலையர் உதவுவமயாகப்போத்து கல்ல பா (ஏ) ஜங்கனிலே சோத் கந்தபெடுத்து சுடுத்தாலே சொலுக்குதன், அத்தையடிச்சலும் “கோவர்த்தகோஸ்மி” என்று தான். அமுதுசெப்த ஆஸ்ரஸ்பெச்தி புக்கான். (அதனையித்யாதி) அத்துடையங்கலும் அமுதுசெய்தாலும், அல்லாதாகவைப்போலே இருந்தானுமிற்று. (ஏ)

ஆ;—

தோப்ததயிரும் குறுகீயம்பாது மோரோகுடம் துற்றிடுமென்று அப்பகியர்கூடி மழைக்கவும் ராணிதற்கென்கியிலிலே எங்காய் சோத்தம்ப்ரோவிவை செய்யப்பவரூ சென்றிரப்பனுரப்பகிள்ளேன் பேப்பகிமுலையுண்டபின்னை விப்பிள்ளையைப் பேசுவதஞ்சுவனை.

பதம்.

உரை.

தோப்தத யிரும்	நங்காயி- “தோப்தது வார்த்த தயிரையும்
நா	(புக்காக உருக்கப் படு) பரிமளித
கொப்பும் பாறும்	கெய்யையும் [மான பாலையும்
ஒரோகுடம்	ஒங்களாகு தடாக்கன் என்றும்
அத்துடும் என்று	(என்னபிரான்) அமுது செய்துவிடுவன்’ என்று

பதம்.

உரை.

ஆய்க்கியர்	இலட்டச்சிகள்கைய
ஈடு	திரளாகக்கூடி
அழைக்கவும்	குப்பிடச்செய்தேயும்
கான்	(அவனைப்பெற்ற தா யான்) கான்
இதர்கு	கீர்தச்செயலுக்கு
எங்கி	ஈடுபட்டு, (அக்கரம்)

ஆ;—எழும்பா. ஏ. (அமிருமித்யாதி) அசலகத்தாரும் ‘அசல்சேரியா ரும் எல்லாரும் ஏக்காலத்திலே முறைப்பட்டபடியைக்கண்டு, ‘என்னபுதுயை, சீங்களும் மன்னைபெற்றதில்லையோ? என்மகனித்தனை சேய்வன்னாலே?’ என்றுபயசோகைதப் பிராட்டுசொல்ல, அத்தைக்கேட்டு எல்லாரும் ஒருஷ்டரு யச் சேர்ந்து, ‘பருப்பத்துத் யுன்டீவனன்னிரோ? அவன் செய்யமாட்டாதது மொன்றுண்டா?’ என்கிறவர்கள்படியாலே, அதுபவிக்கிறுவரன்று எங்கான்.

, (பாஜூங்கனிலே) பாத்ரங்கனிலே. “புதலுடி வுகோண்டு” என்றவாந்த
மு “உண்டு” என்றுகொண்டும். (ஏ)

பெரியகிருமொழி, கா-ப, ஏ-தி, அபா, தோய்த்தயிரும், சிகிச்ச.

இவளை	இப்பின்னைய நேங்கி	(இப்பின்னையனங்கள்)
பிரான்	“புகாரகளே!	பேய்க்கி பூதனையில்
சோத்தம்	உணவ்கோரஞ்ஜுவி;	மூலை (விளகிழ்ச்சமாக) மூ
இலை	இல்லாருள்திம்புகளை	லையை
செடியப்பெறு (இனி) ரெம்யாதோழி	உண்டபின்னை அழுதுசெய்தபின்பு,	
ம் உவேஷம்?	இப்பின்னைய இப்பின்னையிடபாட	
என்று	என்று அதையம்பன்	—த்திலே
	ஞீசு கொண்டு	பேசுவது வெட்டாது வார்த்தை,
இராப்பன்	(காலைப்பிடித்து) நா	கொல்லுவதைப்
	ந்திப்பேன்;	பத்திரி
	(அத்தனைபோக்கி)	அஞ்சவனே மிகவும் பயப்படாமின்
உப்புக்கிளேன் கிறிப்பேசமாட்டுக்கிள்	வேன்;	நென். (அ)

வ்யா;—எட்டாம்பாட்டு. (தோய்த்தயித்தாதி) கிண்ற கிண்ற அவன்த்தகள்தோறும் சேநியாதபடி பண்ணினாலுமிருந்து. தோய்த்து அட்டிய தமிழரயும், புத்தருக்கு கூப்பையும், செய்வாங்குகளுக்கு யோக்யமானயாலையும் கேழியாதபடியாக அழுது செய்யுமியன்று ஆய்வுசியரெல்லாரும் கூப்பி செய்தேயும். (நானிதற்கள்கு) நான் இதைக்கீபேட்டு, இவளை ஆக்ரஹியாதே (நீரனே சோத்தம்) “இங்கினை செய்யலாகாதுகான்” என்றும் இரவாற்றிப்பன். என்செய்ப், உண்மூகங்களுமின்பு கிக்ரஹிக்கஸாகாதோவென்ன ; இவன் பூதனை முறையமுலையை அழுதுசெய்தபின்பு என்னுடைய பின்னைபென்று ருக்க அஞ்சவ்ன.

(அ)

அரு;—எட்டாம்பாட்டி. (தோய்த்தயித்தாதி) கீழ்ப்பாட்டுலே எல்லா ரூபங்கள், “இந்தானாக்கிட்ட சோற்றையல்லாரும் நலுக்கு இங்குபால் வென்஦ினப் பூதவானவை சேநிக்க விருங்க்டோ? தீயிலே கூகளாலும் படி பண்ணின்று கீழங்கே” என்று கடலிட, அத்தைபெண்ணாக்கோடு கூர வாரம் கூவிட்டு எல்லாரும் கேட்கும்படி அதிலே ஒருந்தியைப்பார்த்துப் “பேப்பாலையுண்டவீன நான்காப்பாற்காலாக, இப்பகுகளைக் குற்றம்சால வேங்கா” என்ற அவன் தாயாய்துபவிக்கிறதென்று வங்கி.

(கிண்றாலின்ற அவன்த்தகள்) என்றது - ஒருக்கவ்பத்துக்கே தமிழகத முதலாளவெல்லாத் தலைகளின்னாக, (அட்டின) வார்த்த. (ஆக்ரஹியாதே) கோபியாதே.

(அ)

தூதர பெரியத்திருமொழி, கல-பா, எ-பா, கு-பா, ஈடும்வளியமுடைய.

மு;—ஈடுமல்லவியறுதையவிக்கம்பி தீர்த்தவெழுதிக்களில்
ஏடலர்கண்ணியினுணை வனர்க்கி யழுகீஸ்ரோடப்போனேன்
சேடன்திருமதுமர்வன் கிடெந்துதிருவடியர்ஸ் மலைபொர்;
ஐடுமரகடத்தைத்தச்சாழியமிக்கை யுரப்புவதஞ்சவனே. (க)

பதம்.	உரை.	பதம்.	உரை.
கடும்	கரிசலத்துதயும்	திரு	பிராட்டியையும்
வலியும்	விடக்கூக்கயும்	மறு	ஸ்ரீவத்ஸத்தையும்
உடைய	உடையனும்	மார்பன்	திருமார்விலே உடை
இங்கம்பி	பூரணனான இப்பிள்ளை		யனுன இவன்,
பிறக்க	அவரித்த	மலைபோல்	ஒருமலைபோலே
எழுதிக்களில்	சழாம்மாலக்கிலே,	தூடும்	ஊர்ஜின்ற
ஏ	இதழ்களானவை	சகடத்தை	(அஸாராவிட்டமான)
அவர்	அவராகின்றான்		சகடத்தை
கண்ணியினு	மாலையாலே அவங்கரிக்	கிடந்து	தான் கிடந்த கிடை
கீண	கப்பட்டுள்ள இப்		மாருடே
	பிள்ளையை		
வனரத்தி	(குளிப்பாட்டுத்) தூங்	திருவுடியால்	திருவுடியாலே
	கப்பண்ணியிட்டு,	சாடியபின்னை	புறித்துத் துகளாக்கி
யழுகை	யழுகாதிலிலே		எ பிரகு
கிரா	கிராமத்தாக	உரப்புவது	(இவணைச்) கிரிப்பேக்
போனேன்	போனேன்;		மல்டியாத் திலே
கேட்டன்	மிகவும் கிளையாய்	அஞ்சவன்	பயப்படாவின்றேன். (ஈ)

வ்பா,—ஒன்பதாம்பாட்டு. (அடுமித்யாடு) கணமுனை_மையும் மிடுக்குழுடைய இப்பின்னோ எழுஙாவத்திலேகுளிப்பாட்டுச் செல்வி யுடைத்தான மாலையைச்சுட்டு வளர்த்திவைத்துப்போனேன், மழு கொடுவிலே ரோ... (சேடன்) அத்யந்த சைசவத்தையுண்டியவன்; இவ

ஏறு— ஒன்பதாம்பாட்டு. (குழித்யாறி) எல்லாரும்கூடி “பேஷ்ட்டிருஜீ
யுனிஸன்—நாட்டு வினாத்தான்சவன்” என்றார்; பின்னேம்முறையை ஜிவாத்ருஷ்ட
த்தாடை அவள் முடிந்தான்; அத்தாட்கண்டில் நிதி அஞ்சிகைக்குப் போருமோ
வென்ன; ஆறு ஒன்றுமேயோ? சுக்கிளத்தநபடி யைத் தேரூவ்கோளென்கிறு
கொண்டு வரவுகிறி.

பெரியத்திரும்பாழி, கா-ப, எ-நி, ஒக-பா, அஞ்சவன், கஷ்ட

ன் செய்யும் செய்ஸ்தளைய ஸர்வேஸ்வரனைடெரக்கும். (திருவடியால்) திருவடிகளாலே மலைபோலே ஊருகிற சுகடத்தைச் சுரடித்து களாக்கினபின்பு இவணைப்பிபாடுப் அஞ்சவன். (க)

ஓ;—

அஞ்சவன்சொல்லி யழைத்திட நக்கைகாளாயிர சாழிநெயை
பஞ்சியமெல்லடிப்பிள்ளைகளுள்ளகின்ற பாகந்தான் வையார்களே
கஞ்சன்கடியன் கறவெட்டுநாளி வென்கைவலத்தா துமில்லை
நெஞ்சத்திருப்பனசெட்டுவைத்தாய்கம்பி வென்ரெய்கேணன்செப்பேனே.

பதம்.

உரை.

பதம்.

உரை.

நங்கைகாள்	பூர்ணைகாளன் பெண் காள!	கடியன்	விகவும் க்லூரானுயிரா சின்றுன்;
சொல்லி	(இவன் செய்த தீம்புக ஶோச) சொல்லி ஏறவு	(அவனுக்குக் கட்டவேண்டும்)பப்பமானது	
அஞ்சத்திட	(இவனை) அழைக்க எட்டிநாளில் எட்டு நாளைக்குள் கட்டவேண்டும்படி ஈ		
அஞ்சவன்	அழப்படாநின்றேன்;		
கம்பி	கண்ணபிராணே!		கீழ்த்தது;
பஞ்சியம்	பஞ்சபோலே	என்	எனக்கு
மெல்	ம்ருதுவான	கைவலம்	கைமழுதல்
ஆ?	அடிகளையுடைய	ஆதும் இவலை ஒன்றுயில்லை;	
பிள்ளைகள்	(உன்னேடொத்த ஆயமரம்) பிள்ளைகள்		(ஆனப்பின்பு)
உண்கின்ற	புறியாகின்ற	நெஞ்சத்திருப் (என்னுடைய) நெஞ்ச	
ஆயிராழிகெ	ஆயிராழிகளிலே நியை	பன்	பல்புண்பட்டிருக்கும்படியான கார்யங்களை
	நைக்கப்பட்டதெய் யில்		
பாகந்தான்	பாக்டிபாகத்தையும்		செய்துவைத் பண்ணிவைத்தாய் ;
வையார்கள்	சேஷித்து வைக்கிறிலர்		தாய்
கஞ்சன்	காம்மானுஷவன் [கள்]	என்ரெய்கேண் என்ரெய்கேனே. (க)	

ஆ?—பத்தாம்பாட்டி. (அஞ்சவனித்யாதி) கீழ் இரண்டு பாட்டிலும், மீள்ளைச் செங்கைக் கேட்டைக்கேட்டுத் தாங்களெல்லாரும் முகங்களைப்பாத்துக்கொண்டு இனி மஹாற்றாண்டோ வென்று திகைத்திருக்க, அவர்களெல்லாரையும் பார்த்து, “நீக்கள் எது சொல்லி தூாம், இவனைக்கூப்பி கான் அஞ்சவன்?” என்ற நிருத்தரமாகச் சொல்ல, எல்லாரும் “இப்படியுள்ளதோ? உனக்குக் கட்டுவுமடிக்கூவும் எனியழுமிருக்க, உப்ப அஞ்சவன்” என்கிற

காலை பெரியதிருமூர்தி, கங்ப, ஏ-டி, கெ-பா, அமைதும்.

ஞபா;—பத்தாம்பாட்டு. (அஞ்சவன் சொல்லியதற்கிட) (பஞ்சியமித்யாசி) பஞ்சபோல மருதவான அடியையுடையாயிருக்கிற பின்னோகன் ஆயிராழி நெட்டை உண்கிறவிடத்தில் பாடியம் சேஷியாதபடியாயிற்று புஜித்தது. (கஞ்சன்கடிடன்) கம்ஸானாவன் காலக்கொடி யவன். (கந்வெட்டிரளில்) கந்வென் ஜ-இறைக் குப்பேர். எட்டிகாளில் இறை இடையர் பாலிருக்கக் கடவுதாயிருக்குமிரே. (எங்கைவலத்தாதுமில்லை) எனக்குக் காம்முதலீஸின்று மில்லை. அன்றிக்கே, என்னையில் பலமில்லை என்னவுயாம். (கெஞ்சு சத்திருப்பன செய்துவைத்தாய்க்காரி) என் கெஞ்சுப்புண்மாருதபடியாகப் பண்ணினும்; கான் இக்கார்த்துவத்தை நாமதங்கூத எங்களே அதுவுட்டிக்கும்படி. (க0)

ஆ;—

அங்குதூம்தீமகன்செய்வர்களோம்பீ ஆயர் மடமக்கிளோப்
பங்கயகீர்துடைக்தாகின்றார்கள்பின்னே சென்றெனித்திருக்கு
அங்கவர்பூர்துகில்வாரிக்கொண்டிட்ட டாவேரியடையாரிரப்பு · · · ·
மக்கைகல்லீரவர் துகொன்புவென்று மருமேத்திருக்தாம்போதும்.

பதம்.

உரை.

தம்.

உரை.

ஏம்பீ	கண்ணபிரானே!	கெய்வர்களே செய்யக் கடவுதோ?
ஆயர்	இடையர்களுக்கு	பங்கயகீர் தாமரைப் பொய்கை
மடம்	பவ்யைகளான	குடைக்கு அவகாசித்து [யிலே
மக்கள்	பெண்கள்திறத்திலே	ஆகின்றார்கள் க்ராடப்புக்க ஸ்ரீக
அங்குதும்	அப்படியங்கூட	ருடைய
தீயைகள்	தீம்புகளோ	

விதில் காம குத்துவாங்குறித்தனே. பெண்களைப் புடைக்காவதை உரிவது முதலான தீயைகளுக்கு ஒரு கார்க்கில்லையின்று முறைப்பட, அவர்களை விட்டு ஆவர்கள் முன்னே தண்டின்னோலை காயிக்க ஒருப்புக்கிழார் மேல்காது பாட்டென்ற வங்கதி.

சோடே அதநிசெப்பும் நாட்டுக்கொபாவன்பின்னோயையாலே கிடான் நதன் வேராயிரம் பின்னோகளுவது உண்பறில்லை; அவர்களினுல்லார்க்கும் ஆயிராழி யெப்பையத்தாராதே தீராது; அவர்களுக்குத்துப்போது சேஷித்ததை யானிதும் இறைக்குக்கட்டியைக்கவிரகில்லை, சொன்னுக்கறைக்குக்கைப்பழுப்புமில்லை; கீயோ என்னகத்திலே தீக்களை தீம்புசெய்கிறாய்* என்று வேறுக்கிறுபள்ள மீவைபிட்டு உட்கருத்தருக்கிறார் (என் பின்னுசித்யாகி வாக்கத்தைத்தானே).

பெரியத்திருச்சிமாழி, காப்ப, எ-தி, காப்பார், அச்சுத்தினாத்தினையும், காசன்

பஞ்சைசன் பிள்ளை பேஸ்ட்

ற

ஒளித்திருந்து மறைந்து வோண்டிரு
அங்கு அவ்வட்டத்தில் [ஏது
அவர் அந்த எதிர்களுடைய
பு அழகிய
துகில் பரியட்டங்களை யடை
வாரிக்கொண்ட வாரிக்கேள்ளடி, [ய
“ஈட்டு

(அவ்வளவிலே)

அரவு ஏர் அரவு போலே நன்ன
ஞிதான்

இடையார் இடையையுடைய அ
ப்பெண் பிள்ளைகள்

இடப் (தந்தாம் பரியட்டங்க
ளை) பாசித்த,

நல் மங்கையிலே “அழகிய யென்னால்”
வந்து கானிருக்கு மிடமேற
நந்து

வொன்றின் உங்கள்துவின்களைப்
பெற்றுப்போக்கேற
ஏ” [ஏன் கீ

ஏன்று என்றுபோல்விக்கொ
ஏரம் மாத்திருக்கியிலே
எறியிருந்தாய் எறியிருந்தாய்.
போதும் (கை)

வியா;—பதினேராம்பாட்டு. (அங்கனுயித்யாதி) சொல்ல
வெள்ளுதபடியான தீட்டுகளை வினைக்கக்கடவுதோ? ஒரு குடியிலே
பிறக்க பெண்பீளைகளைச்செய்யும் திட்டு. தாமரைப் பொய்க்கையிலே
சென்று ஒளித்திருந்து அவர்களுடைய பரியட்டங்களையுடைய
வாரிக்கொண்டு. (அவேரிடையாரித்யாதி) அரவுபோலே நன்ன
ஞிய இடையையுடைய ஸ்த்ரீகள் இருக்க, (மங்கைங்கிர் துகில்
கொண்றிவென்ற மாமேறியிருந்தாப்போலும்) வேறுமாகில் இங்கேளை ஏறிவரக்கொள்ளுக்கள் என்றி ருந்தாய். (கக)

மு;—

அச்சுத்தினைத்தினையுமில்லையிப்பிள்ளைக் காண்மையும்கேலகழும்
உச்சியில்லூத்திவளர்த்துத்தேதுதூக்குகாந்திலன்தானின்றுபோய்
பக்கினைப்பூங்கட்டம்பேறி விளைகொண்போய்ந்துபுக் காயிரவாய்
நச்சமுல்பொய்க்கையில்நாரத்திட்டுத்தினைக்கிடீவுக்காய்ப்போலும். (கா)

ஏநு;—பதினேராம்பாட்டு. (அங்கனுயித்யாதி) தீட்டுப்பாட்டுலே “என்
செய்கேன்” என்று தன்னைப்பார்த்துவேற்றேயும் உலரைப்பாரா அச்சுத்தோந்த
நிற்க, அந்தாய் எங்கைகள் சொன்ன தீட்டுகளைத்தான் சொல்வி திப்படி
செய்ய வகிக்குமே வென்று கேட்கிறுதென்று உண்டாது.

(செய்யும் தீட்டு) என்றாவத்தாம் “ஏதென்று” என்று கேவும்; இது
ஏது “கொள்ளுக்கொள்ளு, இருந்தாய்” என்றதோடு அங்கைம். (கா)

காசுவி பெரியத்திருமொழி, கங்ப, எ-தி, கட-பா; அச்சுக்கிளைத் திலையும்

பதம்

உரை.

இப்பின்னோக்கு இத்தப்பின்னோக்கு
திலைத் திலை ஈந்ததும்
அரசம் திலை பயமிலை;
ஆண்மையும் பொருஷமும் [து];
சேவகமும் சேவகப்பாலை முள்ள
உச்சியில்லும் தீட்டுக்கிமோக்கு
உள்ளத்துங்குத் வளர்த்துதுதுதாயா
தேவூக்கு ன ஏகங்கு
தான் தான்
உரைத்திலன் (பெய்யப்புகும் செப்
கைகளைச்) சொல்
லுகிறிலன்;
இன்று போய் இன்றைக்குப்போய்
பச்சிலை பகுமையான இலைக
னை யுடைத்தாய்

பதம்.

உரை.

பூத்துஞ்செந்த [தி
கடம்பு ஏறி கடப்பமரத் தின்மேலே
விரைவெகங்கு பெரியவைக்கத்தோடே
பாப்குதபுக்கு (மலேவிலை) எறப்பூப்பு,
ஆயிரம் வாய் ஆயிரம் வாயாதும்
உச்ச அழஸ் விழிக்குத் துமிடூ விற்க
பானும் [கீக்கிற
பொகையில் கச்சப் பொய்கையிலே
நாகத்திலே காளிய நாகத் திலேநூல்
த் தினம்பருவத்தலை நீ
பின்னு போர்செய்து
வந்தாம்போலு வந்தாயோதான்.
ம் (கை)

வ்யா;—பன்னிரண்டாம்பாட்டு. (அச்சமித்யாதி) பயமேகடேச
மூம் கூட வில்லை, இப்பின்னோக்கு. (ஆண்மையித்யாதி) ஆண்வின்னை
த்தனமூம் சேவகப்பாலையாயித்து உள்ளது. (உச்சியில்முத்தி)
உச்சி மோக்கு வளர்த்துத்தேனுக்கு, ஒன்றுமுறைத்திலவ்தான்.
இன்றுபோய், (பச்சிலைத்யாதி) திருவடிகளோடிண்டான் யோர்
ஈத்தாலே தழைத்துப் பூத்தகட்டுவிலே ஏறிப்பொயிய வேகத்தாலே
முடிவிலே ஏறப்பான்கு; (ஆயிரவாயித்யாதி) ஆயிரம் வரயாதும்
விஷத்தை உமிழாநிற்பானும் தான் கச்சுப்பொய்கையிலே கிடக்கிற
காளியிலே கிணக்கி வந்தாம்போலே இருக்கது. (கை)

அரு;—பன்னிரண்டாம்பாட்டு. (அச்சமித்யாதி) கீழ்ப்பாட்டிலே பொய்
கையிலே பெண்களோடு மின்னினபழியைச் சொல்லுச்செய்தே, கச்சப்
பொய்கையிலே போனது ஸ்ரூதிவிஷயமாய், அதுக்கு வழற மறுபியற்றுத்
சொல்லி வெறுக்கிறுவென்று வைக்கி.

“தினைத் திலை?”—வள்ள ந்தனையென்றுமாபோட்டு, அப்பத்தைச் சொல்லு
கிற நெண்கிழுர் (பயமித்யாதி). தினை-ஈந்தாக்கயம்; “இப்பின்னோக்கு”
என்கையாலே ஈங்கைகளையும் ஒருகண்ணலே பார்த்துச்சொல்லி, மேலை இவ்
னை ஒருகண்ணலுகிலே பார்த்துக் கொல்லுகிறுவென்று வொன்றுது. ... (கை)

பெரியசிறுமொழி, கா-ப, எ-நி, கா-பா, தம்பரமல்லன், காதுகள்

ஆ!—

தம்பரமல்லனவர்களுமகளைத் தனியெங்கின் மாதுமிசும்வரோ?
எஃபெப்ருவரை ஜன்னீஸ்பெப்ருவரை இடையே ஸினியா ஜன்னீஸ் பகேன்
அம்பரமேறுமதிருமிட்டுரூ ஸம்கணல்செங்களுடைய...
வம்பவிழகானத்தும்ரங்கிடையோடு பின்னிகிள்காய்ப்போதும்.

பத்ம.

உரை.

பத்ம.

உரை.

எஃபெப்ருவர் என்க்குப்பெப்ருவரையைப்
வீடைவிக்காத கடவு
கண்களை!

தாம் ஒரோ காரியங்களிலே அதிரும்
மிழிவார்
தம்பரம் அல்ல தந்தாமால் செப்து த
ஏ ஸெக்ட் வோன் அன்ற
துண்ணமகளை வீரச்செய்களோ[ஞாத
தனியெங்கிற தனித்து சின்ற
செப்பவோ செப்பயக்ட-வர்கனோ?;
உண்ணே இப்படி அனாத்யமான
செயலைச் செய்கிற

பெற்ற பெற்ற உண்ணே
வாறிருடையே வமித்தை யுடையா அங்கு கானத்து அச்சோலைக்குள்ளே
ஏ. எ
யான் கான்

இனி என்றெப்போன்;—
அம்பரம் ஏழும் கூபரிதா வோகங்களை
ஸ்ரூப்

அதிரும் அதிரும்படியாக
இடு முழுக்காலின்துள்ள
குல் தவதிளையுடைத்தாப்
அன்ற நெகுப்புப்போலே
செம் திவாத
கண் உடை கண்களை யுடைத்தாப்
மால் சுறுந்திருங்களை
வின்ட வோக் ரிஷபங்களோடே
வம்பு அவிழ் மனாம்மாலுடேத்திய

வாங்கத்தமான
பின்கிட்டு வந்தாய்போதும். (ஏ.)

வ்யா;—“தின்மூன்றும்பாட்டு. (தம்பரமித்யாதி) ஒரோகாவிய
ங்களிலே இப்பிவார் தந்தாமால் செப்து கலைக்கட்டலாம் கார்யக்
களிலே யன்னே இழிவது. (அன்றமகா) ஒரோவிவான்காற்றிய

ஆ!—பின்மூன்றும்பாட்டு. (தம்பரமித்யாதி) தீட்பாட்டுல் “நாகத்தி
கெநு பின்னால் கி வந்தாய்” என்னக்கேட்டு, “இதுக்கஞ்சயேலூயோ? சிறுப
பிஸ்ரோயாயிருக்கக் கெய்தே என் காக்கமுலையும்—காக்க கான்குமே, இவ்
வித்தையும் எனக்கு காங்கமானது ஆலுக்காலித்தமேன்று ப்ரவித்தமா பிருக்கூ
யாலே “வித்தமேறுத ப்ரக்குதி இவுன்” என்று தேவிலிருக்கவாலே யென்ன;
அதுவிவான்துமோ கேள்விருக்கக்கூடு; மீலுபோலே புரிபவின்களின்மேல்
விழுந்ததுக்கு காடுவனக்கெய்கே யென்கிறுகொன்று உங்கதி.

காரியங்களை என்னவேன்முலிருக்க, “ஆலுக்கமை” என்று விடிவிடுத்து
தாலே கொல்லுவானேன் கொன்ன வகுகுக்கு (குரோவுவன்று தொட்டு).

காலை பெரியதிருமௌழி, கங்ப, எ-தி, கா-பா, அன்னதை.

தலைகாலவாண்ணுதபட்டிருக்கத். (தனிசீல ஸிள்லு) கார்தி முசுத
பிரானேடே கூடநிற செய்தாலுக்கில் கண்ணொல்கில் வாராதபடி
அவள் தலையிலே ஏழிடவாம். (காம்பிச்சுரோ) தந்தாலமயும் பார்
கடவேண்டாலோ? (எம்பெருமான்) உள்ளெப்பெற்றதி துவே ஆனை
யாதோ வயிற்றீரிச்சதுக்குவேண்டுது. ஒ ஒருசெல்லது செய்ய
வேணுபோ? (அங்பாமேஸும்) உபாத்தவேஷ்யன் அதிரும்பட்டான்
தவநிறையுடை க்காய், அகவாயில் மரமியல்லாம் கீத்தியும்படி ஒரு
பூப்போலே கெங்குகண்ணேயுட்டத்தாவிருக்கிற ஒருஷபங்களோடு
கூட சித்யவங்கமான சோலைக்குள்ளே உணக்கிவந்தாம் போலே
மிருந்து என்கிறேன். (கா)

மு:—அதன்லாக்குமட்டவாய்க்கீவயிற்றி தத்தஞ்சாக்கிருவாடுபோல்
மன்றுகருங்களிற்குருமிருவென்விட வைமந்தலைக்காட்டுக்கு
கண்ணிரண்மாம தன்மயங்கையர்காவலன் காமருடீர்களிக்கன்றி
இன்னைசமாலைகளீரோமும்வல்லார்க் கேதுமிடில்லையே.

திரும்புங்கையாட்டவார் திருப்படிகளேசுரணம்.

பதம்..

உரை.

ததம்.

உரை.

அன்னதை	நாம்பாக்கினையும்	கைக்களை	மிக்கநூறாண கண்ணி
மடம்	ஆக்மகுணந்தையு மு கையளரன	மாகடல்	நான் விழுமாக, அழுங்கப் போரும்படி
ஆப்பிகி	யசோநதப் பிராட்டி யானவள்	குழி	யான கடவாலே
வயிறுதூத்து வயிற்றிலே அடித்துக் கண்ணி			குழுப்பட்டதாய்,
அஞ்ச	அஞ்சம்படி, [கொண்டி அருக்கூபோ பெரியதாருமலைபோ ல் வே	நல்	பாராஶவதமாய்
மன்று	பொருந்திரிருக்கிற	மாதிரி	விவகூசனமாய்
ஏரு	காருமயமயுடைய		அராஞ்சப் போரும்படி
கனிறு	குவலைப்பிடத்தின்	மங்காயர்	யான துக்கந்தையு
கூருவிர	அருமயமான கமிழர	காவலன்	கூடான
கங்கிய	அபழுமரித்த	காயலு	மதினையுடைய

(தலைகால) எல்லையாண, வ்யாகங்க்காத்துவாக்கம் (கம்பியித்தாதி), (தந்தாலம்)
தன் போக்குமார்யத்தை பயன்கை, (கா)

சீர்	கஸ்யாணருணங்களையும் மாலைகளிலேயும் சொல்லும்போன்ற பதி
கலைஞர்	குறுவாடு (அகுளிச்செய் எவ்வளவுக்கு நூதனவில்லை) குறுவாடு பாக்ஸாங்களை
இங்	குறுவாடு (தெரித்தன) இடர் துற்பமானது
இணை	குறுவாடு என்று இல்லை குறுவாடு துமில்லை. (கா)

வ்யா—பதினூலம்பாட்டு. (அன்னமித்யாதி) ஆகர்ஷகமான கூடன்னையுடையாக, அத்மகுறுவேஷமாயிருக்கிற மசோதைப் பிரத்தியானவள் வழிநிற்றிலே அடித்துக்கொள்ள. (அருவார போல்) மலை கால்கொண்டு நட்காப்போனேயாய், கண்டார்கண்கள் சிகிப்பும்படிரிகுக்கிற ஆணையை முடித்துப் பொகட்டமிடுகளேன. (மாகடல்) கடலை அச்சாகவுடைத்தாம் அருவாப்போனும்படியான மலையுடைத்தான் கருமங்கத்து நீரவாழ்வாரான ஆழ்வார். (இன்னிசையித்யாதி) இத்திருவிளையை வல்லவர்களுக்கு மசோ

ஆரு—பதினூலம்பாட்டு. (அன்னமித்யாதி) இங்கும்வாருக்கு மசோ கைப்பிராட்டு தசைப்பற்கு க்ருஷ்ணன் திட்புகளையும் அதிபாதுவுடிசெஷ்டத் திட்புகளையும் வாழ்வத்தைத் து அதுபவிக்கும்போது, பக்தாம்பாட்டிலே ஒரே அவனேநு வாரத்தை சொல்லுவதையாலுண்டான் அவபவாதிசபத்தாலும், வயிறுவறுக்கும்படியான ஆண்களையுப் பிருமேயிலெசுகுமார்யாதிகளையும் உண்டு வழிநிற்குத்துக்கொள்ளும்படியான நேரந்தானும், கீழ்த்திருமோழி என்ன கீள்க்கிலே பத்துப்பாட்டாக வருளிச்செய்யும் கட்டணையும் மறக்கும் நேரமுாக வாடுவதிலிருந்து கண்டுகொள்வது.

கீழ்க்கண்டுமார்யத்துக்கு அஞ்சினபடிசொல்லி, இதில் வயிறுப்பிடிச்சபடி சொல்லிந்திரன்று வங்கதி. அந்த அச்சம் திரும்புத்தகுத் துவலயாதீட்திதைக் கொன்று பெருஷுக்கைக்காட்டத் தெளித்தவங்கத்தரம், இத்திருமோழிக்குப் பலம்சொல்லுகிறோன்று மேறுக்கு வங்கதி.

தீம்புகளைச்சொல்லிப் பழியுதிரபாட்டேக்கள் ஓரேழும், சேவகத்தைப் பேசுவைபாதாக்கே நேர்த்துப்படியான தேவரேழுமாகப் பிரித்து “ஏரேழு மென்றுர்”என்று விவகாரித்து, பாக்குதொப்புத்தமாக வருகூகிறோர் (இத்திருமோழியை வித்யாதி).

இப்பதிருவடிகளை காணும்.

கஷ்டீல் பெரியதிருமொழி, கங்ப, அ-தி, க-பா, காதில் காட்டப்பட்டது.

நூற்பிரச்சட்டாய்கையை அதுபவத்தில் குறைய அறிபவிக்கவேண்டும். மீண்டுமிருந்து... (கஷ)

பெரியவாச்சான்பிள்ளை திருவடிக்கலை சுனைம்.

பெரியதிருமொழி
பத்தாம்பத்து வழாந்திருப்பொழி முற்றிற்று.

ஆழ்வார் திருவடிக்கலைசானைம்.

பத்தாம்பத்து எட்டாந்திருமொழி
காதில் ப்ரவேஶம்.

ஓயா—வெண்ணெயையும் பென்களைப்பிமாக்கக் களவுகாலையும் தனிர்த்து அவர்களும் கைபுகுஞ்து கிளைத்தபடியே ஸம்ஹலேஷமுக் ப்ரஸ்குத்தமாய் நின்றதுகிழ்ச்சி இனி இது ப்ரஸ்லித்தமாட்டியான வரதே அகவநின்றுன்; இவர்களுக்கு ப்ரணையரோஷம் தங்கியுடேத்து ஸம்ஹலேஷத்தினுடைய மத்தியங்கிமாய், அறாருடிகொளுத்திருக்க, அவ்னும் வருங்கி காலைக்கையைப்பிடித்து ஸம்ஹலேஷத்தபடியைப் பேசுகிறது ரிருக்கிறது.

ஓம்—காதில்கஷப்பிட்டுக் கலிங்கமுடுத்துத்

தாதுங்கல் தண்ணைத்துழாய்கிகாட்டனின்து
போதுமதுத்துப் புறமேவந்துநின்றிர
ஏதுக்கிதுவென் னிதுவென் னிதுவென்னே. (க)

ஓரு—காதில் ப்ரவேஶம். “நாதன்பெற்றநயத்திலை கஞ்சேரிக்கே அல்லில் தான் வந்தபின்னை, கண்மலர் சௌராதித்தமாதி - என்மகள்வன்னையிருக்கின்ற வாங்காய், என்செப்பேகன்” என்கையாலும், “அங்கனம் நீஷைகள்செய்வாக வேரங்கப்பே” என்றுதாயும் ஆண்டுவிட்டபடியாலும், உரமன்தகரளும் தலையெங்கும்படி ஸம்பிளேஷம் ப்ரஸ்குத்தமாக, அதனாத்தமிக்கவேஷமுடையென்று, பரித்தவங்க்காம், பிரிஷுபொழக்கமாட்டாமல் யெதெஷ்வாலையுடைத்தடைந்தும் அங்கத்தையை யருளுகிறார் (வெண்டியையையுமித்தயிறி). (ப்ரஸ்லித்தமாம்படி) மிகவும் உக்கங்கத்தாய்ப்படி கைபுகுஞ்சதெந்துவுட்டு. (மத்பக்கிரம்) ராஜாக்கு மத்யம்-ஒளியங்காலமென்றபடியாக, அத்தாலே ஸம்ஹலேஷத்துக்கு காயக் காலைவது-கேவலம் விரோதமுயன்றியிருக்க, ஸம்ஹலேஷப்ரமாண்நிக்கே, மேன்னாரித்திருக்கியானவாகே யென்கை.

பெரி, திருமொழி, கங்கி, அ-கி, எ-பா, கா-தில்-சட்டமனி மு. சு. வி. ப.

பகும்.	உணவு.	பகும்.	உணவு.
காலிள்	காலிளை	நாளிலை	(திருமூட்டை) அலங்
ஏட்பு	ஏட்டையூதையாக்கா		கரித்து
இட்டி	இட்டிட்டோகாண்டி,	போது	(வருஷங்களுக்கு சுறிப் பிட்டுச் சொன்ன)
ஒவியகம்	ஏந்தபத் திருப்பூரீய டத்தை		காலத்தை
உடுத்து	உரித் தாக்கொயாகி,	மஹந்து	அதிகாரித்து
* காநு	இஶம்பக்ஞையுடைத்தாய்	புரைய	பின்புறத்தில்
ஏவை	விலங்கையாய்	ஏதுக்கு	ஏதுக்காய்
தங்க	குவிட்ச	வர்துவின்றீர்	வர்துவின்றீர்?
அப்	அதுகிப	இது என்	இதுவங்காயியும்,
தூநாய்கொகி	திருத்தாய் மாலை		இது என்? இது என்னே!
	வைக்கிணங்கு		(*)

ஸ்யா;—முதற்பாட்டு, (காதில் காட்டிட்டு) பெண்களே வே
ஸ்ஸ்டேஷனிக்க வருகிறவை காட்டிப் பு வருகையாவதிதன்னென்ன
எல்; பொன்யாவல்தனதமில் பிடிகொட்டாதே தீயில் கைவளர்க்கு
திரிகையாலே காலுகுத்த அவஸ்யமில்லை; நீண்டு பருவம் கீழைக்கு
கீரோட்டப்புக்கவரை பெண்களையெ “விதோதமுகியார்” என்றும்,
“சொன்னாயழகியார்” என்றும் கோல்லுகிற கோபவசங்கு
பொறுக்கமாட்டாமையாலே பின்காலும் காதுகுத்தப்புக்கது.
அதுபெருக்கினாப் பற்றுகிறதில்லைகாலும்.

ஏந்;—முதற்பாட்டு, (காதிலித்தபாதி) (க) “காதில்கூடப்பை நேவத்திரி
கிழுக்கிவங்கு இப்புக்குத்தென்காதுகள் கொர்த்திடுகின்லேன்?” என்றுத்தைத்
திருஅள்ளத்திலை-கைத்துக்கொண்டுகுள்கிறோ (பால்யெத்தபாதி). (உ) “கா
க்கித்தின்யை இங்கிடாயிக்கின்ற காரிகையார் சிரியாமே” என்ற தாய்வாய்
சோல் தன் மேல்சுக்கிற அந்தப்பதானாரே காதிக்காய்ப்பிட ஒருப்பட்டா
னென்கிறா (பின்வித்தபாதி). ஆனால் (ஏ) “மகரக்குக்கூழுகிகொண்டு கைத்தென்?”
என்கிறேன்; காதுபெருக்கி கூம்புக்காதனும்போலர் அழிப்பது.
கட்ப்பிட்டுவரவேண்டுமானான்னென்ன வருகுகிறார் (ஆதித்தபாதி). அடுப்
பிட்டத்திகை போதுமதித்ததாய் குற்றமாய்விழக்கெய்தே, மகரக்குக்கூழுமிகு கு
வரும்கூவுதாய்த்தால் மூக்கம்பெதயி குண்டூரிலென்ற கருத்து.

(ஏ) பெரி-தி-உ-க-க-க. (உ) பெரி-தி-உ-க-க-க. (ஏ) பெரி-தி-உ-க-க-க.

காந்தி, பெரியதிருவிமாழ், காபி, அ-இ, க-பா, சாலைகட்டுப்பி போன்ற இடங்களிலே வெதுப்புறத்திலே பெண்பிரந்து ஏன் ஆகஸ்டர் ஸ்ரீ கால்வாய்ருமிற்று. அதுக்குமேலே கழுப்புபும்ப்டாகுமிற்று. யார்ஸாயிருப்பார்க்கு ஆராட்கிடோதற் றச்செப்பும் செயல்வருமிற்று. (கவின்கருடுத்து) கால்வாய்ரும் உடைக்கார்ட்டாதவர்கள் உடுத்தப்புத்தகவுரே பொல்லாதாபிருக்கு மாயிற்று. வாஸ்தவங்கிக்கே, உடைவாய்ப்பாலே செஞ்சுக்கிணிப்புண்ணும்புத்தாவருமிற்று உடைப்பது. (தாதங்கல்) பரிமளத்தை யும் செவ்வியையும் குளிர்த்தியைபுழுத்தான் திருத்துமாய் மரலையை முடிக்கவல்லன்; முடிச்தவர்கே கண்ணுக்கு ஆகங்கிக மாயிருக்குமிரு.

(போதுமறத்து) காலத்தைத் தப்பினானுமிற்று, ஒப்பித்தவர் வேண்டைக்காலே, இவர்களுக்குத்தாக ஒப்பிக்கிறத்தோடு இவர்களோடு எம்பலேவீதிக்கிறத்தோடு வாசியின்னன்றுமிற்று அவன் படி. இருந்தபடியே, உக்கிற எங்களுக்கு ஒப்பிக்கவில்லை மோ? புதியங்களை அழிக்கக்காரவன்கேள் என்றுமிற்று இவர்கள் படி. கிட்டிவரசுசீசுதேயும் சாலத்தைத் தப்பிவருக்கயாலே காட்டிலே பத்தடியிட்டானுமிற்று. (கிள்ளீர்) ஸாபாரதனுக்கயாலே கூட்டு

கடிப்பிட்டவருவது எநின்றாரு? காக்கிலிவாருக்கடோ? காறிலைஞ்சு விழைவித்ததுக்குக்கருத்தன்னெங்களுக்குக்கூர்க்காதிலித்தாதி). அவன் விழும் ஆகர்ஷியரக்கூடிப்பிட்டவந்தால், இதுவரை குந்தமிழோல்ஆரபே லே சொல்வக்கருத்தென்னென்ன வருஞ்சிறா (யுவாக்கனித்யாதி). (ஆராட்சி) என்றது-இத்தனைானால் காதகுக்கப்பொருத இவன் இன்னுள்ளக்காக வேயோ காதுகுத்திக்கடிப்பிட்டான்னால் விசாரிக்கவேண்டும். டென்ன் ஏச் காந்தி கடிப்பிட்டான்று காந்துபெருப் பொல்லும்படி சி இஒக்கருந்த மேயன்கூரு வெங்கிறுகொன்று கருக்கு. “கவிய்கம்” கறுப்புத்திரிப்பரியட்டாய், இந்தை உடைத்தென்றாகுக்கு பா (தா) வழேதென்ன வருஞ்சிறா (உல்லவித்யாதி).

(காலத்தை) வருகிறேன்னால் ரொன்னகாலத்தை. காலப்புப்புக்படி நூபிக்கவேற்றுமோ? எத்துவே வூப்பிக்காலாக்கோ வேண்டு கருஞ்சிறா (இவர்களுக்கிற்யாதி). ஆனால் அதுவெகுற்றமாக்கி இவர்கள் வெறுப்பானென்னென்ன அங்குஞ்சிறா (கிட்டுமித்யாதி). ஆனால் வித்பானென்னென்ன (ஸாபாரதனித்

பெரிய திருமொழி, கூ-ப, அ-தி, உ-பா, துவராக்டையுடைக்கு கீழுடல் வரமா” இக்கிலன். ஆற்றுக்கமயாலே புறம்புபோகுமாட்டுக்கிலன். (எதுக்கிது) பசியில்கிடையாத சோதிவன்றிய. (என்னி துவிவன் னிதுவன்டேனு’ ஒப்பித்துக் கொடுவாலேவூர்மொ’. காலத்தைத் தப்பிவரவேற்றுக்கீரு? ஸாபாதனஞ்சூல் மேல் விடுவன்டேரு வப்பெது.

மு;— அவராகை புதுத் தெரியுமிசன்செதுப்பிக்
கவராகமுடித்துக் காலிக்கச்சுக்காட்டுக்
கவராகதவின்புறமே வாதுகிண்டீர்
இவரா? துவென்னிது வென்னிதுவென்டேனே. (2)

பதம்.	உடை.	பதம்.	உடை.
துவர் ஆடை	சிவப்பு நிரப்புடையை	கவி	வலியையுடைய
பொன்றை	பொன்றை	கச்ச	கங்கப்பட்டையை
உடித்து	திருவரையில் சாத்திக் கொண்டி	கட்டு	(திருவகையிலோ) கட்டுக்கொண்டி,
ஒரு செண்டு	ஒரு செண்டையும்	சுவர் ஆர்	சுவரோடுதீணக்த
சிறப்பி	(கையால்) சலிப்பித்து கொண்டிசு(திருக்கு முல்களை)	கதவின்புறமே	கதவின்பக்கமாக
கவராக	இரண்டு ட்ராகாரமாக	இவர் ஆர்	இங்கிலோ வந்து சின் நவர் ஆர் கொல்?
முடித்து	முடித்துக்கொண்டு,	இதுவென்டுதுவென்டுதுவென்டே	
எயா!—இரண்டாம்பாட்டு. (துவராகவையித்தயாதி) முற்பொது			

யாதி). ஆனாட்க்கலாகாட்டோவென்ன வருஷங்குரு (ஆற்றுக்கமயித்தயாதி). (என்றிய)-கீர்த்தம் என்றபடி; உங்காரங்கு ப்ரயோஜனம் என்னாற்படி. போது மறுத்துவந்தது-குற்றமானுப்போலே, சின்றதுக் குற்றமென்று விவரித்து “என்னே?” என்கிற ஸ்வரத்துக் குக்கருத்தருங்கிரு (ஸாபாதனிதயாதி).

ஏ;—இரண்டாம்பாட்டு. (துவரித்யாதி). கீழ்ப்பாட்டுலே “எதுக்கிது வென்?” என்று ப்ரணயரோவும் முற்றினபடியைக்கண்டு சின்றதிலையிலே தா ஜெவெரூரு கேஷம்புகாண்டென்டேயுன்டேன் ஒமிப்புக்கட்டு சிற்க, அதிலே பட்டு இன்னுபிருஷ்டியாடுத மயக்கி, பின்னையும் ப்ரணயரோவுத்தாலே சொல்லுகிறுவென்று என்கதி.

“வலிக்கழுத்து” என்று சொல்லியிருக்க, “துவராகமுடித்து” என்னக்குமோ கென்னாவருங்கள் (முற்படவித்யாதி). (சிவப்புதிரப்புடைய)

கார்த்திரீ பெரியதிருமொழி, கல்ப, அதி, ஈபா, கருளக்கிராட்,

கடுத்தக்கு டுபாரமையாலே அதச்சுமீலே ஒருசிவப்புச்சிறப்புடைவைச் சிமிப்பத்துக்கொண்டு வந்தானுமிற்று. (ஒருசௌகண்ணிசெலுப்பி) புறம்பே அங்கூரவண்ணாலோத்துணைக்காசுங்காங்கீலே ஒரு சேஷ்டையும் சிலுப்பிக்கொண்டானுமிற்று. (கவராகமுடித்து) கிள்ளைக்கத்தில் இந்வாணுப்பேரளே குரியைப்புகுஞ்சுமுடித்து தாழ்க்கி, வல்லுடைத்தான் கங்கையிட்டுக்கூட்டு.

(சவரார்க்கதவின்பற்றீ வர்த்த) சவரார்க்கதகதவக்கு) புறமீவர்த்து, தன்னாலும் போகாதே கிள்ளையுமிற்று. ப்ரத்யாஜ்ஞார்ஜுனமல் வாக்காலத்திலேவந்தார்ஜுவர், அங்கூரதைபாலித்துவரவேணுமோ? சுதங்குசுப்புறம்பே, நிற்கவேணுமோ? தன்னாலும் போகாதாயிய வேணுமோ?

ஓ;—கருளக்கொடியொன்றை யீர் தனிப்பாகிஸ்
கருளக்கடமது மக்கில் கிமிர்த்தீர்
மகுளைக்கொடுபாடி வந்தில்லர்புகுஞ்சிர்
இருளத்திதுவென்னிது வென்னிதுவென்னே. (க)

பதம்.	உரை.	பதம்.	உரை.
ஒன்று	அத்விதீயமான	உரக்கில்	கள்ளுகித்திரை கொன்
கருளக்கொடி	கருடத்வாத்தை		கிள்ற காலத்திலே
உடையீர்	நினுபயாக உடையவ ஏ!	கடம் அது	அஸ்ராவித்தியான்
	(அந்தப் பெரியதிருவ தனி		கடமானது
பாரீர்	உடைய) அத்விதீயமாக நடந்தவஸ்ஸவரே!	உருளை	உருளை துகளாம்பட
		கிமிர்த்தீர்	(திருக்குடைய) கிமிர்த்தீர்
			உருளினவரே!

என்றது-வெப்புச்சாய்மீழ்நினைபுடைவ. (கிமிர்த்துக்கொண்டு) குற்றிக்கொண்டு, மயிலைப்பேற்றுக்கைக்கும் கர்ச்சக்ட்டிகைக்கும் தாத்பர்யமென்னென்ன வருளுகிறார் (கிள்ளைக்கத்தில்தயாறி). ப்ரவாஹத்திலிழியார் மரியூப்பேணி சுச்சகடி உத்திரவுத்தாய்திற்குமாபோலே, இவன் ஒருபோக (ஞாக) பாவா ஹத்திலிழியைக்கு ஒருப்பாடு தோற்றி கிள்ளைக்கை.

(தன்னாலும்) என்றது - கதவைத்தன்னாலும் மென்றுபடி. அவளைத்திருப்பதுவளாகில் தன்னமாட்டாளிட்டு. கீழே “வந்துகின்றீ” என்றுவைத்து “இந்தார்” என்றாகக் கிடையாவேன்று வருளுகிறார் (ப்ரத்யாஜ்ஞாருத்யாறி). அந்த கடை, கூந்தேயூத்திருத்தொன்று விவந்தித்தருளுகிறார் (ப்ரத்யாஜ்ஞாருத்யாறி). (கதவுக்குப் புதும்பை) என்றது-சுவரோரை (கூந்தாநாவுக்கும் கூந்தபடிக்கும் காலைவே எங்கூடு.

(க)

பெரியக்கிருமியாழி, டெப.அதி, அபா, கார்பனவுமுண்... கல்லூரி

இதைக் கூட இரக்காலைக் கிடை இல்லம் முத்துக்குள்ளோ
மருளை (பெண்பிறநாகர) ம் விஸ்தீர் புகுவிச்சிடை!;
யங்கவங்காட்டை புகுவிச்சிடை!;
பாடுக்கொடி (மென்னப்) பாடுக்கொடி இதுவென? இதுவென? இதுவென?
வந்து ஸ்டி வந்து [ஞே? (ஏ)

ஷா,—நூன்மூம்பாட்டு (கருளாக்கொடி) ஒக்டப்ரவிக்டாரியிரு
ப்பார் அப்ரலித்தகரைப்போலே வரக்கடவுதோ? (நூன்போகீர்) என்
வூர் பரிசும் வூர் இன்னமாடைய அல்லது வாசத்துமே
பண்ணவேண்டியிருப்பதும் கூக்கிருக்கிறது. (உருளக்கூடம்)
அதிலைதானாக்களைப்பறை நிர்வெப்பது. அன்றாவேசத்தாலே
கிண்ட சுகடம் மூலிகாவு நாழ்த்தலாலே சீறி கிழ்ரத்தத்திற்கும்
ஏது இலக்காய்க்குதாரம்பி போயிற்க.

(மருளை) பெண்பிறக்காரலைய எஞ்சன்ட்ரைப்போலே மேர
நிக்குப்பாயாகப் பண்ணை கநுங்கிக்கொண்டேவந்து மாக்கியிலே,
பிரவித்தாலிருப்பார் அப்ரவித்தகரைப்போலே வரக்கடவுதோ?;
பண்ணைநனுப்பிக்கொடுவேரக்கடவுதோ? சாத்திரிவேவாக்கா கோ?

ஷு—காமம்பஸவுமுடை காரணாம்பி
தாமத் துளவங் ரிக் காற்றேகீன்றிர்
காமனைப்படாதி வந் திலைம்புகுட்டிர்
வமத்திதுவன்னி து வென்னீதுவென்னே. (ஏ)

ஏடு—நூன்மூம்பாட்டு. (கருளாவித்யாதி) கீழ்ப்பாட்டில் வாரலூடிக்
குள்ளே அடியிட்டவைவிலை தயிர் கண்டான் டீகீர் பிருக்கங்களைக் கண்டு
நூன்கு இருங்கவுடித் தங்களைப்பா, அத்தாதக்கங்கே அவன் “குள்ளைப்
போடுவ வகுக்கு-ஒந்துகட்டுக்கொண்டு நுகிற உக்கு உதிர்தோ” என்கிறு
வேன்று வங்காடி.

“கருளாத்தனிப்பகீரி” என்றால்கீத்து அவ்வருகுமீத்தொன்றுகளை காடு
கூடுமென்று தாக்கப்பமென்றாக்கிறார் (எல்லாவித்யாதி). கான் உங்கள் வீடு
கிள்கு கூடியிட்டுவா, என்னை கருள்பட்டகங்கள் சொல்லுகிறதென்றாலும்
பரப்பாத்திலே “உருளாவித்யாதி” என்றால்வகுக்கிறத்தாக்குமிறுார் (அதிலைதோ
த்யாதி). அதாவது - நிற்குமிகுமிலை வருகி; சீதுபுயட்டுக்கருகை வாரலைம்.
இது உண்கு ஏடுபோய் பிடித்து உண்டென்று கலுந்துவரக்.

“மருளை, மருளப்பண்ணும்பாட்டை-பாடுக்கொண்டு” என்றாவித்து அர்
தத மருஞ்கரூர் (பண்ணிப்பாடி). (அனுப்புக்கூட) பெண்ணப்பாடுகூட... (ஏ)

காலதூத பிரீர்சினுமோழி, கங்கி, ம-கி, க-பா, நாமம்பலவுமுன்று.

பகும்.	உணர்.	பகும்.	உணர்.
நாய்பலவுமூட்டு எங்கள் ராமக்களைப் படித்து	நாய்க்கள் என	இராக்காலத்திலே	"பீர்மத்தேடுவென்று எ
ஒட்ட ஒட்டய காமன் என	கூறும்படியாக	"பீர்மத்தேடுவென்று எ	பாட்டைப்பாடுக்கொ
நாசம் நம்தி ஒன்றுதூம் சூழறவில் எத் தீய்மாநாராய் பாடு	எனே,	ஷா	ஷா
தூங்கத்தாம் திருத்துமூர்ப் பாஸியா வர்தா	(அரைணயழித்து) வந்து	மிக குக்கதுப்படி [கே இல்லம் அகத்துக்குள்ளே	மிக குக்கதுப்படி [கே இல்லம் அகத்துக்குள்ளே
நாரிசின்றி வாலித்துப் போராதின் புத்திர் ப்ரவேசித்திடே!	ரிட;	திருவெ? இதுவான்? இதுவான்? இதுவான்றே?	திருவெ? இதுவான்? இதுவான்றே?

வ்யா;—காலாம்பாட்டி. (நாய்பலவுமூட்டு நாரைணக்கிறி) “இன்னூக்குசேல்லுக்கு இன்னூக்கு சேல்லுக்கு என்று கீழடைத்தபேருக்கு எல்லைப்பட்டோ? சொல்லவேண்டுமோ? கீச் சூர் பொது வல்லோ? நீர்நிரபேசுறவுல்லோ?.. (காமமித்தாதி) கவக்க வருவார் மாளிகைச்சாக்கு நாற்றத்தோடேயோ வருவது..”

(காமனைனப்பாடுவந்து) ராமன் பாட்டாலே பொன்னளை

அடி;—காலாம்பாட்டி. (காமமித்தாதி) கீழ்யாட்டுவே மருளைக் கொடி பாடினபட்டுச்சொல்லுகிறவிடத்தில், “பெண்பிறந்தானை யென்னாம் பிசகே ந்துமுன்” என்று ரொவர்க்கேட்டு “நான் உள்ளெய்ஸ்வதுவேறு அறிவுணு” என்று சின்றகொண்டு பெருந்தானத்திலே பாடத் துட்கிளுன். அதிலே ஈடிபட்டு யாமிமார் முதவானுரதிய இப்படி பால்வாருண்டோ என்று அதுவே குற்றமாக்கிச் சொல்லுகிறுகின்றது என்கதி.

நாராயணபத்துக்கு பங்காவரிலும் எமாஸபலித ஜெளைப்ப்பத்தைப் பற்ற ஏரு தாத்பர்யாருளிக்கிடுப்பது, தத்பஞ்ச எமாஸபலித பரஷ்வத்தைப் பற்ற ஏருஞ்சிரு (நீர்நிரபேசுறவுல்லோ) என்று. “யித்” என்கையாலே துள வத்துக்குள்ள பரிமாசமேயன்றிக்கே, பெண்களுடைய கொங்கைத்தலத்தின் கோயில் சாங்கு சாருங்கின்றதென்று சொன்னாலும் தோற்றுகையாலே அருளுகிறார் (கலக்கவித்யாதி). இங்கே கவுச்சுலாரும் பொது இட்டமானை சுருங்கே கிருக்கவேண்டுமென்று என்று கருத்து.

இப்படி அவன் “குதிகள் எனத்துடங்கினால்” என்று மிகவும் மருளேற்ற வேண்டுமென்று பாடத் துடங்க, அதுநாலும் அத்தார் அறிமில் குந்தமாமேன் த அதுக்கு வெறுக்கிறுகின்ற தாத்பர்யமருஞ்சிரு (காமமித்யாதி). (ஈ)

பெரியத்துமோழி, கா-ப, அ-தி, இ-பா, சுற்றுமக்கும்தாழ். ஈடுகூ

வருத்துமாபோலையாயிற்று, இவனும் உடுபுதேதினையி. (ஏமத்து) அரசையித்துவருவது அதாமுகையாரன்றே? பூரணராயிருப்பார் அழுத்தைக்காப்போலே வரக்கூடவதோ? கலக்கங்குவர் அப்பளித்து மாகவன்றேவருவது; அவனுமித்து வரவேலூமோ?.... (2)

மு;—சுற்றுமக்கும்தாழ் சுரிகையணைத்து
மற்றும்பலமாமனி கிபான்கோட்டனித்து
• முற்றம்புகுந்து முறுவல்செப்து சின்றிர்
• எற்றுக்கிதுவென்னிது வென்னிதுவென்னே. (3)

பதம். உரை. பதம். உரை.

குழல்	திருக்குழல்களானங்கள்	போன்	திருவபொண்டினையும்
சுற்றும்	பிடிகையக்குறிலும்	அணித்துவோல் சாதி திக்கெண்டு	முற்றம்புகுந்து எங்களகந்து முற்றம்
தாழ்	தாழ்த்தலைய, (அழுகுக்குடலாக)	முற்றம்புகுந்து எங்களகந்து முற்றம்	ஒன்றே புகுந்து
சுரிகை	உடைவரை,	முறவல்செய் மந்தங்பிதம் பண்ணிக்	கொண்டு
அளைத்து	நரித்துக்கொண்டு,	தி	கிள்ளாலிக்கிறிர்;
மற்றும்	மற்றமுள்ள	எற்றுக்கு	இது எதுக்காகி;
பல	பலவணகப்பட்ட	நின்றிர்	முற்றுக்கு
மா	பெருவிலையனுண	எற்றுக்கு	இது எதுக்காகி;
மணி	உத்தங்களால் சுமைக் கிடு என? இதுனன்? இது என்னிரே.	கப்பட்ட	கப்பட்ட

• ப்யா;—அஞ்சாம்பட்டு. (சுற்றுமக்கும்தாழ்) மயிர்முடித்து அதில் கிப்பானமையாலே, சூழிஸ்பிபனுதீ வந்தா குயிற்று. (கா-கையணைத்து) உகப்பார்க்கும் உகஜாதார்க்கும் கருவி ஒன்றுமிற்று. சுத்ருக்களை ஜிருதுண்டமாகவிட்டு முடிக்கும்; அஞ்சாவை அழகாலே கொல்லும். (மற்றும்பலமாமனி) அப்பண்டோல்போலோக்கச்

ஆரு;—உஞ்சாம்பட்டு. (சுற்றுமிதயாதி) கீழ்ப்பாட்டுவை காப்பினான் பாட்டு யாட்டுக்கு இளையாட்டு, இப்படி பாட்டுக் கதென்னக்கிசால்லுவை யானே, அத்தைவிட்டு, சிறுப்பின்னப்பகுவும் தோழற எட்டிவேட்டுத் திருக்குழலோடு யென்றால்தியிட்டு முற்றத்திலை போகப்பெற்றத்தாலை குத்தர் தத்துப்பும்தூல்வெப்பது ஸிற்க, “இவீங்குத்தாங்குத்தலேயும்தூல்வெப்பதனை; இதென்ன?” என்று அந்தக்குழம் வெறுக்கிறவேன்று வர்க்கி.

கிடிது “கங்காக்குத்தாங்குத்தலை” என்றிருக்க, முக்கீது “குத்ததாங்குத்தலை” என்னக்கடி மேரவென்ன வருத்துமிழு, மயிரித்யாதி). (கருவி) ஸாதாம். இப்போது கா-கைக்கு ப்ரயோஜுகமென்னன்ன (புதுப்பணக்காதி).

காலம் பெரியதிருச்சிமாழி, கா-ப, அ-தி, கூ-பா, ஆனாமரும்.

சொல்லுவதைப்பாலே அதுவும் அழகுக்கு உடலாமத்தின். பெரு விளையறை சத்துக்களையுடைத்தான் திருவாபரணக்களைச்சார்ந்து.

(முற்றம்பகுஞ்சு) (க) “ஏன் விசீக்ஷீங்கால் - கல்தத்தாவ வ்யதிஞ்சிட்டத்” பேசுவே. (முற்றமித்தாதி) புக்கவயவுப்பாக்கு மரணமில்லை என்ற யென்றிருந்தாலுமிந்து. (முறுவங்ரெட்டு) எங்களையும் கோர்க்கித்தால்கீழு உணர்கு இதுவிவரத்திற்காவதும். (எத்துக்கிடு) மயிர்முடிபேனுடேதவுவேநுமோ? அப்பத்தேட்டு வரட்கொஞ்சுமோ? மிகவே வெற்றிகொண்டாடி சிற்கவேநுமோ? (க)

ஆ;—அனுமாந்திரமைய மக்கொழியக்

கனுயீதார்கொத்த வில்லொன்றுக்கொயேந்திப்
பேர்குரிகுக்காயாயும் பார்த்துப்புக்கீர்
ஏனோக்கள்முன்னென்னிது வெண்ணிதுவிலன்டே. (க)

பத்து.

உரை.

பத்து.

உரை.

அதுவுகும் கோரக்குண்பாரான கு	ஏந்தி	ஏந்திக்கொண்டு,
கேட்கால்களும்	போகுர்	பேர்குமவர்களையும்
அவர்களும் பக்கனின்சிரகும்	இருந்தாக்காயும் இருக்குமவர்களையும்	
அங்கு ஒழிய இங்கின்ற்கே வெறி மார்த்து	(மென்ன மென்னப்)	
தந்திலைக்கட்டு,		பார்த்துக்கொண்டு
கனுயது வெக்கிருப்பதமாய்	புகுதிர்	உங்கோ புகாவிஸ்தீர்;
கொற்றம் ஜப்பாய் வாசகமுயா	ஏனோகள்	போக (ஜாக்) விரோ
நீ	ஒப்பற்றதுமான	[முன்]
விள் குங்கு	ஒரு தத்தளை	முன் திகார பிருப்பார் மு
கூ	திருக்கவயலே	முன் கூது என்? இது என்னே? (க)

இந்தனை ரூப்பினேயேடே வருமான் முற்றத்திலே தீற்பாடையென்? உங்கோ புக்காமெல்லன்; இவ்வொப்பினாக்கு அவர்கள் ஒப்புமிட்டாலிருப்பு உங்கோ புகுங்களைத்; என்ற பார்க்கிப்பி கனுந்தான் அதயதிலாரபேசுதாரப் பின்னால்போலே கிள்ளுக்கொகிழர் (க (கு) எத்துவித்தயாதி). உங்கோபுகப் போலே முற்றத்திலே கிறப்புறைக்கு முதலால்வர ப்ரகாங்கபெண்ணை வருஞ்சிருர் (புக்கவித்தயாதி). “மரணபயம் இந்தாளிலே உங்கோதோ ஜீவித் தோப்பு, இனியேலைத்துக்கீரு உங்கைது?” என்றுவாச்துங்காயிருப்பாலைப் போலே “கந்தவைக்கூடத்துப் புறத்தின்னெண்முடிலை கீட்வாதே, முற்றத்திலே இவ்வெப்பாற்றுத்துக்கொண்டு நிறப்புறைக்கு முதலால்வர” என்றுவித்துக்காடையை கூறுத்து. அவன் முறுவால்தானே இவ்வகூக்கு அற்குமருபேண்ணாலுமைக்கு உடலாகித்ததான்தருஞ்சிருர் (வங்களையுமித்தயாதி). (சிற்காங்குஞ்சுத்தயா) என்ற வகுக்கால், “கொங்கபோதுதப்பாடே வந்தவாகாத்தா” என்றுகீழ்க்கண்டு (க)

பெரியதிருமொழி, கா-ப, அ-தி, கூ-டி, ஆனாயரும், காக்க

எ-யா;—ஆனாம்பசட்டி. (ஆனாயரும்) உம்மையியாழியச் செல் வாதார்க்கள்திருக்க உதவுவது, வ்யதிரேக்கத்தில் முடியும் பதார்த்த க்களையன்றே நீர்க்காலிட்டது. (குனையதோர் கொற்றவில்லை என்று ஒசுபேசுகிறேன்) ஏம்புதுத்து வளைக்கு ஸ்ரீவர்யஸ்ரீகாமான வில்லை எந்தி. புரணமிடிபுக்கல்ஜூயகங்களின்ஸ்ரலாமிகாண்டுவரவேண், என்ன.

(போகுறிருந்தாலோபம் பார்த்து) உமர்கு மூண்ணடி தோற்று திரு. இருந்தாலூரூபம் போகுறையும் விதவியாகிறே. (ஏனோதன் முன்) சத்ருக்கள் மூன்பே. உமக்காசையில்லையிறே. பழிவிளைக்கை

அநு;—ஆனாம்பாட்டி. (ஆனாயரிதயாதி) தீழ்ப்பாட்டில் முறைவாலே விகும் வடிவல் தலையெலித்துநித்தி, “தப்ரகுணம் கானுதாவையென்றாம்வகைய் கப்பண்ணலூவது வில்லீதே” என்று, (க) ‘‘ஏவ்வாற்றய - சாப்யாகய’’ என்று கைகள்டாராகவயப்பே, ‘கலைப்பிடித்து உள்ளே புக்கடவோம்’ என்னும் சங்கையின்றிக்கே, இருந்தாலூரூபம் போகுறையுமென்னுடை புகுதீர் நீர் இங்கே ஆனாக்கிக்கவருகிறீர்; சங்கமாக்கம் உமக்கு அங்கேயிருக்க, புகுவானேன்’ என்று வெறுக்கிறுகிறேன்று எங்கதி.

“ஆனாயரும் ஆரிகாலும் உம்மையியாழிய அங்குற்றக்” என்றங்கையும் திரு வுள்ளங்பற்றித் தாத்பர்யமாகுஞ்சிரு (உம்மையிதயாதி), வீவரங்கள் (வயதிரே கத்திலிதயாதி), நீ, சொன்னபோது காராதிருக்கபும் பினாழ்த்திருந்த எங்களை ரக்கிக்கீவத்தாயோ? என்று கருத்து. உமபுவாத்தரனாயில்லை என்னாற்றுக்கையும் வில்லூராய்சின்ற அழகில் ஈடுபடுவேற்றுமென்று அவன்வர, இவனுக்கு அதுவே குற்றயள்ளி, யுத்தரங்கத்தில் வேண்டின செயலை அந்தரங்கத்திலே செய்யாக்கிறும், அது என்னபிழென்கிறுகின்றது தாத்பரம். (புரணமிதயாதி).

பழிவிளைக்கீழ்ப்பொகுறையும், யேல்டடக்கிறகார்யமாய் இருக்கிற எந்தாலும் முச்சாகுறையும் பள்ளத்துப்புகுக்கயாலே, உன்க்குக்கள்னும் ரெஞ்சும்வங்கை ஓடிகிறதென்று சொல்லுகிறுகிறேன்று விவகூற்றத்திருக்கிறோ (உமக்கிர்யாதி). ‘தக்கள் தங்கள் கார்யக்களுக்குப் போனாலும் இருப்பாருள்ளவிடாக்கிலோ; இது மும் குந்தாகவேஷாயோரி. சீ ஆறிபாபேபாபுத்தாபுத்தான்’ என்று பூரவிவாயர, இப்போது அவாகாசு எனேவருஷக்கல்லதுக்கோ? எங்களைப் பொடியடைவதும் என்றனதேவருவது’ என்னும் பாவத்தாலே “ஏஒனுக்க முன்” என்கிறுகிறாதகுருவிறோ (உமக்கிர்யாதி). (க)

காந்தி பெரியதிருவிமாநி, கா-ப, அ-நி, எ-பா, மல்லேபிபாருந்,

ஈடு வேண்டுவதே தமிழை உள்ளது. (என்னிடுவிதயாறி) வயதிரோ
த்தில் முடிவார்க்கண்ணாலே சிறையுவது. பிரசாயிதீபக்கல் ஆயுதத்
தோடே வரவேணுமோ? இடமறிச்சுவிருவானாலும் துவக்குவது. (ந)

மு;—மல்லேபிபாருந் திட்டேன் மக்கவானீர் ।

அல்லேயறி தோம் துங்கானத்தின்சருத்தைச்
சொல்வாதொழிலிர் சொன்னபோதீஞ்சுவராரி;
எல்லேயிதுவையளிது வென்னிதுவென்னாலே. (ஏ)

பதம்.

உறை.

பதம்.

உறை.

மல்	மல்லர்களோனே;	சொன்னபோ	அப்பு குதிப்பட்டி;
பொருத்	போர்செய்த	தினால்	சொன்னாலும் கடு ஓடபடி
திரள்	திரளை;		
தோன்	பு(ஞ்ச)ஞ்சனையுடைய	ஏரோ	வருவிற்குவில்லை;
மணவானீர்	மக்களைப்பின்னாய்!	எல்லே	இதோராஸ்சர்யமோ;
நும்	ஏங்குறைய	இது என்	எவத்தக்கரான கீர்ய தந்த்ரங்கூப்போலே
மனத்தின்	ஷங்குதயத்திலுள்ள		காலங்குறிப்பிட்டுப் போகிறதென?
கருத்தை	அப்ப்ராயத்தை		
அல்லே	கேற்றிரவு (கும்ப்பலே ஏதுக்குப்போவேத)		
அநிக்தோம்	அநிக்துவொன்னேயம்;	இது என்	கந்தங்காலத்தில் வா ரைதொழிலிடுதன!
சொல்வாது	(இங்னுபாலுவருவை இன்னுக்கு குறிப் பட்டு) சொல்வா	இது என்னே	இரப்பாதவுப் போலே ஒப்புயாய் நிதிக்க படுதயன்? (ஏ)
ஒழியிர்	போகிற்கிலை ; [மா]		

வ்யா:—ஏழாம்பாடு, (மல்லேயித்யாறி) மூர்த்தாவிகுப்பா
ரன்னாலே உம்முடி, சுசூவிக்கு இட்டுப்பிறைக்கவர்கள். ஆகையூடு

நடி:—ஏழாம்பாடு. (மல்லேயித்யாறி) இத்பாட்டுடே எங்களுக்கு
அவத்யத்தை விளக்கவேண்டுமென்று வகையினால் குத்தப்பிசொல்ல, இனிடைது
கு மறுமாற்றாமுன்றேவன்று காந்துவிடால், “கிட்கன் இத்தனை வெறு
க்க நாம்செய்தகுற்றகிமன்! என்றுகேட்காட்டாமலிருக்க, அதுபொறுக்கூரா
டாதே விஸ்வழியே தானமுகிலை தங்களத்து ப்ரயோகம் விழுகின கோஷ
காரணத்தையும் சொல்லுவது கொன்று வங்கி.

“மல்லேயேடு பொருத்தாக்கன்டுதேவீரையுள் பயணவாளப்பின்னோ” என்று
அப்பாத்தமாய், உபகாரதாதபர்மாருகுமிழர் (முகு—ரித்யாது). “அல்லோ”

வெளிவித்துமோழி, கா-ப, அ-தி, அ-பி, புஷ்டாவாக். சுமுகந்
யார்க்குக்கிணட்டாதிரே, (அங்கேயித்யாதி) இறவாகைக்கிர்போகே
“கிளைவாக்கும், கெய்கொன்றுமாயிருத்து” என்ன மிட்டுமிக்
கோட.

(வெள்வாதெழுப்பிர; சொன்னபோதினால் வரி) உம்மை தீர்
இந்தால் காக்கத்தாக் குறித்தோபோவது. எங்களையறிந்தால்
சோஞ்னபோதிலேவர்யேண்டாவே? (எல்லே) உறவுமுறையாலைப்
போலே கிருக்கிற்கிறதோன். இந்கேவாரீர். (இதுவிவரிது)
உம்மை கிருக்கிறவேண்டாவே?, எங்களை அநிபவேண்டாவே?

முடிபுக்காட்டாவம் பிடித்தாட்டும் பக்கிடிர்

ஒக்காலங்கள் சாமுகமுத்தோன் அமல்லோம்

தங்கார்பலர்தேவிமார் சாலங்கட்டிர்

எக்கேழி துவென்னிது வென்னிதுவென்னே,

(ஐ)

பதம்	உணர்.	பதம்.	உணர்.
புக்கு	பெட்கையிலே ஏறப் பதென்றும் அல்லோம்	ஒரு சாக்காகவு மெண்	உப்பிலீலோம்;
பாய்க்கு,		உம்புக்கு	(உமக்குத்) தகுக்கிருப்
ஆடு அரகும் படமெடுக்காடா கிண் தக்கா:	நகாளிய நாகத்தை		பக்காங்கு
பிடித்து	பிடித்து	பலர்	ஆங்காற்காலமான
ஆட்டும்	(அநன் உயிர்வாழும்பு டு) ஆட்டுன	ஓவும்மார்	மாலிவெளினா
புனிதிர்	பு(நா)வக்த்தியை யு ஸடயவரே!	சால்	பெரும்பாலும்
ஒக்காலங்கள் இப்போது		உடையீர்	பட்டங்கட்டு வைத்து
யாக் காங்கள்			உங்கிடீர்;
உமக்கு உமக்கு		எக்கே	இது என்ன எந்தும்!;
முன்பேகலக்கிற ராத்திறிலே தாடுன, காரல்ஸ்டீரி கலாஸ்பாம்ருக் பாகார்த்த		இது என்ன? இது என்ன? இது என்னே?;	
யாக “முகுட்” என்றுபாராதே ஸாகுமாரமான திருக்கோள்களைக்			
கொண்டு அவரிக்கூட்டு மதிழ்ச்சுறுவுமென்றுபோக ஒருபட்ட கள்ளத்தன			
மறிக்கொடைமென்கிறுவென்று விவகுவித்தகுக்கிருர் (இரவித்யாதி).			

“உம்மைஅநிக்கால்” என்றுதக்கு காஸ்ட்ரிகள் பக்கல்போகவேற்று
மென்று மறைத்துக்கொண்டிருக்கிற கபட்டான்தியிலென்றுடி. “எல்லே”
அன்றும்போதிக்கூக்கு இத்தாத்பரம் மருங்கிருர் (உரவித்யாதி). (வாரீர்)
வராதே போன்றென்றுடி. (ஐ)

காத்தி பெரியதிருமோழி, கா-ப, அ-தி, கா-ார், ஆட்டாக்காய்

வியி;—எட்டாம்பாட்டி. (புத்தாக்கம்) ப்ரமாதத்தாலே காலிலே தட்டுவையள்ளிச்சேக அதின்போலோயிரு வாறாவைமான செயல்களன்றே நீர் செய்யால்லை, இடையர்க்கும் இடைச்சிகளுக்கு முன்டான உண்ணத்தில்லே நீர் கத்தபா (ஏ)காரப்பா பெரியது வது. (கீர்த்தாவல்கள்) எனக்கு ஒருளை பொழியவும் வேறே சிலகு ஜ்போவிவன்றங்கள்; அதிகள்லாம் புண்ணடக்கங்கள் கிடிக் வார்த்தையன்றே என்கிறோன்.

ஈன் வேறோயும் கெவரை அறிவேனினுடையன்; உமக்கு ஸ்த் ருமாராயிருப்பார் பஞ்சமிக்கீலோ? இது தங்கினக் கொண்டாட மலைகளன்றே அவர்கள், (ஏக்கீக) இதுவில்லை கஷ்டமோ? ஸாறா ஸங்கரீச் செய்யக்கூடவரீ இங்குவாட்கள்கி? குறைவதற்கு நீர் இங்கு வாட்கிறன்? மேன்மையுடையர் வாக்கடலோதா? (ஏ).

ஆ;—ஆட்டாம்பாட்டா வாரோடு கிழேப்பக்

கட்டக்குராவையினை கோயனப்பின்னாம்
தேடுத்திருமாமகள் மன்மகள்கிற்ப
ஏழபி துவன்னிரி துவென்னிரி வென்றே கூ?

பதம்.

— உணர்.

திருமாமகள்	பெரிய திராப் பாகும்
மன்மகள்	ஸ்ரீபூமிப்பிராட்டுயும்
தேடுத்து	தேடுத்திராவையுக்கா,
நீபோப்	நீ அவர்களை அரங்க போம்
ஆய்மாவரோப(ஏ)குண்களான கி	
①	காப்பெண்களோ
கூடு	வைப்புகோட்டு[கீ] இது என்? இது என்? என்கிறோ. (க)

ஆர்;—எட்டாம்பாட்டி. (புத்தாக்கம்) “கென்னபத்தேய வாப்போ மோ? ப்ராமாதிகத்துக்குப் பொறுத்துக்கூடாள்ள வெண்டாவோ? கான் இந்த வைகாலூநைத்திலே ஒருப்புக்கவனே? எனக்குவேறே சிர்தானுள்ளடோ உங்களையாறியோ?” என்ற சிலவிநயபால்தொங்கோப்பங்கள், அவ்வார்த்தைகள் போலுமிக்கத்தக்கங்களைக்கயாலே கொங்கு கொங்குப்போன்ற எங்கதி. (இதுதன்னிலை) எங்களையிட்டிருக்கிறதேவது. விவரணம் (பேண்வையித்தயாறு).

விடம்—ஒன்பதாம்பூடு. (ஆடியங்குத் து) (திருநாயகர்ஜன் மன்றம் உள்ள தெடி நிறை) (க) “அகலகில்வேணிதையும்” என்று அவர்கள் ஆகையாக்கி தீர்த்து “அப்படவோரோடுகூடி அடி அகச்சு குருவை ஏனை கீழ்க்கண்டுமாப்படுவதோம்” என்று துக்குக்கூறுத்து—அதுவரத்தை சொல்லுவர்களாக விடுவத்து, “வியத்தோடுத்தாலும் தியாதவர்களின்று கூட, உஸ்தீக்கிகாவன்¹ கார்யமின்றிவிட்டு மிருப்பாக்கம்போல் விடுதலுடைத் துவது”. என்று சொல்லப்படுகான்; “இவ்வரத்தை சொல்லுத் தலைக்கட்டினால் விண்ணம் தனக்கு அவசரமாறும்” என்று பார்த்து அதுக்கு முன்னே காலைப்பிழுத்தான்; (ஏது) என்று—தோழியெய்யார்த்து “கீயன்போலும் சூழவிட்டுக்கொடுத்தால்” என்கிறுன். அவன் அதுக்குப்போலே சிலவிசையாதிப்பாலங்கள்களைப் பண்ணவினால். (இதுவின்) காலைப்பிழுத்துக்கிறதென்? மார்வத்திதழுத்துக்கிறதென்? வாயிதுவிரலென்கிறதென்? (க)

இல்லை க்ஷமவக்கங்களைக் கண்டு மாதிரியாய்வு
என்றுபோடுதலுடையதை திறத்தைக்
கல்விந்மனித்தான் கல்யங்கிரான்னமாலே
இந்தித்து பிரபுவர்க்கு மறியிருக்கிற

திரும்புகூட்டுவர் திருவாழகனே சுரணம்.

பதம்.	உரை.	பதம்.	உரை.
அல்லி	நாதுகளையுன...ய	வாணினை	திருக்கணக்களையுறுப்பு
கமலம்	நாமாறுப்படுப்புபாகந்த		கண்ணப்பிரானை

அரு) — ராண்பதாம்பாட்டு. (ஆயிதயாதி) கீழ்ப்பாட்டுலே “பலதேவிமர் சாலவுகை—யீர்?” என்றுவிதுக்கு வழியிண்டோ? நீங்கள் ரோஷ்ட்தாவே கல்பிக் கிறவித்து விடுவிடுவே?” என்றார்; அதுக்கு “கிழ்ச்சாபாமிதிகளையுக்கிட்டு எங்களை விரும்பன்றில்லையோ? ராண்கரீஸ் பண்ணினதுபொட்டுயோ?” என்று மூதவி ததுவிட்டிவருவதுமின்று அதுதைசுத்திசொல்லி ஸம்போதிக்கிறுகிறதென்று எங்கதி.

“குருவைத்தீர்ந்த கோமாப்பின்ஜாப்” என்றுவம்போதித்து, மேலெருவாட்டுத்தயும் சொல்லாதே, தொழிலை வீம்போதிக்கூடக்கு ஸ்கதியருள்கிறார் (வீதிரேத்தால்தயாறி). வீழாதிப்ரஸ்வக்கத்துத் தெளியிட்டிருப்பார் (மார்வத்தித்யாறி). “க்ரீக்கரூபானாக்கீ - உரோவிக்யாத மங்கரம்” என்கிறபடியே எழுதிக்கொள்ளுகிறேன், காவில் பெருவிரலைக்கவுகிறேன்” என்கிற உத்திகளைன்று காந்து. (4)

(க) கிராம குடும்பங்கள்

கறுக்க பெரியதிருமொழி, காப, அ-தி, கா-பா, அவ்விக்கமலம்.

அங்கு	அங்கு	தோன்	திருந்தேரங்களையுடை
ஒருப்பகு	ஒரிடைக்கி	கலியன்	குழ்ளார் [யரான]
எல்லிப்போலூ இராக்காலத்தில்		தோங்கன	அருளிச்செய்த
ந	[பேசினா	மாலை	சப்தண்டர்ப்பஸ்ருமான
கஷ்டம்	பாணை கலங்கராப்		பீபத்துப் பாட
கூடல் திறக் கெறப்பவர்த்தை வீ			நடையும்
நை	நையமாச,	கோல்லி (வாய்லே)	கோல்லி
கங்கில்	யலைங்கைக்காட்டி துபு	துதிப்பாரவர்	எம்பெருமனை ஏந்து
வெளி	அதிரவித்த (பலமு கைய)		மாக்கள்
			துவர்கள். (கா)

வீடு;—பத்தாம்பாட்டு. (அவ்விக்கமலக்கண்ணோ) அரைக்கு கூம் மாத்திரிந்தில் கண்ணுக்கூமிலை மிகும்படியான நோக்கையுடைய வன். (அங்கோராப்பகு) அவன்தன்னை நூறுபட்டினி கொள்ளுமல்லாமல்து. (எல்லிப்போலூ மூதாடுப் பூ-நிறத்தை) வீக்குவாரில் வாதாலுத்திலே நடுபட்டு உரைத்த மழுமாபாரதப்பரப்பை. (கல்வின் மலிதோன்) விரயாதி ப்ரஸங்கங்களுக்கிடைவாம் பாடாற்றின தோன் யல்லையுடையவர். (சொல்லித்துதிப்பார்) ஜிவருமடையபா(ஏ)வ வஞ்சுத்தி உண்டாதிறை. (துக்கமிலக்) அவன்தான்வந்து மேல் விழக்கீசுப்பதேயும் இவர்களுக்கு பா(ஏ)வபக்தம் கணத்திருக்கசெய்தேயும் ஏற்றுக்கொண்ட வைக்கல்பம் குலையாதபடி கின்றதோருக்கிணியுண்டிரே. இதுகற்றார்க்கு அந்தமிருக்கில்லை. (கா)

பெரியதிருமொழி திருவடிகளே சரணம்.

பெரியதிருமொழி பத்தாம்பத்து எட்டாந்திருமொழி முறைற்று.

ஐநு;—பத்தாம்பாட்டு. (அவ்வியதயாதி) "ஓர்" எனதாக்குததாதபரவும் (அதூபட்டு வியதயாதி). "நிநத்தை" என்றதுக்குத் தாதபரவும் (விலக்கு வரிதயாதி). ஏவன்கலியால் மாதிரி கொண்டவர் வார்த்தையாகோலே, ஈர்வானையும் பரதந்தராக்க வங்களுமேதோற்ற விசைவித்தாகென்று தாதபரவுமருங்கிறார் (விவேதயாதி). (கா)

ஒரீயர் திருவடிகளே சரணம்.

பெரியத்திருமொழி, கா-ப, க-தி, புள்ளிருவிள் பாவேசம். கல்லூரி
ஆழ்வார் திருவடிச்சோசனம்.

பத்தர்மபத் து ஒன்பதாந்திருமொழி
புள்ளிருவிள் பாவேசம்.

*விடு—புள்ளிருவிள் பாவேசம். (க) “ஷடல் கூட்டுள்ளர்
தல்” என்கிறபடியே முன்பு விப்பலேஷமாய், அந்தரம் ஈம்மலேஷ
மாய், அது தாண்மீசுவேஷாக்தமாய் சின்றது. ஆப்ராஹமகரைப்
ன்டு அவன் வருமளவும் கண்டு ஆறுமிகுநக்கில்வாண் குத்தடி ஆகை
மிகுத்து, இவர்கரமப்சாப்தி பத்துத்தடிமாயிருக்கிற இவள்தகைசலைய
அநுஸந்தித்திருக்கிற சிருத்தாயார் “இவளாபத்துக்கு இரையிடு
வதோ? அவனை அதைப்பெற்றா? ஸாராச் சொல்லுகிறபூழியைப்
பரிசூரிப்பதோ?” என்று பார்த்து, “இனி அவிநுத்தமாகப் போக
லரம் வழியென்” என்று சின்றத்து, “மிழுக்கணல்வேலேனு? சின்றத்து
கார்யக்கள்செய்து தலைக்கட்டுமொன்றேலேனு? குணவானல்வேலேனு?

(ஆ)—புள்ளிருவிள் பாவேசம். இத்திருமொழிபிலே உடைய் நலை
யெடுத்திருக்குக்கயாடிலை காரைப்பிடுத்து ஈம்மலேஷமித்து, * அங்குக்கமலைக்
கண்ணாகுய் அவனிருக்க, மீனாவும் இத்திருமொழி துங்கி “யன்றிலக்கு
பாரத்து” என்றுமளவும், விப்பலேஷமாண போதைக்கு ப்ரகூக்கி யென்
வன்னை ஏற்றுக்கிறார் (ஷடல் கூடலித்தயாதி). “யான்முடைத்து” என்
றதுலே “ஆல்லில்தான் யாத்திரின்டை” என்றத்தாலே ஈம்மலேஷமந்தந்து,
அது ஸாத்யிக்க வேறுஞ்சிமன்ற பிரிய, ஈரடல் தலையெடுக்க, அத்துத்தத்துவி
ந்து ஈம்மலேஷமிக்க, அது தானும் ஆதியாதரமென்றால்து பிரிந்திருக்க,
அந்தரம் (க) “பொள்ளும் சீசுவடிமேல் போதனையப்பெற்றிருக்கி” என்று
இயங்வாய்விட்டு ஹர்ஷஷ்கருப்படி கடந்ததன்னும்படி இருஷ்மீகம். (உணர்து)
ஈம்மலேஷம் ஸாத்யியா ஏதன்றாலை.

அதில் இத்திருமொழிக்கு பாகிபாத்யத்தை அருளுகிறார் (ஆறுஶ்மீத
யாகி). (இவர்கரமப்ராப்தி) நெயக்குநூல்தூ கரமப்சாப்தி. (இனாயிலைக்கூலா-அ
பட வேண்டா இவன்கீகீ. அப்படி சொன்னால் ஆற்குணை மிகுமிக்க, (அவை
குத்தமாக) என்றதுந்து பரு(நூல்), கோபுபட வேண்டா இவன்றுல் அதை
யைப் படுக்கந்து புறப்பதை; கோபுபடந்தை பென்றுஷம் டட்டு
விடுயம்; அவனை அவைநூப்பத்தால் அஷட் ஏர்ஜாங்காங்கயபாலை அதுபும்பூக்கு

தாங்க-அ பெரியதிருமொழி, கா-ப, கூ-தி, க-பா, புள்ளந்தருவாகி.

வட்டமாகவிலே துவக்கவன்வண்ணார்களே? என்று கிளாத்திருக்கிற யோ” என்றுவோரத்தில் ஆற்றுமையுடையாலே ஒலாரும் சொல்லிக் கூப்பிட்ட பாசுரத்தை இவனுடைய வ்யாசத் துக்கு கிதாப்ராமாக்க சொல்லி, “இவன் இப்பாடை கீழ்மிகுப்பாயே?” என்று இவன் தலைச்சையை அறங்கர்த்த திருத்தமாய்ர் பாசுரமாயிருக்கிறது. *

四〇三

புள் பூருவாகின்றிருள்வதை தூதனீணமானவிலக்கை
நூன் தொரிமன்ற டியுண்ணூப்பள்ளித்த தூக்கமாதனீணங்கெதா
கல்ளாகி ழ்ரேக்காதகாத தலுவெழங்கன் காரினைகமாதர்க்குறுத்தும்
யென்னோதன்யைகுயில்கின்றன மே சொக்கப் பேகவதெந்தைப்பிரானே.

பதம்.	உரை.	பதம்.	உரை.
ஏங்குத் பிரசே	எமக்குவாயியுமாய் உபநாரகனுமானவனே!	பேசுவது	அங்கிருப்புத்தோற்றப் பேசுகிறவிடு,
ஏங்கள் கள் அவிழ் கோந்த	எங்களுடைய மதுவெங்கியான யமிர்முடியையுடைய பெண்ணின்	புள்ளுருவு ஆலி பிள்ளைகளை அனுங்கப் பங்குணும், சங்கிக் நாக்கைகள் வடில் நடையாகி	
ஏதறும் ஏர்க்கொந்தர்	அபி(ஏ)க்ரீவைற்றாதவும் அழகு மிக்க பெண்க ஞாடைய	ஏங்கிருங் வந்த பூதனை ஏள் ஒன் வரி	மத்யராத்ரத்திலே (வந்தசுகம் செய்ய) வந்த பூதனையானவள் [த முடியும்படியாகவும், ஒளிபொருக்கிய ஆங்கி
ஏந்தும்	(இ)ஏங்காதனைப் பழுக் ஏவயின்துண்ணிவையும் (புத்தி பக்கங்குடே)		பக்கான்
பிள்ளைதன் ஏகவிழ் கிள்ளாயேநக் கிள்ளியை நினைத்த •	திருப்பிள்ளைகளுடைய ஏகவிழுள்ள கிள்ளாயேநக் கிள்ளியை நினைத்த போதுவாக்கக் கட்டு மென்றுப் பேரவே (ஆற்கிருப்பது ன்,)	இலக்கை யங்கி உணவை பணித்த வக்கைமத்தை தினாங்கோ	வங்காக்கைய பொருக்கி புதுக்குப்படியாகவும் தெய்தருள்ளீர மிகிக்கை நிருவனங்பற்றியோ?

உடலாவீரன்று, தானே போய்ப் பெண்பதினை அப்போது அறிவித்தனம். (அதிலிருப்பாலை என்று) என்றவைக்கந்தம், “திருமணபே விள்ளசப்பும் செய் தாராவாசியால்” என்று கூட்டுறவு; இல்லாயிடுஸ் “திருத்தாயார்” என்றது கட்டு களியை கூற்றென்றே.

பெரியதிருமோழி, கா-ப, க-தி, உ-பா, மென்றில் மேலிருது. கறிக்கு

ல்யா;—முதற்பட்டி. (புள்ளுருவித்யாதி) கண்கானவிவரங்களை ஆபத்தைப் பொறுத்த மெச்சி இத்தான்றும் பழியாம்த்தலைக் கட்டப் புருசிற்கோ? என்று கொல்லியருசிறுபோ? (புள்ளுரு) “புன்” என்று கிளவுண்டாரிற்று. அவை மேல்லென்சரிக்க, கிளவை கன் அலுஞ்சுவர்களாயிற்று. அப்பழியே புள்ளி அடையாச்சாரந்து, முடையாச்சாய்க்கிகாண்டு மத்தயராத்தந்திலே வர்த பூத்தையானவை முடியும்பழியாகப் பண்ணின. “ஒக்கமதனைகிளைக்கோ” என்றுக்கி ஸிய. (கள்ளிருள்) பிற்கும் பரிஷுபிப்பார்ஸிக்கே காலுமதியாத காலத்திலே பாயிற்றுவந்தது. (இலங்கையித்யாதி) அகலியானது இவைடைய தோளை அண்ணட்கொள்ளுமதுக்கு முன்பு சாவனது கரு அஞ்சி, சோற்றுக்குவேல்மொவும்ஸுஞ்சரிதநு உட முபுவளுத் தாயிற்றுத்திருவது. இவன்டோளை அண்ணட்கொண்ட அங்கீய னானு தன் நிறம்பெற்றது. “வயிறுகிரம்ப புஜிப்பித்தலேவோ” என்று உன் படுக்கை நினைத்தோ கீ ஆறியிருக்கிறது.

(கன்னவித்யாதி) இவன் மாலையையும், மரிசு முடியையும் கண்டு நீர்காதலிக்கக்கடவ வித்தையன்றே இவன் காதலிக்கிறது. (காரிகையித்யாதி) “ப்ராப்தவிஷயத்தில் காதலன்றே” என்றிராதே இத்தைப் பழியாகச் சொல்லுகிற ஹில் வத்சிகாடைய நன்னை யும்புத்திபண்ணுகிறத. (பிள்ளையித்யாதி) “பலவான கன்மைக்கில்கிள்ளாவி மிறே வாங்கவரிது; பாலராமிருப்பார் கைவிலாது நினைத்தபோது வாங்குகிறேம்” என்றிருக்கிறப்போலே ஆறியிருக்கிறவோ? (5)

மு;—

மன்றவ்யங்க்குத்துவத்துவக்காடி மால்லின வேழுமா ரத்தாயர் அன் துக்கெங்கவா நிலைகா த்தவாஸ்வமமிகாலோவதியேன்றால் கின்றபிரானேநின்கட்டுவன்னு நிபிவஸ்தன்னைகிளைகோயில் மூன்றில்லைத்தழுகுங்கையில்கேணும் முன்னைவனைகவர்க்கதுயே.

அநு;—முதற்பட்டி. (புள்ளித்யாதி) ஸ்வாபதேச தாத்பரயம் (கண்காவித்யாதி). (இத்தான்றும்) காலுராள் இவ்விபூநிர்லே கைக்கை, (சில) சுநில்காக்கைகள். “பணித்த” என்றதனுருத்தம் (பண்ணின) என்றது. “ஏன் வெரி?” என்றதுக்குத் தீட்பர்யம் (அக்ரிமித்யாதி). உட்கருத்தை விரேஷ்த ரகுஞ்சிரீ (வயிற்த்யாதி).

(இத்தை) என்றவாச்தரம் “யறந்துவினோ” என்று சொல்ம், “என்னை பிரானே?” என்றத்தைக்கட்டாக்கிறது. “காரிகை மாது” என்றார்களான சுநில்கள்; அவர்கள் கருத்து இன்னைத்தைக்குறுப்பு (ப்ராப்தத்யாதி). (6)

காலை பெரியத்திருமிமாழி, கா-ப, க-தி, உ-பா, மன்றமில் மாணிக்கு.

பதம்.	உரை	பதம்.	உரை.
கின்ற	(கிருமிலையிலே) கின்ற ருளின்	ஆரியர்	பசுக்களின் திரளை
பிரானை	உபசாரங்களே!	எந்த	ரகுத்தருளின
கீன்	விசாலமான	ஆண்டாமலைகா பொருஷத்தூரத் (கிரு	
கடல்	கடல்போன்ற	வேர்	குள்ளம்பற்றியோ),
வங்கு	வட்டாஸ்யுதையுல்லே!	பின்	உன்றுண்டைய
கி	கருஷ்டாநாயகாரம் பண	கோவில்பூன்றி கோவில் முற்றத்திலே	
மன்றில்	நாற்காந்தியிலை வரிசாதி,	ஏழுக்கு	உடன்டாய்
மலி: து	பொருஷத்திலின்ஜி	முருங்கையில்	முருங்கை மரத்தின்
உவர்து	கிருவன்ஸுமாகஞ்சு	தேங்கும்	தேங்க எனிதானுப்
கூத்து ஆடு	(குட்கூத்துமுதலிய)	போலே	
மால்	கூத்துக்களைபாடு,	இவன் தன்னை இப் பெண்டின்னையை	
	கழுத்தரிசுத்தையுடை	முன் கைகளை (இவன்றுண்டைய) முன்	
விண்ட ஏழும்	நிலைபங்களையையும்	உயிலுவுள்ள விளை	
அடர்த்து	நிரல்த்து,	யை	ம்;
அஞ்சு	இந்தரன் கல்மாரிபொ	கைக்கொண்டருளினு	
	ழியும் காலத்திலே கவந்தாய்	நான் துறையென (உணக்குத்தை) நான்	
ஆயர்	இடையர்களைடைய	அரிசித்தேன். 12)	
குடுங்க	வருஷத்திலிற்க,		

வ்யா:—இரண்டாம்யாடு. (மன்றவித்யாதி). “ஒருவர்க்கு வரண்றிக்கே, அராக அதுபயிக்கும்படி குகுகுலவராய்ப் பண்ணவிடுக்கும் ஆடவொண்ணாக கூத்துக்களையுள்ளே காம் உடகித்தது; அன்றை நமக்கு இதுவரை அறியும்படியாகப்படுத்துகிறதோடே” என்றிருக்க

அடு:—இரண்டாம்பாட்டு. (மன்றவித்யாதி) இத்பாட்டு லே “பூர்வானையும் ஆட்துப் பஞ்சலகங்களுப் பெண்களுக்கும் என்னைக் கொடுத்தேனே” என்றுகே “அதுவே பெரும்பால் கண்பெண்ணையிட்டிப்பழிவில்லை” என்றிருக்கிறுயோ? என்றால், இத்தைக்கேட்கி “நான் இவ்வுரிமை பெண்களுக்காகக் கூத்தும் ஆடவில்லையோ? யின்டேன்றது நானில்லையோ? மௌசமந்திலில் கூடியோ? ஒருமலையைத் தருவாருண்டாரா? என்று எனிபார்த்து ஸின்றதில்லையோ” என்று, இதற்கையுடையாமல்யும்படி சிற்க, அத்தாலேயோ இப்படி ஆறில்குண்டிருப்பதை கொல்லுமிருப்பான்று உங்கதி!

பெரியத்திருமௌழி, கட்டி, கூடி, உடை, மாநில மலின் து. காதா

க்ரேயோ? (உரைதாடு) (க) “ஒருநாள் பக்தராம்” என்கிறபடியே “இவர்களுக்கு சிகாண்டாடி ந்திலர்களைபாக்குவும் காம்சாம் இஸர் கஞ்சகாக்கப்பற்றேயிருக்கிறோம்”என்றுசுக்கான வீயிற்று. (மால்வினையித் தாது) அகுங்கக உபகரித்தபடி கொல்லிற்று. இனி ஒருத்திக்காக உபகரித்தபடி சொல்லுகிறேன். “ஏப்பன்னைப்பிராட்டுபோட்டை கல விட்கு இடைக்காவராயிருந்த வருஷபங்களைமுடிம் அதியக்கிசைய்து மதுரைக்குளத்திலே, இந்தகுளாறுகாகிமரன் நும் நிரவிப்போகாதோ” என்றிருக்கிறேயா? (ஆயரன் ஊடுஞ்ச) (ங) “ஏங்கீலாந்தாஸ்வாமி வார்த் - கோகோந்தாஸ்குலம் - அதிவாரத்தம்” என்கிறபடியே பக்கங்கும் இடையரும் கோவுபடாதபடி ரகுத்த அன்பினைத் தனத்தை கிடைத்தோ? அதிகிறிலேன்.

(மின்றவிரானே) அவ்வாறாத்திலே இழுத்தார்க்கும் இழுக்க வேண்டாதபடி திருமலையிலேவாக நிற்கிறவனே (ங) “குங்குமீமேஷ் திக் குளிர்மண்டுகாத்தவன்” (ங) “மின்றவேஞ்சும்” (ஞ) “வாணவர்கள் சுக்கிசைப்பயனின்றுண்” என்னக்கடவுடிறை. (கீள்கடல்வன் ஞ) ஒருகடல் செல்வவின்றுப்போலேயாயிற்று எழுத்தருளிகிற்கும் கிலை. (கி இவன்றனஜை) ரகுத்தலத்தில் முற்பாடனுமிருக்கிற கீ உன்னுவடைய ரகுத்தவரும் போராதபடிபாள தவணையைபுடைய இவனை. கையும் வளையமான சேர்த்து கண்டு கொண்டாடும் ஸ்டே அதுபவித்து விடப்புக்காபோ? (ங)

உத்துப்பார்ப்பார்க்கு உடைக அடிப்பதி; ஆடவார் உக்கங்காயீசொல் தூவாளைன்னென்ன உருஞ்சிருர் (பத்தாங்கித்யாதி).

“மின்ற பிரான்”, என்றால், “திருமலை” என்னக்கு ஜ்ஞாபகமென்ன வருகுகிறு (குங்குமித்யாதி), மயயிவந மதிகலம்பெற்ற திருத்தாயாராகக யாலே க்ருஷ்ணனை வேங்கடத்தானாலும் சொன்னுளென்று திருவள்ளும். “உள்ளுடையகோவில், முன்னிலை-பூற்றத்திலே, எழுந்தமுருங்கைமரத்தில் தேன் என்றானுப்போலே, இவளையும் எனிடே வளைகழுப்ப பண்ணிகுயோ?” என்று சுப்தாந்தமாப்தாதப்பயமருஞ்சிருர் (கையுமித்யாதி). (அதுபவித்து விட) இவனை அதுபவித்தவேண்டாலோ என்று கருத்து. (ங)

(க) ஜிதக்தா-க-ஞ. (ங) வி-பு-ஞ-கக-கா. (ஞ) தி-வாப்-ஞ-ஞ-ஞ.

(ஞ) தி-காப்-க-ஞ-ஞ. (ஞ) அயக்ஞ-ஞ.

காலை பெரிபுதிருமொழி, கூப, கூத், நீட்டா, ஆர்மெனியாழி.

மூ;—

ஆர்மெனியாழி சுங்கசிளகாபேற்றி யாற்றலையாற்றவுள்ளிருக்குத்தாக
கார்முகில்வண் னூசஞ்சோன் முன்னாம் சுந்தரின் ஒடிக்குறவுள்ளதானே
கோவையாகுத்துவத்திருக்காதனாத வெளிக்குறைநூதனையானை
ஆர்மெனியால்வண்ணே உங்கையில் வட்டாறிவளைக்கிருதுகின்றுகியே.

பதம்.

உணர்.

பதம்.

உணர்.

கார்முகில்	ஶாஸ்திரைபோன்ற	தேர்	விலக்குக்கணமான
வண்ணு	திருக்கிறத்தை முனைய வனே!	இழை	ஆபாணங்களையுடையி வளர்ய்
ஆர்மெனிய	யிக்க ஆழங்குவடைய வடி வங்குக்கும்பயவனே!	தித்திலுத்தொ முத்துநாலை	போன்ற
வண்ணு	கூருக்கிணங்காரத்திலே	த்தை	வளர்ய்
முன்னாம்	கூருக்கிணங்காரத்திலே	ஏகு	யிக்கும்பரம்பின
ஆர்மலி	கூருக்கிணங்காரத்துக்கள்	கடல்	ஸமுத்ரத்திலுண்டான
ஆர்மெனி	திருவாழிபோடே	அமுனு அனை	அம்ருதம் போன்றவ
கங்கு	ஸ்ரீபாஞ்சங்கும்பத்தை ஞம்	யாலை	ஞமான
பத்தி	(திருக்கைகளில்) வாதி,	மாதை	இப்பெண்பிள்ளைய
ஆர்மலை	மிகுங்கைக	இவள்	"இவள்
ஆர்மலை	மிகுங்கைக் குத்து மிகவும்ப்ரபஷ்புப்புத்தி	ஆப்பைகளில்	அழகிப் பைபிழுங்கள்
உஞ்சலை	கப்பலை	வட்டாமனை	கருப்புக்காடு போன்
உடங்க	நிரவித்துப்பொட்ட		அதுபலிக்கவும் உபே
உங்கி	உங்குக்கை		கடிக்கவும் நக்கவ
உங்கி	பலிச்சுட்டான		க் கங்கு
திருவ்தானே	பராபிவாஸரமர்த்தயக் கருதுகின்றும் சிலைத்திருக்கிறுப?		
காத கிளைத்தேர்,			

உங்கி;—முன்றும்பாட்டு. (ஆர்மெனியாழி சுங்கசிளகாபேற்றி) ஈர்
வை மிக்கிருந்துகள் திருவாழிபோடே ஸ்ரீபாஞ்ச ஜங்கதையும்
கூடப்பிடித்து. (ஆர்மலை) 'ஆர்மல்' என்று - மிகுங்கையுமாம்;

உங்கி;—முன்றும்பாட்டு. சேஷபாட்டுலே கீயே இவளை அதுபவித்துக்
கொண்டிருக்கிறீலையென்றுள்; அதைப் பேச்டு “ஶாஸ்தையும் திருவாழியு
மாய், மந்தை ஆழ்வார்களுமாய் வந்து பிரக்கு அதுபவ விரோதிகளைக் காற்
கொட்ட கொண்ட தும்புங்கு உனக்காகவன்றே” என்ன; “அத்தைக்கிளைத்தேர்
யாம்போக்குதையை இப்படிப்பட விடு வைத்தது” என்று உபாலம்பங்கு
தோற்றச் சொல்லுகிறீலோன்று என்கினி.

வினியதிருமொழி, கூ-ப, கூ-தி, கூ-பா, மல்கியதோரும்... குள்ள

பொறையாகவுமாம். (ஆற்றல் மிகுந்து) ஒருங்குதியெல்லாராத் துக்குப் போக்கிறஞ்சுச்சுப்பிலே கம்மனைவிலேயாய்வடி அமைத்து. (கார்முகில்வண்ணு) கம்மனை அமுக்கி, மேலைநின்றபோதை வடிவமுகு. (கஞ்சகிதயாதி) அவன்தான் சினாத்தமிசயனீ அவன்றன் கேலுடே போம்படியாகப் பண்ணினா பசுமைப்பவந் ஸாமாத்தியத்தை நினைக்கோ?

(கேள்வியூரதை) விலக்குணமான ஆபானத்தை புனையவேனா. (நித்திலத்தோத்தை) அணை அதால் தாபமெல்லாம் ஆற்றுவதற்குமிருந்துதை. (கெடுக்கடலமுதனையாளை) பெறுதற்களியனாவவேனா. (ஆர்மில்வண்ணு) இவேன் இப்படிப்பண்ணவல்ல வடிவமூலைக்குடைவல்லே! (அங்கையில் வட்டாம்) கையிலிருந்த கருப்புக்கட்டி-கின்னவுமாய், பொகடவுமாயிருக்குமிழே. அப்படியே சினாத்திருக்கிறுயோ இவேனாய். (ஏ.)

ஆர்—

மல்கெதோரும் மாஆரியதறை முடையவர்தமக்குமோரபாகம் கல்கியங்குமொராகனைந் தலைத்தகரதலத்தமைதிமிஞ்கநூத்தோ [] அவலியக்கோதையனிதிறவிக்கான்கு வட்டுமுன்னேகின்றபோகா சொல்லிமென்னம்பி இவேன் கீ யங்கல் தொண்டர்க்கைத் தாங்குத்தன்னாலே.

பதம்.

உரை.

பதம்.

உரை.

மல்கெதோரும் மிகுந்ததோன்களையும்	கல்கிய	இருப்பிடமாகக்
யான்உரிஅத மானின் உடனில்லாக		கொடுத்த
ரும் கப்பட்ட தோலை	கல்கொ	கொதிசுபத்தை (சினை
. யும்		ததோ,) (ஆல்வது)
குடையவர்தம-கை-பஞ்சன குஷ்டனு	கரகைன	கரகாஸ்ரானை
க்கும் க்குப் படை	தலைத்த	கிராஸ்த்த [டான்
ஓப்பாகம் (தன்திருப்பியனியல்)	கரதலத்து	இருக்கல்லே யுன்
அரு பாக (ஞா)	அ-யமதியின்	மிக்காங்கைத்தோ ;
த்தை-	கருத்தோ	

“ஆப்பதையிருக்கை, அப்பதையிருத்துபொறுமை மிகுந்து”என்று சுந்தர் ததமாப்பத் தாத்தப்பயமருந்திரு (ஒருவித்யாதி).

“நித்தினம்-முத்தக்காஶயுடைய, சூரித்தை பாலையை” என்றாலுமிரு (அவன்தாலித்யாதி). (ஏ.)

உரை.

உடைய பெரியத்திருமொழி, கா-ப, க-தி, க-பார, மல்கியதோரும்

ஆண்டி	செல்விகாலையாலே	போகாப்	போகிறுயில்லை ;
ஆம்	அழகிதான்	ஒ	[த்திலே
கோதை	யிர்முடியை யுகடய இப்பெண் மீள்ளோ	இவளை	இப்பெண்பள்ளோ நிற உங்கள்தொண்டு உமது சேஷ்டுதாக —
அங்கி	விலகுமான [மின்	ஙக	ஞாய
கிறட	கிறத்தை	தண்டு என்ற வில்லைப்போலே (வே	கையிலுள்ள
கொங்கு	அபங்கரித்துக் கொண் உபோன்து மன்றி,	ஆறு.	ங்கும்போது பெற ஙாம்) என்றப்ரகார
முன்னே	உவங்குங்கே		ம் கிளை த்திரா கின்
ஏதுமின்று	(ஒருகால்) வந்துகின் ற (உன்வடிவம் ஏக்காட்டு)	நம்பி	பூர்ணமுனவனே! [ஏய்; கொல்லிசன் பக்கச் சொல்லிப் பய கொன்ற? ; (ஏ)

வியா:—உலாம்பாடு. (மல்கியவித்யாதி) பலதோள்களை
யுடையஞ்சு, மாணிக்குடைய தோலென் ஒதுக்கு; அங்கில்கே, மற்றா
னான் ஆளையித்துடைய தோலையுள்ள வஞ்சு, “தன் தபோபலத்தா
லே கான் என் கார்யமிசெய்து கொள்ளவல்லேன்” என் துக்கான்
இதுர்மாத்தை யுடையஞ்சுகிற குத்தானுக்கும் திருமேனிகிலே
இட்டுக்கொடுத்த சூரியத்தை கிழைத்திருக்கிறுமென்று? (கரகிளை
தூண்த்த) உருகுகிறவாவாறனை நிரவித்த கையில் மிகுக்கூட்டினத்
நேர?

(அங்கிலம்போது) செல்வியாலையையுடைந்தான் மயிர்முடியை
யுடைய இவன் விலகுண்ணான கிறத்தைக் கொண்டு. (முன்னே
நின்ற போகாய்) உன் யுடைய வடிவத்தைக் குருகால் காட்டுக்
கொண்டு போகிறேன். பாவநாப்ரகாரங்குதலே உருவு வெளிப்பாடு

அ:—உலாம்பாடு. (மல்கியவித்யாதி) “சிருதிகய போக்ய புதையான
வரை அங்கையில் கட்டக கான் விழைத்தேன்” என்றால்; “கான், தோஞேம்
தோஞூபாமிருக்கிற ஒரேப்பாற்குக்கும் உபம்பு கொங்கிருக்கும் குணவா
ன்கள்க்கு? பதினாறுமுடம் பெங்கலுக்காக காகாஸாரைன் வென்றதில்லையோ?
இப்படி பெண்பிற சலுகை என்கிற இப்படி. சொக்காலும் கென்றியுண்டோ?”
என்று; ஆம், அத்துத சினைத்தோ என் பெண்களை உருவுடையவிப்பாட்டுவே
நின்ற கூவிருபெண்டு வெறுவிருக்குவன்று வாங்கி.

“துக்கும்” என்கதுக்குத் தாட்பர்யம் (துர்மாத்தை மிக்காதி). (ஏ)

பேரினத்திருமொழி, கலை-பாடு, கலை-திட்டம், கலை-பாடு, கலை-கணக்கு, கலை-கணக்கு.

ஏற்கும் முன்னேறின் அபோகிரிலூ, (சொல்லவிப்பாக்கம்பி) பாக்கங் கிசாண்ணத்தால் என்னக்கரியமுன்று. (இல்லை நீ உங்கள் விதாவை டர்ஜைக் தண்டென்றுவர்கிற) (க) “ஏவன்னையைக்காட்டி - சாப மரங்களையித்தாரே?” என்று கிளைத்தபோது வாங்கிக்காரர்ப்பும் கூன் ஊலாம்பாடு உரியவட்டார்ஜையில் ஆடுத்தடைபாறியது கிளைத்திரானின்றும்.

404

செந்வறியாதமன்றார்சன்மாளத் தேர்வுவாக் கொண்டு வர்த்தி நும் ஆருவழிவாளமதர்பட்டக்கண்ட வாண்மைக்காலேரவறியேன்கான் திருவிமாற்றியப்பக்கன்தேமஸர்தோதை சிரமைவது தீவிரத்திலையும்தோதை பெற்றுவறியாவல்கணிமிலுமிமளிய விவுவளைப் பேசக்கின்றியிய.

பதம்.	உரை.	பதம்.	உரை.
விரு	யத்தரங்கத்திலே	தேண்மலர்	மதுஸ்யக்ஷியான மலர்
அழியாத	(இசுற்குமுன்பு) தோ ஸ்வியடியாத		களீடுடைய
மன்னர்கள்	ராஜாக்கள்கைய	கோரை	மாலையைப்பணிடத இப்
மன	முடிசும்படியாக, சூழ நிதி மியோமென்ற (உங்கல்பத்தால்)	சிர்கையை	வைலாகத்தன்யத்தை
நூர்வலம்சொ அத்தேநின் பிழைக்கை க்கை	யே கொண்டு,	நிலைக்குலம்	புதிப்பண்ண மாட்டுற நிலை;
அவர்	அந்தராஜாக்கள்	இவள்	"இப்புபன்பிள்ளையா னங்கள்
செல்லும்	போகும்படி, (வெளுநாள் போ வாஸிஸ்லாமே புல் வெழுந்து பீட்ப	பெருவழி	பெருவழிக்கவரயில் விரூங்குதானா
அரு	அரிதான திரும்)	காலங்களிலி	ஓலற்பழுத்திலை
வழி	வழியையுடைத்தான்	ஆம்	
காணம்	வீரன்வர்கத்தை	எளியவளைக்கு (அபே க்குக்கூம் உடையதிக கவும்கூட அர்வாறு ஏன்கு)	
அதர்பட	பெருவழிபாம்படியாக		
கண்ட	கடாரத்தருளின	பேசுகின்றும்	பேசாகின்றுப்?
ஆண்மை கொ	ஆண்டினோத்தனத்	கான்	கான்
வேர	ஈத ஸினாத்தேர,	அவியேன்	(உண்கருத்தை) அறிய மாட்டுற்றிகேள்வ;
ஈங்கள்	எங்களுக்கு பாலையா ம் [ஊம்]	அந்தோ	இப்படியுமொருபாப மே!.
திருமேறி	இனியபேசுக்கையுடைய		(இ)

காவுகள் பெரிவதிருமொழி, கல்பி, கூத்து, கூபா, அரச்சியராசம்.

ஷ்யா—அன்றாம்பாட்டு. (செருவழியாத) இதற்கு முன்பு பூசனில் முதுகுராட்டுப்போகாத ராஜாக்கண்டைய முடியப்பட்டியாக, (தேர்வயல்க்கொண்டு) அபுத்திரெக்க வொட்டரைம், அத்தேரின் மிகுக்கையீர் கொண்டு கேவலமபோகவிய விள்வர்க்கத்தும்குப் போவாரில்லாமையானே புல்வெபூந்து கிடங்கல்ந்தைப் பெருவழியாம் ஏதுகள்— ஆன்றில்லைத் தனத்தை கிணாத்தோ செய்தது.

(கிருமோநி) (க) “காந்தாராம்பா-மதுரா மதுராஸபா” என்னம்படியான பேச்சையுடையவளை. செல்வியாருத மாலையை முழுகடையவளை. (கிருமையை கிணாத்தினை) இவள்ளுக்கி ஒன்றாற்பும் புத்தியள்ளிற்றிலை. (அந்தோ) இதுக்கு கான் எத்தனதச் செய்வேன். (பெருவழிகாலன்) பெருவழிக்கரையில் காவலில் விழுத்தபழுமானாகுள்ளிடுக்கரவுமாய், தனிருமாயிருக்குமிறே. அல்லோபாதியாக் கிணாத்திருக்கினிணவாயிற்கு இவளையும். (இ)

ஓ—

அரச்சியராகம்புல்வென வில்லாலனிமிலீல்க்கையார் ஜோனைச் செருக்கழித்ததற்கார்ப்பான்முன்னின்றிசெவகமோ செய்ததின்ற முருக்கிதழ்வாய்ச்சி முன்கைவெண்ணங்கம்கொண்டு முன்னேங்கிறபோகவிய ஏருக்கிளைக்காக வெறிமழுவோச்ச லென்சிசம்வதெந்த பிரானே.

பதம்.	உறை.	பதம்.	உறை.
அரச்சியர்	ராக்கால்த்ரிக்காண்ட	மதின்	யதிஸ்காரலே குழுப்
ஆகம்	மாபாக்கு (ய		பட்ட
புல்ளை	ஸாடுக்யாய்த் தோற் துமிந்தியாக, (யங்க எ வெற்ற நீரையா கோனை	இலங்கையார் வங்காயிலுள்ள ராஸை	எங்குக்கு
அணி	அழுகிய [க]	கோனை	கிருவாகங்குன ராகு காரை

ஷ்யா—அன்றாம்பாட்டு. (செருவித்யாத). “சொல்லீசன்கம்பி” என்று, என்ன ஏத்தைச் சொன்னாலும், நீர் சொன்னத்தைச் சொல்லிற்றத்தின் போக்கி, என்னிட்டில் குணச்சாலை பண்ணிற்றிலை, கான் ஒருத்திக்காக மதுராபாத்துவேல்வாம் கடத்தினால் கோக்கரவித்தமன்றோ? கேருக்கிக்குற்ற மாகக்கொன்னில் கான் சொல்வதென்னின்ன; இங்கே ஒருமஹாபாத்துவைக் கோக்குவேண்டியிருக்க, இத்தை உபேக்கித்தத்தாலே துகுவைப்பட்டிருக்கிறயோ வென்கிறுவென்று என்கிறே.

தேமன் - தேவையுடைய மல்லைக்கருவுக்குர் (செய்வித்யாதி). (இ)

(ஈ) ரா-ஞா-கா-கடி.

| அங்கிதம்.

பெரியசிறுமொழி, கா-ப, கூ-நி, கூ-டா, அரக்கியராகம். காவனங்

விஸ்வாஸ்	ஒருவில்லைலே	வெவள்	வெங்கிளதான்
செஞ்சுக்கு அழி செஞ்சுக்கற்றாய்க்கு	கங்கம்	வெள்ளை	
த்து (பின்டு பிராட்டுக்	கோண்டு	கழற்றிக்கொண்டு போ	
அமர் தேவஞ்சிகள் [காக]			ஊறுமன்ற
பூன் திருப்புன்பே	முன்னே நின் (ஒருங்கல்) இவன் முன்		
பண்ணிய (எத்தாலின்ற வொன்	று	நே வந்து சின்று	
	த) வெதாழுச்செய்தே		(வா.வைச் சாட்டு)
	யும்	போகாம் போகிறீலை;	
நின்ற (அவர்களுக்கு முகங்	ஏங்கைத் மீரா எங்களுக்கு உபகாரக		
	காட்டாதே) நின்ற	ஞே ஞே!	
வேயகமோ வீரப்பாட்டு போ	ஏருக்கிளைக்காக (நன்னடையே பழு		
ஒன்று செய் இப்போது (இப்பென்	த்து செழிப்புக்கு வி		
த்து பின்னோ பக்கவில்)	முகிற) ஏருக்கிளைக்		
	கெய்து போகுவது;		காக
மூருக்கிதழ் மூருக்கம்பூய்போலே	ஏத் தெரியப் படும் தன்மை		
	(செவ்விதான)		யையுடைய
வாய்ச்சி, அதரத்தையுடையளா	மழு சேடாலீயை		
	ஏ இவனுடைய		
மூன்றை முன்னகப்பவனியப்பட்	ஒச்சல் போட எல்லாக்கை		
மிருஷ	ஏன் செய்வது எதுக்கார? (க)		

வ்யா;—ஆரூம்பாட்டு. (அரக்கியராகம்) ராக்ஷஸ்ஸ்த்ரீக்கருடைய கழுத்திலே மரங்கல்யா ஸ-த்ரமானது போக. (விஸ்வாஸ்) ப்ரதுமான்தரத்துக்கும் ஆழியாதனுரை வில்லை அழித்தான். (அனிமதினிலங்கையர்கோனே) “அவ்வூருக்கு நான்கடவேன்” என்று அப்பா மாகித்திருக்கிறவேனோ. (செஞ்சுக்கழித்து) முன்னடிதோற்றுதே மூலையடியே வர்த்தித்தவிரூப்பைக் கூடுதல் அழித்து. (அமர்பணிய முன்னின்ற)

அநு;—ஆரூம்பாட்டு. (அரக்கியரித்யாறி) “கீரையை நினைவிலையாக தோ” என்று மிகவும் குற்றப்பொல்லாகின்றும்; உன்பெண், கருத்தறிக்கு பரிமாறவல்லனோ” என்று அச்சமூறத்த; உன்கருத்தை கிழ்யாபையின்யனவுக் குறித்தானோ? அவன்மேலே சுதினுப்போலே, சிறுகைக்குப் போரது கிடாயென்கிறுவென்று ஈங்கதி.

“அரக்கியருடைய ஆகம் - கீரையனது, புள்ளை-கூடாத்ரமாகத் தோற்றும்படி” என்று கப்தார்த்தமாபி, பலிதார்த்தமருகுகிறார் (ராக்ஷஸேத்யாதி).

காலை பேரில்திருமதாழி, கா-பி, கூ-தி, எ-பீர், ஆற்றியக்கிளன்டெட்.

ஶாவணவதூர்க்கும் சிராட்டி எழுக்குறளிவர, பெருமான் முகம் வெட்டாக்கேடுயாழிய, தேவாஜாதிவந்து (*) “ஷா-ஷா ராய்னா”எனு - பவு-ஶாகாம்பிளைக்கல்” என்றும் (**) “ஷா-பாஷி” ஹாய்ந்தி-ஷா எக்காய் பவாந்தில்லூப்” என்றும் உணர்த்த, முகம்வொட்டாக்கி தீட்டு அச்செவகங்பிராலோவிருக்குத் தீட்செவகமும்.

(முருக்கிடப்பாட்சி) முருக்கிடப்பிரைவேவிருக்கிற அதாக உதயன் எனாவிருக்கிறவன் கைவிள் வளையும்கிருக்காண்டு. (முன்னே சிஸ்தபோகாம்) ஓ நூல்லட்டுவைக்காட்டிப்போகிறிலையுள்ளுதல்; ஒருவ வெளிப்பாட்டாலே முன்னே சிஸ்தபோகிறிலையுள்ளுதல். (வருக்கிடைக்காத) தன்னுடைய முத்து கிடக்கிழக்குத் து விழுக்கற்றாத ஏற்முடுவைக்காண்டு ம்பாபிக்கவேண்டுமோ? (க)

PEOT

ஆழியக்தின்டோராசர் வகுதிரைஞ்சு வகைச்சடலங்குமுனுண்-
பாழிபங்கீதாவேராயிரம்விழப் : கூட மறுப்பற்ற வகாலியோ [ப
மாகுமுமிமன்னேகுக்கிமளவி திறங்கொன்னுவெந்துமுன்னே சின் ஆபோகா
கோபியன்மூட்டைக்கிள்ளுச்சுப்புதெத்தாப் குறுக்துக்கெல்லட்டவங்களு.
(முங்கொட்டாதே) என்றவங்கரம் “கிள்ளுப்” என்று சொல்ல, இல்லாவிட்டு
“பேஷமாஸ்” என்று தங்கவியாக்கிறோ

"எதிர்நியப்பாடு, மழு-பாகவை, ஆச்சர்-போட எடுக்க" என்று கப்தாநத்தமாய், விர்ஜேஸ்ட் கலீ க்ருபாராயிருக்கிறவன் மேலே "கருத்தறி மாநாள்?" என்று குற்றம் சொல்லிவேணுமோவென்று நாத்பர்யமருஞ்சிரு
(நன்னூட்டுயலித்தாற்).

ஈடு—ஏழாம்பாட்டு. (ஆதியித்தொலி) எருக்கிளக்குச் சோட்டுவிலேது மோ கன்றுப், உன் நூடைய பெண்ணிலுமையை மேன்றுமையும், “எனக்கெதி ருக்கடோ” என்கிற கீவறும் குறைவற்று, “வேங்கத்தில் என்னெப்போலே அதியாரிஸ்ஸே” என்ற கான் வகுப்பேசது முகம்பிகாட்டுத், “பெண் கன் ஈப் பகிஞ்சினபாடு க் கறியாம்” என்றுகொன்று, மழுகொன்று எனக்கெதி ரிஸ்ஸைன்று உலகமென்றாம் சொன்ன்டால்லியை அறியாவே? என்ன; மிகவும் அனுசி, ஏன் பெண்பின்னை ஒன்றுமறியாப்பெண்; அநிலைகுமாரி, பற்யான நெஞ்சுக்குட்டத்துப்பொன்றித்தனை கீ சொல்லுவான் அதைனா நுப்ரார்த்துக்கிழு வொங்க வாங்கச்.

பெரியதிருமொழி, கா-ப, கு-தி, எ-பா, ஆழியங்கிள்டீர் அன்றை

பதம்.	உணர்.	பதம்.	உணர்.	
கிள்	வல்கம் பொருத்திய உருளையோம் கூடின்	கோக்கி	கோச்சுக்குடும்பங்கள்	
குழி	அழியிசேரை கூடின்		இவஞ்சுடைய	
ஆஃ தேர்	அழியிசேரை கூடின்	மணிசிறங்	அழியுமேனிரீத்தாந்	
அரசர்	ராஜாக்கள்கூடிய[வல்ல வாது] (பாஜிதர்களாய்) வாது	கெங்கி	அபஹரி ததுக்கெங்கி (போனதுங்கரி)	
இநைதாந்	காலிலே விழுதுபணிய,	வாது	(ஒருங்கல்) வாது (ஒ அலை	ருக்காட்டு)
திரைக்கிளப்பத்தை முடைய	திரைக்கிளப்பத்தை முடைய	முன்னெலின் (இட்பெண் பிக்ளைக் அ	தோற்றுகின்ற	
கடல்	கடலை சூழப்பட்ட	போகாய்	போகிறீலோ!	
உலகம்	உலகத்தை	கெங்கடல்	பரம்பினகடல்போன்ற	
முன்	முன்னே	வான்னை	வடிவையுடையவருப்	
ஒண்ட	அரசாங்க (கார்த்த வீர்யாரஜாக்குடும்பம்)	வாந்தம்	வமக்கு ஸ்காமியுமான வடே !	
பாழியல்	மிக்க வலிக்குமானாய	கேரி வெண் (தன்னகடலே உடை முட்டைக்கு நது போக்கடல்)		
ஓரயிர்க்கண் ஆயிர்க்கண்களுக்கு			கேரி பிழுட்டைக்கு	
கீழ்	துணியும்படி	குறுந்தம்	கிறிப்பெதாரு தடியெலி க்கூட	
மழுப்பண்	‘பரசு’ என்னுமாயுதத் தை [ந]	என் செப்புது ஏன்னப்பில்லை?		
பற்றிய	கையிலே தரிக்கப்பெற்			
வலியோ	மிகிக்கை நினைத்தோ?			
யென்	முக்கு (ஷ) மான [நந்]			
மாலை	மாணினை தோக்குபோ			

வியா;—எழும்பாட்டு. (ஆழியங்கிள்டீராசர்) எங்குமொக்க
ஊஞ்சாரிக்கும்படி மிகுக்குவடியுடைத்தான் உருளையோடே கூடின
தெரையுடைய ராஜாக்கள் காலிலே வாந்துபணிய. (அலைக் கீ) கடல்
குழந்த மூழியர்ப்புக்கெல்லாம் காலே கடவுளும்படிமான ஜோன்
வலீஸ் படியை ராஜாவியுடைய தோங்கள் துணியும்படி பிடிக
குடைத்தான் மழுவைக்கையிலே முடைமராயிருக்கிறத்தாலுள்ள
வலியோ?

(மாலைமன்னீஸ்கி) முக்கு (ஷ) மான மானினுணை கோக்
கோடோத்த கோச்சுக்குடும்பங்காப், விவைஞானமான கிறதாதமுடை

“மணிசிறங்கோண்டி - அழியிசிறத்துத் தோண்டுப்பான் சு வாது”
என்றாத்தமை, பலிதாத்தம் (விவைஞானர்பாதி). (ஷ)

காலை பெரியதிருமேரி, கங்ப, காசி, அபா, பொருந்தலன்.

யளவிருக்கிற இவனுடையமுன்னே உன்னுடைய வழனை ஒரு கால் காட்டிப்போகிறீர். (கோழி வெண்முட்டைக்கெங்கு செய்வது) தன்னடையே உடைத்துபோகிறவித்தைத் தழுவியிட்டித் தகர்க்க வேணுமோ? (எ)

மூ:—

பொருந்தலன்கும்புள்ளுவக்கேதற வன்னுக்கிரால் போக்கன்ற ஸ்து பெருந்தகைக்கிருக்கி வரலியைமுனீச்தபிப்ருமைகாலோசெய்கதி பெருந்தட்டங்கணி சுகும்புறகோளதபெருமையை கிளைந்திலைபேசில் கருப்புவ்வண்ணு கழுங்கெதாண்டநோ மீவுன்னக்கருநுகின்றுபோ.

பதம்.

உடை.

பதம்.

உடை.

பொருந்தலன்	பெருந்தகையையே	இன்றசெய்த இப்பொது (இவன் திருத்தில் இப்படி) மேது போக்கது?
ஆகம	ப்ரக்குந்தியாகவுடைய உறிரண்பறுவை	பெருந்தம் மிகவும் விசாலமான கண்ணை கண்களை முடிவடையானால் சுரும்பு உறு வங்குகள் பாறுவித படித்து கீட்கிற
புள்	கழுகு, பகுந்த முதலை எப்பூநின்	கோலை மயிர் முடிவையுடைய ஏரவ தீவனுடைய
உவந்து	விதுக்க பி தியோடை	பெருமையை வைவாக்குவதற்குத் தினைக்கிழவே புதிப்பாக்கிறான்;
ஏற	ஏறி வர்த்திக்குந்படியாக (அத்தச்சரித்தை)	கருங்கடல் வண்ணு!—;
உன்றுகிறால்	கூரமையான கூங்க காலை	பேசில் (உன்கருத்தைப்) மேசப்புக்கால்,
பிள்ளை	கிருதங்களைக் கீழ் கொலை	இலன் * இப்பேரங்கபிள்ளையா வாவா,
பிள்ளை	கிருதங்களைக் கீழ் கொலை	கால்கெங்கடல் வாயில் பொகட்டு நீர் ஆம் ஏன நீர் போலே அபே கூங்கடலும் கேபேஷி கூங்கும் காக்கவன்! என்று
அஞ்சு	பர்வதத்தில் கூங்க நினாவன்று	* கருதுவின்சூர் கிளைத்திருக்கிறுயத்து போ.
பெருந்தலைக் கய்தீர் விளைவாறுவா		
கு	(அஞ்சு) காங்கிரவாழுக் கிருவுங்கமிக்கும் கு	
கூங்கி	திருவுங்கமிக்கும் கு	
மால்லைய	(அஞ்சு) சுத்ருவாக வால்லைய	
குங்கித	கீரங்கிளையினு அங்கான	
பெருமை கோ மிக்கவுமிடாத்தோ?		
போ		

* * *

பெரியத்திருமொழி, கங்ப, கூதி, காபா, ஸிரம்வரனுய். கலை

எவா;—எட்டாம்பாட்டு. (பொருந்தலன்) மறுஷ்யங்கமாய் ஆ
ஸார பா (நா) வத்தையுடையனுமிருக்கவன்றிக்கே, பொருந்தாணம
யை ப்ரச்சுத்தாக வுடையனுமிருக்கை. (அகம்புள்ளுவர்தோற) எத்
கிண் பேணிப்போதிராத்திலே கழுதும்பருத்தும் உக்கேதந, (வன்
ஞகிழால்) கரிய உக்காலே நிரவித்து. (அன்று பெருந்தாசக்கிர
ஷ்கி) என்று மொச்கப்போருந்திப்போருக்கிற ஸாக்ரவமாராஜர்க்கு
ஈாஞ்சிரத்தைக்கொடுத்து வாலீயை அம்மாலே வேண்டோமென்றுவு
கிறது. (பெருமைக்காலோ) அன்று ஆஸ்ரித விஷயத்தில் பண்
களின் பகுபாதமெல்லாம் இங்கேகள்கேடாகிறோ.

(பெருந்தடங்கன்னி) போ(நீஷா) (நாக்களளவல்லாதபடி) மிஸ்கப்
பாப்பை யுடைத்தான்கன். (கரும்புறக்கோதை) வன்குகள்மாறுத
மாலையோடுஷ்டன மமிர் முத்தையுடையவன். (பெருமையைகினீச்
திலை) இவரூடைய வைவசாங்கமொன்றையும் புத்திபண்ணித்திலை.
(கருங்காலித்தாதி) வாயில் பொகட்டுஞ்சீர் இரிச்சவமாம் கொப்ப
கிருக்குவாயிருக்கும். அவ்வோபாதியாக நினையாகின்றும் இவளையும்.

ஆ;—

கீரும்வானுய் கெடுகிலங்காலாய் சின்றகின்கீர்க்கமையை கிளைக்கோ
கீர்க்குக்கோதை யென்னலதில் என்றங்கோதார் கேற்றனக்கொடை
பார்க்குப்பவத் தாாமுதனையும் பாவம்பெச்சுதோக்கு
ஆராழிலைம்புமாந்தன்தோட்டமாக நின்மனத்து கலைதாயே.

ஆ;—எம் ராபாட்டு. (பொருந்தலனித்யாதி) “ந் என்பெண்ணைக்
கோழிவெண்ணமுட்டை பாகவெண்ணிலிருக்கிறுய்; அவன்என்னை எப்பேதும்
மறந்தென்று சொல்லத்தக்கடைல்லாம் கொல்லிவேண்டப்பண்ணிலூன்
ரே? கிறக்கதூக்குமையாமுதபவனுப் புதலின்கில்லையோ? ஒருக்கங்குக்கு
தானேபோப் உத்தின்தில்லையோ” என்றுவிகாஸ்வ, அப்படி ஆஸ்ரிதம்யானு
கிஸ்தான் வேல்லப்படி இப்படி மிருக்கவுக்குமோ? எனக்குத்தங்க எவ்வகை
ண்யமுடையவாக்கமாலே (க) “இறையுக்கவல்லேன்” என்று வாடினுவ்,
அதுவில்லாம் ஏந்தமன்றே? உபேஷிக்கப்படாதன்கிறுவென்றுவங்கதி.

இரண்ணியன் என்னுடை “பொருந்தன்” என்றதுக்குக் கருத்தகுறைக்கிற
(மதுஷ்கிபத்யாதி). “பெருந்தகை” பேரளவுடையவர் என்றுசப்தார்த்தமாய்,
“பொருந்தலன்” என்றதுக்கு எதிர்த்தட்டாக வருவுகிறார் (என்றுமித்யாதி),
“பேசில் பெருந்தடங்கன்னி” இத்யாத்மக்கையே... (அ)

† (ப) பெருத்திருக்கிற.

(அ) தி-வா-ப-ங-க-ங-ங-.

பதிம்	உணவு.	பதிம்	உணவு.
கீர்	ஞாலத்தையும்	பாவுப்பேசுப்	இவளையிழக்கைக்கீட்டா
அழுகு	ஒட்டிகிணையையும்	தெனுஞு	தா யங்காபத்தைப்
வானுய்	ஆராசத்தையும் கீர் ர ஏக்குடையஞ்சுவும்	பங்களின் என்னு	கைய,
கேஷிக்கீம்	நாநாப்ருதிவிலையும்	பார்சுக்கீ	புமிகைபக்கர்த்திக் குழுக்
காலைப்	ஊயுணையும் கீர்யாக்		து கீட்கிற
	ஏந்தையஞ்சுவும்	பென்வந்து	உடலைத்தான்
கிள்ள	நாகப்பெற்று		ஒருபுதுதுணை அகுமயான அம்மு
கிள்ள	நோக்குடைய		“ தமிழ்பொலை போக
கிள்ளமுனைய	ஸ்வபாவத்தை		புதுக்கையான
கிள்ளாக்கிருதோ	கிருவன்னம் பற்றி	பாவுவ்வை	திப்பெண்பிள்ளையை,
	மோ? (அல்லது,)		ஆராம் ஒம்பும் அங்கிபரிசர்க்கைக்கே
கிள்ளாக்கு	“கஸ்யான ஞானங்கு		காலம்போக்கிருக்
	ஏங் குலைகுத்து		கூ
கோவைத்	இப்பெண்ணுணவான்	அங்கனாள்	ப்ராந்தமண்ணுவன்
ஈங்குலத்துக்கில் கங்கையோழிய வே	கோட்டையாக	உலோராதாம் ஸ்ரம	உருத் தயாவு
க்	கேருஞ்சும்ரயமுடை		கோலையை உபே
ஈங்குலங்குதோ ஈங்குலப்பட்ட	யங்கால்கள் ”		கைத்தயாலே பாது
க்	தொகு கிளைவாலுண்	கின்முனத்து	புத்துமாபோடுலே
	—ஈன		(உபேக்கிப்பதாக) கேவ
ஒத்திரங்குமோ நிருவன்னத்தில்தெனி			கிருவன்னத்தி
காலே	வை கிளைத்தோ?		லே
		ஈவத்தாம்	கிளைப்பிட்டாய்தி (க)

நான்—ஒன்பதாம்பாட்டு. (நீரழலித்தயாதி) “வன்சொக்கீட்டாக உபே குத்தரவியன்னுவேஷ்டா; என் ஆகத்தங்குஞ்சுவாதிகள் பண்ணும் ஸ்வபாவாராவிருப்பதோம்; கங்கையோழிய இவஞ்சுகு வேறு குதிபில்லாதிருக்கால் ஆப்பாயே இருக்கிறோம். நீர் போக அடிக்கும்? என்ன; பேங்கபூதையான இவளை இப்படி ஈவத்து, ஸ்ரங்குட்டயாதீனைப்பண்ணி நீர் காதிக்கிற பர மோஜுவென்க? இயஞ்சுடைய போக்குவரதையை சுயர்த்தமே யாக்காதே என்று சொல்ல, “ ஒருத்தரைக் கோல்லுவதென்” என்று தன்னிடத்திலும் துக்க கொள்ளுகிறேன்று என்கிறேன்.

பெரியத்துமோழி, கஂ-ப, கு-தி, கங்பா, வேட்டத்தை, செய்து

வியா, ஒன்பதாம்பர டி. (கிருஷ்ணதயாதி) பந்து (பூர்) என்று கூற வந்த பூதங்கள் காம் இட்டவுதாகவில், இப்படி இருப்பதோ குவியக் கிழவு முடிவுகளைக்கிடக்கிறான் குடும்ப மேற்கால குவியைப்போ? கிடிக்க வந்தும் தூண்ணவல்ல வேந்தியின்னே சினைத்திருக்கிறது. (கிருஷ்ண கோவத்) கல்வரன்குணக்களை குறைவுற்று குந்தவள். அதாகிறது காண, மடம், அசும், பய்ர்ப்பு என்குப்போலே சொல்லப்படுகிற ஸ்தரத்வாகிகளை குறைவுற்று குந்தகு மீண்மொழிய ஓர பிரஸ்ரபாலில்லை; அந்தக்கு, அப்பே என்றுகொண்டு இத்தாலே வரு கிற சென்றில் தெளிவோ நீ ஆதியிருக்கிறது.

(பார்சியபுல்வமிதயாதி) மூமிகூச்சுப்புத் தட்டைக் கணாந்து வாங்கினவதில் போலபாஜக்குமான அம்ருதம்போலே சீர்திசை போக்கையாயுள்ளவனை. (ஏவஞ்செய்தென்) இவருடைய ஶலாக்கப்பதையில் குறைவுண்டார் இழுக்கிறேனால்வென். இதுக்கடிரான் பண்ணினபாபமிருந்து, (ஆழநிதயாதி) அகலிரிச்சுயை பண்ணாலேய காலம் போக்கிருக்கிற பாலுமைனன் தோட்டாக கிணந்ததாலே. (உண்மைத் துவலத்தாலே) வேறொழும் குநுக்கன்முண்டாக விடுவது இர்தின்றூப். (ந)

மு—

வேட்டத்தைக்குநுக்காதாடி கிணவனை க்கி மெய்ம்மைகின்றிரும்பிப்பாரு வாளதிஹஷ்டான மங்காகூர்தலைவன் என்கின் கல்யங்காயோவிகள் மாலை தோட்டெர்வட்டார்சுடாமுடியானை பழுமொழி யால்பண்ணிக்குரைத்த பாட்டு வைவாட்டப்பட்டத்திலும் பெருக்கரித்த மூந் திட்டிலூடியிகும்.

கிருமஷ்லைகமுந்வார் திருவுடுகளே கறணம்.

—०५६५—

பதம்.	உறை.	பதம்.	உறை.
வேட்டத்தை ஆபிவேஸு விவுயா	பைகவுற் கிவுதுத்தை	மெய்ம்மைகின் பாரதந்த்தப்பத்திலீடு தீ	
காலுதை	பூப்போடை பெறுதை	ஆபிவேஸு வன ப்ரபுத்திபண்ணி விருது	
(குமுமங்கு)	ஆணசப் பட்டாக்கு	கு	
	பட்டாக்கு	பெருநாளை அபகாரக்குப்	

விராணம் (விசித்திருதயாதி). பாலும் கெய்தெனுக்காகபார் கொடு எத் யாதி வைத்தாடு என்றுவரும். (ந).

தமிழர் பெரியதிருமுருகாழி, கா-ப, கா-தி, கா-யா, வேவட்டத்தை.

தோலி	தோகிச்சிப்பட்ட	கல்பனை	குழ்வார்
அவர்	அவர்களுடைய நதாஸ்	அழகீமாழிவால் முன்புண்ணார் சொன்	
உபந்தார்	பகவாயான திருத்த திரும்பாஸ்வரவேல	உதாதம்	ஊருளிச்செப்பட
கடர்	வீளாட்காசின்ற திருவ்விளேஷத்தை	வாப்புவிளை	நிருவாய் மொழியனை
முதிர்ச்சீலை	முடுடியதூளா ஸர் வேங்காளை,	ஒன்றூபாட்டி	இப்பத்துப் பாட்டுக் களையும்
பணிக்கு	அடிப்பணிக் கு	பாட	பாடப்பெற்றில்
வாஸ்	உரைஏல்வாச்ச		(அவர்களுடைய)
திருக்	மிகிக்கையுடைய	[ப] சீத்தமுக்	மாஞ்சலாம்
தூஷை	வேங்காயமுடுக்குடையா	பத்தினை பெ	பர்மபதிர்ஜோவியக்த்து
மங்காசர்	திரு எங்காசம்புரூபனார்	கு	
தௌவர்	நிர்யாழுகாராய் [க்கு]	திருவெர்டி	கைங்கரைவகுநிலை
மாணவுல்	திருவெங்காந்திலை	மிகும்	யும் பெற்று விடங்கு
	முடுடியரான		ருதமாம். (க)

உரு—பத்தாம்பாட்டி. (வேவட்டத்தையித்யாதி) மேன்மே வே பெருகிவருகிற அடிக்கேளாதிசயத்தை அணைத்து, உபாக்கத்தில் தப்பாதபடி ஆஸ்ரமிக்குமூவர்களுக்கு உபகராசனுமிருக்குமவேண்டும். (வாளித்தல்தாஸை) வாளால்வாந்தமேக்கொடையுடையாலோப் திருமங்கைக்கு நிர்யாழுகாரன் ஆழ்வர். (மாண

உரு—தீகாம்பாட்டி. (வேவட்டத்தையித்யாதி) “வேவட்டத்தை-அபிரி வேச விஷயத்தை; அதாவது-பகவத் விஷயத்தை, கருதாறி - இப்பேரதே பெறவிவழூறன்று ஆகைப்பட்டாகித், மயம்யமகிண்று-(க) வேந்திருஶ்சூத்தத்தைய எழ்ரூபும்” என்று வகையாதந்தர்யத்திலே விளாத்து, அடிப்பினைகளுக்கிட்டுப்பதற்கு பண்ணி திருக்கிற எங்கு, எய்திருமானை, என்று சப்பார்த்தாப் தாத்பர்யமாக்குமிகுர்(மேன்பேலே இதயாதி), (உபாளாத்தில்தப் பாதபடி. என்றது - பக்திகாரியான ப்ரபத்தியிலும் ஸ்வரூபவிரேந்தம் வராதபடி என்றை, இப்பக்காக்குவில் திருத்தாயாரான உபாயாத்யவாயாயத்தின்படி கூயச்சோங்கள் இந்திருமியாழியில், பின்னாலுக்காகத்தான் ப்ரயதநம்பண்ணி யும் கார்யாகாடுத, “பாவியேழுக்கு” என்று நான் கூவாக்கினைப்பறங்குத் திரும்புதலையாக கோண்ணது கூடாதிட்டு. “நானோ” என்றது-வேவை என்றது

பெரியதிருமொழி, காபு, கா-தி, கா-பா, வேட்டந்தூ. காவுரி

வேல்) இலை அகன்றவேலிலென்னுதல்; அங்கள்ளிருக்கீர, ஆயிரஆம் பிழக்கிலும் தங்கமால்வோலேதுக்கும். அகரதூ-து-வைவீங்காவா இமா கமிடே.

(தொட்டல்வெங்கார் சூட்டுமுடியானை) மிக்க செவ்வியை யுடைத்தாம் குளிர்க்கசிருத்துநாய்தாயுடைய ஆற்றாஞ்சல் வை குமானை திருவுடிநீக்கதனத் புடையல்லை. (பழவிமாற்யால் பணிக்குரைந்த) தான் ஒன்று என்கி சொல்லுமையை நிர்க்கே முனிபுன்தோர் சொன்னபாகாத்தையாய்த்துச் சொல்லிற்ற. (ச) “கூடார்ச் சுவர்ஸ்ரூபங்களுடையது ஏ அங்குச் சூழ்மூட்டியேத் தூஷங்குகூட்டந்து-யாமக் களம் வீரபார்வையை விநாக்கல்லபயத்புரா. அந்தும் போர்த்தாக கல்லத்துதெதாவதுமான்,” என்னக்கட்டுக்கிடே. (பாட்டுவெபாடுப் பத்திமை பெருகிச்சித்தமும்) (சித்தம் பத்திமைபெருகு) அதாகிறது-பசுமைக்கிழிருந்த பட்டியைச் சொன்னபடி. (திருமீவுறுமிகும்) அதைக் கந்தர் முன்டாம் வைத்தார்ய வகுக்கிறைய் பெற்று விள்க்குத்துக்கமாம்.

• பெரியவாச்சான்டீனை திருவடிகளேசாணம்,

பேரியதிருமொழி

பத்தாம்பத்து ஓன்பதாம்திருமொழி முற்றிற்று.

தொகுத்த அவருடைய பசுத்தமாலை யென்றுதல்; அலர்ந்ததோகிகளை-இதனையுடைய பகுத்த புஷ்பமென்றுதல் சப்தார்த்தம் வலக்குத்துப்பலிதார்த்த மருஞ்சிருர் (செய்யிறித்தாதி). முத்தினபசுத்தலில் கலப்பில் ‘தொட்டுவர்என்ற’ நீட்டிக்கட்டுக்கிறது; இரண்டாம்பாஷாத்தில் வலலோத்தென்ற கொள்ளுவதேணும். எடுத்ததுக்கு கீட்கும், (சித்தம்பத்திமை பெருகு) என்று.

ஜீபர் திருவடிகளே சரணம்.

ஆரு—திருத்தாயின் ப்ரவேசம். கீழ்க்கிருமொழியிலே திருத்தாயர் அவன் வார்த்தைக்கைய வீரவலித்துநாக்கான் கைநாக்கி வந்து பெண்பிள்ளையோடு—“வருகிறேனென்று சொன்னேன்”என்று சொல்லியிருக்க, அங்க்காம்

+ (பர) தோட்டுத்தினிருப்பதீ அவருடைய பத்தத்தார் என்றால், அவர்த்ததோட்டுத்தையுடைய பகுத்தத்தாரென்றுதல்;

(ஏ) டா-ஆ-ஏ தோட்டு.

கதூர் பெரியத்திருமேருமி, கா-ப, கா-தி, க-பா, திருத்தாய்.

அடிவார் திருவஷ்டிலோசனம்.

பந்தாம்பத்து பந்தாம்திருமேருமி
திருத்தாயின் பாவேசம்.

அவர்—திருத்தாயார் ஒருவளில் கூட்டிட்டுக்கொல்க்கின்றார்;
கின்றது சீழத்திருமொழியில்; இதில் இப்பிராட்டிதான் அன்று படிய
ஆற்மூணமொலை அவனைச் சீலை கேர்க்கவேணுமென்று, கண்ணால்
கண்ட பகுதிகளின் காலிலே விழுகிறார். இனி இனவு கான் வீசக
மாகை மன்றிக்கீச காரகாரங்களும் வற்றிரண்டிருக்கிறார் கானும். *

ஓ;—திருத்தாய் செம்போததே
திருமாமகன்தன் கணவன்
மாநாத்தார் சீதாஸ்தாய் யாதவனையாத
திருந்தாய் செம்போததே. (4)

பதம்.	உறை.	பதம்.	உறை.
செம்போததே ஓ! செம்போததுப் பற யாதவனை	காவை!	இத்தனைக்குடியான	மாதவனைந்த திரு
திருமாமகன் த பெரியமூட்டியாரு	க்கு	நயத்தையுடையஞ்	ன வர்கேஷாவரனை
கணவன்	வஸ்லபநுப்	வர	{ என்னாவு மொரு
மரு	மணம்மாறுத் [ஞுப்		காஸ்) வருப்பாயாக
தார்	மாலையை யன்றவு	திருத்தாய்	ஏகுகடலிக்கவேணும்;
தோல்	ஏந்திலித்தயான்	செம்போததே!	திருத்தாய்.
புகு	ஆப்பிராக்காந்தவந்த		[ஆதராத்தாருக்கு] (5)
	ஏதனையுடையஞுப்		

என்று—முதற்பாட்டு, (திருத்தாய்) போததுத் திருத்து
கணவாய் து—அறு காலிக்கை - (திருமாமகன் தன்கல்வனை) உள்ள
வரவுக்கு சுகங்களைப் பார்க்கிறான்று வகுக்கியிருக்குமிருந்து (திருத்தாயாரின்
யாத), அதைக்கண்ணமித்தன்ற இயாழிய அனை சொக்கவற்றிறு, அதன்காலில்
விழுவானைகளையும் கருதுகிறார் (தீவிரப் பத்யாதி). *

ஓ;—முதற்பாட்டு, (திருந்தாயித்தாய்) திருத்தாயார் வந்து ‘க்குத்
ான் கருகிறுன்?’ என்று சொன்னபின்பு இவை முறைப்படிப்படியாகவுக்கொ
றியவேண்டும்; செம்போததை வல்லாகச் சொல்லுவதற்குமேன்னன்னாற்றுகிறார்
(போதத்தித்தயாதி). இருங்கிறான் த தீவிரமான வகுமாகப் பேசுவார் அவன் வரு
வகைகள் து குற்றத்தாக்கான்குற்றுமிகுன்று கருத்தி. உன் குறிநம் கண்க

குத்திருஷ்ணவேல் வெளியூர் வட்டச் சபில்லை. இச்சீரமீல் அபராத வெறுவுக்கு வெறுவுத்துக்கு அடியான எண்பிப்படி வத்துதை முறையளிக்கும். (முத்தாடு) கூடுதல் துக்க உறுப்பாகச் சளிட்டினால், இது கொண்டிருப்பது வாய். தென்மாற்றகாலின்றபடி, (தொழில்கள்) என்று பொருள்க் குவற்றினுடைய ரகுணமீற மன்னிப்போருக்கையாலே வர்த்த குணவத்தாப்பதை (குறியிட்டு) விட்டு வாய்வன். (நாதவளைவர) எக்கு மீப்பு பெண்ணையான்களை, இது தானே தனக்குப் போருக்கை, (இருஷ்தாய் செம்போத்தே) ஒருங்கல் கொள்ளுவ ஆதாம் மட்ட வின்திருக்கிறதாய்க்கொன்று இருக்கல் மட்டுக்கொல்லுகிறன். (க)

மு;—கன்ரயாம் சாக்ஷைப் பிள்ளாய்
கருமாருகில்போல் கிறத்தன்
உணவார் தொல்புகழுத்துமலை வாக்
கன்ரயாய் சாக்ஷைப்பிள்ளாய். (2)

பதிம்.	க. ரை.	பதிம்.	க. ரை.
காக்கைபீபிள் மலேஷியபகாரசனங்காக் எடை	காபி;	ஓநால்	வித்யாரண
கருமாழுகில் காள்ளோகம்போன்ற போன்		புகழ்	புக்கறையுடையஞ்சூ
நிரத்தன்	திருச்சிராந்த யுடைய ஞ்	உத்தயனெ	திரோதாத்த நாயக்கு ஏ உக்ரவுத்தித் திருமகளை
உடைஞ்சூ	சுப்தபூர்த்தியையுடை த்தாப்	வர	(என்னாவும்) வரும் பஷ்டியாக
		கலாரயாப்	கூப்பிட்டிலேஞ்சும்; காக்கைப்பிள்ளாப்!கலாரயாப்.

ബ്യാറ്റ്—ഇരണ്ട് സ്റ്റോറ് ട്രി. (ക്ലോപ്പായ്ക്ക് കരക്കുള്ളപ്പിൻഞാമ്പ്)

அடு—இரண்டாம்பாட்டி. (கணவித்யாதி) செய்திபோத்தனது “கி என் ஜெந் திருத்தச்சொல்லும்; அத்தாலே” கி புதப்பட்டுப்போக ஒருப்பட்டப் போலே விரும்பிறது. அத்தால் எனக்கும் கு—ப்பழிவினையும்’என்று இருக்கிறதாகத்தொன்றி, அருகிருக்கிற காக்கையில் கட்டுரை கே விரும்பின்று வருவதே.

காஞ்சனாய் ‘பிள்ளை’ என்று கொண்டாடவேண்டுமோ இல்லாவது என்கின்றார்கள்

பகவத் விஷயத்தில் உபகாரகாராயிருப்பானா எட்டோத்தாம் பங்கணக் கடவுதாயிலே இருப்பது. (ஏ) “ஸ்ரீஸஂந்தாகாந்தி- ப்ரஸராச்சௌமாந்திம்” என்னக்கடவுத்திலே (நாளாமுகில்போன் சிறுத்தன்) கரைக்கு கூட்டுறவில்லையாகிலும் இழக்கிலோன் ஜூகபதியான வருவு படைத் தலன். (உரையார் தெரங்கும்) சுப்ரக்ஷ்மிக்கிணைய யுடைத்தாம் வித காமான புகணமுடியுடையவனுமிருக்கிறவளை. “உரை” என்கிறது- மரி ராமீயனாதத்துக்கு புதிபாத்யஞ்சிருக்கிறவளை. (புது) ஏகுகிக் கூவால் வந்த புகணமுடியுடையவளை. (உத்தமளை) பிராட்டிக்காகத் தன்மார்வீலே அம்பேற்ற நிரோதாக்க ராயகளை, (வரக்களையாம்),

மு—குவாம் பூங்குமிலே

குவிர்மாரி தடுத் துக்கத்

மாவாம்பிள்ளட மனிவன்னைலோ வரக்

குவாம் பூங்குமிலே. (ஏ)

பதம்.	உறை.	பதம்.	உறை.
ஏ	தாஸுமியான	வாம்	வாவாய
ஞமிலை	தேவீகமீரி,	கீண—	கிழித்துப். போகட்டவ
ஞமிர்	(பக்கஞாக்கு மியட் யங்கும்) விக்க கு வினாராயுண்டாக்கா	மணி	க்க்கருங்கூயியான
யாரி	கண்வர்ஷுத்தை [க—வ (தேவாத்தங்காக)]	வங்காளை	வடிவையுடையஞ்சை
தடித்து	தபத்து/ அதனும்)	யா	கண்காளப்பாளை
உங்கு	ஈங்கோவிந்துவாழுப்,	குவாம்	குவேஷும்;
மா	ப (ஏ) காணாராஜா—ய		புக்குமிலே! குவாம். (ஏ)

ஏ (பகவத்விஷயத்திலித்யாதி), (புத்துப் பியைக்குத்தாம்) என்றதுக்கு, குவேஷும் புக்குங்கு சாசங்களான சுப்தங்கள் பூர்ணமாயிருக்கவென்று கூறுத் து. அப்தாக்கரம் (உறையித்யானி). (பாரி ராமாயணத்துக்கு) என்ற காக்காம் “பேர், அதுக்கு?” என்ற கூட்டுத்து, (உண்க்கையாக்காத) என்றது- முறைமாசேத் யானிப்பாதே, உண்க்காத்தானை காக்கையை ரகுபிக்கையா கூட்டான வெங்கை, காக்கையைக்குறித்துச் சொல்லுகிற பாசரமாகையா கே “உத்தமன்” என்றதுக்கு-காக்கையை ரகுபித்த காலுக்குத்தனே யாக வேறுமென்று திருவுள்ளது. (ஏ)

பெரியகுமுகம், கங்பி, குடி, சுபா, கோட்டைப். கழுது

வீரன்—ஆண்றும்பாடு. (காவாம்) தர்சாந்திமாள்கூட்டுறவு வைக்காட்டு. கண்ணுதுக்கிளருமிட்டாப் போலே கேவிக்கும் இளமரிடப்பாராய். (குருசிரமாரி தடுத்துக்கூட) பக்கங்கூம் இடையாறும் வர்ஷத்திலே நூலியப்புசு, கைக்கொட்டுப்பிற்குரு மலையை எடுத்து அவர்கள் உதவுத்து “இவை கோவுப்பாதிதாயியப் பெற்றிருப்பன” என்று அந்தக்காலே தானேவத்தாலேயிட்டது. (மாவாய் கீண்ட) பகாவாராஜ எட்டு வாயைக்கிறி சுத. (மணிவண்ணனீள) விரோதியைப் போக்கிற நிலெனவாகி வும் விட்டவர்னாகுதப்படியாயித்து வாடுகிறது. (ந.)

மூ;—கோட்டைப் பல்விக்குட்டு

குடமாடு வாவளக்கு
மட்டார்முக்குமுல் மாதவைனவர
கோட்டைப் பல்விக்குட்டு. (ந.)

பதம்.	உரை.	பதம்.	உரை.
பல்விக்குட்டு	ஒப்பல்விக்குட்டம்!	ப	தூக்கின அணிக்க
குடமுடு	குடக்குத்தாடு	முஹல்	கிருக்குறுதையுடைய
உலகுஅளந்த	த்தொவிக்ரமபதாடு	மாதவளை	ஏரியஸிபதியரன
	(போ) நோக்களை		வைவேச்வரனை
	பெண்ணாயாந்தரு	வர	வரும்புமியா
	ஸ்ரீநாக்னம்	கோட்டைப்	கோட்டைக்கேணும்,
ஏட்டுதூர்	கேள்மாருத	பல்விக்குட்டம்!	கோட்டைப். (ந.)

அரு;—ஆண்றும்பாடு. (காவாய்த்யாதி). கீமிஸ்டத்திற்கொடும் பேப்பு கிட்ட சிர சேநும் உண்டதற்கு கேவாட கூடுத்தாகிறதாகவையாலே அது பறஞ்சுபோக, அருகில் பூங்குயில்களைப்பாட்டாத்துக் காவுச்சொல்லுகிறான்று வருக்கதி.

“மும்” என்றாகுத் தாத்பர்யம் (தர்சாந்தியைத்தீடி). ஆந்திலை உதவுமான் என்னும் காதப்பயமாக்குகிறார் (பக்களித்யாதி). ... (ந.)

அடி;—ஈங்கம்பாடு. (கோட்டையித்யாதி) கீ) “ஙா நக செந்து நீ
காக் காக் கீக்கிடை.” வஜாந்தகாடை கும்பகாபதே காக் காக் கிடை பிக்கீ”
“தான் காவினால், தன்னைப் போகிறீரகாக்காக்குப் தனக்குப் பொந்தயா
கோற்றி வாயில் கோது கிழுக்குவேங்குக்கும்” என்றுகிருததாகக்கொண்டு,
தனக்குதிட்டுக்காடு சுபலாகவான் தாயின்கேளன்னை ஆகைப்படுகிறதென்று என்கதி.

நடகூ பிரைத்திருமொழி, கூ-பி, கூ-தி, தீ-பா, சோவலாய்.

வியரி—சாலாம்பாட்டி. (ஏதாட்டாம் பஸ்ஸிக்குட்டி) என்று மொக்கப் பாலுமிகமே பண்ணிப்போதுமை உனக்கு வாத்தாப்பாயுக்க மன்னே? (க) “ஈடுபாலுமிக்குட்டி - பாலுமாதப்புப்புறுதி வாணிக்குட்டி” என்னுமானிக்கே இருக்கிறது. (குடமாடியுலகள்த) ஒரு மூலிகீ மன்றமாற் திரும்பாட்டாகக் குடுக்குத்தாட்டிலுள். ஒருவோச தலில் பாட்டிரும்பாட்டாவும் ஒருக்குத்தாட்டிலுமிருந்து. (மட்டார் பூக்குழல்) கேள்மாருத மூலிகீபுதைத்தான் திருக்குமலையுமா வானி. (மாதவனை) பரமப்ரணமியானவனை. (ங)

ஆ;—சோவலாய் அபங்கிளியே

கட்டாந் வக்குப்பாத்தி

மல்லார்தோன் வட்செப்பாவனையுரு

சோவலாய் அபங்கிளியே.

(இ)

பதம்	உ. ரோ.	பதம்	உ. ரோ.
பை	பாணமிகிறம் மாறுத	தோல்	திருத்தோள்களையுடை
தெனியே	ஓ கிளிப்பிள்ளாயி,		யஞுப்
உடம்	ஒளிமிக்க	ஏ யெங்கடவுடட்குத் திருமலையி	
அழி	திருகாழியர்முகரை	கீ. ர	கே கிள் தருஞுமவ
வெண்	வெதுறித்துக்கையிலே	வா	ஞோன்னர்யெஞ்சுவரகீன
உயர்த்த	உக்காகிள்ளுமினவனுப்,	சொல்லாய்	வருவார்த்தாச் சொல்ல
மல் ஆர்	மக்கவல்லபாயுடைய	பைங்கிளியே!	சோவலாய்.

வியரி—அஞ்சாம்பாட்டி. (சோவலாய் அபங்கிளியே) உன் வடினாலக் காட்டி ரகுத்தாப்போலே, உன்னுவடைய பேச்சாலும் ரகுத்தக்கப்பாராக். (கட்டாந் வக்குப்பாத்தி) ஒருவோதிவகுத் போதாகவாக துதையன்றிக்கே, ஏற்கவேகோலித்திருவர்மியைவல்வருகே நன்மைகொண்டிருக்க செய்யலும், தீணம் சொன்னால் தமிழ்மாயிருக்கை யாரோ அருங்கிறோ (என்று மொக்கலித்தயாறி). (ங)

அநு—அஞ்சாம்பாட்டி. (சோவலாய் த்தமாதி) பல்லியரனது பல்லிச்சான நாகையாலே “கிளித்தபோது கொட்டவேணுமேன்றுக்கூடிய கிளிப்புக்குமேன்” என்றிருந்தாக்கிளான்டி, கூட்டுவிருந்துகிளியைப்பள்ளத்துப் பேச்சுக்கிளான் நாக்கிளிவென்று அன்றதி.

பக்குப்பொன்னதுக்குத் தாத்பர்யம் (குன்னித்தயாறி). (இ)

(க) கூ-பர-க-ஷ-ஊ.

பெரியத்திருமூர்தி, கா-ப, கோ-தி, கா-பா, கோ-பி என்கள்

ஏக்கிக்கொண்டிருக்கிறார்களேயிற்று. (யஸ்ஸார்தோல்) ஆடுதம் தசநும் கிளைக்காம்படியான நின்னனிய தோன்னியுடையவன். (வைங்கடவைங்காவர) சாமுலன் குறுக்கும்ப்பாக மூதலாட்டிடுக்கொண்டு நிற்கிறவனை.

(இ)

மு:—கோழி கல்வன் துமரி

தோழி கல்வன் கிச்சட்டிகள்

ஆழிவண்ணர் வரும் பொழுதாயிற்றுக்

கோழி, கல்வன் துமரி.

(க)

பதம்.

உரை.

பதம்.

உரை

தோழி	வரராப் தோழி!	கோழி	(உடனே)வீஸ்ப்லேஷ்
கோழி	(வரவைலைச்சிப்பக்கும்)		ஸ்ரீசமான் கோழி
	சாமக்கோழியானது		பானாது
ஈ என்னும்	'கூ' என்று கூவாயின்	கூன்னும்	"கூ" என்று கூவா
ஆல்	ஸங்தோஷம். [தனி]	ஆல்	திற்கும்.
ஆழி	கடல்போன்ற		கஷ்டம்;
வண்ணர்	திருக்கிறத்தை யுடைப்		(இனி அவன் பிரிச்
	ரூண கண்ணபிரான்		துபோமாக்கயால்.)
வரும்பொழுது வரக்கூது காலயானது		பாள்ளன்கிசுப்பாண்ணன்கிசுப்பேஷன்.	
ஆய்றல் அனுபவபெற்றது;		கேன	(ஈ)

விய:—ஆரூம்பாட்டி. (கோழியித்தாதி) “தோழி” என்று ஸமாகதுக்கையாப் பூட்டாக்கியானவளை ஸ்ட்ரேஷன்திற்கு “கோழி கல்வன் துமரி, ஆழிவண்ணர் வரும்பொழுதாயிற்று, கோழி

அடி:—ஆரூம்பாட்டி. (கோழியித்தாதி) கிளையப்பார்த்து “சொல்லாப்”, என்று சொல்லுவது-(க)“கவுசான் காமமீம் ரூமிரிக்கென்டீர்” என்கிற பாக்ரத்தை கிளைக்கிற இத்தனையிலே காம் பேசுவோன்னுடைத்தாம்ருக்க, கோழியானது காலத்தூக்கியாகியோலை வரவுக்கு ஸ்ரீசமாக “கூ” என்ன; திகிக்கிட்ட பெருக்கிறுக்குத் தோழி கோழிப்பகுதை “இனிவந்தால் உடனே கோழிக்கவென் தூமே? மேல் வரும்பிசிவுக்கு என்கெப்பேஷன்?” என்கிறுள்ளது வங்கதி.

கருத்தினான் பக்கமேப்பத்துவாக்கு குரித்து டப்பித்துல்கை உறங்குருஶம் மும், பெண்களிக்குத்தாம்பதைக் கா ஒருசாமமும், ஒருவரதியாகபடி மீண்டுமேப் பக்கின் கிறுவீடுமேப்கை ஒருசாமமுமாப், தரியாமா இப்படி கழியுமாக்கயால், குக்காமத்தில் கோழிக் கிற்றன, கோழிக்கவித்துவாக்குடனைன்று உகந்து, உடனே கூவக்கிறபடியாலே காமம் கூண்டாப்குவுதலாக்குவேசமும்

(ஈ) தி-காப்-கு-தி-அ.

—காமத் பெரிசுத்திருமொழி, கலை, கலை, காமத்து.

கூவன்னுமால், என்செய்கேண்” என்கிறான். இதுக்குப் பொருளாக ஜீயர் அருளிச்செப்தாரங்கப் பின்னை அருளிச்செப்பும்படி; - “க்ரஷ்ணன் கோழிக் கிளைவர்களே வருமாய், மீண்டும் கோழிக் கிளைவாரே போகாய், குறைவள்ளுசிப்பிக்கிற கோழி குவானின்றது. பினிலில் தாக்கவாண்ணுதபடி கடவுப்பேர்களே ஸ்ராஷாமான வழக்கவடிவநடவர்கள் வருக்காலமாயிற்ற; மீண்டும் கோழிக்கூவார் போவர். குழுவும் யிலைத்துக்குக் காலமில்லை. கான் என் கொம்பைகள் என்கிறான்? என்று. “ச்ருஷ்ணன் கோழிக்கை மாயிலே இட்டுக்கொண்டுவரும் போலேகாதும்” என்று பட்டர் அருளிச்செப்தாரிர்களு ப்ரவித்த விட்டே. (க)

மூ;—காமத் கெண் கடவேண்

கருமரமுகில் வண்ணற் சுல்லால்
பூமே லீங்கணேத்துப் புகுக்கெத்தியக்
காமத் தென்கடவேண்.

பழம்.	உணவு.	பழம்.	உணவு.
கருமரமுகில்	காலமேகம்போன்ற	ஜூங்களை	பஞ்சபாக்கங்களை [த்து
வண்ணற்கு	திருக்கிறக்கைத்துப்படய	கோத்து	(கருப்புவில்வீல்)தொடு
	வண்ணமிராதுக்கு	புகுக்கு	உள்ளேபுகுக்கு
நூல்கால்	கடவுக்கைப்பட் டிருக்கை	பாம்பு	பாம்பாக்கமாற்ற,
	வொழியிழைமத்தன்)	காமத்து	(ஆப்பதுப்பட்ட)மண்மத
பேத்	அதற்குமேலோ (புத்தரு)	ஏன்கடவேண்	ஏன்கடவேண் என்கெப்பவல்லே
க	பாஷ்பங்களாகி	காய்த்து	[ந?];
		என்கடவேண்?	(க)

கடக்கிறபெற்றுத்துக்கு ஒருவைக்காத்தாலுகிறார் (இதுந்தித்தாதி), (க்ரஷ்ணன் கோழிக்கையிற்காறி). (க)

ஙூ;—ஏழாம்பாட்டு. (காமத்தித்தாதி): கோழியானவள் கீர்வரும்பொழுது உங்கத்துக்கூறுக்கை ஒப்புதிதிலுக்கவிட்ட அடிப்படை. மேல்வரும் பிரிக்கவ கிளைத்தாகு, அடிக்குமோ? என்ன, “ஏரங்காக்கைம்மக்கானுளைகள் வடிவாககையாலே உடனே ஆற்றுமையைக்காவிக்கும், அதாகுமேலே (தாய்) என்று யாறாடே காய்க்கவேண்டுமென்பதே; என் அஞ்சாடையிலுக்க வழியள் தோழி? என்கிறுகின்ற காமத்து.

பெரியத்துவமாகி, கங்ப, கங்கி, அபா, இம்பெ. கால்கா

பொ—ஏழாம்பாட்டி. (காமனித்யாதி) வயிற்றில்பிறந்த காமதுக்குள்ளது வீணை; மாமனைவானராண எதுக் குப்பிப்பிய முக்கு வசைனுற்றிகாழிடி. “கருயரமுகில் வண்ணர” என்றையாலே, இதர விஷியத்துக்கிடை அவன் ப்ரோத்தவெண்டா; அவன் வாடுதானேயிறை ப்ரோதம். (க) “போ மர்கடதல் கடல்புரையவினாவித்தாரமர்மேனி” என்னக்கா வதிடை கருப்புவில்லிலே புஷ்டாரனாங்களைத்தயும் தொட்டுதெய்ய. (ங)

ஹ—இங்கே போதுக்கொலோ
இங்கேவேல் சொடுக்கவன் கணிப்பக
கொங்கார்சோலூக்கு கூங்காதக் கிட்டத்தால்
இங்கே போதுக்கொலோ. (ங)

பழம்.	உறை.	பழம்.	உறை.
கொங்கு ஆர் தேவன்விறைந்த		வேல்	வேல்போலே
கோலை	கோலைகளையைய	கெநி	கெட்டாவிருக்குள்ள
குடங்கத்	திருக்குடங்கதயிலே	கண்	கு(ங்கு)கண்கானங்கு
கிடங்கத்	பாளிக்கொண்டுகுஞ்சு	கவிப்ப	கவிக்குப்படியாக
	அஞ்சன	இங்கே	இங்கிடமேற
மால்	ஈர்வையாவர்ஸ்,		போதுக்கொலை ஏழுங்குஞ்சுவனே?
இங்கீ	ஒள்ளுக்கொன் கிருப		
	பாப்	இங்கே போதுக்கொலோ? (ங)	

குண்ணிப்பிராட்டி வயிற்றிப்பிறந்த முறையையாலே அகுஞ்சிரு (வயிற்றித்யாதி) பிரமாணாயானராண (என்றவு-பாத்தகுரும்புரையாய பண்ணுகித வ்யங்குரிக்கும் வேதநூயாதினைப்பற்ற). “யேல் புவைக்களை சொத்து” என்றங்குவயாப், அவன் திருமேனி ஆஞ்சுநமாய வினாவிக்கு கூங்காத்துக்குமேல் பூங்காகிற பணங்களைக்கொத்து என்று நாதப்பாராப், கறுப்பு விள்ளியாகக் காலே அருளுகிறு (குப்பித்யாதி). (ங)

அங்—எட்டாம்பாட்டி. (இங்கேயித்யாதி) “கேழிக்கவின மாத்ரம் கோண்டு அவன் வந்தானுக்கும், அவன் கிருமேனி ஆஞ்சுநமாய வினாவிக்கு மென்று விசாரப்படுகிறும்; இன்னம்தானே வருகிறுனே? ஆங்வரவிடுக்குருனே? இரண்டேக்கு மொக்கும் இங்கோழி கூவுதல்” என்ன; “கீ கல்லஞ்சிருபணக யிடே, எனக்கும் அத்தை நீமுறைத்துக் காவேணும்” என்று ப்ராத்திக்கிரு வென்று வங்கதி.

(ங) தி-வாய் இ-ந-ா.

அதை. பெரியத்திருமொழி, கா-ா, கா-தி, சூ-பா, இன்னுடென்று.

வயா;—ஏட்டாய்பாட்டு. (இங்கேபோதுக்கொலோ) இரண்டு தலைக்கும் ஸ்வரூபாமூர்த்தியைக் கால் அங்கே செல்ல, மே, கால் இங்கே வாவல்லையெயா? வந்தால் கொள்ளும் ப்ரசீராஜங்கிருக்கிறபடி, ஒன்றுக்கொன்று வூப்பாய், வேல்போலே செந்தாயிருக்குதல்ல கன்கன் களிப்பா; தேனுஞ்சு சோலையை யுடைத்தான் திருக்குட்டை யிலே சாய்ந்தருளினா வ்யாரமுக்கத்த(ஷ)ன். (ஷ)

மு;—இன்னு ரேன்றுறியேன்
அங்கோ யாழியாடும்
பொன்னூர் ரார்ஸ்கழுடையவட்டகளை
இன்னு ரொன்றறியேன். (ஷ)

பதம்.	உரை.	பதம்.	உரை.
ஆண்ணே	அப்பே!	உடைய	திருக்கையிலேயுடைய
ஆழியாகும்	திருவாழி யாஞ்சானை	அடிக்காலை	ஸ்வாமியை பிரான்
	யும்		
பொன் ஆர்	ஸ்ப்ருஷனீயான்	இன்னுள்ளது இன்ன ஜாதியரன்று	
காங்கம்	சார்க்கமென்னும் தது	அறியேன்	அறிகிறேன்;
	ஸ்வையும்		இன்னுர் என்று அறியேன். (ஷ)

வயா;—ஒன்பதாம்பாட்டு. (இன்னுரித்யாதி). தீநவனே? மது ஷ்மினே? அதிக்கிறேன். தேவத்வ ஸுசுகமான திருவாழியையும், மதுஷ்யத்தைக்காலத்தயாய், ஸ்ப்ருஷனீயான ஸ்ரீஸார்ங்கத்தையும் கூடிய ஸ்வாமிகளை. அடையாளம் சொல்லாறிற்கச்செய்தே “அறியேன்” என்னப்பென்றுகிறுதிடே. அவன் வைவகாண்டயம். (ஷ)

அங்கிலீக, இன்னையும் வரக்காணுமையால் ஈடுபெய்துற்றுளமலி ஞகிப்பும் டாவேண்டி வாடுபோடு வெள்ளு ஸங்கினிபாகவுமாம். (ஷ)

அங்;—ஒன்பதாம்பாட்டு, (இன்னுரித்யாதி) திருக்குட்டையை கூட்டத் தார் சாங்கபாணிமின் படியும், ஆராவமுதாழ்வாரையும் அதுபவித்தாராவையாலே, அவருடைய போக்கைத் தெங்கில் யற்றிருக்கு முன்னிலையாக காந்தாப்போலே தோற்றங்கும் உக்ககிருளென்று கால்கதி.

மதஷ்யத்தை பரதவும் இவருக்கு அடையாளமென்று சொல்லிக்கொண்டும் ஆர்ச்சர்யப்படுகிறார், போக்கைதயாலே என்றுகருத்தருளுகிறார் (அடையாளமித்யாதி). (ஷ)

பெரியதிருமொழி, கா-ப, கா-தி, கா-பா, தொண்டார். க.வகு

பூ;—தொண்டார் பாடுமினு

கரும்பார்பொழில் மங்கையார்கோன்

ஒண்டார்வேஸ் கலியமினுமிடாலீன்

தொண்டார் பாடுமினு.

(கீ)

திருமங்கையாழ்வர் திருவடிகளே சுரணம்.

பத்ம.	உணர்.	பத்ம.	உணர்.
தொண்டார்	து பாகவதர்களே!	தார்	மாலையையும்
கரும்பு ஆர்	வண்ணென்மாறுதே திட க்கிற	வேல்	கேஜையும் உடையரை
போழில்	சேரலையையுடைய	கலியன்	ஆழ்வார் [எ
மங்கையார்	திருமங்கையி ஹங்கார்	ஞாலி	அருளிச்செய்த
	க்கு	மாலைகள்	கோல் மாலையான இப் பாகாங்களை
கோன்	ஷிரிவாஹாக்ராம்,	பாடுமின்	(காபாப்) பாடுங்கோ ன்! ;
ஒன்	அழகிய	தொண்டார்! பாடுமினு—.	(கீ)

வா;—பத்தாம்பாட்டி. (தொண்டாரித்யாதி) பசவத்விஷயத்
கிள் சாபவழையார்ஸாரும் பாடுக்கோன், வண்டிகளார்க்கத்
பொழிலையுடைய திருமங்கையி ஹங்கார்க்கு கிறவாஹாக்ரான் அழகிய
மாலையையுடைய வேலை நிருபகமாசவுடைய ஆழ்வாராருளிச்செய்த
மாலைகள். பாதுமினுத் தொழுத்தத்துதொண்டாரேயோஜ
கமருசையாலே. (கீ)


பெரியவாச்சான்பிள்ளை திருவடிகளே சுரணம்.

பெரியதிருமொழி

பத்தாபத்து பத்தாத் திருமொழி முற்றிற்று.

ஏநு;—பத்தாம்பாட்டி. (தொண்டாரித்யாதி) “கரும்பு” என்றதினார்த்தம்
(வண்டிகள்) என்றது. (கீ)

பெரியதிருவடிகளே சுரணம்.



Tamil Heritage Foundation
தமிழ் மரபு அறக்கட்டளை

Electronic preservation of Tamil heritage materials
e-Book series
an international NGO initiative to digitize old Tamil books
and palm leaf manuscripts
visit <http://www.tamilheritage.org>

தமிழ் ஒலைச்சுவடிகள், நூல் பாதுகாப்பு.

பாதுகாப்பற்ற நிலையில், மறுபதிப்பு காணாது பழைய
நூல்கள், ஒலைச்சுவடிகள் போன்ற தமிழ் முதுசொம்களை
மின்பதிப்பாக்கி தமிழ் வளத்தை நிரந்தரமாக்கும் ஒரு
சர்வதேச தன்னார்வ முயற்சி.

மேலும் அறிய: <http://www.tamilheritage.org>



முதுசொம் முத்தியை
தமிழ்ப்பாதுகாப்பின் அக்காரை